

அன்பு மலர்—நூ

மகா கவி தாந்தே

(DANTE)

சுவாமி சுத்தானந்த பாரதியார்

அன்பு நிலையம்
இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா

First Printed:

July 1940

All Rights Reserved by
THE ANBU NILAYAM
Ramachandrapuram
:: Pudukottah State ::

Price: Re. 1/-



SHAKTI PRESS LTD., (SHANTI PRESS), MADRAS.

பதிப்புரை

ஏமது நிலயத்தின் முப்பத்திரண்டாவது அன்பு மலரை இறைவன் மலரடியில் வைத்து வணங்குகிறோம். நமது நாட்டிற்கு வால்மீகி, கம்பன், காளி தாஸன் போலவே ஜோபாப்பாவிற்கு ஹோமர், தாந்தே, ஷேக்ஸ்பியர் இம் மூவரும் மஹாகவிகள் ஆவார்கள். தாந்தே பரிசுத்தமான அருட்காட்சி பெற்ற வரகவி. அவர் வரலாற்றையும், அவரது அற்புதமான திருக்காட்சியையும் இந் தாலில் தெளிவாகக் காணலாம். திருக்காட்சி முழுதும் நமது நாட்டு எண்ணங்களால் பொதிந்துள்ளன.

இவ்வரிய நாலை தமிழுலகிற்கனித்த சுவாரி சுத்தானந்த பாரதியாருக்கு நன்றி. இதைத் தமது ஒப்பற்ற இரிந்துவிட்தானில் வாராவாரம் வெளியிட்டு நாலாக்கித் தந்த ஆசிரியர் திரு. ரா. நாராயணன் அவர்களுக்கு நன்றி. இந்தாலை அழகாகச் செப்பணிட்டுதவிய சக்தி அச்சகத்தாருக்கு நன்றி. இந் நாலைத் தமிழன்பர் ஆழந்து கற்றுப் பயன்பெற வேண்டும்.

இதைப் போலவே ஹோமர், ஷேக்ஸ்பியர், கெத்தே, ராஸீன், மோலியர் முதலிய பேராசிரியர் நால்களின் தெளிவையும் நந்தமிழுருக்கு அளிக்க வள்ளோம். திருவாருள் துணை செய்க.

விக்கிரம ஆவணி கடை
இராமச்சங்கிருபாம். }

அன்பு நிலயத்தா.



பொருளாட்க்கம்

	பக்கம்
மணியோசை	1
எனியர் நண்பன்	2
தாங்தே வரலாறு	3
ஃப்ளாரன்ஸ் கலகம்	7
தாங்தே பட்ட பாடு	10
ராவென்ன	14
தாங்தேயின் நடையுடை பாவனை	18
திருக்காட்சி	21

திருக்காட்சி (Divine Comedy)

க. நரக காண்டம் (INFERNO)

1. குரு தரிசனம்	24
2. தேவதை ஆணை	29
3. நரகப் பிரவேசம்	33
4. புலவர் காட்சி	37
5. காம நரகம்	41
6. திண்டுக்காரர் நரகம்	47
7. செல்வர் நரகம்	51
8. அகங்கார நரகம்	56
9. பதிதர் நரகம்	61
10. தீநரகம்	65
11. தீவினோப் பயன்	68
12. கொடியர் நரகம்	72
13. தற்கொலை நரகம்	78
14. நாத்திகக் கோழுப்பு	83
15. புருணதோ லாதினி	85
16. மூன்று சீரர்	88
17. ஜூரியன்	90
18. கற்பழிவும், முகத்துதியும் படும்பாடு	92
19. வீமோஸியர்	95
20. திரேசியன்	97
21. வஞ்சர் நரகம்	99
22. பேய்களை ஏய்த்த கம்போதன்	101
23. ஆஷாட்டுதிகள் நரகம்	104
24. திருப்பர் நரகம்	106
25. காகன்	108

26. மூலிலிஸ்	...	110
27. கிதோ	...	113
28. பழகாரர் நரகம்	...	115
29. ரசவாதிகள் நரகம்	...	118
30. போலிகள் இவத்தோ	...	120
31. அகங்காரப் பூதங்கள்	...	123
32. காதகர் நரகம்	...	126
33. படுமோசப் பாசிகள்	...	128
34. ஓரளிப்பர்	...	131

2. பாவனம் (PURGATORY)

35. நல்ல கிழவன்	...	133
36. இனிய நன்பங்	...	134
37. மாண்பிப்ரெடி	...	136
38. பாவன வழிசில்	...	137
39. செருக்கின் சமை	...	143
40. பொருட்டைக்குத் தண்டனை	...	147
41. சினக் கொதிப்பு	...	148
42. ஆலசியம் கூடாது	...	151
43. பேராசை ஒழிக	...	155
44. திண்டிக்குத் தண்டனை	...	158
45. அருட் கடவுளே	...	162
46. விருப்பப்படி உலாவு	...	165
47. மதில்தா தேவி	...	167
48. பேதிரை	...	172
49. தேவர் பவனி	...	175

ந. சுவர்க்கக் காட்சி

50. அருட்செயல்	...	177
51. சந்திர மண்டலம்	...	178
52. புத மண்டலம்	...	183
53. சுக்ரீ மண்டலம்	...	188
54. சூரிய மண்டலம்	...	190
55. செவ்வாய் மண்டலம்	...	197
56. வியாழ மண்டலம்	...	201
57. சனி மண்டலம்	...	204
58. கிறிஸ்து தரிசனம்	...	206
59. உண்மை விளக்கம்	...	213
60. மோக்ஷ லோகம்	...	216



மகா கவி தாந்தே

மணியோசை

அங்கிப் புட்கள் கலகலவென்று கூடிப் பாடிக் கூடைகின்றன. இரத்தினப் பொலிவுடன் பகலவன் அஸ்தமிக்கிறார்கள். வாழ்க்கீன் கொந்தளிப்படங்கி அமைதி பரவுகிறது. அப்போது “கிணுகிணு” வென்று இனிய மணியோசை கேட்கிறது. அத்ரியாதிக் கடலில் செல்லும் மரக்கலங்கள் ராவென்ன (Ravenna) நகரை நோக்கித் திரும்புகின்றன. அம் மணியோசை கேட்டவர் கண்ணே மூடி வாணை நோக்கி “வாழ்க தாந்தே!” என்கின்றனர். மணியோசை எங்கிருந்து வருகிறது?

ராவென்ன இத்தாலியில் அத்ரியாதிக் கடலோரத்திலுள்ள ஒரு பெரிய நகரம். அந் நகரில் பெரிய பெரிய மாதாகோயில்கள் உண்டு. அவை உயர்ந்த சிற்பச் செல்வ நிலையங்கள். அவற்றிடையே ஒரு பூந்தோட்டம். அதன் நடுவே ஒரு அழகான சமாதி கட்டியிருக்கிறது. அச் சமாதி கடலைப் பார்த்து கிற்கிறது. அதில் இரவும் பகலும் ஒரு வெள்ளி விளக்கெரியும். இந்த மின்சார யுகத்திலும் அவ்விளக்கிற்கு ஆவில் எண்ணெயே விட்டெரிப்பார். அச் சமாதி மீன் உயர் ஒரு வெள்ளி மணி கட்டியிருக்கிறது. அம் மணியின்மேல், தாந்தேயின் தீவ்ய நாடகத்தை இருந்து ஆசு வரிகள் செதுக்கப்பெற்றுள்ளன.

மகா கவி தாந்தே

“ஏ ரழோல்ரா வெஷவால்மில்” என்று தொடக்கும் அவ் வரிகள் இதாலியில் படித்தால் வெள்ளி மணியழிப்பதுபோல் இனிமையாயிருக்கும். அவற்றின் மொழிபெயர்ப்பை இங்கே தருகிறேன்:

“பகல் மெலிந்தொழிந்தது; அதற்காக மாலை மணி வருந்திப் புலம்பும் ஒசை அதோ தொலையில் கேட்கிறது. அது மாலூமிகள் மனதில் ஆசைப் பெருக்கை எழுப்புகிறது; காலையில் விடைபெற்றுச் சென்ற கேள்வரை நினைத்து, அங்குள்ளம் உருகு கிண்றது. காதலின் பாதையிற் செல்லும் புதிய யாத்திரி இன்பச் சிலிர்ப் பெய்துகிறுன்—அந்த நேரம் இதுவே; அதோ அந்தமணி யடிக்கிறது!!”

இச் சிறிய சமாதியினின்று வரும் அந்தி மணி கையக் கேட்க அனைவரும் ஆவலாக எதிர்பார்ப்பர். இச் சமாதியில் என்ன விசேஷம்? இதிலேதான் மஹா கவி தாந்தேயின் மண்ணுடல் புதைந்திருக்கிறது. நாடெங்கும் உள்ள பரம ஏழைகள், காசு காசாகச் சேர்த்து, இச் சமாதியைக் கட்டினர்; அந்த ஏழைகளே அதில் வெள்ளி விளக்கு எரித்தனர்; அதே ஏழைகளே வெள்ளி மணிகட்டி அங்கே ஒளிக்கச் செய்தனர். ஏன் ஏழைகள்?

எளியர் நண்பன்

ஏனெனில், தாந்தே எளியர் நண்பன்; செல்வம், பட்டம் பதவியல்லாம் இழுந்து, அவன் பரம ஏழை யாய் எனியவருக்கே வாழ்ந்தான்.

தாந்தே ஒப்பற்ற உலக மஹாகவி; அத்துடன் சுதங்கிரவீரன்; அவன் அருங்கலை விநோதன்; அடிமைத் தளையை அறுத்தெறியும் ஆவேசப் புரட்சிக்காரன்;

செல்வச் செறுக்கின் தீராப் பகைவன்; கொடுக் கோலால் வருந்தும் தீணருக்குத் தளராத் துணைசெய்யும் நண்பன். இடர்களை எள்ளி நகைப்பவன்; தியாகத்தை “வா, வா” என்று அழைப்பவன். ஹூமார், ஷேக்ஸ்பியர், கம்பர், காவிராஸர் போன்று தாந்தே அமரானந்தக் கவிதை செய்தான். ஆனால், அக் கவிக் கற்பகம் அவனது இரத்தக் கண்ணீர் உண்டே வளர்த்து. தாந்தேயின் வாக்கைக் கேட்டால் களிப்பூறும்; அவன் வாழ்வைக் கேட்டால் கண்ணீர் சோரும். இன்றுலகம் அவனை உச்சிமேல் வைத்துக்கொண்டாடுகிறது. அன்றுலகம் அவனைப் பொருமைகொண்டு பகைத்து, ஊருக்கு ஊர் துரத்தியிடத்து; சோற்றுக்கும் திண்டாடவிடுத்தது. உயிருடன் இருக்குமட்டும் ஒரு அருட்புலவனை மடவுலகம் அறிவு தில்லை. பொய், கோள், வஞ்சம், அலட்சியம், அகம் பாவம், பொருமை நோய்பிடித்த மாந்தர், அவனைச் சித்திரவதை செய்கின்றனர். அவன் ஆவி வினை யுடலை உதறி விடைபெற்றுச் சென்றபின், “ஆஹா மஹான், மஹாகவி, கலைக்கும் நாட்டிற்குமே பாடுபட்டான்” என்று கொண்டாடித் திருவிழா நடத்துகின்றனர்; தம்பட்டம் அடிக்கின்றனர். வாழ்வில் பயங்கரமான இடர்களைத் தாங்கி, அருங்கலைத் தொண்டுபுரிந்த புலவரில் தாந்தேயை முதலில் வைத்துப் பேசவேண்டும்.

தாந்தே வரலாறு

தாந்தே கி. பி. 8-5-1265-ல் ஃப்ளாரன்வில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தான். அவன் தந்தை அலிகெரி (Alighieri), வீரப் புகழ்பெற்றவன். தாய் பெல்லா (Bella) அழகும் அருங்குணமும் வாய்ந்த

மகா கவி தாந்தே

நல்லாள். குழந்தைப் பருவத்திலேயே தாந்தே தந்தையை இழுந்தான். அவனுக்கொரு சகோதரி யண்டு. இருவரையும் தாய் பெல்லா மிகவும் சிரமப்பட்டு வளர்த் தாள். தன் மகனுக்கு பெல்லா உயர்ந்த கல்விப் பயிற்சி யளித்தாள்.

[இக்காலத்திலே தான் மார்க்கோ போலோ நமது பாரத நாட்டைச் சுற்றிப்பார்த்து வந்தான் ; ஸஃபாஷிஸாகி ரோஜாத் தோட்டத்தில் இறுதிநாளைக் கழித் தான்.]

அக்காலம் ‘மூன்றும் நான்கும் அறிக்தவன் கல்விமான்’ என்பார். இலக்கணம், அலங்காரம், தர்க்கம் —இவை மூன்று. கணக்கு, வடிவக்கணக்கு (Geometry), வானசாஸ்திரம், சங்கிதம்—இவை நான்கு. இவற்றிலெல்லாம் தாந்தே தேர்ந்தான். வான்தால், வடிவக்கணக்கு, சங்கிதம்—இம் மூன்றிலும் பெரும் புலவனுள்ளன. தாந்தேயின் மதிப்பொலிவையும், சறு சுறுப்பையும், மனத் தெளிவையும், கிணைப்புத் திறனையும் பூருநேட்டோ லாத்னி (Brunetto Latini) என்ற புலவர் வியந்தார். இவர் அரசாங்கக் காரியதறிச் சூரியே நமது இளங் தாந்தேக்குக் கல்விப் பயிற்றினவர். தாந்தே பொலோஞூ (Balogna), பதுவா (Padua) சர்வகலாசாலைகளில் பயின்றன. பாரிஸ் சர்வகலாசாலையில் பி. ஏ. பட்டம் பெற்றுன. ஆக்ஸ் போர்டிலும் கற்றுன. பணமுடையால் எம். ஏ. படிக்காது ஊர் திரும்பினான். தாந்தே எண்ணெழுத்துக் கற்பதுடன் மகிழ்வடையவில்லை. சூழந்தை முதல் அவன் சுதந்தை உணர்ச்சியுள்ளவன் ; புலவரைப்போலவே பேர் வீரரையும் அவன் விருப்புவான். கலையும் வீரமும் நிறைவாக வளர்க்க அவன் அயராது முயன்றுன்.

அக்கால நாகரிக வாழ்விற்கேற்ற கலைகளுடன் கத்தி விளையாட்டு, குதிரையேற்றம், குஸ்தி, போர் த்தொழில் முதலியவற்றையும் அவன் பயின்று நிறைவெய்தினான்.

24-ம் வயதில் தாந்தே அறிவிலும், வீரத்திருவி லும் இணையற்று விளங்கினான். அக்காலம் வீரருக்குப் பெருமதிப்பிரூந்தது. தாந்தே தனது வாழ்வைப் போர் வீரனாகத் தொடங்கினான். கம்பால்டிலே என்ற இடத்தில் நடந்த போரில் தாந்தே குதிரைப் படை நடத்தி வீரச்சமர்புரிந்து வென்றான். அடுத்த ஆண்டு பைஸா நகரத்தாருக்கும் ஃப்ளாரன்தீனருக்கும் நடந்த போரில் சேர்ந்து, தாந்தே காப்ரோனுக் கோட்டையைப் பிடிக்கத் துணை செய்தான்.

தாந்தே வீரன், புலவன், உண்மைக் காதலன். 1274-ம் ஆண்டு, ஒன்பதாம் வயதில், தாந்தே தனது தந்தையின் நண்பனான் போர்தி நாரி என்னும் கணவான் வீட்டு விருந்திற்குச் சென்றான். போர்டினாரி செல்வன், தருமவான், செல்வாக்குள்ளவன். அவன் ஒரு பெரிய வைத்தியசாலை ஸ்தாபித்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள் ; பெயர் பேதிரை (Beatrice), அருளொழுகும் அழகி, புனிதவதி. எட்டு வயதுள்ள பேதிரையை, ஒண்பது வயதுள்ள தாந்தே விருந்திற்கண்டான். இருவர் கண்களும் கூடின ; மனம் ஒன்றானது. இருவரும் ஒருவரென்றுணர்ந்தனர் ; மாசற்ற காதல் இருவர் உள்ளத்தையும் உயிரையும் பற்றியது. அக் கண்ணியை தாந்தே மணக்களில்லை, மறக்கவுமில்லை. அவ் வழகி 24-ம் வயதில் (1290) காலம் சென்றான். அதைக் கண்ட தாந்தே பட்ட துயருக்கு எல்லையில்லை. அவளையே அவன் தனது இலக்கியத்திற்கு இலட்சியமாகக் கொண்டான். இப்பெண்ணையே

மகா கவி தாந்தே

தாந்தே தனது தேவகையாகக் கருகி, மனக் கோயிலில் வைத்து வழிபட்டான். அவளே ஸ்வர்க்கத்திற்கு வழிகாட்டி அவனை நடத்தினான். அதைத் திவ்ய நாடகத்திற் காண்போம். தாந்தே தனது வரலாற் கூறியே “புதிய வாழ்க்கை” (Vita Nonva) என்ற நூலாக எழுதியிருக்கிறான். அதில் பேதிரையைச் சிறப்பித்திருக்கிறான்.

இதபக்காதனி இறந்தபின், 1291-ம் ஆண்டு தாந்தே, ஜெம்மா (Gemma de Donati) என்பவனை மணந்தான். அவனுக்கு ஐந்து புதல்வரும், ஒரு மக ஞாம் உண்டு. தனது காதல் தெய்வத்தை சினைப்பிற் காக்த தன் மகளை அவன் பேதிரை என்றழைத்தான். ஜெம்மா பணக்காரி, அலங்காரி, அகங்காரி. அவன் கோபதாபங்களாலும், பினக்குகளாலும் நமது கவி யரசன் மனமுடைந்தான். சொக்ராததனை ஃஃஜாந்தியி படுத்தியதுபோல, ஜெம்மா தாந்தேயைப் படுத்தினான். “என் மனைவி முரட்டுத்தன்மையன். என்னை அவன் வெகுவாகச் சீரழித்து இந்தக் கதிக்காக்கினான்,” என்று தாந்தே ஓரிடத்தில் குறிக்கிறான். குடும்பத் தொல்லை யுடன் அரசியல் வாழ்விலும் தாந்தே இடர்ப்பட்டான். ஃபோர்லே, காவல்காண்டி என்ற இரண்டு அரிய நண்பர் இறந்தபின் தாந்தேயின் மனம் நரக வேதகனைப் பட்டது. உலகம் புனித்தது. அவன் அறிவில் கவி வாணி குடிகொண்டாள். அதுவே அவனுக்கு ஆறுதல். பாரிவில் படித்தபோதே தாந்தே திருக்காட்சியின் முதற் பாகமாகிய நரக வர்ணனையை முடித்திருந்தான். பிறகு தனக்கு நேரம் கிடைத்தபோதெல்லாம் கவி புளைந்து வந்தான். 1300-ம் ஆண்டு அவன் திருக்காட்சியைத் தன்னுட்பெற்றான். அந் தூலை அவன் 6

ஃப்ளாரன்ஸ் கலகம்

ஆயுள் முழுதும் சிறிது சிறிதாகப் பாடி நகாசு செய்து வைத்தான்.

1300-ம் ஆண்டு தாங்தே ஃப்ளாரன்ஸ் நகர நீதிபதி யானான்—பெரிய உத்தியோகம். சர்க்கார் வேலைதான் பார்த்தான் ; எனினும், “நாமார்க்கும் சூதியல்லோம்” என்னும் சுதந்திர உணர்ச்சி அவன் மனத்தைப் பலமாகப் பற்றியது. அவன் உள்ளம் பணச் செருக்கையும், பதவிச் செருக்கையும் வெறுத்தது ; ஏழூகள் படுந்துயரைக் கண்டுருகியது. மதத்தின் பெயரால் நடக்கும் அகங்கார ராஜ்யத்தை அருவருத்தது. போப்பின் அரியணையைவிட, இதய பிடத்தையே அவன் நன்கு மதித்தான். அரசியல், சமயம் இரண்டிலுமுள்ள சுயேச்சாதிகாரக் கொடுமையை அவன் பொறுக்கமுடியாமல் புத்திக்காரனானான்.

ஃப்ளாரன்ஸ் கலகம்

இச் சமயம் ஃப்ளாரன்ஸ் இரண்டு கட்சிகளாய்ப் பிரிந்து, வேற்றுமையும் பிரிந்னையும் ஊரமைத்தையைக் குலைத்தன. கட்சி கிளர்ச்சி என்றால், நம் நாட்டிலே வாய்வாணத்துடன் சிற்கும் ; அங்கே கட்சி கட்டினால், கத்தி துப்பாக்கி கையிலெடுப்பர் ; இரத்தஞ் சிந்துவர். ஃப்ளாரன்வில் கெல்லீப், கீபேல்லீன் என்று இரண்டு பெரிய கட்சிகள் நீண்டகாலம் போட்டியும் போருமாக வாழ்ந்தன. முடினில் கெல்லீப் கட்சி நகராட்சியைக் கைப்பற்றியது. கொஞ்சகாலத்திற்குப் பிறகு, இக் கட்சிகள் பல கட்சிகளாகப் பிரிந்து சண்டை பிட்டன. ஒரு குடும்பத்திலேயே இரண்டு கட்சிக் சண்டைகள் கிளம்பின. எதிர்க்கட்சியாள் அண்ணனு னும் சரி, பிள்ளையானும் சரி, அக்கா தங்கை பானுலும் சரி தீட்டவேண்டியதுதான். ‘ஹர் இப்படிக்

மகா கவி தாந்தே

கலக்காடா யிருக்கிறதே' என்று சில பெரியார்கள் இரங்கி, இருபுறமும் கட்சித் தலைவர்களைக் கூட்டிச் சமாதானம் பேசினர்; பலிக்கவில்லை. "எதிரி செத் தாலே சமாதானம்" என்று ஒருவருக்கொருவர் பிடி வாதமாகக் கிளம்பினர். அவரவர் கட்சிக்குப் பல்மாக ஆளும் ஆயுதமும் சேர்ந்து, இரண்டிலொன்று பார்த்து விடுவதென்று சண்டை முறுக்கினர். ஒரே குடும் பத்திற்கூட இரண்டு கட்சிகள் சச்சரவிட்டன. குத்துப்பழி வெட்டுப்பழியாகி, ஊர் இரண்டாகப் பிரிந்தது. ஒரு பிரிவின் பெயர் "நேரி" (Neri). இப் பிரிவில் உள்ள பேர் கெள்ளிப் கட்சியார். மற்றொரு பிரிவின் பெயர் பியன்ஷி (Bianchi); இதிலுள்ள பேர் கிபெல்லினர். நேரியர் போப்பாண்டவரை ஆதரித்தனர்; அவர் வைத்ததே சட்டம் என்றனர். பியன்ஷிகள் மத சம்பந்தமே கூடாது. அரசியல் அரசிபலாகவே நடக்கவேண்டும்; குடிகள் மனங் தழுவி அரசன் ஆளுவேண்டும் என்றனர். கட்சிச் சண்டையுடன் மதமா அரசியலா என்னும் விவாதமும் புகுந்தால் கேட்கவேண்டுமா?

நேரியர் சர்ச்சில் கூடினர். போப்பாண்டவர் "போனிஃபிஸ் VIII-ஐக் காண்பது; அவரிடமிருந்து ஒரு தூதரைக் கொண்டுவந்து தமது கட்சிக்கு ஆக்கந்தேடுவது; தாமே ஊரில் சமாதானத்தை நாட்டுவது" என்று முடிவுகட்டினர். கேட்டனர் பியான்ஷியர். "சரி, சரி, போப் ஆட்கள் நம்மை ஊரை விட்டுத் துரத்தச் சூழ்ச்சி செய்கிறார்கள்; இவர்களை ஒழித்துவிட்டு மறு காரியம் பார்க்கவேண்டும்," என்று வாளை உருவி நேராக ஊர் அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர். "ஐயோ! எம்மைக் கொலை

செய்ய வாளடுத்தனர் பியான்வியர்" என்று நெரி யரும் வாளேந்தி முறையிட்டனர். தாந்தே நகரத் தலைவருள் முதன்மையானவன். அவன், இரண்டு பக்க மும் தீரவிசாரித்து, இரண்டு கட்சியிலும் இருந்த கலகத் தலைவரை நாடுகடத்தினான். அவர்களுள் கோர்ஸோ, ஸ்பினி, ரோஸ்ஸோ, தோஸ் முதலிய நெரியர் காஸ்டெல்லோ என்ற இடத்திற்கு அனுப்பப் பெற்றனர். காவல்காண்டி, பல்தி, நாசியோ, நல்தோ முதலிய பியான்வியர் ஹெரங்ஜானு என்ற ஊருக்கு அனுப்பப்பெற்றனர். "ஜேயோ! தாந்தே ஓரகர்; பியான்வியர் பக்கம் சேர்ந்தவர்; எங்களைக் கொடுமை செய்தார்" என்று நெரியர் கூக்குரவிட்டனர்.

பியான்வியத் தலைவன் காவல்காண்டி, சென்றவூர் ஒத்துக்கொள்ளாமல் இறந்தான். அவன் தாந்தேயின் நண்பன். நண்பனைப் பறிகொடுத்த தாந்தே, வலது கைபோனதுபோலே துடித்தான். பியான்வியருக்கு மன்னிப்பு வாங்கிக் கொடுத்தான். தாந்தே ஊரிலில் லாதபோது மற்றோரதிகாரி, பியான்வியத் தலைவரை ஃபிளாரன்விற்கு வரவழைத்துவிட்டார். கேட்க வேண்டுமா? "ஜேயோ! இந்த ஓரகம் கூடுமா? தாந்தே சதிகாரன்; போப்பாண்டவர் விரோதி; எங்களைக் கொல்லச் சூழ்ச்சி செய்கிறேன்" என்று நெரியர் போப்பிடம் முறையிட்டனர். போப் சார்லெஸ் என் பவரை அனுப்பினார். சார்லெஸ், ஊரில் போப்பின் அன்பரான நெரியர் கட்சியைப் பலப்படுத்தினார். நாடு கடத்தப் பெற்ற நெரியரை வரவழைத்தார். பியான்வியர் அளைவரையும் நாடுகடத்தினார். இச் சமயம் தாந்தே ரோமில் இருந்தான். "போப் பாண்டவரே! இரண்டு கட்சிக்கும் நியாயமளியும்;

மகா கவி தாந்தே

ஊர் அமைகியாயிருக்க வேண்டும்; எல்லாருக்கும் நலமாகவேண்டும்,” என்று போப்பை வேண்டி நின் ரூண். இதற்குள் ஃப்ளாரன் வில் நெரியர் கட்சி வலுத்தது. அனைவரும் தாந்தேயைப் பழிவாங்க முனைந்தனர். தாந்தே ஊரிலில்லாதபோது, அவன் மேல் கண்ட பழிகளைச் சுமத்தினர். அவனை நாடு கடத்தினர்; அவன் வீட்டைப் படுகொள்ளை யடித் தனர். அவன் சொத்து சுகங்களையெல்லாம் கைப் பற்றினர். “ஊர் எல்லைக்குள் வந்தால் அவன் உயிர் தப்பாது” என்று வாளைச் சமுற்றி நின்றனர்.

தாந்தே பட்டபாடு

அம்மட்டோ? “அவனைத் தேடிப் பிடித்துத் தியில் சுட்டுச் சாம்பலாக்குவோம்” என்று கிளம் பினர். இதற்கு முன்பே இரண்டு தடவை, தாந்தே பகைவரால் கடுமையான கஷ்ட நஷ்டப்பட்டான். தாந்தே மனைவி ஏதோ கொஞ்சம் சொத்தை அதிகாரி களிடமிருந்து பெற்று, கடினமான வேலை செய்து தனது ஆறு குழந்தைகளையும் காப்பாற்றினான். நேற்று ஊர் அதிகாரியாய் செல்வாக்குடனிருந்த தாந்தே, இன்று சொத்துசுகமெல்லாம் இழந்து, உடுத் திய ஆடையுடன் அப்படியே ரோமைவிட்டுக் கிளம்பி அரெஃஜோ (Arezzo) என்னும் நகரத்திற்கு உயிர் தப்பி ஓடினான். அங்கே நாடுகடந்த நண்பர் இருந்தனர். அவர்களுள் குப்பியா என்பவன் தாந்தேயை உயிர் போல நேசித்தான். இவன் பிற்காலம் தாந்தேயின் ‘திருக்காட்சிக்கு’ ஒரு விரிவுரையும் எழுதினான். இடர் களால் தாந்தே தளரவில்லை. எல்லாம் இழந்தாலும் மனவளி குன்றவில்லை. அவன் நண்பரைக் கூட்டினான்; சுற்றுமுள்ள தோழர்களைத் துணைக்கொண்டான்.

தாந்தே பட்டபாடு

அலசாந்திரோ என்னும் வீரனைப் படைத்தலைவனுக்கினான். “நான் பேடியல்லேன் ; அதுமையல்லேன் ; என் உள்ளத்திற் கன்னும் வீரத்தை உலகம் அறிக. நான் பேனுப்பிடிக்கும் புலவன்மட்டு மல்லேன் ; வாள் பிடிக்கும் வீரனுமாவேன் என்று உலகிற்குக் காட்டுகின்றேன்” என்று பாய்ந்தான் தாந்தே. படை திரட்டினான். 1304-ம் ஆண்டு நேராக ஃப்ளாரன்னஸ்த் தாக்கினான். ஒரு நகரவாசலைக் கைப்பற்றினான். ஆனால், நெரியர் பெரும்படை கொண்டு தாக்கினார். தாந்தே சிங்கம்போலப் போர்புரிந்தான். அதுவே அவன் மகிழ்வு. தோற்றுன்; எனினும் தளரவில்லை. இத் தோல்விக்குப் பிறகு பகைவர் தாந்தேயை எங்கே கண்டாலும் சுட்டெரிக்க ஆத்திரங்கொண்டனர். வஞ்ச வேடம் பூண்ட ஒற்றர் தாந்தேயை வலைபோட்டுத் தேடினார்.

தாந்தே எங்கே? அரெஃபோஜோவில் இல்லை; இப்போது அவன் உயிருக்கே ஆபத்து வந்தது. அவன் பிறர்போல் வெளிப்படையாக வாழ முடியாது. தாந்தே ஒரு நாள் இருந்த இடத்தில் மறுநாள் இல்லாமல் ஊர் ஊராகத் திரிந்தான். நண்பர் வீடுகளில் ஒளிந்தான். அவனது அறிவையும், கவித்திறனையும், வீரவள்ளத்தையும் கண்ட சில நண்பர் வேண்டிய உதவி புரிந்தனர்.

அவன் படும் பாட்டைப் பார்த்துச் சில பகைவர்கூட மனமுருகி, இரகசியமாக அவனுக்குத் துணை செய்தனர். பகைவர் வாள் தண்ணைத் துரத்தினாலும் தாந்தே தனது வீர வாளையும் மறக்கவில்லை, எழுதுகோலையும் மறக்கவில்லை. பியங்கீயரை ஆங்காங்கு கண்டு பேசி, சபைகட்டி “விடாதீர்கள்; மீண்டும் மீண்டும் பகைவரைப் பொருதுங்கள். உமதே வெற்றி;

மகா கவி தாந்தே

செல்வக் கொடுக்கோல் ஒருநாள் சாயும்" என்று தீவிரமாகத் தூண்டிவந்தான். தாந்தே அன்பர் உதவி யை நன்றியுடன் ஏற்பான். ஆனால், செல்வச் செருக் குடன், அகம்பாவிகள் கோடி ரூபாய் தந்தாலும் கால் தூசிபோல் மதித்துச் செல்வான். அவன் நாட் கணக் காகப் பட்டினியிருந்தான். ஆனால், பணக்காரர் காலைப் பிடித்துக் கெஞ்சியதில்லை. அவன் தான் பட்ட இடர் களையெல்லாம் "கான்னிடோ" என்ற நாவில் எழுதி யுள்ளான். "ஹா! என்ன வறுமை; என்ன துயரம்; எத்தனை இடர்கள்! இறைவனே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் இத்தனை பகைவர் தீயும் வாளுங் கொண்டு என்னுயிரைத் தேடுகின்றனர்? தாயின் மார்பினிருந்து குழந்தையைப் பறித்துக் கொலைகார னிடம் தருவதுபோலே, நான் அருமையாய் நேசித்த ஃப்ளாரன்வினின்று என்னைத் தூரத்தி இன்னுக்கு ஆளாக்கியது எந்த விதியோ! ஃப்ளாரன்வே, உங்க்கு எவ்வளவு நண்மை செய்ய என் மனம் துடித்தது. ஏழைகளுக்கெல்லாம் தாராளமாகக் கொடுக்க என்கைகள் பரபரத்தன. செல்வர் கொடுமையை ஒழிக்க என் ஆத்திரம் எழுந்தது. மதத்தின் பெயரால் நடக்கும் ஆஸ்தாட்டுத்தித் தனங்களையும், அகம்பாவ செயேச்சாதி காரத்தையும் அடியோட்டாழிக்கவே நான் வாள் பிடித் தேன், படைத்திரட்டினேன், போராட்டினேன். இறைவனே! உனது அரசு உலகில் வரவேண்டுமானால் முதலில் செல்வச் செருக்கும், எனியர் துயரும் ஒழிய வேண்டும். ஆ, தாய்நகரே! உன் மார்பில் வசித்து உங்கே பணி செய்து, என் கவிவாணியால் உன்னை யே அலங்கரித்து, இப் பூதவுடலை உன் மண்ணிலேயே கலக்க நினைத்திருந்தேன். நீ என்னைத் தூரத்தினாலும், நான் உன்னை மறக்கவில்லை; நீ வெறுத்தாய், ஒஹத்

தாந்தே பட்டபாடு

தாய்; நான் இன்னும் உன்னை விரும்புகிறேன்; இனி நான் உன்னைக் காணமுடியாது; நீ செல்வ நெரியருக் குச் சலுகை காட்டினை; இந்த ஏழைக் கவியை நாடு கடத்தினை. மனித சமுதாயமே! உன்னை எவ்வளவு அன்புடன் காதலித்தேன்! அதன் பலன் இப்பழ நான் திண்டாடுவதுதானு? ஆ, வறுமை, வறுமை, வறுமை! கந்தையும் கைப்பிச்சையுமாக வாழ்வோ பிறந்தேன்? உயிரைக் கையிற் பிடித்துக் கொண்டு, ஒரு ஊர்த் தலைவனுக் கிருந்த நான், ஊர் ஊராகப் பிச்சை யெடுத் துண்டேன். அதிட்டமே, நீ குருடி! என் வாழ்க்கை துன்பப் படகானது! துடுப்பில்லை; பாய்மரமில்லை; வறுமைப் புயலில் சிக்கி, விதிவிட்ட துறைகளிலெல்லாம் அது சென்றலைகிறது. என்று, எங்கே இது காலக் கடவில் மூழ்குமோ? என்னை எங்கே கண்டாலும் பிடித்துத் தரும்படி பகைவர் நாடெல்லாம் ஆட்களை வைத்திருக்கிறார்கள். என்னை இனி வாவென் றண்டிப்பாரில்லை. ‘போ, போ’ என்னும் கொடுஞ் சொற்களே என் செவியில், விழுகின்றன.” இவ்வாறு வருந்தினால் மஹாகவி.

இச் சமயம் அரசு மாறியது. ஹென்றி மன்னன் அரியனை யேறினான். அவன் கருணையுள்ளவன். இத்தாலிய மன்னர் பட்டாபிஷேகத்தன்று அரசியல் கைத்திசூக்கு மன்னிப்பளிப்பதுண்டு. மன்னன் ஃப்ளாரண்ஸ் கலகத்தைப்பற்றி விசாரிக்க அந்நகருக்குச் சென்றான். தனக்கு நல்லகாலம் பிறக்குமென்று தாந்தே நம்பினான். மீண்டும் விதியே வசிதானது. அடுத்த ஆண்டே மன்னன் இறந்தான். அத்துடன் தாந்தேயின் நம்பிக்கையும் இறந்தது.

இனி என்ன? தாந்தே ஊர் ஊராகத் திரிந்தான்; பிறகு தேசம் தேமாகத் திரிந்தான். அவன் பாரிலில்

மகா கவி தாந்தே

சிலகாலம் இருந்து பிரஞ்சப் புலவருடன் அளவளா வினான். ஜூர்மனியில் சிலகாலம் இருந்தான். காடு மலைகளிலெல்லாம் திரிந்தான். சர்ச்சகளில் இருந்தான். இரண்டொரு செல்வரும் அவனை ஏற்றனர். பல ஏழைகள் அவனுக்குக் கை கொடுத்தனர். காடு சூழ்ந்த ஒரு சர்ச்சின் தனிப்பறையில் அவன் ‘திருக்காட்சி’யின் பெரும் பகுதியைப் பாடியதாகச் சொல்லுகின்றனர். அதன் அறிகுறியாக அங்கே சில வரிகள் எழுதி வைத்திருக்கிறார்கள். வேறு சில இடங்களும் இதே கெளரவத்திற்குப் போட்டி போடுகின்றன. மற்றொரு செல்வர் “எனது கோட்டையீ விருந்தே தாந்தே எழுதினேன்” என்கிறார். அதோ ஒரு மலையுள்ளது. அங்கே “தாந்தே பீடம்” என்றொரு பாறை இன்னும் உள்ளது. அதில் அமர்ந்தே தாந்தே தனது ‘திருக்காட்சி’யை எழுதினேன் என்பர். இப்படிப் பல இடங்கள் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், எல்லாம் பிற்காலம். தாந்தே காடு மலைகளிலும் கிராமங்களிலும் சுற்றினான், அவனுக்கு ஒரே ஆறுதல் கவிவாணிதான். தனது துயர்களையெல்லாம், பகைவர் தனக்குச் செய்த கொடுமைகளையெல்லாம், அவன் கவிதை இன்பத்திலேயே மறந்திருந்தான். எங்கெங்கே அமைதியாய் உட்கார இடமுண்டோ, அங்கெல்லாம் அவன் தன் ஆழம் ஆழ்ந்து, காட்சி கண்டு கவி புனைந்தான். அவனது கவிச்செல்வம் வறுமையிலும் திக்கற்ற தனிகமையிலும் வளர்ந்தது.

ராவென்னு

இறுதி நாட்களில், இடர்களால் உடல்மெலிந்து மனம் நொந்து தயிக்கும்போது, ஒரே ஒரு தருமவான் தாந்தேயை அன்புடன் ஆதரித்தான். இப்போது

தாந்தே வயது ஐம்பத்து நான்கு இருக்கும். அப்போது நல்ல காலம் அவனை ராவென்னாவுக்குக் கொண்டு சேர்த்தது. அந்நகராதிபன் கிடோ (Guido) என்னும் அறவோன், அருளாளன், புலவன், கவிஞன். கிடோ நமது கவியரசனை இரண்டு கைகளாலும் மனமாற வரவேற்று, பெருமகிழ்ச்சியுடன் அவனை ஆதரித்தான். எங்கெங்கோ சுற்றித் திரிந்து, அலுத்துப் போய், முடிவில் தாந்தே ராவென்னாவில் அமைதி கண்டான். கிடோவுக்கும் தாந்தேயுக்கும் பிரியா அன்பு துளிர்த்தோங்கியது. கிடோவின் அரண்மனையிலிருந்தே தாந்தே ‘திருக்காட்சி’யின் மூன்றாம் பகுதியை முடித்தான் என்னவாம்.

தமது பகைவன் இவ்வாறு ராவென்ன அரண்மனையில் சுகமாயிருப்பதையும் அவனது கவிதையின் புகழையும் ஃப்ளாரன்ஸ் ஜனங்கள் அறிந்தனர். நெரியர் வியந்தனர். தமது வாளுக்கும் கோளுக்கும் தப்பி இவ்வாறு இன்புற்றிருக்கும் கவியின் பெருமையை ஒருநாள் உலகம் போற்றும்; அவனைக் கொடுமை செய்ததாக நம்மைத் தூற்றும். ஆதலால், நாம் கவியை ஆதரித்ததாகப் பேர் பண்ணுவோம் என்று கருதி “தாந்தேயே, வருக வருக” என்றனர்.

“ஆஹா வருகிறேன்; என் தாய் நகருக்கு வருகிறேன்” என்றான் தாந்தே. ஒரு ஆனால் அவர்கள் வஞ்சத்தைக் காட்டியது.

“ஆனால், நீ கொஞ்சம் அபராதம் செலுத்த வேண்டும். நான் போப்பாண்டவருக்கு எதிராகப் புரட்சி செய்தேன். மன்னிக்கவும், இனி மூக்கிடமாட்டேன் என்று ஒரு பொதுக் கூட்டத்தில்

மகா கவி தாந்தே

வாக்களிக்க வேண்டும்" என்றனர் நெரியர். எப்படி யிருக்கிறது மரியாதை? தாந்தே இணக்கினாலு?

"எனதருமைப் பகைவர்காள், நீங்கள் என் உடலை மாய்க்கலாம்: என் உள்ளத்தை மாய்க்க முடியாது! மன்னிப்புக் கேட்பதாம்! யார்? யாவரை? பிற்காலம் தெரியும். சோக்ரதன் உயிரைத் துச்சமாக கிணைத்து நஞ்சன்டான். நானும் உங்கள் கையில் துங்ப நஞ்சன்டு எப்படியோ பிழைத்திருக்கிறேன். உயிர் பெரிதன்று, உடல் பெரிதன்று, மாணமே பெரிது. நான் உங்கள் ஃப்ளாரன்வில் அடியெடுத்து வைக்க மாட்டேன். ஆனால், ஃப்ளாரன்வை மறப்பேனே? மாட்டேன். அது என்றுமிருக்கும். நீங்கள் இன்றிருந்து நாளைச் செல்லும் வழிப் போக்கர்கள்; உங்கள் நாடகம் ஆகட்டும். கடித்துச் செல்லுங்கள். ஒருநாள் நான் ஃப்ளாரன்விற்கு வருவேன்; இந்த வடிவில் அன்று; மற்றொரு வடிவில்—நாதவடிவில். அப்போது எனக்கு வெற்றிமாலை சூட்டி எல்லாரும் புகட்பாடி வரவேற் பார்கள்" என்றான் வீரக் கவியரசன். பகைவர் வாய் அடைத்தது. தாந்தே ராவென்னுவிலேயே இருந்து கிடோக்கு வேண்டிய தனிக் செய்தான். கிடோக்கும் பகைவர் உண்டு. வெனில் நகரத்தார் அவனுக்குக் கொடிய எதிரிகள். அவர்களுடன் எப்படியாவது சமா தானம் செய்துகொள்ள விரும்பினான் கிடோ. அதற்காக தாந்தேயை வெனிலைக்கு அனுப்பினான். சமாதானம் பேசவந்த மஹா கவியை வெனில் செல்வர் 'வருக' வென்று கூடச் சொல்லவில்லை; அவன் பேச்சைக் கேட்க ஒருவரும் சபை கூடவில்லை. தாந்தே மன முடைந்து திரும்பிவந்தான். அதே ஏக்கத்தால் நோயற் றூன். எத்தனையோ புண்டப்பட்ட உடலினின்று உயிர் விடைபெற்றுக் கொண்டது. 14-9-1321-ல் தாந்தே

வினையுடலை உதறிச்சென்றான் ; கவியுடல் கொண்டு உலகின் உள்ளத்தில் வாழுகிறான். கொடுமை செய்த பொருமைப் புல்ஸர் மண்ணேஞ்சு மண்ணைய் மறைந்தனர். இருக்குமட்டும் இன்னளில் நடந்து வருந்திய மஹா கவியை உலகம் இன்று வணங்குகிறது.

தாந்தேயின் பிரிவு கிதோவைப் பெருந்துயில் ஆழ்த்தியது. மஹா கவிக்கு ஒரு பெரிய கோயி லெழுப்ப அவன் முயன்றான். அஸ்திவாரம் போட்டான் ; கட்டிடம் எழுவதற்குள் அவனும் 1322-ல் காலத்திற் கிரையானான். இப்போது வந்தார்களையா ஃப்ளாரன்ஸ் மஹா ஜனங்கள்! “எங்கள் ஊர் மஹா கவி தாந்தே ; தாருங்கள் அவன் எனும்புகளை. நாங்கள் எங்களுரிலேயே அவற்றை வைத்துப் பெரிய ஞாபகச் சின்னம் கட்டுகிறோம். நாங்கள் எங்கள் கவியை எவ்வாறு போற்றினேமென்று உலகம் சொல்லும்” என்றனர். “போதும் ஸ்வாமி, போதும்! நீர் உமது மஹா கவியைப் போற்றிய வரிசை போதும். இரத்தக் கண்ணீர் வருகிறது ; போம். எங்களிடம் வந்த அன்புக் கவி எங்கள் மண்ணிலே கலந்தான், நீங்கள் அவனை விரட்டியடித்து, வாளால் வேட்டையாடினீர்கள். இந்தமட்டாவது உயிரைக்கொண்டு எங்களிடையே வந்தானே ; அந்த மஹா கவி தாந்தேயின் சமாதி ஏழைகளால் எங்கள் ஊரிலேயே எழுந்து விளங்க வேண்டும்” என்றனர் ராவென்ன மக்கள். கிதோ ஆரம்பித்த சமாதை 1483-ம் ஆண்டு பெர்னூடோ என்பவன் முடித்தான். ஆயினும், 1780-ம் ஆண்டே ஒரு அழகான ஞாபகச்சின்ன மெழுப்பி தாந்தேயை அன்புலகம் வழிபட்டது.

தாந்தேயின் நடையுடை பாவணை

தாந்தேயை போக்காலியோ என்னும் புலவர் மனி நேரே பார்த்து இவ்வாறு வர்ணிக்கிறுன் :—

தாந்தே சுமாரான உயரம், கொஞ்சம் கணி நடந்தான்; ஆள் கம்பிரமாயிருப்பான்; நீண்ட முகம், அகன்ற விழிகள், கிளிமுக்கு, நீண்ட முகவாய், நன்றாகத் தெரியும் கண்ண எலும்புகள், கருவல் கிறம், சுருண்ட மயிர், மேலுத்தைடை நீண்ட கீழுதடி, சதா படித்துப் படித்து மங்கலான கண் பர்வவ, காலத்திற்கும் அந்தஸ்திற்கும் ஏற்ற துப உடை— இவையே தாந்தேயின் தோற்றம். தாந்தே சதா சிந்தனையிலேயே மனமிழந்திருப்பான்; அரிதாகவே பேசுவான்; ஆனால், அவசியம் வந்தபோது திட்ப நுட்பமாகப் பேசுவான். எல்லாருக்கும் இன்சொல் வழங்குவான். அவன் மிதமாகவே உண்பான். பெரிய விருந்துகளுக்கு அவனை அழைப்பார். அங்கே வேடிக்கை விளையாட்டுகள், ஆட்டம் பரட்டங்கள் நடக்கும். தாந்தே உதாசினனாக, ஏதோ சிங்கதயில் ஆழந்திருப்பான். “கவியாரே! ஸீர் என் எங்களைப் போலே தமாஷாகச் சிரித்து விளையாடாமலிருக்கிறீர்? உம்மைப் பார்த்தால் குவி உண்டாகவில்லையே, என்?” என்றெருரு விருந்தில் ஒரு செல்வர் கேட்டார். “என்னறால், ஒவ்வொரு உயிரும் தண்ணையே விரும்பு கிறது; தன் சுபாவத்திற்கேற்றவாறு இன்பத்தையே நாடுகிறது,” என்று தாந்தே அடக்கமாக ஆழந்த விடையளித்தான். இதேமாதிரியே மில்தனும் “வாழ்க்கை ஒரு நாடகக் காட்சி; அதில் எனது இயல்பிற்கேற்ற நண்பருடனேதான் கூடுவேன். கொடியருடனும், கோமாளிகளுடனும் கூடிக்களிக்க என்னால் இயலாது,”

தாந்தேயின் நடையுடை பாவனை

என்றான். மற்றபடி தாந்தே மிகவும் மரியாதையாகவே யிருப்பான். அவனுக்கு முகஸ்துதி பிடிக்காது. முன்னால் “உங்களுக்குச் சமானமா, ஆஹா ஊஹு-ல் ஹஹஹ” என்று பல்லைக் காட்டிக் காரியத்தைச் சாதித்துக்கொண்டு, பின்னால் கோள் சொல்லி மெல்ல வெடி வைக்கும் இரண்டு கால் நரிகளைக் கண்டால் தாந்தேக்குக் கட்டோடு பிடிக்காது! அப்படிப்பட்ட பேர்வழிகள் தன்னை அணுகவொட்டாமல் தாந்தே மெளனமாகவும் தனிமையாகவும் இருந்தான்; நேரத் தைக் கொலை செய்யும் தலையரட்டைப்பிடித்த நண்பரை விடத் தனிமையே சிறந்ததென்று நினைத்தான். அவன் பெரும்பாலும் மெளனமாகவே யிருப்பான். அவன் பேசினால் சுருக்க விளக்கமாக, மெதுவாக நாலு வார்த்தை சொல்லுவான். அவ்வளவுதான். தாந்தே உண்மை வீரர்களையும், மேதாவிகளையுமே நெருங்கிய நண்பராகக் கொண்டான். தனது நண்பரையெல்லாம் அவன் “திருக்காட்சி”யில் வர்ணிக்கிறான்—காவல் காண்டி, அங்கா, போன்றி, வினே, சைத்திரிகன் கிட்டோ, அறிஞன் குப்போ—முதலியோரும், அக் காலக் கவிகள் சிலரும் தாந்தேயின் நண்பராவார். “தாந்தே என்ன புலவன்! பார் என் கவியை” என்று நமது மகாகவியை இகழ்ந்து அவனுடன் போட்டி போட்ட புலவரும் இருந்தனர். அவர் திறமையைக் காலம் தீர்மானித்து மூலையில் ஒதுக்கியது. லாபோ, ஸெக்கோ, தினே, ஜவானி, பிரான்ஸெஸ்கோ போன்ற புலவர்கள் தாந்தேயைக் கொண்டாடினர். கிட்டோ என்னும் சைத்திரிகன் தாந்தே உருவத்தை எழுதினான். தாந்தேயும் சித்திரக் கலையில் வல்லவன். ஆனால், பினியினும் பேனுவே அவன் மனச்சித்திரத்திற்கு ஏற்றது. தாந்தே லத்தீனில் “தெ மோனுர்ஷியா”

மகா கவி தாந்தே

(De Monarchia) என்ற நூலில் எழுதினான். எனினும், இதாலிய மொழியிலேதான் அவனது புலமை நன்கு விளங்கியது. தாந்தே 28-வது வயதில் “விடாநாவா” (Vita Nuova) என்ற வரண் காவியத்தை எழுதினான். அதில் தனது காதல் தேவதையான பேதிரையைக் கொண்டாடினான். கோன்விடோ அல்லது விருந்து என்னும் நூலில் தனது அனுபவங்களைத் தாந்தே விளக்குகிறான். அதைத்திட்டிலும் தனது தேவதையான பேதிரையை அவன் போற்றிப் புகழ்கிறான். பேதிரை என்பவள் தாந்தேயின் கற்பனைப் பெண்ணே என்பாரும் உள்ளர்.

திருக்காட்சி

தாந்தேயின் பெயரைச் சிரஞ்சிகி யாக்கியது அவனது திருக்காட்சியே யாரும். அது இதாலிய பாஸைக்கே புதிய ஒளியைத் தந்தது. அது காலத்தை வென்ற அரூட் காவியம். இக் காவியம் இன்பமுடிவை யுடையது. தாந்தே இதை La Commedia நாடகம் என்றே யழைத்தான். இந் நாளீன் பெருமையை வியந்தவர் இதை Divina Commedia அல்லது தில்ய நாடகம் என்றழைத்தனர். இதன் பிரதிகள் பல; சில வற்றில் இக் காவியத்தை “The Vision” “காட்சி” என்றே யுள்ளது. புலவர்கள் “The Divine Vision” என்றழைத்தனர். நாம் இதை தில்ய நாடகம் அல்லது திருக்காட்சி என்போம். திருக்காட்சி என்பது தமிழருக்கு எனிதில் விளக்குமாதலால் அதையே நாலுக்கும் சூட்டுவோம்.

இக் கவிப்பயன் எல்லையற்றது; அது எத்தனையோ கவிகளுக்கு ஆவேசமளித்தது. ‘கவிதை’ என்றால் இவ்வாறு இருக்கவேண்டும் என்று அது உலகிற்கு

திருக்காட்சி

விளக்கியது. இக்கனி மில்தனை ஆவேசப்படுத்தியது. அது முற்றிலும் முதல் நூல்; அது அமானுஷ்யமான நூல்; அது தாந்தே உள்ளத்தில் உதித்த கவிக்கற்பக மலர். ஹோமர், ஷேக்ஸ்பீயர் காவியங்களையே அதற்கு ஒப்பிட்டுச் சொல்லலாம். தாந்தேயின் வாழ்க்கை முழுதும் அதில் உள்ளது. அதுவே தாந்தே.

உயிருடன் இருக்குமட்டும் தாந்தே நூல்கள் புகழ் பெறவில்லை. அவனைப் பகைவர் புரட்சிக்காரனென்றே வேட்டையாடினர், தாந்தே இறந்த பிறகே இருந்தான். தாந்தேக்கு ஒரு மகனும் ஐந்து மைந்தரும் இருந்தனர். பியேத்ரோ, ஜாகொபோ என்னும் இரு மைந்தரும் அறிவாளிகள்; கவியுணர்ச்சி கொண்டவர்கள். அவர்களே “திருக்காட்சி”க்கு விரிவுரை கூறினர். இன்னும் பலரும் பிற்காலம் விரிவுரை யெழுதி அக் காவியத்தை உலகிற்கு விளக்கினர். தாந்தே மகள் பேதிரை, ராவென்னை கண்ணிமடத்திற் சேர்ந்து பரிசுத்த வாழ்க்கை நடத்தினார்கள். அவளுக்குப் புலவர் பொக்கா சியோ மூலம் ஃப்ளாரன்டைன் குடியரசு பத்துத் தங்க மலர்களை அளித்தது.

தாந்தே மஹாகாவியத்திற்கு விரிவுரை எழுதியவர் மிகப் பலர். அவர்களுள் லாந்தினோ (Landino) விரிவுரையே சிறந்ததென்பர். மீலான் ஆர்சிபிளப் ஜவானி விதோந்தி ஆறு பெரும்புலவர்களைத் தேர்ந்தெடுத்து, தாந்தேயின் “திருக்காட்சி”க்குத் தெளிவான விரிவுரை எழுதச் சொன்னார். இப் புலவருள் பேத்ரார்க் என்னும் புகழ்பெற்ற இதாவியக் கவியும் ஒருவன். தாந்தே இவ்வளவு புகழ்பெற்ற பிறகு ஃப்ளாரன்ஸ் விழித்துக் கொண்டு “எங்களுர் கவியல்லவா தாந்தே. தாந்தே கவிதையைப்பற்றி உபன்யாசங்கள் நடக்கட்டும்” என்

தது. 1373-ம் ஆண்டு ஃப்ளாரன்ஸ் பிரமுகர், பெரிய தொகை செலவிட்டு, சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்தனர். பொக்காசியோ என்னும் புலவர் மணியைக் கொண்டு “திருக்காட்சியைத்” தெளிவான வசனத்தில் எழுதச் செய்தனர். நம் நாட்டில் இராமாயணம் படிப்பதுபோலே பொக்காசியோ, தாந்தேயின் மஹா காவியத்தைப் படித்துப் பொருள் விளக்கிவந்தான். அவனுக்குப் பிறகு பல புலவர்கள் அவ் வேலையைத் தொடர்ந்து நடத்தினர். இன்றும் அது நடந்து வருகிறது. ஃப்ளாரன்விலிருந்து தாந்தே “திருக்காட்சி” யின் உயர்ந்த பதிப்பு வெளிவந்துள்ளது. 15-வது நூற்றுண்டில் அச்சுப் பொறிவந்தது. அதன் பிறகு அடிக்கடி பல தடவை அச்சேறிய நான்மணிகளில் “திருக்காட்சி” மிகச் சிறந்ததாம்.

இக் காவியத்தை முதலில் ஆங்கிலத்திலும் பிறகு பிரெஞ்சிலும் படித்தேன். படிக்கப்படிக்க என் மனம் தாந்தேயுடன் ஐக்கியப்பட்டது. அப்போதே அக்கவிச்சுவையைத் தமிழிற் கொண்டுவர முயன்றேன். ஆனால், இக் காவியத்தை இதாசிய மூலத்துடன் படிக்க வேண்டுமென்ற விருப்பம் ஏற்பட்டது. அவ் விருப்பம் சென்ற ஆண்டுதான் நிறைவேறியது. இதாசியில் இக் கவிதையைப் படிக்கக் கேட்டால் ஜலதரங்கம் கேட்பது போல் காதிற்குக் குருமையாயிருக்கிறது. இந்த மஹா காவியத்தின் பெருமை அளவற்றது. அதை வெறும் நாவல்மாதிரிப் படித்துசிட முடியாது. அத்தனையும் சிலேடைகளும் சிறந்த உருவகங்களும் நிறைந்துள்ளது. பெரிய பெரிய புலவர்கள் இன்னும் அதற்குப் பல விரி வுரைகள் காண்கின்றனர். அவர்களுக்குக்கூட எட்டாத பொருளும் காவியத்தில் மளிந்துள்ளது. இதில் வரும்

திருக்காட்சி

பெயர்களுக்கு நீண்ட விளக்கம் எழுதினுலையிய விளங்காது. ஆதலால், இக் காவியத்தின் பொருளை, அதிலுள்ள நயங்கள் துளிக்கூடக் குன்றுமல் சுருக்க விளக்கமாகத் தமிழருக்கு அளிக்கிறேன். அதிலேயே பெயர், பொருள் விளக்கமும் எல்லாம் சேர்க்கிறேன்.

வாழ்க்கையில் துன்பம், நடுங்கி, இன்பம் என்று மூன்று நிலைகள் உள்ளன. இந் நிலைகள் தாமஸ், ராஜஸ், சாத்வீக குணங்களைப்போல மூன்றாம். அவற்றையே சுவர்க்க, மத்ய, பாதாள லோகங்களாக வர்ணிக்கின்றனர். அதையே தாந்தே நரகம், நடுங்கி, மேணிலை என்ற மூன்று நிலையாக வர்ணிக்கிறார். அந்தந்த நிலையிலுள்ள காட்சிகளையும் வெகு உருக்கமாகச் சித்தரிக்கிறார். தாந்தேயின் கருத்துக்கள் நமது சித்தாந்த வேதாந்த தத்துவங்களுக்கும் பொருந்தியிருக்கின்றன. நம்மவர் இந் நூலை அவசியம் கற்கவேண்டும்.

திருக்கட்டி

க. நரக காண்டம்

1. குரு தரிசனம்

நமது வாழ்வின் நடுவே, நான் மெய் வழி தவறி ஒரு இருண்ட காட்டில் அகப்பட்டுக்கொண்டேன். ஆ! அக் காடு எவ்வளவு புதரடர்ந்தது, கரடுமுரடானது என்பதை வாயாற் சொல்லி முடியாது. அதை நினைத் தாலே பயமாயிருக்கிறது! எமனைக் கண்டதுபோனிருக்கிறது! இக் காட்டில் எப்படி நுழைந்தேன்றே எனக்குத் தெரியாது; உண்மை வழி தவறியதும், என் புலன்கள் அப்படி மயங்கின். நான் ஒரு மலையடிவாரத் திற்கு வந்தேன்; என்னைக் கொடுமையாகப் பய முறுத்திய கணவாய் அங்கே முடிந்தது. கண்ணை உயர்த்தினேன்; மலைச் சிகரத்தைப் பார்த்தேன்! ஜீவப் பிரயாணிகளை வழி காட்டி நடத்தும் கதிரொளி அதைச் சூழ்ந்துகொண்டிருந்தது. இரணில் என் மனத்தைக் கவர்ந்த பரிதாபமான பயம் சுற்றே தணிந்தது. ஆழியில் இடர்ப்பட்டு வருந்த மூச்சத்தினைத் தூண்டிவதன் தான் தப்பிய கடலீல் ஆச்சரியமான பயத்துடன் பார்த்து நிற்பதுபோலவே, நான் தாண்டி வந்த பயங்கரமான பாபக் காட்டைப் பார்த்து நின்றேன். சிறிது களைப் பாறியதும், தன்னந்தணியான இம் மலைச் சரிவில் பின்னங்காலை அமுத்தமாக ஊன்றி ஏறினேன். நாலடி சென்றதும், ஜீயோ, ஒரு பெரிய வேங்கை (காமம்) வந்தது; அதன் உடல் பல நிறங்களால் ஆனது. அக் காம வேங்கை என்னைப் பார்த்தது; ஒடனில்லை; அது பிடிவாதமாக என்னை வழி மறித்தது. நான் பயந்து பல தடவை திரும்பி ஒட முயன்றேன்.

குரு தரிசனம்

அருணேதயம்; வசந்தகாலம் சொக்கமுகாயிருக்கிறது; இந்த அழகுலகைப் படைத்தது தெய்வக்காதல். சிருஷ்டி சௌந்தர்யத்தில் பொன்னெனி வீசிச் சூரியன் எழுந்தான். வசந்தச் சோபையும், காலைப் பசுமையும் என்னைக் கவர்ந்தன. அதில் அந்த வரி வேங்கை தனது அழகான உடலை மினுக்கிக் கொண்டிருந்தது.

இயற்கையழகைப் பார்த்து நான் மகிழ்ந்தேன். அப்போது, ஒரு பயங்கரமான சிங்கம் (பேராசை) தலையை உயர்த்தி, பசித்தீ கணல், என்மேல் பாய வந்தது. அதேசமயம் ஒரு பெண் ஒநாய் (லோபித்தனம்) வந்தது; அது உடல் வற்றிப்போயிருந்தது; அதன் பசிக்கன லுக்கு எவ்வளவு போட்டாலும் போதாது. அதன் புசி, எத்தனையோ நாடுகளைப் பொட்டலாக்கி யிருக்கிறது. இந்த லோப ஒநாய் என்னையே பார்த்தது; நான் நடுங்கிப்போனேன்; இந்த மலையைத் தாண்டும் நம்பிக்கையை இழுந்தேன். பண வேட்கை கொண்ட ஒருவன் நிரம்பச் செல்வம் குவிந்து மகிழுகிறான்; திடீரென்று அவன் செல்வத் திரளெல்லாம் மாயமாய் மறைகிறது; அப்போது அவன் கண்ணீர் விட்டு, மனம் புழுங்கி, மார்பில் புடைத்தமுது தவிப்பானன்றே? அதுபோலானது என் கதி. அபாயமான காட்டைத் தாண்டி இந்த மலையைப் பற்றிடேன். இங்கும் காம வேங்கையும், பேராசைச் சிங்கமும், லோப ஒநாயும் என்னை வழி மறித்தன. அந்த ஒநாய் என்னைத் துரத்தியது. ஆதோ மெனனமாகப் பார்த்துச் சிரிக்கும் சூரியனே என் கதி.

அப்போது மனந்தளர்ந்து, அடிகளைப் பின் அறுத்தி, மீண்டும் இருட்கணவாயை நோக்கினேன். அச்சமயம் ஒருவன் உருவம் என் கண்முன் தோன்றி

மகா கவி தாந்தே

யது. சிண்டகால மௌனத்தால் அவன் குரல் ஒடுங்கி யிருந்தது. அந்தப் பாழும் வனுந்தரத்தில் அவனைக் கண்டதும், “அப்பா, எனக்குச் சற்றே இரங்கு. நீ மனிதனாலும் சரி, வேதாளமானாலும் சரி, யாராயினும் சரி” என்று முறையிட்டுக் கூவினேன். அவன் பேசினேன் :

“நான் இனி மனிதனால்லேன்; ஒரு காலம் அவ்வாறு இருந்தேன்; என் பெற்றோர் மாந்துவானில் (Mantuvaranam) பிறந்த லம்பார்டி வாசிகள். நான் ஜலவியஸ் வீஸர் ஆட்சியில் பிறந்தேன்; ஆனால், நான் பிறந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகே வீஸர் சர்வாதி காரம் பெற்றேன். நான் ரோமில் அகுஸ்த மன்னன் ஆட்சியில் வசித்தேன். அப்போது ரோமர்கள் புராணத் தெய்வங்களையும் பொய்த் தெய்வங்களையும் வணக்கினர். நான் கவியாக விளக்கினேன்; திராய் முற்றுகையில் வீரப்போர் புரிந்தான் ஏனான் (Aeneas) என்னும் சூரன். அவன் தந்தை ஆங்கிஸ் (Anchise) திராய் நகர் தீப்பற்றி எரிந்தபோது, தனது முதிய தந்தையைத் தோளில் தூக்கிச் சென்று காத்த அந்த வீர மகன் ஏனைனை, எனீது (Eneide) என்னும் காவியமாகப் பாடினேன். இருக்கட்டும். நீ என் மீண்டும் காட்டிற்குத் திரும்புகிறோய்? இந்த மலைதானே உலகில் இன்ப மளிப்பது; இதில் ஏருமல் என் இறங்குகிறோய்?”

நான், ஆள் இன்னுரென்றறிந்தேன்; வியந் துரைத்தேன்:

“ஆ! எனீது பாடிய விர்க்கிலியனு நீ! இனிய கவியருவி பொங்கவரும் கலையுற்றுன விர்க்கிலியனு? ஆ, கலைச்சுடரே, கவியுலகின் புகழ்மணியே! சின் காவியத்தை எவ்வளவு ஆவலாக நான் படித்தேன்.

குரு தரிசனம்

எவ்வளவு காதலூடன் உன் வாக்கமுதைப் பருகினேன்! நீ என் குரு; என் வழிகாட்டி. உண்ணிடமிருந்தே அந்த அழகிய நடை கற்றேன். அதனுலே புகழ் பெற்றேன். நீயே என் ஆதாரசம். இப்போது இந்த மிருகம் என்னைத் துரத்தி வருகிறது—பொல்லாத ஒராய். அதனின்று தப்பவே பின் செல்லுகிறேன். அதன் கொடுமை என் குடலை நடுக்குகிறது. ஞான மணியே, குருவே, என்னைக் காப்பாற்று; நீயே துணை!” நான் கண்ணீர் விடுவதைப் பார்த்து விர்கிலியன் மன மிரங்கிச் சொல்வான்:

“இந்தக் கொடிய காட்டைத் தாண்டவேண்டுமானால், நீ வேறொரு வழியைத் தொடரவேண்டும். இந்த ஒராய் இந்த வழியில் உண்ணைச் செல்ல வொட்டாது. தண்ணை மீறிச் செல்வோரை அது கொன்றுண்ணும், உதுதி. அதன் இயல்பு கொடியது; அதன் ஆசைப் பசி அடங்காதது. கிழித்துண்ண இரைக்கைக்கக்கூடிய கைக்கக்கூடிய அதன் பசித் தீ இன்னுமின்னும் தீவிரமாகும். இவ்வாறு அது உண்டுதீர்த்த பிராணி களுக்குக் கணக்கில்லை. இன்னும் எத்தனையோ பிராணிகளை இது உண்ணப்போகிறது. அதை ஒழிக்க உண்மை அன்பெண்ணும் நல்ல நாய் ஒன்று வரும். அதுவே இந்தக் காமக்குரோத் லோப விலங்கை அடியோடுமிக்கும். அது மண்ணுக்கும் பொன்னுக்கும் பசியெடுத்தலைவதில்லை; அறம், அன்பு, அறிவு இம் முன்றையே அது நுகரும்.

வெரோனைசிலுள்ள கான்டெல்லா ஸ்காலாவைப் (Candella Scala) பற்றியே குறிக்கிறேன். அவனே தனது உண்மையன்பால் நல்லோரைப் பகைத்துக் கொன்றுண்ணும் இந்த லோப ஒநாய்களைக் கொல்வான். இப்போது இதாலியை அரசியல் பெயராலும் மதத்தின்

மகா கவி தாங்தே

பெயராலும் எழுந்த பேராணச விலங்குகள், கொன்றுண்ணின்றன. இப்பொருமை பிடித்த விலங்குகளை அப்புண்ணியவாளனே ஒழிப்பான். இதாவியின் பெருமைக்காக இரத்தம் சிங்கினவருள் அவன் இகைபெற்று விளங்குவான். அவனே நல்லோரைக் கொல்லும் அந்த பொருமை பிடித்த துஷ்ட மிருகத்தை அடியோட்டாழிப்பான். அன்பா, பயப்படாதே. என்னுடன் வா; உனக்கு நலமாகும்; இக் கொடிய இடத்தினின்று உன்னை நான் தப்புவிக்கிறேன். உன்னை நித்திய நிலைகளுடு நடத்துகிறேன். அவை மூன்று தன்மையாயிருக்கும். முதல் நிலையில் பாபம் செய்தவர் ஆயிகள் வேதனை தாங்காமல் வீறிட்டவறி இரண்டாவது பிற வியை வேண்டி முறையிடும். இரண்டாவது நிலையிலுள்ளவர்கள், நெருப்பில்கிடந்து வாடுவர். எனினும், உரிய காலத்தில் பேரின்ப நிலைபெறும் நம்பிக்கையால் மகிழ்ந்திருப்பர். நீ அந் நிலையை ஏறித் தாண்டினால் மூன்றுவது நிலையின் வாசலில் என்னையிடப் புனித மான, மாண்புள்ள, ஒரு தேவதை, இந்தப் புண்ணிய யாத்திரையில், உனக்குத் துணையின்று காப்பாள். உன்னை அவளிடம் சேர்த்து நான் விடைபெற்றுக் கொள்வேன். அவள் வசிக்கும் சுவர்க்கத்திற்கு நான் உன்னைத் தொடரமுடியாது; அவ்வளவு பரிபக்குவும் எனக்கில்லை. பரலோகத்தையாளும் எல்லாம் வல்ல இகைவன் ஆணையப்படி, அவன் சக்தியே உலகை ஆளுகிறது. அவன் சர்வாந்தர்யாமி. எனினும், பரலோகத்தில் அவன் நிலைக்கொண்டுள்ளான். என் மூலம் நீ அவன் சந்தியை அடைய முடியாது. அவன் இருக்கும் சுவர்க்கபுரியையும், அவன் அரியணையையும் கண்டு நீ வியப்பாய். அவனைக் காணும் பாக்கியம் பெற்றவர்களே நித்திய சுகிகள்!"

தேவதை ஆணை

நான் மகிழ்வுடன் பதிலுறரத்தேன் : “ நல்லது, கவியரசே, அந்தக் கடவுள் பெயரால் உண்ணை வேண்டு கிறேன். இக் கொடிய காட்டினின்றும், துயரினின்றும் மூதலில் நான் வெளியேறத் துணைசெய். நான் மிகவும் மனத் தளர்ச்சி யடைந்திருக்கிறேன். சுவர்க்கப் படியாகிய பீடர்முனி வாசலுக்கு என்னை நடத்து.”

விர்கிலியன் முன் சென்றான் ; நான் அவன் பின் சென்றேன்.

2. தேவதை ஆணை

அருங்கலைத் தெய்வங்காள், உன்னத ஞானச் சுடர்காள், துணைசெய்யுங்கள் ! மனமே, நான் பார்த்ததை யெல்லாம் கவனமாக நீ எழுதிவைத்திருக்கிறோம். இப்போது உனது பெருமையைக் காட்டு. காவியங் தொடங்குகிறேன்.

பகல் மறைந்தது ; அந்திவான் மங்கியது ; உழைத்த மாந்தருக்கெல்லாம் இளந் தென்றல் அமைத்தியின்பம் அளித்தது. உலகெல்லாம் இளைப் பாறியது. நான் மட்டும் ஓய்வில்லாமல் சிந்தனை செய் தேன். நான் சென்ற அபாயமான வழி, இனிச்செல்லும் வழியிற் கானும் பரிதாபங்கள்—எல்லாம் என் மனத்தை முன்னும் பின்னும் அலைத்தன.

நான் விர்கிலியனை இவ்வாறு வினாவினேன் :

“ வழிகாட்டும் கவியரசே, என்னை நீ உயர்ந்த கிலைக்கு நடத்துகிறோய். அந் கிலைக்கு வர எனக்குத் துணிவுண்டா? ஏனன் (Aeneas) திராயினின்று தந்தையைக் காத்து ரோமிற்கு வந்தான். பீடர் முனிவர் பிடமும், ஞான மரபும் விளக்கும் ரோமிற்கும், ரோம ராஜ்யத்திற்கும் அவனே அஸ்திவாரம் போட்டான்.

மகா கவி தாந்தே

போப்பின் அரியணையும் அழுவும் அங்கே விளங்கு மென்பதை அவன் அருளால் முன்பே அறிந்தான். அவன் அன்பும் வீரமும் கொண்ட புண்ணியன். அதனால் அவன் நாரதேகத்துடன் சுராநாகஞ் செல்ல ஆண்டவன் அருளினான். பிற்காலம் அவன் காட்சி உண்மையானது. இறைவனிச்சையால் பிடர், ரோமில் கிறிஸ்துவ டிட்த்தை ஏற்படுத்தினான். ஏனன் புண்ணிய புருஷன்; நான் அந்தப் பதவிக்கு வரமுடியுமா? அது எனக்குத் தகுமா? நான் ஏனதுமால்லேன்; பாலு மல்லேன்; எப்படி சுவர்க்கத்திற்குள் நுழைய முடியும்? ஆதலால், இந்தப் பிரயாணம் முட்டாள்தனமாக முடியுமென்று அஞ்சிகிறேன்.”

“நீ அறிவாளி; நான் சொல்வதைக் காட்டி இம் நீ என்னை தெளிவாக அறிந்துகொள்வாய்.”

“இதேது ஆரம்ப சூரத்வமாக முடியும்” என்று முன்செல்ல அஞ்சி, சினைப்புமாறி, நான் அந்த இருள் மலையிடையே நின்றேன்.

கவியரசன் இவ்வாறு சொல்லி என்னைத் தைரியப் படுத்தினான்: “உன்னை அறிந்தேன்; நீ பயத்தால் இப்படிப் பேசுகிறோய். பொய் நிழலைக் கண்டு வெறித் தோடும் விலங்குபோலே பயங்காளிகள் நல்ல காரியத்தி னின்றும் பயந்து விலகுவர்; அச்சமே சீரிய வினையை முறியடிக்கிறது, துணிவுகொள்; உன்பால் இரக்கங் கொண்டு உதவிசெய்ய நான் வந்த காரணத்தை அறிந்துகொள்.

“நான் விதிவசத்தால் நாகமும் இன்றி சுவர்க்க மும் இன்றி நடுநிலையில் வசிக்கும் பூதம். என்னை ஒரு அழகிய புணிதமான பெண் தெய்வம் அழைத்தது. அதை நான் பணிந்தேன். “உலகில் பொன்றுப்

தேவதை ஆணை

புகழோங்கிய புண்ணியனே, எனது நண்பன் அந்த இடர் வனந்திரத்தில் அகப்பட்டு, மலையேறமுடியாமல் திரும்புகிறான்; வழி தப்பி வருந்துகிறான். எங்கள் விண்ணில் ஹவின் என்னும் புண்ணியவதி இருக்கிறான். மகா இரக்கமுள்ளவள். அவளே எனது நண்பனைப் பற்றி இவ்வாறு சொன்னாள் : ‘தெய்வம் புகழும் பேதிரையே, உன்னை உயிர்போல் காதலித்த நண்பன் வழிதவறி, அபாயமான காட்டில் சாவுடன் போராடிக் கொண்டிருக்கிறான். அபாயப் புயற்கடலில் தத்தளிக் கிறான். கருணையுடன் அவனைக் காத்தருள்’ என்றார். இச் செய்தி கேட்டதும், நான் எனது உயர்ந்த நிலையினின்றும் ஒடிவந்தேன். உனது தூயவாக்குத் திறமையில் எனக்கு நம்பிக்கையுண்டு. உனது இன் சொல் வணியால் அவளைக் காப்பாற்று; நான் பேதிரை; நான் உன்னை வேண்டுகிறேன். நான் பேரின்பவிண்ணில் வசிப்பவள். அதனின் து நின்ட நேரம் நான் பிரிந்திருக்க முடியாது. எனது கேள்வனிடம் கொண்ட பிரியத்தால் இங்கே வந்தேன். இதோ நான் செல்கிறேன். என் இறைவனிடம் அடிக்கடி உன்னைப் புகழுந்து சொல் வேன்; செல்.’

பேதிரை பேச்சை நிறுத்தியதும், நான் வணக்க முடன் இவ்வாறு வினாவினேன் :

“குணவதியே, வணக்கம். உன்னருளாலேதான் மாணிடர் உயர்வுபெறவேண்டும். நீ சொன்னதே போதும். உனது கட்டளையை மகிழ்வுடன் ஏற்றேன்; இதோ அதைப் பணிவுடன் நிறைவேற்றுவேன். ஆனால், ஒன்றுமட்டும் கேட்கிறேன் : நீ யிருப்பது பேரின்ப விண்ணகம்; அங்கே திரும்பிச் செல்ல நீ அவசரப்படுகிறோய். அந்த அகண்ட அருளரசினின்றும் இந்த இருளுலகிற்கு வர நீ அஞ்சவில்லையா ?”

பேதிரை அருளினேன் :

“ சொல்லுகிறேன் கேள் ; நீங்கள் வசிக்கும் இந்த இருஞூலகிற்கு வர நான் அஞ்சவில்லை. தீமை கொடிது ; தீமைக்கே அஞ்சவேண்டும் ; நன்மைக்கன்று. என்னை இவ்வுலகத் துயர் தண்டாது ; இதன் தீ என்னைத் தாக்காது ; கடவுள் எனக்கு அப்படிப்பட்ட திவ்ய சரிரத்தைத் தந்திருக்கிறார்.”

பேதிரை மெளனமாக என்னை கோக்கினேன். அவள் விழிகள் கருணைக் கண்ணீராடின. “ தாமதிக காதே ; உடனே சென்று எனது நண்பனைக் காப்பாற்று ” என்று அவ்விழிகள் கெஞ்சவதுபோ விருந்தன. பேதிரையின் ஆணைகொண்டு உண்ணைக் கண்டேன் ; உண்ணை அந்தப் பொல்லாத தொயிட மிருந்து விடுவித்தேன் ; வழி காட்டுகிறேன் ; என், சும்மா திகைத்து கிர்கிறுப் ; இந்தக் கேஸை அச்சத்தை மனத்தினின்று விரட்டியடி. பேதிரை, ஹவிலி, கருணை ஆகிய மூன்று தேவதைகள் கவர்க்கத்தில் உண்ணைக் காத்தருள முன்னிற்கின்றனர். உணக்கு நல்லது சொல்லுகிறேன் ; அச்சமேன் ? தனவேன் ?”

கவியின் வாக்கு என் கவலையைத் தீர்த்தது ; இரவுப் பனியில் சோர்ந்து குவித்த மலர்கள், காலையிளக்கக்கிர் பட்டதும், தண்டுகளில் தழைத்தெழுந்து மலர்ச்சிபெற்றுப் பொலிவது போலவே, என் மனமும் சோர்வு கீங்கிப் புதிய சக்திபெற்றது. நிரம்பத் தைரியம் வந்தது. “ கவியரசே, நன்றி. எனக்காகக் கருணைபூத்த அந்தப் புண்ணியத் தேவதை போற்றி ! அவள் சொன்னதும், எண்ணைக் காக்கவந்த உணக்கு வந்தனம். மிகவும் உண்ணத நிலைக்கு நீ எண்ணை வரச் சொல்லுகிறுப் ; நம்மிருவர் மனமும் ஒன்று ; நமக்கு மேல் அத்

தேவதை சிருப்பமும் உள்ளது. நீ என் வழிகாட்டி ;
என் தலைவன் ; என் குரு ; முன் செல்.”

நான் மென்னானேன். விர்க்கிலியன் முன்
சென்றுன். அடர்ந்த காட்டு வழியே நான் அவனைத்
தொடர்ந்தேன்.

3. நரகப் பிரவேசம்

இருவரும் நரகவாசலை யடைந்தோம். அதன்
வாசலில் கரிய எழுத்துக்களால் இவ்வாறு எழுதப்
பெற்றிருந்தது :

“மாந்தர், என் வழியாகவே கண்ணீர் பெருகும்
கரகத்திற்கு வருகின்றனர்; என் மூலமே அவர்கள்
துன்பப் பாதாளத்திற்கு வருகின்றனர்; என் மூலமே
அனைவரும் பாபசமுதாயத்துடன் வந்து கூடுகின்றனர்.

“அவரவர் திமைக்கேற்ற நீதி வழங்கவே எல்லாம்
வல்லவன், பரமஞானி, அன்பு முதல்வன் ஆகிய
இறைவன் என்னைப் படைத்தான். சித்தியமான தெய்வ
வஸ்துவுக்குப் பிறகு நானே உண்டானேன்; நான்
என்றுமிருப்பேன்; என்றால் புகுவீர்காள், நம்பிக்கை
யனைத்தையும் கிட்டுவிடுங்கள்.”

“இக் கரிய எழுத்துக்களைக் கண்டால் பயமா
சிருக்கிறதே” என்று என் குருநாதனை நோக்கினேன்.
“அன்பா! பயம், அவரம்பிக்கை அனைத்தையும் கட்டி
வெளியே வைத்துகிட்டு இவ் வாசலில் புகவேண்டும்.
நான் முன்பே சொன்ன நரகத்தில் இப்போது நுழை
கிறோம். ஆத்மானாந்த உணர்ச்சியிழந்தே அல்லறபட்டுத்
தனித்துவருந்தும் வேதாளங்களை இங்கே காண்பாய்”
என்று சொல்லி என் துணைவன் புன்னகைத்தான்;

மகா கணி தாந்தே

என்னைத் தெரியப்படுத்தினான் ; அன்புடன் கையைப் பிடித்து குப்தமான இருள் நரகத்திற்கு நடத்தினான்.

அங்கே நட்சத்திர வெளிச்சங்கூடக் கிடையாது ; எங்கும் காரிருள். கண்ணீர் ! கண்ணீர் ! எங்கும் குய்யோ முறையோ என்று அலறித் தவித்து அழும் குரல்கள் காற்றைப் பிளக்கின்றன. ஆயிரம் பாலை களில் கரட்டு வறட்டுத் தொண்டைகள், அவயக் குரசிட்டு மார் விம்மப் புடைத்தமுகின்றன. வனந்தரச் சூருவனியில் மனை எழுந்து சமூல்வதுபோலே இந்தக் காடாந்தகாரத்தில் இப்படிப் பரிதாபக் கச்சுரல்கள் எழுந்து சமூன்றன.

என் மனம் இளகியது ; கண்ணீர் பெருகியது. “குருவே, இதென்ன கூக்குங்கள் ? இவ்வளவு துக்கப் பட்ட இவர்கள் யார் ?” என்ற வினாவினேன்.

கணியரசர் சொல்வார் :

“அன்பா, இவர்கள் பாப புண்ணியப் புற்பாயல், அகம்பாவம் பிடித்து, தெய்வத்தை உதாசீனம் செப்து, சுயநலங்கொண்டு வாழுந்தவர்கள். தஷ்ட தேவதைகளிடையே நரக வேதனைப்படுகிறார்கள்.”

—இவர்கள் இப்படி அலறகிறார்களே, இவர்களுக்கு வந்த துக்கமென்ன ?

—சருங்கச் சொல்லுகிறேன் கேள் : “இவர்களுக்குக் கதிமோக்கம் கிடையாது. இவர் பிறர் கிழிகண்டு பொறுமைகொண்ட அற்பத்தனமான அகம்பாவக் குருடர்கள் ; இவரை நீதியும் இரக்கமும் அரூவருக்கின்றன. இவர்களைப்பற்றிப் பேசாதே ; தாண்டிச் செல்.”

ஒரு வேதாளம் கறுப்புக் கொடி பிடித்து முன் சென்றது ; அதன் பின்னே கோடிக்கணக்கான வேதா

என்கள் சென்றன. சாவு எத்தனை பேரை விழுங்கி ஏன்னாது என்று நான் திகைத்தேன். அந்த பேர்களைகளில் பயங்காளித் தனத்தால் தனது உயர்ந்த சிகிச்சையை இழுந்த ஒருவளைக் கண்டேன். உடனே இந்தத் துஷ்ட வேதாளங்கள் தெய்வத்திற்கும் பிரிதி பில்லை; சாத்தானுக்கும் பிரிதியில்லை என்றறிந்தேன். கிர்வாணமாகச் சென்ற இப் பேய்களைக் குள்ளிகளும், விஷப் பூச்சிகளும் கொட்டின; இவர் கண்ணங்களில் கண்ணீருடன் இரத்தம் வடிந்து விலத்தில் சொட்டியது. அங்கே நெரிந்த விஷப்புமுக்கள் அந்த இரத்தத்தைக் குடித்தன.

மேலே சென்றேன்; ஒரு பெரிய நதியைக் கண்டேன்; அதன் கரையில் கணக்கில்லாப் பேய்க்கட்டங்கள் திரண்டிருந்தன.

—கருவே! இவர்கள் யார்? ஏனிப்படி ஆற்றங் கரையில் நெருங்கிக் கூடியுள்ளனர்?

—அன்பா, இதோ நரகப் படகோட்டியான காரன் என்பவளைக் காண்போம். அப்போது சொல்லுகிறேன்; பேசாமல் வா.

நான் மறுபேச்சில்லாமல் வணக்கமுடன் தலை குனிந்து குருநாதனைப் பின்பற்றி ஆற்றங்கரைக்கு வந்தேன். அங்கே ஒரு நரை கிழவன் படகில் வந்தான். “நீங்கள் நாசமாய்ப்போச, துஷ்டப் பேய்காள், உங்களுக்கு ஒரு நாளும் கதிமோட்சம் கிடையாது. நான் உங்களை அக்கரைக்குக் கொண்டுபோவேன்; அங்கே கொடிய தீயிலும், ஓயாது கொட்டும் பனியிலும் திண்டாடுங்கள்!” என்று சினந்தான். என்னை நோக்கி, “மனிதா! இந்தப் பிரேதபிசாகங்களினின்றும் விலகிச் செல்; உங்கு இது வழியன்று; இந்த

ஸ்திக்ஸ் நதியை, வேறொரு துறையில் இலோசன
படகில் நீ கடக்கவேண்டும்” என்றான் அக்கிழவன்.

“காரா, மறுக்காதே; இது சர்வ வல்லமையுள்ள
இடத்தின் ஆணை; மேற்கொண்டு கேட்காதே”
என்றார் குருநாதர்.

அவன்து சனல் விழியினின்று சினத் தி அணைங்
தது; தாடி வாய் அடைத்தது. இச்சமயம் வேதாளர்
கும்பல்களைல்லாம் ஆங்கரித்தன; பல்லைக் கடித்தன.
“ஒரீ நாசமாய்ப்போக; உன் சாமி அடியோடுபோக;
அவன் படைத்த நர சமூகம் மண்ணுய்ப்போக; உல
கம் குட்டிச்சுவராய்ப்போக; காலத்திற்குக் கழிச்சல்
வர; செடி கொடிகளைல்லாம் ழண்டற்றப்போக!”
என்றெல்லாம் வசைமாரி பெய்து பெரிய ரகளை
செய்தன.

கண்ணில் சினப்பொறி பறக்க, காரன் தனது
துடுப்பினால் அவ் வேதாளங்களைப் பலமாகப்
புடைத்து அடக்கி “ஏதுங்கள் படகிலே” என்று
யிரட்டினான். களைகள் மொட்டையாகும்படி ஆடிக்
காற்றில் பழுப்பிலைகள் உதிர்வதுபோலே இந்தத்
துஷ்டப் பேய்கள் இக்கரையை விட்டுக் காரன்
சொன்ன ஒழுங்கில் படகேற்ன. பறவைக்காரன்
அழைத்தபடி பழகிய பறவை வந்து கூடடைவது
போலவே வேதாளங்கள் படகில் அமர்ந்தன. ஒரு
வேதாளர் கும்பல் படகில் அந்தக் கரிய நரக நதியைத்
தாண்டி அக்கரை சென்றதும் இன்னொரு சூம்பல்
இக் கரையில் கூடியது. ஆ, எத்தனை ஆன்மாக்கள்
இப்படி நரகவேதனைப் படுகின்றன!

“மகனே, உலகெங்கும் தெய்வாபராதம் செய்த
நாஸ்திகப் பேயர் இங்கே வந்து சேருகின்றனர்.

அவர்கள் இந்தக் கொடிய நதியைத் தாண்டி அங்கே வருந்தவேண்டும்; அவர் செய்த பாபத்திற்கு அது தண்டனை. அத் தண்டனைக்குப் பயந்து இப்பேய்கள் இப்படிக் கடவுளையும் அவன் படைப்பையும் சினந்து வைகின்றன. புண்ணியாத்மாக்கள் யாரும் இந்நதியைத் தாண்டார். அதனாலேயே காரன் அவ்வாறு சொன்னுன்” என்று சொல்லி எனது குரு பேசாதிருந்தார். என் குடல் நடுக்கியது; அந்த இருள் நரகமே நடுக்கியது; பனிக்காற்று வீறிட்டது; சுளிர் நடுக்கியது; பயத்தால் என்னுடல் வியர்த்தது; இடியும் புயலும் மின்னலும் தீப் பறந்து தட்டடத்தன. என் புலன்கள் உணர்விழுந்தன; நான் பேச்சுற்று மெய்மரங்தேன்; கீழே விழுந்தேன்; கண் அயர்ந்தேன்!

4. புலவர் காட்சி

பலமான இடி முழக்கம், தூக்கம் கலைந்தது; தூக்கி வாரிப்போட்டெழுந்தேன்; சுற்றிப் பார்த்தேன். நான் எங்கே நிற்கிறேன்?

தூக்க நரகம் என் முன் கின்றது; எங்கும் இருள், இருள். ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. அழுகைப் புயலே வீறிட்டது! “இறங்குவோம் நரக லோகத்தில், வா பின்னே” என்றான் கனியரசன். “நீயே பயத்தினால் முகம் வெளுத்துப்போனுயே; உன்னை நம்பி நரகத்தில் எப்படிக் கால்வைப்பது?” என்று கேட்டேன். “பயமில்லை; இங்கே வேதனைப் படுவோரை கிளைத்து என் மனம் படும் இரக்கமே முகத்தில் காட்டுகிறது; இங்கே நிற்கக்கூடாது, வா பின்னே” என்று என்னை முதல் நரக வட்டத்திற்கு அழைத்துச் சென்றான் குருநாதன்.

மகா கவி தாந்தே

காடாந்தகாரமான சிறைபோன்ற அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான ஆண்-பெண்-சூழங்களை வேதாளங்கள் பெரு மூச்செறிந்து வருந்தின. “இவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? ஏனிப்படி வருந்துகிறார்கள்? ” என்று வினாவினேன்.

“இவர்களைல்லாம் சிறிஸ்துவக்கு முன்னே பிறந்தவர்கள்—ஞான் ஸ்நானம் பெற்றவர்கள். ஞானக்கண் திறந்தாலேதான் கடவுளைக் காணலாம். இவர்கள் வேறொரு பாவமும் செய்யவில்லை. ஆதலால், முதல் நரகத்தில் இலோசாக வருந்துகிறார்கள். நீ ஞானஸ்நானம் பெற்றதால் சுவர்க்காரோகணத்திற் குப்பாத்திரனுடைய. நானும் அதைப் பெறுமல் இப்படி வருந்துகிறேன். எனினும், ஒரு நாள் உயவோம் என்னும் நம்பிக்கையுள்ளது” என்றார் சூரு.

“குருவே, இவர்களைக் கரையேற்ற யாருமில்லையா?” என்றேன்.

“நான் இங்கே வந்து கொஞ்சகாலத்திற்கெல் லாம் ஒரு ஜோதி மஹான் இதில் இறக்கினார்—ஏக நாதர். “அவர் திருமுடியில் ஜயக்கதிர் வீசிபது. அவரே நமது முதாதையான அபெல், நொவா (Noah) அறநால் அருளிய மோஸல், தந்தை அப்ரஹாம், தாஷ் தரசன், யாகோபு, அவன் சுந்தகிகள், அவன் பல தியாகங்கள் செய்து காத்த ராக்கேல் (Rachel) முதலிய இன் னும் பல மஹான்களைப் பேரினப் பிண்ணிற்கு அழைத்துச் சென்றார். அவருக்கு முன் யாரும் கரையேற வில்லை”—இவ்வாறு பேசிக்கொண்டே வர்க்கிஷியன் முன் சென்றான். எங்கும் காட்டார்ந்திருந்தது; அக்காட்டில் கணக்கற்ற வேதாளங்கள் உலாவின. சிறிது தூரம் சென்றதும் இருளைப் பிளங்கு ஒரு ஒளி

வீசியது. “ஞான மணியே கலையரசே! இந்த இடத்தில் மட்டும் ஒளி வீசவானேன்; இந்த இடத்தில் இருப்பவருக்கு மற்றவரையிட ஏன் சலுகை?” என்றேன். “அன்பா, இங்கேயிருப்பவர்கள் தமது கலைப் பணியால் உலகில் புகழை கிடை நிறுத்தியவர்கள். அதனால் விண்ணரசன் அவர்களுக்குத் தனிச் சலுகை காட்டினான்” என்றார் குரு.

அச் சமயம் “போற்றி விர்கிலியன்! உண்ணைப் பிரிந்திருந்தோம். சீயே எங்களிடம் வந்தாய்; வருக, கவிப்பேரே வருக!” என்று நான்கு வேதாளங்கள் கூவின. அவற்றின் முகத்தில் இன்பமும் இல்லை, துண்பமும் இல்லை. “இவர்கள் யார்?” என்று கேட்டேன். “கையில் வாரேந்து நிற்பவரே மஹா கணியரசரான ஹோமர். அவருக்கடுத்தவர் கவி ஹோராஸ். அடுத்தவர் எனது நண்பர் கவி ஓவிது (Ovide). கடைசியிலிருப்பவர் கவி லூகன் (Lucan). எண்ணை யறிந்து இவர்கள் மரியாதையுடன் வரவேற்றனர்” என்றார்த்து.

மற்றக் கவிகளை ஊர்க்குருவி என்றால், ஹோப்பரை வானுபரப் பறக்கும் கருடன் எண்ணலாம். அத்தகைய மஹா கவியையும் அவனைப் பின்பற்றிய புலவரையும் நான் கண்ணார்க்கண்டேன். பிறகு ஜூந்து புலவர் மணிகள் தமக்குள் ஏதோ பேசி என் முகம் நோக்கினார். எண்ணை அண்புடன் வரவேற்று மரியாதை செய்தனர். என் கவிதையை விபந்தனர். பேரிசைக் கவிகளான அவர்களுடன் நான் ஆரூவது கவியாக விளங்கினேன். முன்னே ஒரு திவ்ய ஜோதி தெரிந்தது. அதை நோக்கி நாங்களைல்லாரும் சமயத்திற்கேற்றபடி பேசி கொண்டே சென்று, ஏழு வளைவுள்ள ஒரு பெரிய

கோட்டைக்கு வங்தோம். அதைச் சுற்றி ஒரு இன்ப ஒடை ஊர்ந்தது. வெறுந்தரையில் நடப்பதுபோலவே எளிதாக அதைத் தாண்டிச் சென்றேம். பிறகு ஏழு கோட்டை வாயிலையும் தாண்டி, அந்த மஹான்களுடன் ஒரு அழகான பசு நிலத்தை அடைந்தோம்.

அங்கே கம்பிரமான சிலர் இருந்தனர். அவர்கள் பார்வை அமைதியாகவும் பெருந்தன்மையாகவும் இருந்தது. அவர்கள் அழுர்வமாகவே பேசினர். அவர்கள் இனிமையாயிருந்தது; அவர் முகத்தில் ராஜகளையிருந்தது; அதைக் கண்டு நான் விபந்தேன். இன்னும் தெளிவான், வெளிச்சமான், உயரமான பாதை வழியே சென்று அவர்களைப் பார்த்தோம். அங்கே மகிழை தங்கிய பெரியாரைக் கண்டேன். அவர்களை எனக்கு இன்னின்னார் என்று அறிமுகப்படுத்தினர். தீராய் நகரை சிலைநாட்டிய அட்லாஸ் மகளான எலக் தீரா (Electra) வைச் சூழ்ந்து பல வீரர்கள் விளங்கினர். அவருள் மஹாவீரரான ஹேக்தர் (Hector), ஆங்கிஸ் மகனான ஏனன், கழுகுப் பார்வையுள்ள ஆயுதபாணி யான ஸீஸர் இவர்களைக் கண்டேன். மற்றொருபுறம், எந்து கானியத்தில் சிறந்து விளங்கும் வீரத்திருவான கமில்லா (Comilla) வடன் அமெஜான்களின் ராணி யும், மார்வின் புதல்வியும், தீராய்ப் போரில் அச்சிலன் வாருங்க கிரையானவருமான பெந்தேசிலாள் (Pen-thesilla) விளங்கினான். லாதினாஸ் மகள் விவினியுடன் விளங்கினான். பிறகு தூர்த்தனை தார்க்கிணை ஒழித்த புந்டஸ் வீஸர் மகனும், பாம்பே மனைவியுமான ஜீ-வியா, மானவதியான லுக்ரேஸ், மெர்வியர், கோர்க்கெனி இவர்களைக் கண்டேன். பிறகு குருஸேட் போரில் சிங்க கெஞ்சன் ரிச்சார்டை எதிர்த்த சாலதீன் ஒருபுறமாக நின்றான்.

இன்னும் தள்ளிப் பார்த்தேன். மனித சமுதாயம் வணங்கிப் போற்றும் ஞானசிகாமணிகளைக் கண்டேன் — சோக்ராத்தன், புகழ்பெற்ற பிளாத்தன், உலகம் அனுக்கட்டமென்று கண்டவனும் மனித சமுதாயத் தைப் பார்த்துச் சதா சிரித்தவனுமான தேமோக்ராதன், சதா கண்ணீர் வடித்த ஹோராக்ஸிதன், உலகை வெறுத்துத் தனிமையை விரும்பிய தயாலினன் (Diogens), இயற்கைப் பொருள்களுரான் அனேக்ஸ் கோரன், தாலன், எம்பிதாக்ஸன், ஃஜெனூன், தியோஸ் கோரிதன் முதலியோரைக் கண்டேன். பிறகு இசைப் புலவன் ஆர்பியஸ் (Orpheus), சினன், துல்லி (Tully), அறவோன் ஸெனேகன் (Seneca), வடிவக் கணக்கன் யூக்கிளிதன், புலவன் தோல்மி, மருத்துவன் ஹிப்போக்ரிதன், கலியன் (Galien), அராசிப மருத்து வன் அவிசென் (Avicen), அஸ்தோதிலனுக்கு அரசி யூரைமுதிய அவேர்ரோஸ் முதலியோரைக் கண்டேன். இன்னும் அங்கே கண்ட பெரியார் பெயர்களையெல்லாம் சொல்ல இடம் காணுது; நான் மேற்கொண்ட பொருள் வேறு. ஆதலால், மேலே செல்வோம். ஆறு பேராயிருந்த கலிகள் இரண்டாகப் பகுந்தோம். நால்வர் அப்புறம் சென்றனர். நானும் விர்க்கியனும் இந்தப் புலவர் மண்டலத்தை விட்டு சென்று மீண்டும் இருஞ்சு கில் இறங்கினேம்.

5. காம நரகம்

இரண்டாவது நரக வட்டத்தில் இறங்கினேன்; அது முதல் வட்டத்தைவிடக் குறுகியது; வேதனை பெருகியது; அங்கே நரக நீதிபதி மினோஸ் பல்லை நெருநெருத்துச் சினக்கொதிப்பால் பயங்கரமாயிருந்தான். அவன் அங்கே வருவோர் பாபங்களை

யெல்லாம் கேட்டும், கண்டறிந்தும் நிதானிப்பான்; அவரவருக்கேற்ற சூழியில் தள்ளுவான். அவனுக்கு வாதுண்டு; அவன் வாலை வளைத்துக்காட்டுவான்; அந்த அளவுக்கேற்ற ஆழத்தில் தள்ளுண்டு பாயிகள் வருந்துவர். அவன் முன்பு கணக்கற்ற ஆண்மாக்கள் வந்து நிற்கின்றனர். அவர்களை அவன் விசாரித்துத் தண்டித்து நாகக் குழிகளில் தள்ளிக்கொண்டே யிருக்கிறான்.

என்னைக் கண்டதும் மினோஸ், தனது பயங்கரப் பணியை நிதுத்தி, “துண்ப நரகம்.....இங்கேன் வந்தாய்? யாரை நப்பி? கவனம்; எனிதாய் வந்து விட்டதாக நினைக்காதே; லேசில் விடமாட்டேன்!” என்று குழந்தை.

“எனிந்தச் சத்தம்? அவனைத் தடுக்காதே; அவன் பெரிய இடத்தில் உத்திரவுபெற்று வந்திருக்க வேண். சர்வ வல்லமையுன்ன வாதுவுகின் ஆணை; இதற்கு அதிகம் கேட்காதே; பேசாதிரு” என்று எனது குரு மினோஸை அடக்கினார்.

ஒளி இல்லை; இந்த மையிருளில் புயலாற் கொந்த எளிக்கும் கடல்போலே, வேதனை பொறுக்கமுடியாமல் வேதாளங்கள் வீற்றட்டமுகின்றன. அந்தக் கூக்குரல் என் காதைத் துளைக்கிறது. நரகப்புயல் சீறி யெழுந்து வேதாளங்களைச் சுழற்றியலைத்துக் கீழே மோதிப் புண் படுத்துகிறது. அவ்வாறு குப்புற அடிக்கும்போது வேதாளங்கள் “ஹா” வென்றவறிக் கருணையான கடவுளைக் கண்டபடி திட்டுகின்றன.

காமத்திற்கு அடிமைப்பட்டவர்களே இவர்களா வர். சண்டமாருதப் புயலில் அகப்பட்ட சிட்டேக் குருவிகள், ஆகாயத்தில் துண்பக் கூச்சவிட்டுப் பறக்கும்

தொக்குகள் இவற்றைப் போலே கடுசரகச் சூறவளியிற் சிக்கிய காமப் பாயிகள் அங்கும், இங்கும், மேலும், கீழும் மோதுண்டு, நிலை கான்னது வருந்தினர்.

—“குருவே, பரிதாபமாயிருக்கிறது! இந்த இருட்புயல் கிழித்தலைக்கும் இவர்கள் யாவர்?” என்று வினாவினேன்.

—“இவர்கள் காமத்தினால் பாபம் செய்தவர்கள். அதோ முன்னாலே நீ காண்பவளே சேமிராமி; பன் மொழி பேசும் ஜனங்களை அவள் ஆண்டாள். அவள் அணையாக காமத் தீயினள்; அதனால், அவள் செய்த வெட்கங் கெட்ட விபசாரங்கள் கணக்கில். அந்த விஷயத்தில் ‘காதலர் இஷ்டப்படி நடக்கலாம், தாம் விரும்பிய பேரைக் கூடலாம், அது குற்றமாகாது’ என்றெருரு சட்டமும் அவள் செய்தாள். அவள் தனது கணவன் நினைவைக் கொன்று அரசியலைக் கைப்பற்றி னான். இப்போது சூடான் என்னும் நாட்டை அவள் அரசாண்டாள். அவளுக்குத்தவள் தீதோன் (Didon) என்பவள். அவள் காமத் தீயினால் தற்கொலையானான்; தனது கணவனுக்கு வஞ்சலை செய்தாள். அவளுக்கப் புறம் இருப்பவள் அழகுச் செருக்கில் அடங்காக காமலீலைகள் செய்த கிளியோபாத்திரை. அவளுக்கப் புறம் மகா அழகியான ஹேலன் இருக்கிறான்; இவளா லேதான் திராய் போரில் அவ்வளவு வீரரத்தவெள்ளம் ஒடியது.

அவளுக்குப் பிறகு ஹேக்தரைக் கொண்ற சூரனுன் அச்சிலன் (Achilles) இருக்கிறான்; இச் சூரன் காவில் விஷக்களை பட்டு அற்பாடுசானான். அவனுக்குப் பிறகு ஹெலனைத் தூக்கிச் சென்ற பாரிஸ் இருக்கிறான்; இவனது காமத் திமிராலேதான்

திராய் போர் முண்டு அத்தனை வீர சிகாமணிகள் இறந்தனர். அவனுக்குப் பிறகு திரிஸ்தன் (Tristan) இருக்கிறான். இவன் அரசன் மார்கின் மக்சினன்; அரசியையே காதலித்துக் கூடினான்; அதையறிந்த மார்க்கின் இத் திருட்டு மச்சானை வாளால் வெட்டிச் சாய்த்தான். இன்னும் காமத்தால் கெட்டழிந்த ஆயிரக் கணக்கான மாந்தர் இங்கே நரக வேதனைப்பட்டனர்; கண்ணுரக்கண்டேன். இவ்வாறு விஷய சுகத்தால் நரக வேதனைப்படும் இளம் வீரர்களையும், அழகான அரசி களையும் எனது குருநாதர் சுட்டிக்காட்டுப்போது என்மனம் இரக்கத்தால் இளகியது.

“அதோ பார் ஒரு ஜோடியை! அவர்கள் காற் றுப்போலச் சுதந்தரமாகக் காம வனத்தில் மனம் போனபடியே திரிந்தவர்கள். அவர்களுக்கு வெட்க மென்பதே கிடையாது; இந்த நரக வேதனையிலும் அவர்கள் ஜோடி பிரியாமல் இருக்கிறார்கள்; கிட்ட வரட்டும்; அவர்களை நிற்கச்சொன்னால் நிற்பர்—அவர் கதையைக் கேள்” என்றான் கவியரசன். அவ்வாறே அந்த ஜோடிகள் புயலால் தள்ளப்பெற்று என்னருகே வந்தனர்.

அந்தக் கஷ்ட ஜீவர்களை என் னுடன் பேச அழைத் தேன். நெடுஞ்செழும் பறக்கவிட்ட புருக்களை அன்புடன் கூட்டிற்கு அழைத்தால், அவை சடசடவன்று சிறகடித்துக் காற்றைத் துருவிக்கொண்டு விரைந்து மகிழ்ந்துவரும். அதபோலவே, அந்த இரண்டு காமாத் மாக்களும் எங்கள் அன்பழைப்பினால் மகிழ்ந்து, புயலைத் துருவிக்கொண்டு வந்தனர்.

“வருக, வந்தனம்; உலகத்தை எங்கள் இரத்தத் தால் அழுக்காக்கினோம்; இத்துண்ப நரகத்தில் எங்களை

யும் பார்க்க வந்தீர்கள் ; வந்தனம். நாங்கள் படும் துணபத்தைக் கண்டு இரங்கும் சீங்கள் வாழ்க! எங்களைக் குப்புற வாரியடிக்கும் புயல் இப்போது கொஞ்சம் தணிந்திருக்கிறது. இப்போது உங்கள் பேச்சைக் கேட்போம் ; கேள்விக்கு விடையளிப்போம் ” என்றனர்.

எங்களுக்கு வேண்டியது அவர்கள் வரலாறு தான். பெண் வேதாளம் சொன்னது.

“பல உபக்கிளின் திரையேற்று விம்மிப் பெருகி யோடும் போ நதிக்கரையில் நான் பிறந்தேன். காமம் என்றென்று எல்லார் மனத்திலும் கணல்போலக் கொதித்தெழுந்திருக்கிறதன்றே? இளமையும் பருவ மூம் அதற்குத் தூபம் போடுகின்றன. அதைத் தடுக்க யாரால் முடியும்? இதோ என் பக்கத்தில் இருக்கிற ரே, அவரை அந்தக் காமத்தீ பலமாகப் பற்றியது. அவரைக் கண்டதும் என் உள்ளத்திலும் அதே தீ மூண்டெரிந்தது. அத் தீக்கு என் வாழ்க்கை இரையானது. தீப்பற்றிய இரண்டுள்ளங்கள் சேர்ந்தன. எவ்வளவு இடர்கள் இடை நின்றாலும் காமத்தியைக் கட்டுப்படுத்த முடியாதன்றே? அது தான் விரும்பிய பொருளை எப்படியாவது அடைந்தே தீரும். ஆதலால், இவர் மனம் என் வசப்பட்டது; என் மனம் அவர் வசப்பட்டுருகியது. அவரைப் பிரிய மனம் வரவில்லை; காதலால் இருவரும் ஒருவரானால்; காதலால் வாழ்ந்தோம்; காதலால் இறந்தோம். எனக்கு மட்டும் ஏனிப் படி மனதைப் பறிகொடுத்தோம் என்று பட்டது. எனினும், ஆசை விடவில்லை. நாங்கள் செய்த பாபம் எங்களை இந்தக் கொடிய நரகத் துயரில்போட்டு வாட்டு கிறது; என்றாலும், இன்னும் ஒருவரை விட்டொருவர் பிரிய முடியவில்லை; இந்த நரகத்திலும் சேர்ந்தே

மகா கவி தாந்தே

வாழுகிறோம். இவர் சகோதரனே எங்களைக் கொலை செய்தான், அவன் கொலை நரகத்தில் வருந்துவான்.” நான் இவர்களை அறிவேன்; என் துயருக்கு அள வில்லை. அறிந்தவர் வருந்தும்போது அன்புள்ளம் உருசுமல்லவா? துயர்ச் சுமையால் பார்வையைத் தாழ்த்தி கிண்றேன். ஒரு பெருமூச்சுவிட்டேன்; “ஹா, ஃபிரான்ஸேஸ்கா, என்ன காலம்! உன் விதி இப்படியானதே! ஆ, கண்ணீர்! உங்கள் இதயங்கள் எப்படிக் காதலையுணர்ந்தன? ” என்றேன்.

“ சொல்லுகிறேன்; கஷ்டப்படும்போது சுகப் பட்ட நாட்களைப் பேசுவது ஆஹதலாயிருக்கும். எங்கள் காதல் அரும்பிய விதத்தைச் சொல்லுகிறேன். கண்ணீர் விட்டுக்கொண்டே சொல்கிறேன். ஒருங்கள் பொழுது போக்கிற்காக நாங்கள் காதல் கதை படித்தோம். ஆர்தர் மன்னன் மனைவியான கினேவரியை (Guinever) வீரன் லாண்ஸ்லெதன் (Lancelot) காதல்த்த கதையை இருவரும் சேர்ந்து படித்தோம். இருவரும் தனியே கிருந்தோம்; கதை எங்கள் உள்ளத்தை உருக்கியது; மனத்தில் ஒரு தியெழுப்பியது; கதைக்காதலர் போலே உயிர்க் காதலரான எங்கள் விழிகள் அடிக்கடி கூடின; எங்கள் கைகள் சேர்ந்தன; எமது கண்ணத்தின் கிறம் மாறியது; உதட்டில் இனம் புண்ணகை யருப்பியது. இதோ இருக்கும் பால் என் உதட்டில் மெல்லிய முத்த மிட்டான். கினேவரி-லாண்ஸ்லெதன் காதலுக்குத் துனை செய்தவன், கல்லேஹாந் (Gallehant) அல்ல வா? அவனைப்போலவே அந்தப் புத்தகம் எங்கள் காதலையும் தூண்டி இருவரையும் ஒருவராக்கியது. அந்த நாள் முழுதும் நாங்கள் மேற்கொண்டு படிக்க வில்லை.....!”

காதலி இக் கதை சொல்லும்போது காதலன் கண்ணீர் விட்டமுதான், அவர் துயரத்தைக் கண்ட எனக்குப் பேச்சடைத்தது; சினைப்புத்தவறியது; மனத் துயர் மிகுந்து உயிர்போன உடல்போலச் சாய்ந்தேன்.

6. திண்டிக்காரர் நரகம்

கிணைப்பு வந்தது; கண்விழித்தேன்; மூன்றாவது நரகத்திலிருந்தேன். சுற்றிப் பார்த்தேன். ஆ! இதென்ன, பனியிருள் வாடை! விடாமழை கொட்டு கொட்டென்று கொட்டுகிறது; புயல் வீறிட்டு அடிக்கிறது; ‘தொப் தொப்’ என்று பனிக்கட்டி விழுகிறது; குளிரான குளிர்! ஈரம்பு வெடவெடக் கிறது; உடம்பு ஜில்லிட்டு விறைத்துப் போகிறது. கடகடவென்று வெள்ளம் பொங்கிவெழுந்து பாய்கிறது. இப் பயங்கரமான அடமழையிருளில் வேதா எங்கள் படும்பாடு, ஹா இரக்கம்!

இவ்வளவு துன்பம் போதாதென்று ஸெர்பரஸ் (Cerberus) என்னும் நரக நாய் குலையாய்க் குலைக் கிறது. அது வினோதமான பபங்கரப் பிராணி; ராக்ஷஸ் நாய்; பார்த்தாலே குடல் நடுங்குகிறது. அதற்கு மூன்று தலைகள்; குருதிக் கண்கள், கொடிய பார்வை, கரிய மயிரடர்ச்சி, நீண்ட வயிறு, வலிய கால்கள், கூரிய நகங்கள், ஊழியிடி போன்ற ஊளைக்குரல். இந்த நரக நாய் புயலீடு மழையில் படாத பாடுபடும் வேதாளங்களைக் குலைத்துக் கடித்துப் பல்லாலும் நகத்தாலும் அக்கக்காகக் கிழித்தெறிகிறது.

“ஹா, ஹபோ, வேதனை பொறுக்க முடியவில்லை பே” என்று வேதாளங்கள் அபயக் குரலெடுத்தழு கிண்றன.

மகா கவி தாந்தே

எங்களைக் கண்டதும் அந்த நரக நாய் ராக்ஷஸ்கு குரலெடுத்துச் சீறிச் சினந்து குலைத்தது; காது செவி டாய்ப் போன்றுக்கூடப் பாதகமில்லை; இந்த நரக நாயின் குறைக்கேட்க அவ்வளவு புயங்கரமாயிருந்தது. குலைக்கும் நாய்க்கு ஒரு ரொட்டித் துண்டைப் போட்டால் குரலடக்கி அதை கெளவியுண்ணும். எனது துணைவன் ஒருபிடி மண்ணள்ளி அந்த முத்தலை நாய் முன் வீசினான். அதன் வாய் சிறிது அடைத்தது.

சண்டமாருதத்தால் மோதுண்டு விழுந்து தவிக் கும் வேதாளக் கும்பல்களுக்கிடையே நாங்கள் சென்றோம். வேதாளங்களுக்குத் தூவைடுளில்லை—அவை வெறும் சாயல்போன்றன. ஆதலால், அவற்றாடு நாங்கள் எனிதாய்ச் சென்றோம். எல்லா வேதாளங்களும் தலைகிமிர முடியாது வீதிந்தன. ஒரு வேதாளம் மட்டும் என்னைக் கண்டதும் எழுந்து சின்று பேசத் தொடங்கியது.

—இந்த நரகத்திற்கு வந்தாப! என்னைத் தெரிய வில்லையா? நான் இறப்பதற்குமுன்பே நீ பிறந்தாய்.

—நீ இந்த இருட்பனி மழைக் குளிர் நரகத்தில் படும்பாடு பார்க்கச் சுகிக்கவில்லை; அந்தத் துயரில் உன்னை அடையாளம் தெரியவில்லை; சொல், நீ யார்? ஏனிந்த நரக வேதனைப்படுகிறோய்?

—கவி மணியே! நீ பிறந்த ஃப்ளாரன்ஸ் நகரம் பயங்கரமான பொருமைக் காடாயிருக்கிறது. அகிலே நான் ஒரு செல்வனுகப் பிறந்து சுகபோகங்களை அனுபவித்தேன். என்னை “வியாகோ” (Ciaco = பன்றி) என்பர். நான் பெருந் திண்டிக்காரன்; சதா

திண்டிக்காரர் நரகம்

வாய் அறைத்துக்கொண்டே யிருக்கும். எனக்குத் தொந்தொன் பெரிது. நான் வயிறே சுதமென உண்டிப் பேயாக வாழ்ந்தேன். இந்தக் கதிக்காளாகி இக் கொடிய அட மழையில், இருள் நடகில் வாதனைப் படுகிறேன். நான் மட்டுமல்ல. இதோ இங்கே கும்பல் கும்பலாகக் கூடி நெருங்கி மழைப் புயலால் வருந்தும் வேதாளங் களைப் பார்; அவர்களைவரும் என்னைப்போன்ற திண்டித் தனத்தினுலேயே இக் கதியடைந்தனர். திண்டிக்குத் தண்டனை இது. ஹா, கொடுமை!

—வியாகோ, இந்த நரகவேதனையுடும் என்னிடம் பட்சமாகப் பேசுகிறேய்! வியாகோ, உன் துயரைக் கண்டு மனமுடைந்து கண்ணீர் விடுகிறேன். ஆனால், உண்ணெயான்று கேட்கிறேன். ஃப்ளாரன்ஸ் நகரம் கொடிய பொருமையால் “பியான்வி, நெரி” என்று இரண்டு கசுஷிகளாகப் பிரிந்து கலகம் செய்துகொண் டிருக்கிறதே, ஏன்? அங்கே யாராவது நீதிமான் உண்டா? அந்த ஊருக்குக் கதிமோக்கும் உண்டா? சமாதானமாகுமா?

—பொருமையும் அகம்பாவமும் இருக்குமட்டும் சமாதானமாவது மண்ணுங்கட்டியாவது! சில நீதிமான் கள் பஞ்சாயத்துத் தீர்க்க முயல்வார்கள். பலிக்காது; இரத்தம் சிந்தாமல் தீராது. சண்டை மண்டையுடையும்! காட்டு கிலத்திலிருந்து வந்த வெரி (Veri)யின் பிளான்ஷ் கட்சி (வெள்ளைக் கசுஷி) மற்ற நேரி அல்லது கறுப்புக் கட்சியைத் துரத்திப்படிக்கும். பிறகு கறுப்புக் கட்சி வலுக்கும்; அதற்குப் போப்பின் பலம் உள்ளது; கடற்கரையில் வசிக்கும் வல்வாசார்லெஸ் என்பவன் அக் கட்சியைப் பலப்படுத்துவான். இக் கட்சி வெள்ளைக்கட்சியை வீழ்த்தும், துரத்தும், படாத பாடுபடுத்தும். வெள்ளைக் கட்சியின் துண்பத்திற்கு

மகா கவி தாந்தே

அளவிராது. இந்தக் கலகக் காட்டில் இரண்டு நீதி மாண்கள் இருப்பர். அவர்கள் சிறந்த அறிவாளிகள். ஆனால், அவர்களைக் கலகக்காரர் மதிக்கமாட்டார்கள். அவவளவு பேராசை, அகம்பாவம், பொருமைத் தீ அவர்கள் உள்ளத்தில் பற்றியெரியும்.....

—நல்லது, வியாகோ, உண்ணை இன்னென்று கேட்பேன் :—ஃபாரியாங்தோ, தெக்கியோ, இருவரும் தகுந்த மனிதர்கள்; முகோபன், அரிகோ, மோஸ்கா முதலியோர் நல்ல மனதுடையவர்; என்வதே நாவீர். அவர்கள் இப்போது எங்கிருக்கின்றார்கள்? அவர்களுக்கு விதி கொடுத்தது பாலா, விஷமா? அறிய ஆவல்.

—அவர்கள் இன்னும் கசிய நரகில் வருந்துகிறார்கள்; அவர்கள் செய்த கொடிய பாவக்கள் அப்படிப் பட்டன. மேலே செல்; அவர்களைக் காண்பாய். நண்பா! நீ இன்பவுக்கிற்குச் சென்றதும் எண்ணைப் பற்றிச் சொல்லு, கெஞ்சகிறேன்; இனி நான் பேச இயலாது. இதோ செல்கிறேன்.....!

வியாகோ கடைக்கண்ணால் எண்ணைப் பார்த்தான்; தலைகுனிந்து நின்றான்; பிறகு வேதனைப்படும் கோதர வேதாளங்களுடன் கலந்துகொண்டான்.

நான் திகைத்து நின்றேன், சுருவை நோக்கினேன்.

—குருவே! இவர் களுக்குக் கதிமோகூம் உண்டா?

—ஒரு தேவதை எக்காளமுதும்; இத் திண்டிப் பேய்களின் யாதனைசரிரம் போய், தோலும் எலும்புமான உடல் உண்டாகும்; விசாரணை நடக்கும்; திண்டிக் கேற்ற தண்டனை கிடைக்கும்; தரும சக்தி தனது தீர்ப்பைத் திசையதிர முழங்கும்.

—குருவே! நீர்ச்சிப்பிற்குப் பின் இவர் வேதனை மிகுமா? குவிமா?

—அவரவர் வினைப்பயனை அனுபவிக்கத்தானே வேண்டும்? மனம் பக்குவமாக ஆக நல்லது பொல்ல தைப் பகுத்தறியும்; திமைக்கு வருந்தும்; திருந்தும். ஆனால், இந்த நரக சமுதாயம் ஒருங்களும் பரிழூரணம் பெறுது. மெல்லமெல்லத்தான் இது திருந்திப் பக்குவ மாரும்.

இவ்வாறு மறுவுலக வாழ்வைப் பேசிக்கொண்டே நாங்கள் அந்த நாற்ற மழையிருள் நரகத்தில் சிரமப் பட்டுச் சென்றோம்; கிழே யிறங்கினோம். அப்போது செல்வர் கடவுளான ப்ளுதஸ் (Plutus) எதிர்வந்தான் —கடும் பகைவன்!

7. செல்வர் நரகம்

செல்வம் வந்தால் செருக்கு, அகம்பாவம், கருமித் தனம், இடம்பக்குத்து இவையெல்லாம் வருகின்றன. இவற்றிற்கெல்லாம் தண்டனை நான்காம் நரகத்தில் கிடைக்கும். இந்தச் செல்வர் நரகத் தலைவன் புனுதஸ். விர்கிலியனும் தாந்தேயும் இந் நரகத்தில் அடி வைத்த தும “தோலீ, சனியன், சனியன்!” என்று காட்டுக் கூப்பாடு போட்டான் புனுதஸ். நான் பயந்தேன். “இவன் அதிகாரம் உண்ணிடம் பலிபாது; பயந்தான் ஆளைக் கெடுப்பது; பயப்படாதே; இறங்கு என்னுடன்; யாரும் உண்ணைத் தடைசெய்ய முடியாது” என்று குருகாதன் எண்ணைத் தைரியப்படுத்தினான். பிறகு உதடு தடித்த புனுதஸைக்கு “சம்மாயிரு. நாசமாய்ப்போகிற மிருகமே; உன் கோபம் உன்மட்டுடன் இருக்கட்டும்; அது உண்ணேபே உண்ணட்டும். ஒரு காரியத்திற்காகவே இந்த மனிதன் இந் நரகத்தூடு செல்லுகிறான்; அது மேலிடத்து விருப்பம். அகம்பாவம் பிடித்த சாத்தானை நரகத்திற்கு உருட்டித் தன்னினுணல்வா. மைகேல்

மகா சவி தாந்தே

அஞ்ஜலு, அத் தேவன் வசிக்கும் சுவர்க்கத்தின் கட்டளை யால் இம் மனிதன் செல்லுகிறான், தடுக்காதே” என்றுன் கவியரசன். காற்றால் உப்பி விரிந்த கப்பல்பாய், பாய்மரம் முறிந்தால் திடீரென்று மடங்கித் தளர்ந்து விழுமல்லவா? அதேபோல அந்தத் துஷ்டப் பேயனை ப்ரநுதஸம் இறைவன் பேரைக் கேட்டதும் கீழே விடுந்தான்.

இவ்வாறு நாங்கள் நான்காவது நரகக் குழியில் இறங்கினோம்; அதில் உலகின் பாபங்கள் கிளைந்திருந்தன. ஆ, தெய்வமே! யாதனூசீரங்கள் இங்கே என்முன் படும் புதிய வேதனைகளை எப்படிச் சொல்லால் தீட்டு வேண்! ஆ! நமது பாபங்களுக்கு இவ்வளவு தண்டனை வேண்டுமா? அபாயப் பாறையில் மோதித் துள்ளி எறியும் எதிர்வெள்ளம்போலே, இந்த நரக வேதனை யால் மொத்துண்டு துடிக்கின்றனவே யாதனூசீரங்கள். ஆ, பரிதாபம்! பரிதாபம், கண்ணால் காண்முடியவில்லை. கும்பல் கும்பல்களாக வேதாளங்கள் பெரிய பெரிய சுமைகளைச் சுமக்கின்றன; ஒன்றேருடொன்று மோதிக் கொண்டு, “ஐயோ” என்று அலறுகின்றன. ஒன்றின் மேல் ஒன்று பாரங்களை வீசுகின்றன. “நீயேன் இதைச் சுமக்கிறோய்! நீயேன் இச் சுமையை என்மேல் எறிகிறோய்” என்று கூக்குரவிட்டுச் சண்டை போடுகின்றன. பாதி நரக வட்டத்தைச் சுற்றியதும் ஒன்றையொன்று பொருதிக் கொடுமையாகப் போர்ப்புரிகின்றன; ஒன்றையொன்று குப்புற வாரியடிக்கின்றன. ஆ! இக் கொடுமையைக் கண்டு என் மனம் வேதனைபொறுக்க வில்லை. “குருவே, இந்தப் பரிதாபப் பிராணிகள் யாவர்? இவர்களுக்கு உச்சி வட்டம் (Tonsure) உள்ளதே; இவர்கள் மாதாகோயில் பட்டத்திற்குரியவர்களோ?” என்றேன். “ஆம்; இவர்கள் ஹ்ருதயமற்ற வன்

பெஞ்சர் ; வாசா ஞானிகள் ; கொழுத்த பணக்காரர் ; தங்கள் பணத்தை நல்ல வழியில் அளவாகச் செல வழிக்கத் தெரியாது கண்மூடித்தனமாக நடந்தவர் ; இவர்கள் போடும் கூச்சலைக் கேள் ; அதில் இவர் செய்த பாவமும் தெரியும். பாதி நரக வட்டத்திற்கு வந்ததும் இவர்கள் சண்டை போட்டு மண்ணடியுடைவதைப் பார். இவர்கள் போப்புகள், கார்த்தினல்கள், மத போதகர்கள். மாதாகோயில் சொத்து பொதுஜனங்கள் சொத்து. அதை இவர்கள் தங்கள் சுகபோகங்களுக்கே செல விட்டனர். இவர்கள் பிறர் பணத்தைப் பறிப்பவர் ; பிறர்மேல் அகங்கார ராஜ்யம் செலுத்துவோர்.”

—குருவே ! இப் பாவிகளில் எனக்குத் தெரிந்த சிலர் இருக்கத்தான் வேண்டும். அவர்களை நான் அடையாளம் கண்டுகீழிடப்பேன்.

—முடியாது ; அன்பா, முடியாது. மஹா பாவி களான இப் பணப்பித்தர், இக் கருமிப்பிச்சர் உடல் கருசி, உருக்குலைந்து பேய்க்கோலம் கொண்டிருக்கிறார்கள். பணத்தைப் பூட்டிப் பூட்டி வைத்து, அல்லது தீப வழியில் தமது விஷய சுகபோகங்களுக்காகச் செல விட்டு, இவர்கள் அதோகதி யடைந்தார்கள். உலகில் பணவெறியால் கொடிய போர்களும் கொலைகளும் நடக்கின்றன. இப் பணவெறியர் இங்கேயும் ஒருவருக் கொருவர் ஓயாச் சண்டை செய்து நோவதைப் பார். என்ன பயங்கரம் ! அதிட்டம் அதிட்டம் என்கிறார்களே ; அது தரும் செல்வமும் செல்வாக்கும் எவ்வளவு கிலையற்றன ! கில்லாச் செல்வத்தை நர மனிதர் வெகு பாடுபட்டுத் தேடுகிறார்கள். தேடி இழக்கிறார்கள். கிளையான கடவுள் செல்வத்தை இழக்கிறார்கள். செல்வச் செருக்கால் மாந்தர் செய்யும் கொடுமைகள் சொல்லி முடியா. பணப்பித்தர் படும்பாட்டைப் பார். மூட்டை

மகா கவி தாங்தே

மூட்டையாகப் பொன் கொடுத்தாலும் இந்த நரக வேதனை தணியாது; கர்மத்தை அனுபவித்தே நீர வேண்டும்.

—குருவே, உலக நலத்தை ஆளும் இந்த அதிட்டத்தைப்பற்றிச் சிறிது விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

—அண்பா, இது தெரியாதா? என் அபிப்பிராயத் தைக் கேள். எல்லாமறிந்த இறைவன் சவர்க்கங்களை ஆக்கினான்; அவற்றை சிர்வகிக்க ஆட்சித் திறமையீந்து. தேவதைகளைப் படைத்தான். பூலோகம் சவர்க்க லோகம் இரண்டிற்கும் தனது ஒளியைச் சுரந்தான்; உலகின் அந்தந்த பாகத்திலிருந்து அதற்குப் பொருங் திய சவர்க்க பாகத்தைக் காணும்படி செய்தான்.

இவ்வுலகின் நலனைப்போற்ற ஒரு தேவதையை ஏனினான்; அதுவே அதிட்ட தேவதை. இந்த கிழையற்ற செல்வத்தை அத் தேவதையே குலத்திற்குக் குலம், ஜாதிக்கு ஜாதி, நாட்டிற்கு நாடு மாற்றுகிறது. மனித மதி எவ்வளவு முயன்றாலும் இந்த அதிட்ட சக்கரத் தைத் தடுக்க முடியாது. இந்த அதிட்ட தேவதை தன் மனம் போனபடியே நடப்பான். அவளாலேதான் ஒரு காலத்தில் ஒரு சமுதாயத்தார் ஆளுகின்றனர்; மற் றெருரு சமுதாயத்தார் வீழ்கின்றனர். இந்த அதிட்டத் தின் இச்சை புதர்ப் பாம்பு போலே மறைந்திருக்கிறது. அதி மேதானியான உன் அறிவும் அவளிடம் செல்லாது. அவள் முன்பின்னறிந்து எதையும் சிந்திக்கிறான், சிதானிக்கிறான். மற்றத் தெய்வசக்திகளைப் போலத் தனது ஆட்சியையும் செலுத்துகிறான். அவள் ஒயாது பொருள்களை மாற்றிக்கொண்டே யிருக்கிறான்; மாறிக்கொண்டே யிருக்கிறான். அவள் மிகவும் வேக மாக மாறவேண்டி யிருக்கிறது. அப்போதுதான் பல

மாந்தர் அடிக்கடி அவள் சலுகைக்கு உரியவராவார். அவளைப் போற்றவேண்டும். அவளாருமையறியாதவர் அவளைத் தூற்றகிறார்கள். அது பிசகு. ஆனால், இத் தூற்றலை அவள் காதில் போட்டுக்கொள்ளவதேயில்லை. மற்றச் சுரலோக தேவதைகளைப்போலவே அவள் எப் போதும் சுந்தோஷமாயிருக்கிறார்கள்; பரமானந்தத்தை அனுபவிக்கிறார்கள். தனது சக்கரத்தைச் சரியாக உருட்டுகிறார்கள்.

நள்ளிருள்; நான் உன்னிடம் வந்தபோது ஏறி யிருந்த விண்மீன்கள் இறங்குகின்றன; இனி நாம் தாமதிக்கக்கூடாது; இன்னும் இறங்குவோம்; இன்னும் கொடிய வேதனைகளைக் காணுவோம்.

நாலாவது நாக வட்டத்தைத் தாண்டியதும் ஒரு கரிய நீருற்றைக் கண்டோம். அது தளதளவென்று கொதித்தெழுங்கோடி, ஸ்டிக்ஸ் (Styx) என்னும் ஏரி யில் வீழ்ந்தது. அங்கே ஒரு மதில் தோன்றியது. உற்றுப் பார்த்தேன்; திகைத்தேன்; பலர் அம்மண மாகச் சேற்றில் புரண்டனர்; அவர் விழிகளில் கோபக் கனல் பறந்தது. அவர்கள் ஒருவரையொருவர் கையைப் புடைத்தனர்; கையினால் மட்டுமன்று, தலைக்குத் தலை சட்டெரன்று மூட்டிக் கொண்டனர்; மார்புக்கு மார்பு மோதிக்கொண்டனர். காலால் உதைத்துக்கொண்டனர். கோரப் பற்களால் ஒருவரையொருவர் சின்ன பிண்ணமாகக் குதறி யெறிந்தனர்—என்ன பயங்கரம்!

—“மகனே, கோபக்காரர் படும்பாட்டை இதோ பார்! இந்த ஏரியினுள்ளே அவர்களே நிறைந்திருக்கிறார்கள். இதன் ஆழத்தில் கணக்கில்லாத யாதனைசர்வி கள் வருந்துகின்றன. அவர் விடும் துண்ப முக்கினு லேயே தண்ணீர் மேலே பொங்கிக் கொதித்தெழுகின்றது. இந்த நாற்றச் சேற்றில் புரஞ்வதே அவர்களுக்கு

குப் பாங்காயிருக்கிறது. அவர்கள் புலம்புவதைக் கேள்வு:—

“காற்று இனிமையாக வீசியது; சூரியன் இன்ப மளித்தது! இவர் இந்த இன்பத்தை அனுபவிக்காமல் சினத்தால் துன்புற்றனர். தெளிவற்ற சினம் எமது மனத்தை மறைத்தது; இப்போது இந்தக் கரிய நரகச் சேற்றில் அழுந்திப் பன்றிபோலத் தமது துக்கத்தை உறுமுவதைத் தவிர தெளிவாக வார்த்தை பேச யாருக்கும் வராது. இவர் விதி அத்தகையது!”

இந்த அசத்த ஏரியின் ஒரு பாகத்தைச் சுற்றிச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் வேதாளங்களைப் பார்த்துக்கொண்டே நாங்கள் ஒரு கோபுரத்தடிக்கு வந்து சின்றோம்.

8. அகங்கார நரகம்

தூர வரும்போதே இக் கோபுரத்தை அண்ணுக்கு பார்த்தேன்; அதன் அலங்கக் கண்களில் இரண்டு தீக் கொழுந்துகள் எரிந்தன. அதற்கப்பால் மற்றொரு கோபுரத்திலும் அதேமாதிரி திச்சுடரடைபாளம் தெரிந்தது; வெகுதூரத்தில் மங்கலாயிருந்தபடியால் அது சரியாகத் தெரியவில்லை. “இதென்ன தீ? எதைக் குறிக்கிறது? யார் ஏற்றியது? மற்றொரு தீ எதைக் குறிக்கிறது” என்று அறிவுக்கடலான எனது குருவைக் கேட்டேன்.

“பார், இந்தநாற்றத்தண்ணீரில் என்ன வருகிறது பார்” என்றார் சூரு. வில் தெறித்த அம்பு விருட்டென்று பறப்பதுபோலே, ஒரு சிறு படகு எங்களை நோக்கி விரைந்தது. படகுக்காரன், “வந்தாயா துஷ்டா, நான் ஃப்ளெஜியாஸ்; உன்னை விடமாட்டேன்” என்று சினந்து கூவினான்.

[ஃப்ளெஜிபாஸ் மார்வளின் பிள்ளை; தன் மகளை அவமானப்படுத்திய அபாலோமீது அவன் கடுஞ்சினங் கொண்டான். அபாலன் கோயிலில் தீ வைத்தான்; அபாலன் விட்ட அம்பால் இறந்தான். கோபமாகிய பாபம் செய்தவரை அவன் இந்த நரகத்தில் மேற்பார்க்கிறோன்.]

“சட, உன் கூச்சல் இத் தடவை பலியாது; இந்த அசத்த நீரைத் தாண்டுமட்டுமே நாங்கள் உன்னுடன் இங்கிருப்போம்” என்று என் குருநாதர் அவனை அடக்கினார்.

ஃப்ளெஜியாஸ் ஏமாற்றமடைந்து தன் கோபத்தை அடக்க கேர்ந்ததற்காக முன்னுமுன்னுத்தான். அப்பழைய படகில் என் வழிகாட்டியான குருநாதர் ஏற்னார். என்னையும் ஏறச் சொன்னார். படகில் கணம் இருப்ப தாகவே தோன்றனில்லை; அது அச் சாவாற்றைத் துருவிச் சென்றது; அப்போது சேஷாஷ்சிய ஒரு நிழல் முன்னே வந்து மிரட்டியது.

—காலமாவதற்கு முன்னே இங்கு வந்தவன் யாரடா!

—நான் உன்னேடிருக்க வரவில்லை. போகிறேன். என்னைக் கேள்வி கேட்கும் நீ யார்?

—இந்தக் கண்ணீர் நரகவாசிகளில் ஒருவன் நான் —பார்த்தால் தெரியவில்லையா?

—தீரா நரகத் துன்பத்தில் உழலும் துஷ்டப் பேயே, சேஷாஷ்சி மிருந்தாலும் உன்னை யாரென்றறி வேன். நில்!

வேதாளம் கையை நீட்டி என்னைத் தொட வந்தது; “தொடாதே; போ தூர. அந்த நாய்களுடன் போய்த் திரி!” என்று என் குருநாதர் அதன் கையை மறுத்தார்.

நிமுல் என் கழுத்தைக் கட்டிக் கண்ணத்தில் முத்த மிட்டு இவ்வாறு சொன்னது: “மாண்புற்ற மனிதா, நீ என்னைச் சினப்பது நியாயமே. உன்னைப் பெற்ற அன்னை வாழ்க! இந் நிமுல் உலக வாழ்வில் மகா அகங்காரியாயிருந்தது: மண்டைக் கருவம் பிடித்தலைந்தது; புண்ணியமென்பதே அறியாது; எத்தனை பெரிய பெரிய மன்னர்களைல்லாம் இதோ நரகச் சேற்றில் பன்றிபோலப் புரஞ்சிகளுர்கள், பார். அவர்களை மற்றேர் அஞ்சி வெறுப்பது தகும். அகங்காரப் பாவியான நானும் இச் சேற்றில் உழல்கிறேன்.”

“இந்த அகங்காரிக்கு நரகச் சேரே தகும்” என்றேன். அச்சமயம் பல அசுத்தாத்மாக்கள் அந்த நிமுலுக்குப்படின் வந்து கூடி “ஃபிலிப் அர்மாந்தி” என்று கூவினார்.

[ஃபிலிப் அர்மாந்தி ஒரு ஃப்ளாரன்ஸ் கனவான், தனவான், பலவான். ஆனால், குணம் கொள்ளி; சிறிய விஷயத்திற்கெல்லாம் சினப்பான், அகங்காரிப்பான். தனது எதிராளியைப் பழிவாங்க முடியவில்லை யென்று அவன் தன் பல்லாலேயே தன்னுடலைக் கடித்துக் குதறித் தற்கொலை செய்துகொண்டான்.] அந்த அகங்காரிதான் மேலே என்னுடன் பேசிய நிமுல். அதை அந்துடன் கிட்டேன்; நாற்றம் பொறுக்க முடியவில்லை; அங்கே நிற்க முடியவில்லை. மேலே சென்றேம். அச்சமயம் புதிதாகப் பல அபயக் குரல்கள் என் காலைத்துளைத்தன. என்னவென்று சுற்றிப் பார்த்தேன்.

“மகனே, நாம் “டிஸ்” என்ற நரகத்திற்கு வந்துள்ளோம். இதுவே மிகவும் ஜன நெருக்கமுள்ள இடம். இங்கே கொடுப்பாவும் செய்த நிமுல்களை நீ காண்பாய்” என்றார் குருஙாதர்.

“குருவே, உண்மை; தெரிகிறது. அதன் கோபுரங்களையே முன்பு கண்டேன். அவை தீக்கொண் டெரிகின்றன; அத் தீ அவற்றை விழுங்குவது போலி ருக்கிறது” என்றேன்.

“ஆம், அதுவே அணையாத் தி, நரகத் தி; அத் தீயினுலே இந் நரகம் தணல்போலக் காந்துகிறது” என்றார் குரு.

இந்த “திஸ்” நரகம் இரும்புக் கோட்டையாலானது; அதைச் சுற்றிலுமிருந்த அகழைக் கண்டோம். படகு வளைந்து வளைந்து சென்று ஒரு இடத்தில் கிண்றது. “இநங்கிச் செல்லுங்கள்; இதுவே கோட்டை வாசல்” என்றான் படகோட்டி. அவ்வாறே சென்றேம்.

மழைத் துளி விழுவதுபோல விண்ணிவிருந்து வீழ்ந்த ஆயிரம் புரட்சிப் பேய்கள் அந்த வாசலில் கூடி யிருந்தன. என்னைக் கண்டதும், “சாவதற்குமுன் இந்த அரசிற்கு வந்தவன் யாரடா?” என்று சீறிச் சிணந்தன. என் குருங்காதர், “உஷ், இரகசியமாகச் சொல்லுகிறேன்” என்றார். “நீர் காலஞ்சென்றவர்; நிழல்; இங்கே வருவது சரிதான்; இவனை அழைத்து வந்தது சுத்தப் பிசுகு; மீண்டும் இந்த நரகத் துயர் வழியே திரும்பிப் போகச்சொல்லும்; நீர்மட்டும் இங்கிரும்” என்றல்லின அகங்காரப் பேயினம்.

“திரும்பிப் போவதா! ஆ! என் உடல் அஞ்சி நடுங்கியது; இனி நான் உலகிற்குச் செல்லமுடியாது. “என்னருந் துணைவரே, எனக்குப் பலதடவை கைவரியம் புகட்டினீர்; என்னைக் கொடிய அபாயங்களி னின்றும் விடுவித்தீர்; இப்போது என்னைக் கைவிடக் கூடாது; இனி முன்னே செல்ல முடியாதென்றால்

மகா கவி தாந்தே

என் னுடன் பின்னே செல்லுங்கள். தாங்களின்றி நான் செல்லேன்” என்றேன்.

“பயப்படாதே ; உன்னை இக் கோட்டை வழி யாக அழைத்துவரச் சொன்னது ஒரு திவ்ய தேவதை ; உன்னை எந்த பலமும் தடுக்க முடியாது ; என்னை நம்பு ; மனந்தேறு. தைரியம், இந்தத் துண்பக் கண்ணீருலகில் உன்னைக் கைவிடமாட்டேன், இதோ வருகிறேன் ; தைரியம்” என்று கருணையப்பன் என்னைத் தேற்றிச் சிறிது அப்புறம் சென்றான்.

“மேலே செல்வதா, அல்லவா” என்று என் மனத்தில் ஒரு தர்க்கம் நடந்தது ; அச்சமயம் அப்புரட்சிப் பேய்களுடன் என் குருநாதன் ஏதோ பேசி னுன் ; என் காதில் விழவில்லை ; உடனே அப்பகைவர் படாரென்று வாசற் கதவைச் சாற்றி மின்போல் உள்ளே மறைந்தனர். குருநாதர் மெள்ளத் திரும்பி வந்தார் ; அவர் முகத்தில் நம்பிக்கைக் குறியில்லை ; பெருமூச்ச விட்டார் ; “இத்துண்பக் கணவாயில் என் வருகையைத் தடுக்க இவர்கள் யார் ? அன்பா, தைரியமாயிரு. இவர் களை ஒரு கை பார்க்கிறேன். இவர் அகம்பாவத்தை அடக்குகிறேன் ; இந்த அகங்காரம் இவர்களுக்குப் புதி தன்று ; முன்னே நமது ரச்சிகர் ஏசநாதர் அபயன் கொடுக்க நரகத்தில் இறங்கினார் ; அப்போதும் இந்தப் பேய்கள் அகங்கரித்துக் கூக்குரலிட் டெதிர்த்தன. அந்த ரச்சிகர் இங்கே வந்ததைப்பற்றி நரகவாசலில் எழுதியிருந்ததை முன்பே படித்தாயல்லவா ? அதோ நரக வளையக்களைத் தனியே தாண்டி மகாபலம் பொருந்திய ஒரு ரச்சிக சக்தி வருகிறது ; புரட்சிப் பேய்கள் செருக்கடங்கும் ; கதவு திறக்கும் ; பார் ! தைரியம் !” என்று ஆத்திரமாகச் சபதம் கூறினார் எனது குருமணி.

9. பதிதர் நரகம்

என் முகம் அச்சத்தால் வெளுத்தது. என்னைத் தைபிப்படுத்தத் தன் முகத்தில் அமைதி காட்டி, காதுகொடுத்து எதையோ கேட்டு “வெல்லோம்; கடவுள் துணை; அருளே துணை வா!” என்று கூவி னேன் விரகிவியன்.

—“குருவே, இந்த அசுத்த நரகத்தில் யாரும் இறங்கமுடியாதா?”

—“மிகக் கடினம்; நான் உன்னுடன் வந்தது போல இங்கே யாரும் வரமுடியாது. ஆனால், முன் வன்றாரம் இதே ‘திஸ்’ நரகில், யூதாஸ் வட்டத்தில் நான் புகுந்துள்ளேன். ஏரேக்ஷத (Erechtheo) என்ற ஒரு கொடிய மாயக்காரி வீஸர் நாட்களில் இருந்தாள். வீஸருக்கும் பாம்பேக்கும் போர் நடந்தது. பாம்பே மகன் வெக்டன், அம் மாயக்காரியைப் போற்றினான். போர் முடிவென்னவாகும் என்றால் அவன் விரும்பி னேன். அதைச் சொல்ல இங்கிருந்து ஒரு பேயை அழைத்துவர நான் ஏவப்பெற்றேன். அப்போதே இந்த ‘திஸ்’ நரகில் நுழைந்தேன். இந்த இடமே மிகவும் தாழ்ந்தது, ஆழ்ந்தது, கொடியது, இருண்டது, சுவர்க் கத்தினின்று மிகத் தொலைவானது. நாற்றச் சேது சுற்றியது. எனக்குப் பாதை தெரியும்; தைரியமா யிரு.....”

இரகு சொன்னது காதில் படவில்லை; என் கவனம் அதோ தீ யெரியும் கோபுரத்திற் சென்றது; ஆ, அங்கே திடீரென்று இரத்த மயமாக மூன்று நரக துஷ்டப் பெண் பேய்கள் பயங்கரமாகத் தோன்றின. அவர் விலாவைச் சுற்றிப் பச்சைப் பசேலென்று ஏழு தலைப் பாம்பு வளைத்துக்கொண்டிருந்தது. நீள நீளப்

மகா கவி தாங்தே

பாம்புகளே அவர் கூந்தல்போலக் கபாலத்தில் அடர்ந்தன. என் சூடல் நடுங்கியது. இதென்ன கோரம்?

“அண்பா, பார். இம் மூன்றும் மஹா துஷ்ட தேவதைகள்; துராங்காரிகள்; இவரை எரினீகள் (Erinnyes) என்பர். இடது பக்கம் இருப்பவள் மகேரை (Magaera) என்பாள்; கடுஞ்சினத்தாள்; வலது பக்கம் இருப்பவள் அலேக்கைத் எப்போதும் கண்ணீர் வடிப்பவள்; துக்கங் தருபவள்; நடுவிலிருப் பவள் திவிளிப்போன் பொல்லாதவள்” என்று சொல்லி அடங்கினான் என் குருநாதன்.

அந்த ஆங்கார தேவதைகள் மாரடித்துக் கொண்டன; கூரிய நகங்களால் நெஞ்சைப் பிளங்குது கொண்டன. பயங்கரமான இடிமுழுக்கம் செய்தன. ஐயோ என் நாடிகள் நடுங்கின; பயத்தால் நான் குருவைத் தழுவிக்கொண்டேன். எனக்குப் பிடித்தது சனி, துஷ்ட தேவதைகள் எங்களைப் பார்த்தனர்; “கொண்டா மெதுஸைத் தலையை; இந்த மனிதனைக் கல்லாக்கி விடுவோம்; பழி வாங்குவோம்” என்றனர்.

[கோர்கோனிகள் (Gorgones) என்று மூன்று துஷ்டப்பேய்கள் உண்டு; மெதுஸை, யூரியன், ஸ்தேனை என்பவை அவர் பெயர்கள். இவர்கள் கொள்ளிக் கண்ணிகள்; இவர்கள் யாரைப் பார்த்தாலும் அவர் கல்லாவர். மெதுஸைக்கே இத் திறமை அதிகம். முதலில் மெதுஸை அழகாகவும், வண்டு மொய்த்த கூந்தலுடையவளாகவும் இருந்தாள். அவள் கலைத் தெய்வமான மினர்வாவை இழிவுறுத்தினான். மினர்வா இட்ட சாபத்தால் அவர் கூந்தல் கொடிய பாம்புச் சுருளானது. அவள் விழிகள் பிறரைக் கல்லாக்கும் திறமை பெற்றன. இந்த வரத்தால் அவள் ஜனங்களுக்குப் பெருங் தீங்கு செய்தாள். பேர்ஸன் (Perses)

பதிதர் நரகம்

என்பவன் மெதுஸையைக் கொண்டு அவள் தலையைப் போர்க் களங்களில் கொண்டுபோய் தன் பக்கவரைக் கல்லாக்கி வந்தானும்.]

“பார்க்காதே, திரும்பு பின்னால்” என்று குரு என் தலையைத் திருப்பி, “கண்ணே மூடிக்கொள்; அந்த மெதுஸைத் தலையைப் பார்த்தால் அத்தோடே சரி; நீ முன்னேறி விண்ணெனிசி காணும் பேச்சிராது.....” என்றார்.

அவரே என் கண்ணைப்பொத்தி நின்றார்.

ஒரு அடர்ந்த காட்டில் கொடிய சண்டமாருதப் புபல் வீசுகிறது; மரங்களை ஆட்டி அலைத்து மோதி முறித்து மொட்டையாக்கி வீழ்த்துகிறது; அங்கே மேய்க்குதொண்டிருந்த ஆடுமாடுகளைத் துரத்தியடித்து அணைத்தையும் நிர்முலமாக்குகிறது. இந்தப் புயற்காட்சி எப்படியிருக்கும்? அதேமாதிரி டிள் நரகப் பேய்களின் அகங்கார இடி முழக்கமும் புயலும் எழுந்தன. ஸ்டிக்ஸ் ஏரி கொந்தவித்து நாற்ற அலைகளை வீசியது; கோடி ராக்ஷஸர்கள் காறிக்காறி உழிழ்வதுபோலே அக்கறை விலும் இக்கறையிலும் பயங்கர முழக்கங்கள் கேட்டன. புகையெழுந்து சுருண்டு வளைந்து மேலேறியது; இப்போது கண்ணைவிட்டு, “பார், நுரைத்தெழும் அலைகளை யும், களம்பும் புகைப் படலத்தையும்” என்றார் என் குருஞாதர்.

என்ன அதிசபம்! அந்த ஸ்டிக்ஸ் நதியில் கால் நனையாமல் ஒரு தேவ்வத மெல்ல நடக்கிறது. உடனே பாம்பைக் கண்ட தேவரையைப்போல அகங்காரப் பேய்களைல்லாம் நதி ஆழுத்தில் விரைந்து சென்று பதுங்குகின்றன.....ஒரு பேச்சில்லை; கொட்டம் ஒடுக்கிப்போயின! அத் தேவன் கையை முன்னால் நீட்டி எதையோ ஒதுக்கி ஒதுக்கிச் சென்றான். அவன்

சுரலோகதேவனே. அந்தக்கை பக்ஷவை போதும்; ஆங்காரப் பிசாசுகள் 'கப்சிப்' என்கிறுங்கின. நான் பேச வாய்திறந்தேன். "ஆச்சவிடாதே; கண்குணிந்து பயபக்தியாக நில்" என்று ஜாஸ்டாட்டனூர் குரு. தேவன் டிஸ் நரகக் கதவை ஒரு மக்கரக் கோலால் தட்டினான்; கதவு படாரெனத் திறந்தது. சீவன் அதன் நிலைப் படியில் நின்றான். "கிண்ணனூர் தாத்தி படித்த பிருஷ்டப் பேய்காள்! வெறுக்கதத்தை இழி குணக் கும்பல்காள்! என்ன அகம்பாவும்! பார்டம் உங்கள் அகங்காரத்தைக் காட்டுகிறீர்கள்? தெப்வ இச்சையிடமா? அதை உங்களால் எடுக்க முடியுமா? எத்தனை தடவை அதனிடம் மொட்டுவாங்கிப் படு குழியில் வீழ்ந்து மேலும் வேதனைப்பட்டுர்கள்? உங்கள் எக்காளம் விதியை வெல்ல முடியுமா? ஏன் மூன்று தலை நாய் லெர்பரஸை (Cerberus) தொர்குவில் கழுத்திலே சங்கிசிகட்டி இழுத்தடக்கினானே கெர்பாதா? அந்த அடையாளம் இன்னும் அதன் கழுத்திலுள்ள தறியீரோ? குலைக்காதீர்...." இங்வாறு கண்டித்து எங்களுடனும் பேசாமல் கம்பீரமாக வேறு அலுவலை நோக்கிச் சென்றான் அத்தேவன், எமது ரஷ்ஷின்! இதன் பிறகு நாங்கள் எளிதாக டிஸ் சாகவாசலைத் தாண்டி தாராளமாக உள்ளே சென்றோம். கான் அதை இப்புறமும் அப்புறமும் சுற்றிப் பர்த்துதேன். ஆ! எங்கும் புதிய புதிய நரக வேதனைக் காட்சிகள்! எங்கும் புதை குழிகள்—தீக்கிளைரும் குழிகள். இரும்பும் உருசி சீர்போலோடும். அத்தகைய கொடுக் கீக்குழியினிருந்து அழுகைக் குரல்கள் வருகின்றன. சித்திரவதை! அதனிலும் கொடிது இத் தீ நரக வேதனை.

—குருவே! தீக்குழிகளில் புதையுண்டலறும் இவர்கள் யார்?

தீ நரகம்

—இவர்களே பதிதர்கள், அஞ்சுனிகள். பதிதக் கும்பலெல்லாம் இங்கே வந்து தீக்குழியில் புழுப் போலத் தடிக்கின்றன. அவரவர் வினைக்கேற்றபடியே குழிகளும் தீயும், துயரும் இருக்கும். தெய்வ நம்பிக்கையில்லாத நாத்தீகத்தடிப்பிற்கும், தர்ம சிந்தனையில்லாத அகம்பாவத்திற்கும் இதுவே கதி. இவ்வேதனைக் காட்சிகளைப் பார்க்கச் சுகிக்கவில்லை. நாங்கள் மேலே சென்றோம்.

10. தீ நரகம்

சுற்றிலும் நீண்ட மதில்; உள்ளெங்கும் தீ நரகக் குழிகள்; அவற்றாடு நாங்கள் சென்றோம்.

—குருவே, இத் தீக்குழிகள் திறந்திருக்கின்றன; காவலில்லை; இதில் உள்ளவர்களைப் பார்த்து இரண் பொரு வார்த்தை பேசலாமா?

—இப் பாவிகள் தண்டனைக்காக ஜோஸஃபாக் கணவாய் சென்றிருக்கிறார்கள். அந்த அகங்காரப் பாவிகள் தண்டனைபெற்று நுழைந்ததும் இக்குழிகள் மூடிக்கொள்ளும். இந்தப் பக்கம் எபிகூரும் (Epicure) அவர்ச்சிடரும் வேதனைப்படுகின்றனர்; அவர்கள் உண்டியே உடையே என வாழ்ந்த உலகாயதர்; உட அடினா ஆத்மாவையும் கொன்றவர்; அவர் சமாதுகள் இந்தப் பக்கம் உள்ளன. அவர்கள் ஒருக்கால் உண் விருப்பத்தை நிறைவேற்றுவார்.

—ஆம், அவர்களுடன் பேசவேண்டும்.

இச்சமயம் திடைரென்று, “இத் தீ நரகில் புகுந்தாய்! இங்கே இப்படி நிற்க உனக்குப் பிடிக்கிறதா? நில்; உன் பேச்சு என் ஊர்ப்பேச்சா யிருக்கிறது” என்று ஒரு புதை குழியிலிருந்து சத்த மெழுந்தது. நான் அஞ்சினேன்; என் துணைவனுடன் ஒட்டி நின்றேன்.

மகா கவி தாந்தே

“என்ன செய்கிறோய்! பார் ஃபாரிநாடாவை! (Farinata) அவனே புதை குழியினின்று எழுந்து உண்ணே அழைக்கிறோன். இடுப்பு முதல் தலைவரையில் பார்—ஃபாரிநாடா!” என்றார் குரு. குறிப்பாகப் பார்த்தேன், ஃபாரிநாடாதான். ஃபாரிநாடா ஃபிளா ரண்வில் பிறந்தவன்; புகழ்பெற்ற வீரன்; அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவன். போப்பின் பகைவன். “சுருக்க விளக்கமாகப் பேசு” என்று குருநாதன் என்னை ஃபாரிநாடனின் பக்கத்தில் அழைத்துச் சென்றார். புதை குழிக்கருகே சென்றதும், ஃபாரிநாடன் என்னைக் கூர்ந்து பார்த்து, “உன் முன்னேர் யாவர்?” என்றார். என் முன்னேரெல்லாரும் போப் கட்சியினர்; நானே பிற்காலம் எதிர்க்கட்சியில் சேரலாயிற்று; நான் என் முன்னேர் வரலாற்றைச் சொன்னேன். ஃபாரிநாடான் செருக்குடன் கிமிர்ந்து, “அவர்கள் எனக்கும், என் குலத்திற்கும், என் கட்சிக்கும் கொடிய விரோதிகள்; இரண்டுமுறை நான் அவர்களை நாடுகடத்தி யிருக்கி ரேன்,” என்றார்.

“நீ நாடு கடத்தினே; அவர்கள் ஓவ்வொரு முறையும் திரும்பி வந்தார்கள்; ஆனால், அவர்களுக்கு உண்ணைப்போல நாடுகடத்தும் வித்தை தெரியாது” என்றேன்.

அப்போது அதே புதை குழியிலிருந்து மற்றொரு பாபாத்மா எழுந்தது; ஆனால், அதன் தலைதான் தெரிந்தது. ஆ காவல்காண்டி! அறிந்தேன். “இந்த நரக இருட்சிறையில் புகுந்தவனே, என் மகன் எங்கே, அவன் உன்னுடன் வரவில்லையா?” என்றார் காவல் காண்டி. அவன் மகன் கிடோ (Guido) வீரன், புவன், சூணவான், கனவான், என் இணைப்பிரியாத நண்பன். அதனுடைதான் காவல்காண்டி அப்படிக் கேட்டான்.

தீ நரகம்

“உதோ நிற்கும் ஆள் (விர்க்ஷியன்) தான் என் துண்ணவன். வேறொருவரும் இல்லை” என்றேன். “என் மகன் எங்கே? உயிரோடிருக்கிறான்? அவன் கண்கள் கதிரொளியைக் காண்கின்றனவா?” என்று மீண்டும் அவன் ஆவலாகக் கேட்டான். கிடோ நாடு கடத்தப் பட்டான்; திரும்பி வந்ததுமே ஃப்ளாரன்சில் இறந்தான். அதைச் சொல்லத் தயங்கினேன். காவல்காண்டி திஹரன்று புதைகுழியில் மறைந்தான்.

இச்சமயம் என் கிட்ட நிற்கும் ஃபாரிநாடா முன் போலவே மிடுக்காக நின்று தன் பேச்சைத் தொடர்ந்தான் :—

—நாடுகடத்தும் வித்தையை என் கட்சி அதிகமாகக் காட்டவில்லை; ஐம்பது திங்களில் அந்த வித்தையின் துண்பத்தை நீ அறிவாய்; நாடுகடத்தப் பெற்றவர் சொந்த ஊருக்கு வருவது எவ்வளவு கடினம் என்பதை உணர்வாய். இரண்டு கட்சிகளும் ஒரே ஊராரே; என்னவரை எதிர்க்கட்சியார் துண்புறுத்துகின்றனர்? காரணமென்ன?

—எல்லாம் நீ வடித்த இரத்த வெள்ளந்தான் காரணம். அர்பியா போரில் நீ அரசனுடன் சேர்ந்து போப்பின் ஆட்களைக் கொன்று குவித்தாய். அந்தப் படுகொலையைப்பற்றி இன்னும் சர்க்சில் பிரார்த்தனையின்போது குறிக்கின்றனர்.

—போரில் நான் ஒருவனால்லேன்; நாடு கடந்தவருக்கு நான் உதவினேன்; அதற்குக் காரணமுண்டு; ஆனால், பிளாரென்ஸையே படுகொலை செய்வேண்டுமென்ற கிளர்ச்சிக்காரர் தீர்மானத்தை நான் ஒருவனே எதிர்த்தேன்; தெரியாதா?

—ஆம், உன் மரபினர் இறைவனருளால் அமைதி சேர்க! ஃபாரிநாடா, நீ வருங்காலத்தை அறிவாய்.

—ஆஹா.

—இன்னும் இங்கேயார் யார் இருக்கிறார்கள்?

—இந்த இரும்புக் கோட்டையில் ஆயிரத்திற்கு அதிகமானவர் இருக்கிறோம். அங்கே யிருப்பவர் இரண்டாவது ஃப்ரடரிக் மன்னர்; இங்கே கார்டினல் ஒத்தாலினே இருக்கிறார். மற்றவர் பெயர்களைச் சொல்ல மாட்டேன். இத்துடன் ஃபாரிநாடன் புதை குழியில் மறைந்தான்.

இச்சமயம் சூரு என்னை அழைத்தார். இன்னும் 50 திங்களில் நானும் நாடுகடத்தப்படுவேன் என்று ஃபாரிநாடன் சொல்லக் கேட்டதும் என் மனம் கலங்கியது.

“கலங்காதே; நிம்மதியாக வா; திவ்ய தேஜஸ் வினியான பேதிரைத் தேவியைப் பார்ப்பாய். அவள் உன் வருங்காலத்தை விளக்குவாள்; உன் ஜீவ யாத்திரை முழுவதும் சொல்லுவாள். இப்போது வா பின்னே” என்று சூரு என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் ஒரு நாற்றக் கணவாயில் வழி கண்டு இறங்கி வேங்.

11. தீவினைப் பயன்

கணவாய் முனையில் கரடுமுரடான பெரிய பாறை கள் ஏழுந்தன; அவற்றினின்றும் கீழே பார்த்தேன். முன்னினும் கொடிய வேதனைப்படும் பெரிய கும்பலைக் கண்டேன். அங்கிருந்து வந்த நாற்றம் பொறுக்க முடியவில்லை; நாங்கள் பின்னால் நகர்க்கு ஒரு பெரிய புதை குழிக்கு வந்தோம்; அது திறந்திருந்தது. அதன் மேல் “ஃபோதினஸ் என்னும் அஞ்ஞானியால் நெறி தப்பிய போப் அனஸ்தாலியன் என்னுள் புதைந்திருக்கிறான்” என்று எழுதியிருந்தது.

“இமு முச்சை; அந்த நாற்றத்தைச் சகிக்கப் பழக்கப்படுத்திக்கொள்; மெள்ள இறங்கு, தெரியமாகச் செல்வோம்” என்றார் குரு. “காலம் வீணாகாமல் ஏதாவது சொல்லுங்கள்” என்றேன்.

—நல்லது ; கேள் ; இங்கே படிப்படியாக மூன்று சீறிய நரக வட்டங்கள் உண்டு—பெரிய வேதனை தருவன. அதில் மஹாபாவிகள் சிறைந்திருக்கிறார்கள். இவர்கள் ஏன் இப்படி நரகத்தில் வகைக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்.

தெய்வம் அசியாயத்தைப் பொறுக்காது; பலவந்த மாகவும், மோசமாகவும் மாந்தர் அசியாயம் செய்கிறார்கள். மோசமும் வஞ்சமும் தெய்வச் சினத்தைப் பின் நும் தூண்டும். மோசக்காரருக்கு அதிக வேதனை செய்யும் ஆழந்த நரகமே கதி. முதல் வட்டத்தில் பலாத்காரக் கொடியர் இருக்கின்றனர். கடவுளுக்கு, தனக்கு, பிறர்க்கு என்று மூன்று வகையாக ஜனங்கள் கொடுமை செய்கிறார்கள்.—இம் மூன்று கொடுமை களுக்கும் அந்த வட்டத்தில் மூன்று தனி வளைவுகள் உள்ளன. அவற்றை நீ காண்பாய். கடுமையாகப் புண் படுத்தல், கொலைபுரிதல், திருடல், கொள்ளையடித்தல், தீ வைத்தல், சொத்தை வஞ்சகமாக அபகரித்தல் முதலியவற்றால் மனிதன் பிறருக்குக் கொடுமை செய்கிறன். கொல்வோர், கொள்ளை யடிப்போர், தீ வைப் போர்—இவர்களுக்கெல்லாம் முதல் வளைவில் கடுமையான தண்டனை கிடைக்கும். மனிதன் கடவுள் கொடுத்த பகுத்தறிவால் நலமடையாமல் தனக்கே திமை விளைக்கிறன்; பாபம் செய்கிறன். தனது ஆற்றல் களைக் கண்டபடி வீண்வேலைகளிற் சூறையாடுகிறன்; தயவரைக் கூடுகிறன். கடவுள் கொடுத்த அந்தக்கரணங்களைக் கொண்டு இன்புறுவதற்குப் பதிலாக மதிகெட்ட

உத் தீங்கிமூத்து உயிரையும் ஒளியையும் இழக்கிறான் ; கண்ணீர்விட்டு அழுகிறான். இவ்வாறு தனக்குத்தானே தீங்கிமூக்கும் அறிவிலிகள் இரண்டாம் வளைவில் கெடந்து வருந்துவர். நாத்திகத்தடிப்பால் கடவுளை மறுத்தல், நிந்தித்தல், தெய்வ வியல்பையும் அதன் நன்மைகளையும் வெறுத்தல், இயற்கைக்கு விரோதமான புணர்ச்சி, கடுவட்டி வாங்கல், மனத்தாலும் வாக்காலும் கடவுளை வெறுத்தல் இவற்றிற்கெல்லாம் மூன்றாவது குறுகிய வளைவில் கொடிய தண்டனைஇழும். உலகில் எல்லாரும் இயல்பான அன்னினால் சேர்ந்து வாழலாம் ; மோசக்காரர் தமது வஞ்சனையால் பிறர் நம்பிக்கைபைக் கெடுப்பர். அன்புத் தொடர்பை அறுப்பர் ; ஒற்றுமையைச் சிதைப்பர். அவர் மனமே அவரைக் குத்தும். வஞ்சம், வேஷம், பாசங்கு, மோசம், சூனியம், முத்துதி, திருட்டு, பொய், அகியாய வியாபாரம், கற்பழித்தல், பெண் சோரம், அடங்காக் காமம், மானத்தைச் சூதாடல்—இவற்றிற்கெல்லாம் இரண்டாம் வட்டத்தில் கொடிய வேதனை அனுபவிக்கவேண்டும். நம்பிக்கை மோசம், இயற்கை நமக்கிந்த அன்பைச் சிதைப்பதுடன் இனிய, உளங்களிந்த நட்புணர்வைக் கெடுக்கிறது. இது கொடிய பாவம். நம்பிக்கைத் துரோகம் செய்த பாளிகள் டிஸ் நரகத்தில் கொடிய வேதனைப்படுகின்றனர்.”

—குருவே, எல்லாம் தனிவாக விளக்கினீர் ; இந்த நரகக் கணவாய்களின் இயல்பு, அவற்றில் வருந்தும் பாபக் கும்பல்களின் தினமை—இவற்றையறிந்தேன். ஆனால், நாம் நரக வட்டங்களில் பார்த்தவர்களை மழு நீணக்கிறது, புயல் விரட்டுகிறது, சினம் பொங்கி யெழுந்து பொருதுகிறது ; அவர்கள் கொடிய புண்களால் வருந்துகிறார்கள். அவர்களும் தெய்வாபராதம்

தீவினைப் பயன்

செய்தவர்தாமே; அவரையும் தீ மூண்ட டிஸ் நரகில் ஏன் தண்டிக்கவில்லை?

—தூர்க்குணம், காமவெறி, மூட்டுத்தனம்—இம் மூன்றையும் விலக்கவேண்டுமென்று அரிஸ்தோதில் சொல்லுகிறான். அதை மனத்தில் வைத்துப் பேசுகிறோம். இறைவன் சூற்றத்திற்கேற்ற தண்டனை தருவான். காமத்திற்காக முன் வட்டங்களில் அடைந்தவர் தண்டனை எனிரெனவேண்டும். அகங்கார மமதையால் மதியிழந்தவர் டிஸ் நரகில் கொடுமையாக வருந்துகிறார்கள்.

—என் மன விருளை நீக்கும் இரவியே, என் சந்தேக முடிச்சைச் சிறைத்து ஞானமருஞும் குருவே, வட்டித் தொழில் எப்படி தெய்வ நன்மையைக் கெடுக்கிறது?

—எல்லாம் இயற்கையை ஒட்டிச் செல்லுகிறது; இபற்கை பரம ஞானியான இறைவன் இச்சைப்படியே இயங்குகிறது. குருவைச் சார்ந்து சீடன் அபிவிருத்தி படைவதுபோல், இபற்கையை இணைந்தே கலை வளர்கிறது. இயற்கையிறைவனிடமிருந்து உண்டானதே கலையாம். இயற்கை, கலை—இவ்விரண்டையும் சார்ந்தே மனிதன் தன் வாழ்வின் தேவைகளை அடையவேண்டும், பொன் சேர்க்கவேண்டும் — இது சாத்திர சம்பந்தமாகும். கடு வட்டி வாங்குவோன் நெறி தவறுகிறான்; இயற்கை வழியை வெறுக்கிறான்; கலையைப் பகைக்கிறான்; தனது நம்பிக்கையைக் கடவுளிடம் வைப்பதற்குப் பதிலாகப் பணத்திடம் வைக்கிறான். மனிதன் தனது தேவைகளைப் பாடுபட்டதைய இயற்கையும் கலையும் உதவும் சாதனங்களை அவன் மறுக்கிறான். தெரிந்ததா?

—ஆம்.

—அருணைதயமாகிறது; இனி முன் செல்வோம்: அதோ அந்தப் பாறை உயரச் சென்று நாம் இறங்க வேண்டும்.

12. கொடியர் ராம்

பார்க்கப் பயங்கரம்! உன்னதமான பாறையிலிருந்து இறங்கினோம்; பாறைகள் பூகம்பத்தால் வெடித்திருந்தன; கடகடவென்று ஆடின; அங்கே மினோதார் இருந்தான். அவன் கிரேட் தீவில் பிறந்த காளை முஞ்சு அரக்கன்; மகா கொடியன்; கொம்பால் முட்டி எத்தனையோ பேரைக் கொன்றவன்; அவனை முடிவில் தெஸு-ஸ் (Theseus) என்னும் ஆதன்ஸ் மன்னன் கொன்றுன்.

எங்களைப் பார்த்ததும் மினோதார் (Minotaur) பல்லைக்கடித்து முனுமுனுத்தான். சினத் தீ பொங் கிணுன். எனக்குப் பயமாயிருந்தது. “உன்னைக் கொன்ற ஆதன்ஸ் மன்னன் தெஸு-ஸ் என்று கிணத்துப் பல்லைக் கடிக்கிறுயா? போ, மூட விலக்கே; என்னுடனிருப் பவன் உனது கொடுமையகளைக் காணவே வந்தான்” என்றான் கவியரசன் விர்கிலியன். உடனே மினோதார், குத்துப்பட்ட பக்கம் திரும்பிக் கால் நடுங்கித் தளரும் மாடுபோலப் பதறினான். அவன் மீண்டும் வெறி கொண்டு என்மேல் பாய்த்திருப்பான். அப்போது குரு என்னைக் கரடுமுரடான பாறைகளுடே விரைவாக அழைத்துச் செல்லும்போதே இவ்வாறு சொன்னார்: “இந்தக் காளையரக்கன் சினம் இனிச்செல்லாது. வா கைதரியமாக. இந்தப் பாதை முன்னே நான் வந்தபோது இவ்வளவு கரடுமுரடாயில்லை. நமது ரட்சகர் ஏசநாதர் முன்னே டிஸ் நரகத்தில் இறங்கி, அங்கு வருந்தித் திருந்திய ஆண்மாக்களையெல்லாம் மேனிலைக்கு அழைத்

துச் சென்றூர். அப்போது இந்த நரகமே நடுநடுங்கியது. அந்த நடுக்கத்தால் இந்தப் பாறைகள் இப்படிக் கலைந்து குலைந்து கரமுரடாயின. பார் அங்கே, இரத்த நதியை! அதில் தத்தனித்தலறும் பலாத்காரப் பாபிகளைப் பார்! ஆ கண்ணில்லாக் காமமே! ஆ கோபவெறியே! மனித ஆயுள் அற்பம்; அதையும் ஸிவிர் நரகக் காடாக்குகிறீர். காமம், கோபம் இரண்டும் எவ்வளவு பயங்கரமான நரக வேதனைகள் தருமென்பதைப் பார், அன்பா!”

அப்போது ஒரு பெரிய அரை-வட்டச் சவக்குழி யைக் கண்டேன். அதன் வரம்பு செங்குத்தாயிருந்தது. அதில் வில்லும் அம்பும் ஏந்திக் குதிரை மனிதர் (Centaurs) வெகு விரைவாக வந்தார்கள். அவர்கள் கொடிய அரக்கர். சதா வேட்டையாடி அம்பினால் கொலை செய்பவர். எங்களைக் கண்டதும் அவர்கள் தின்றனர்; ஒருவன் “இங்கே என்ன தண்டனை பெற வந்திருக்கள்? ஏனிக்கே இறங்கினீர்கள்? உடனே பதில்; இன்றேல் இதோ கணே....!” என்றான்.

“நாங்கள் சிரானுக்குப் பதிற் சொல்வோம்; உனக் கண்று; நீ எப்போதும் தூராங்காரம் பிடித்தவன், போ” என்றூர் என் குரு. பிறகு என்னைத் தொட்டு, “அன்பா! இவன் கேஸ்ஸாஸ் (Nessus) என்னும் குதிரை மனிதன்; காம வெறியால் இவன் ஹூர்குலிஸ் மனைவியான தேனிராவைப் (Deianira) பலாத்கார மாகத் தூக்கிச் செல்ல முயன்றான். ஹூர்குலிஸ் ஒரு விஷக் கணையால் அவனைக் கொன்றான். அப்போது நெஸ்ஸாஸ் தனது விஷச்சட்டையைக் கழற்றி தேனிரா விடம் தந்து, “உன் கணவன் உன்னை மோசம் செய்தால் என் இரத்தம் தோய்ந்த இச் சட்டையை அணியச் செய். உடனே வசப்படுவான்; இது மந்திரச் சட்டை” என்று கொடுத்தான். அந்த விஷச்சட்டையை மனைவி

ஒருநாள் ஹெர்குலிஸ் அணியச்செய்தாள் ; ஹெர்குலிஸ் வெந்துநொந்து இறந்தான். “ நெஸ்லைஸ் சட்டை ” என்றால் ஒருவனது கெட்ட சூணத்தைக் குறிக்கும்.

அதோ அங்கே வருபவன் சீரான் (Cheron) அவன் வீரர் ஆசான் ; அச்சிலன் (Achilles) என்னும் மஹாகுரனை வளர்த்தவன். அச்சிலன் இலியாது வீரரிற் சிறந்தவன் ; திராயின் சேஞ்சிபதியான ஹெக்தரைக் கொன்றவன் ; அவனை யாரும் கொல்ல முடியாது ; அச்சிலன் தாயார் தேடிஸ் (Thesis) என்பவள், “ தன் மகன் மகா சூரனுமிருக்கவேண்டும் ; வாரும் சட்டியுங் கூட அவன் உடலைப் பிளக்க முடியாமல் இருக்கவேண்டும் ” என்று விரும்பினான். அதற்காக அவனைக் காலைப் பிடித்துத் தலை கீழாகத் திருப்பிக் குலுக்கில் ஸ்டிக்ஸ் என்னும் ஆற்றில் மூழ்க்கினான். அதனால் குழந்தையின் உடல் வைரம் போலானது ; ஆனால், தாயார் கை பிடித் திருந்த பாதம் மட்டும் முன்போலவே இருந்தது ; அதுவே அவனுடலில் மெலிவான பாகம். திராய் இளவரசனான பாரிஸ் என்பவன் விட்ட அம்பு பாதத் தில் விழுந்ததால் அச்சிலன் இறந்தான். “ அச்சிலன் பாதம் ” என்றால் ஒருவனது துரப்பலமான பாகத் தைக் குறிக்கும். அச்சிலன் சட்டி புண்ணுக்கவல்லது ; அதே புண்ணை ஆற்றவும் வல்லது. இப்படிப்பட்ட அச்சிலனை வீரனாக வளர்த்தவன் இந்தச் சீரான் ; தனது மாணவன் யாருக்கும் அஞ்சாத வீரச் சிங்கமா யிருக்க வேண்டுமென்றெண்ணியே சீரான் அச்சிலனுக்குச் சிங்கத்தின் மூளைக் கறியை ஊட்டி வளர்த்தான்.

அவனுக்குப் பின்னே வருபவன் ஃபோலன், மகா துராங்காரி ; இந்தக் குதிரை மூஞ்சி யரக்கருடன் இன் னும் ஆயிரம் பேர் வருகின்றனர். அதோ இரத்த வெள்ளத்தில் மூழ்கும் பாவிகள் தலை தூக்கினால்

இவர்கள் அம்பு விட்டு மீண்டும் அவர்களை இரத்த வெள்ளமாக்கி வதைப்பர்.”

என் குரு இவ்வாறு சொல்லும்போது சிரான் அருகே வந்தான்; என்னை உற்று நோக்கினான்: “அதோ அந்த வேதாளத்தைத் தொட்டு வரும் உருவத் தைப் பாருங்கள்; கால் நிலத்திற் படிந்துள்ளது; நிழலுக்கு அப்படிப் படியாது; அது உயிருள்ள மனித ணே.....” என்று அருகிலிருந்த அரக்கரிடம் சொன்னான். எனது குருநாதர் உடனே முன் வந்து, “ஏ சிரான், இவன் உயிருள்ள மனிதனே; இவனை நானே இங்கே அழைத்து வந்தேன்; வேடிக்கை பார்க்க அன்று; அவசியமாகத்தான்; அது ஒரு தேவதை ஆணை. சுவர்க்கத் தேவதை தனது திவ்ய சங்கீர்த்தனைத் தை நிறுத்தி, இவனை அழைத்துவர என்னைப் பணித்தாள். இவன் கொள்ளைக்காரணல்லன்; நான் என்றும் குற்றவாளியல்லேன். நாங்கள் புண்ணியைக் கட்டளையை நிறைவேற்றுகிறோம்; அதை உத்தேசித்து, அந்பு கூர்ந்து உன் வசமிருக்கும் ஒரு குதிரை-மனிதனைக் கொடு; அவன் முதுகிலேறி இவன் இந்த ஏழாவது நரகத்தைச் சுற்றிப் பார்க்கட்டும்; பாதை கரடுமுரடா யிருக்கிறது; நான் வேதாளம்; காற்றுப்போல் உலாவு வேன். இவன் தேகி; இந்தப் பாறைகளுடு நடக்க மாட்டான்,” என்றார்.

சிரான் பெருந்தன்மை யுள்ளவன்; “இதோ, நீ அவர்களை நடத்திச் சுற்றிக்காட்டு; மற்றவர்களை அப் புறம் போக்கசொல்” என்று நெஸ்ஸாஸைப் பணித்தான். நெஸ்ஸாஸ் எங்களைச் சுற்றிலும் அழைத்துக் கொண்டு காட்டினான். கொதிக்கும் இரத்த வெள்ளத் தில் மூழ்கி அலதும் பாபிகளைக் கண்டோம். இப் பாபிகள் யாவர்?

மகா தவி தாங்கே

நெஸ்ஸாஸ் சொல்லுகிறான் கேள்வங்கள் :— “இவர்களே கொடுங்கோல் மன்னர்; போர் வெறி கொண்ட அரக்கர்; தமது திமிர் பிடித்த வாளால் மாந்தரைக் கொன்று குவித்து உலகை இரத்த வெள்ளமாக்கினவர்கள். அக் கொடுங்கொலையால் “வீரர், அரசர், செல்வர்” என்னும் பேர் படைத்த புகழ் வெறியர். அதோ பார் அலேக்சாந்தர்.

இதோ பார் தேனிஸ்; இவன் சிசிலித் தீவைப் படையெடுத்தான்; அத் தீவினரை எமன்போலக் கொன்று கொடுமை செய்தான். இதோ கறுப்பு மயிரடர்ந்த அஃஜாலினன் (Azzolino); இக் கொடுங்கோலன் செய்த கொடுமையும் துயரும் கணக்கில்; இரத்த வெறியன். அங்கேயுள்ள நரைத் தலையன் ஒபிஃஜன் (Obizzo). அவன் பணவெறி கொண்ட வன். உயிரைசிடப் பொன்னே அவனுக்குப் பெரிது; சொல்லமுடியாத கொடுமைசெய்து அவன் பொன் மலை குவித்தான். அனுபவித்தானு? இல்லை; அவன் பெற்ற மகனே அவனைக் கொன்று தீர்த்தான்.”

இந்தமாதிரி எத்தனையோ ஆயிரம் கொடுங்கோலர் அந்த இரத்த நதியில் மூழ்கியிருந்தனர். சிலர் வெள்ளத் திற்குமேலே கழுத்தளவு கிண்றனர். அவர்களுள் சிலரை நான் அறிந்தேன். அதோ அங்கே ஒருவன் ஒதுக்கமாக நின்றான். “அவனே கீ (Guy) என்பவன். லைஸெஸ்டர் பிரபுவான் மாண்ஃபோர்ட் ஸைமன் மகன். மூன்றாம் ஹென்றி மன்னனது மச்சினன்; ஹென்றி யைக் கொலை செய்தவன். ஹென்றி எட்வேட் இளவரசனுடன் ஆப்பிரிக்கா சென்று திரும்புப்போது, இதாலியி லீருக்கும் வித்தேர்ப்பு நகரில் போப்பைத் தரிசித்து, சர்ச்சில் தொழுதுகொண்டிருந்தான். அந்தச் சமயம் பார்த்து கீ ஹென்றியின் நெஞ்சில் கத்தி

கொடியர் நரகம்

பாய்ச்சினான். ஹென்றியின் நெஞ்சை அரசாங்கத்தார் ஒரு தங்கப் பேழையிலிட்டு, தேம்ஸ் நதிமேலுள்ள வண்டன் பாலத்தில் ஒரு தூண்மேல் வைத்தனர். அதைக் கண்டபேரல்லாம், “ஆ, என்ன அநியாயக் கொலை” என்று இரங்கினர்.

இந்தமாதிரி இரத்த வெள்ளத்தில் வருந்தும் பலரை நான் கண்டேன்; மேலே செல்லச் செல்ல இரத்த வெள்ளம் குறைந்தது. முடிவில் கணக்காலாழமே இருந்தது. நாங்கள் ஒரு பெரிய புகைக் குழிக்கருகே வந்தோம். “வரவர இரத்த வெள்ளம் குறைகிறது, பார்த்தாயா? அங்கே கொடுக்கோல் மன்னர் அழு கிறுர்களே அந்த இடத்தில் ஆழமதிகம். அந்த இடத்தில் அத்திலன் (Athila) ஆவி தத்தளிக்கிறது. அத்திலன் ஹு-னீர்கோன்; அவன் இதாவி, பிரான்ஸ் முதலிய தேசங்களைப் படையெடுத்து ஆட்களைக் கொண்டு குவித்தான். அவனை “உலகின் கொள்ளை நோய்” என்பார். அவனுக்கடுத்து செருக்கு மிகுந்ததார்கள் மகன் லேக்ஸ்தல் தத்தளிக்கிறுன்; பிறகு பிர்ரஸ் (Pyrrhus) மன்னன் வேதனைப்படுகிறுன். இவன் ரோமைப் படையெடுத்துப் படுகொள்ளையடித்தான்; படுகொலை செய்தான். முடிவில் குறையிலிருந்து ஒட்டட மண்டையில் தள்ளி ஒரு பெண் அவனைக் கொண்றான். அவனுக்குப் பிறகு ரேனே என்ற பயங்கரமான திருடர் இருக்கின்றனர். இவர்கள் அடித்த கொள்ளைக்கும், கொன்ற உயிர்களுக்கும் கணக்கில்லை....இக் கொடியர் கொதிக்கும் இரத்த நதியில் கண்ணீர் விட்டலறுகிறார்கள்.”

இவ்வாறு சொல்லி நெஸ்லைஸ் எங்களைவிட்டு இரத்த நதியைத் தாண்டிச் சென்றான்.

13. தற்கொலை நுகம்

நாங்கள் ஒரு காட்டை அடைந்தோம்; அங்கே பாதையில்லை; அக் காட்டு மரங்களின் இலைகள் பசுமையில்லை; கறுப்பு. அவற்றின் கிளைகள் முண்டு கட்டித் திருக்குமருகலாய்ப் பின்னியிருந்தன; அவற்றில் கனி களில்லை; முள்ளடர்ந்திருந்தன; அத்தனையும் விழம். முற்கால ஐதிகக் கதைகளில் “ஹார்பிகள்” (Harpies) என்ற பெண் அரக்கிகள் உண்டு. அவர்களுக்கு நீண்ட சிறகுகள் உண்டு; முகமும், மார்பும் பெண் வடிவம். காலில் மிகவும் கூரிய நகங்கள்; வயிறு வண்ணாந்தாழி மாதிரி பெரிது; இறகடர்ந்தது. இந்த ராக்ஷஸப் பறவைகள் நாற்றங்களில் வசிக்கும்; மனமுருகப் பாடும்; கையில் சிக்கிய பேரைக் கிழித்துண்ணும். இவை மூன்று சேர்ந்திருக்கும். ஒன்று கரியது, பார்த்தால் பயங்கரமாயிருக்கும். மற்றொன்று, வெசு வேகமாகப் பறந்து ஆட்களைத் துரத்திப்பிடிக்கும். மூன்றாவது, புயல்போலுச் சீறிப் புடைக்கும். இரக்கமில்லாமல் பிறர் பொருளைக் கவரும் கொடியரை “ஹார்பிகள்” என்பர். அத்தகைய ஹார்பிக் கூட்டத்தைக் கண்டால் எப்படியிருக்குமோ அப்படி இந்தக் காடு எனக்குப் பயமாயிருந்தது.

“அன்பா, நீ ஏழாவது நரகத்தின் இரண்டாம் வளையத்தில் இருக்கிறோய். இது ஒரு சாபக்காடு; சற்றிப் பார்; காது கொடுத்துக் கேள்” என்றார் குருநாதர்.

“குய்யோ முறையோ” என்று பரிதாபக் குரல்கள் மட்டும் காதைத் துளைத்தன ; ஆனாலும் காணவில்லை.

“இதன் ன ? வேதாளங்கள் எங்கேயாவது மறைந் திருந்து முறையிடுகின்றனவா ?” என்றேன்.

“இக் காட்டு மரங்களில் ஒரு சிறு கொம்பை

ஒடித்துப் பார், பிறகு தெரியும்” என்றார் குரு. அவ்வாறே நான் ஒரு பெரிய மரத்தில் ஒரு சூச்சியை யொடித் தேன். உடனே “அட பாவி, என் எண்ணை முறிக்கிறோய்” என்று அதன் அடி மரம் பேசியது. நான் முறித்த கொம்பு இரத்தம் சின்தியது. “ஜீயோ, இரக்க மில்லையா? எண்ணை ஏன் புண்ணுக்கினை?” என்று அம் மரம் முறையிட்டது. நான் திடுக்கிட்டுத் திகைத்தேன்; மரம் சொன்னது : “நாங்கள் முன்னே மனிதராயிருந்தோம். இன்று உயிருள்ள மரங்களானோம். நாங்கள் செய்த கொடும் பாவத்திற்கேற்ற சாபம் இதுவே.” இதைக் கேட்டதும் நான் முறித்த சூச்சியைக் கீழே போட்டுக் குருவை நோக்கினேன். என் குருநாதர் அம் மரத்துடன் இவ்வாறு பேசினார் : “மரமாய்ச் சமைந்த ஆத்மாவே! நீ சினப்பது சரியே; நீங்கள் உயிருள்ள மரங்கள். உங்களுக்கும் உணர்வுண்டு, இரத்தமுண்டு என்பதைக் காட்டவே ஒரு சிறு கொம்பை ஒடித்துப் பார்க்கும்படி எனது நண்பனை ஏவினேன். குற்றம் எண்ணதே, வருந்துகிறேன். சென் றதை மறப்போம்; இப்போது உன் வரலாற்றைச் சொல்லு; இந்த மனிதன் சுவர்க்கத்திற்குப் போகி ரூன்; அங்கே உண்ணப்பற்றிச் சொல்லுவான்!”

அடிமரம் சொன்னது : “நீ இனிமையாகப் பேசு கிறோய்; நான் பதிற்சொல்லாமல் இருக்க முடியாது; உங்களிருவருடனும் சிறிது பேசுகிறேன்; கேளுங்கள். நான் இரண்டாம் ஃப்ரேடரிக் மன்னனுக்கு மந்திரியா யிருந்தேன். என் பெயர் பியேரோ (Piero). நான் பரம ஏழையாகப் பிறந்தேன்; கல்வி கேள்விகளில் தோர்ந்தேன்; நாவன்மையாலும், சட்ட அறிவாலும் உயர்ந்தேன்; மன்னன் நம்பிக்கையை அடைந்தேன். அரசெங்கும் என் செல்வாக்கு நடந்தது. அரசனுக்கு

மகா கவி தாந்தே

நான் பக்தி விசுவாசத்துடன் பணி செய்தேன். எனது உயிரும் உள்ளமும் அவருக்கென்றே அர்ப்பணித்தேன். அரசன் இதயச் சாவி என்னிடமிருந்தது; இருவரும் அவ்வளவு அண்புடன் பழகினோம். ஆனால், பொருமை யுலகம் இதைப் பொறுக்கவில்லை; அரசு செல்வம் என்றால் சுற்றிலும் இச்சகம் பேசும் போவிகள் சூழ் கிண்றனர்; ஒருவரை யொருவர் பொருமையால் வீழ்த்தி அரசன் சலுகையால் பணம் குவிக்கப் பார்க்கின்றனர். இந்தத் தீமை, ஹீஸர் அரண்மனையிலும் இருந்தது; ஃப்ரேடரிக் அரண்மனையில் மிகுதியாயிருந்தது. என் செல்வாக்கைக் கண்டு கோள் சொல்லித் தம்பிரான்கள் வயிரெறிந்தனர். என்மேல் அபாண்டமான பொய் கட்டினிட்டனர். என் கடிதக்களை யெல்லாம் இரகசிய மாக உடைத்துப் பார்த்தனர்; நான் போப்புடன் சேர்ந்து அரசனை வீழ்த்தச் சதி செய்வதாகக் கட்டி விட்டனர்; பொய்க் கடிதம் கந்தித்தனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா? அரசன் இப் போவிகளின் பொய்யை நம்பினான்; நான் நிரபராதி; இன்னும் என் அரசனை நேசிக்கிறேன்; அவன் நல்ல வன். கோட் சொல்லிப் பாவிகள் அவன் மனத்தைக் கெடுத்தனர். அதனால் நான் உயிர்போல் நேசித்த மன்னன் என்னை விஷம்போல் வெறுத்தான்; என் கண்ணைப் பிடுங்கி விடும்படி உத்திரவிட்டான். உலகை நம்ப முடியவில்லை. சீ, என்ன வாழ்க்கை, என்ன அரசு, என்ன மனிதர் என்று மனம் வெறுத்துப் போனது. பொருமைக்காரர் என் கண்ணைப் பிடுங்குமுன், நானே என் உயிரை விட்டுவிடலாம் என்று தீர்மானித்தேன். 1245-ம் ஆண்டு, ஒரு சர்ச்சின் சுவற்றில் படார் படார் என்று மண்டையை முட்டி உடைத்துக் கொண்டிரந்தேன். அந்தத் தற்காலியால் இப்படி மரமாய்ச்

சமைந்திருக்கிறேன். மாந்தர் பொருமையால் இந்தக் கதிக்காளானேன்! நீங்கள் உலகிற்குச் சென்றால் எனது கியாயத்தைச் சொல்லுங்கள்.”

இதைக் கேட்டதும் இரக்கத்தால் என் மனம் வெடித்தது. “இன்னும் கேட்க வேண்டியதைக் கேள்” என்றார் குரு. “எனக்குப் பேசமுடிய வில்லை; நீரே கேளும்” என்றேன்.

“இந்த அடி மரத்தில் சிறையுண்ட ஆன்மாவே, எனது நண்பன், உன் வேண்டுகோளை நிறைவேற்று வான். சொல், மனிதான்மா இந்த அடிமர மாவதேன்? எப்படி? இதனின்றும் விடுபடுவது எப்படி?”

மரமான வேதாளம் பெருமுச்செறிந்து சொன்னது: “ஒரு ஆன்மா, பலாத்காரமாகத் தற்காலையால் உடவிலிருந்து வெளியேறினால், நரக நீதிபதியான மினேஸ் அதை ஏழாம் நரகிலுள்ள இந்தக் காட்டில் தள்ளுகிறான். இங்கே அது ஒரு விதையாகிச் செடியாகி, மரமாகிறது. அதன் இலைகளை ஹார்பிகள் என்னும் ராக்ஷஸப் புட்கள் பறித்துண்கின்றன; அதனால் வளி பொறுக்காமல் மரம் அலறுகிறது; மரம் பிறகு இலை விடுவதில்லை; முள்ளடர்கிறது; அந்த முட்களுக்கிடையே அடிமரமாக எங்கள் விளை இப்படி வருந்துகிறது.”

இதைக் கேட்டிருக்கும்போதே, காட்டுப் பன்றி களைத் துரத்தி வேட்டை நாய்கள் வருவதுபோலச் சத்தம் கேட்டது; பார்த்தேன். வலதுபுறம் இரண்டு நிர்வாண உருவங்கள் அலறிப்புடைத்துக் காட்டு வழியே ஓடிவந்தன; உடம்பெல்லாம் கழிக்கப்பட்டு இரத்தம் பிறிட்டது; “சாவே, வா, வா” என்று முதல் உருவம் முறையிட்டது. “லோனே,

தொப்போ போரில் நீ இவ்வளவு மெதுவாய் ஒட வில்லையே” என்று மற்றொன்று. லோனே என்ப வன் கொழுத்த பணக்காரன்; அவன் தனது செல் வத்தை யெல்லாம் விழிய சுகங்களில் வாரியிறைத்துக்கை மெலிந்தான். பிளாரன்விற்கு உதவியாக தொப்போ என்னுமிடத்தில் நடந்த போரில் அவன் பங்குகொண்டான். வாழ்வுத்துயர் அவன் உயிரை அழுத்தியது; எப்படியாவது வினையுடலை விட வேண்டுமென நினைத்தது. அவன் எதிரிகளிடையே ஒடி உயிரை மாய்த்துக்கொண்டான். இனி ஒடச் செயலில்லாமல் காட்டிடையே தளர்ந்த இவ்விரு வரையும் பல நாய்கள் துரத்திவந்து, கடித்துதறித் துண்டுதுண்டாகக் கிழித்து வாயில் கெளவிச் சென்றன.

இச்சமயம் இரண்டு சாபப் புதர்கள் பேசிக் கொண்டன. “ஆ, ஆந்துரு, நானே இப்படி முட்புதராகி வருந்துகிறேன்; உனக்கெப்படி இடங்கருவேன்” என்று ஒரு புதர். ஆந்துரு பதுவாங்கரச் செல்வன்; தனது பணத்தையெல்லாம் கூதறைத்தனமாக வாரியிறைத்து வறுமையால் மனமுடைந்து அவன் தற்கொலை செய்துகொண்டு இப்புதராகி வருந்துகிறான். அவனை அழைத்த புதர்-வேதாளத்தை, “நீ யார்?” எனக் கேட்டார் எனது குரு. “நான் பிளாரன்வில் பிறந்தேன்; கண்மூடித்தனமாக வாழ்ந்து மெலிந்தேன்; நான் என் வீட்டிலேயே தூக்குப் போட்டுக்கொண்டு இறந்ததால் இந்தக் கதிக்கு ஆளானேன்” என்று.

இறைவன் அருளும் உயிரைக் காப்பாற்றுமல் பலாத்காரமாக விடுவதன் பயன் இது.

14. நாத்திகக் கோழுப்பு

ஏழாம் நரகம்; மூன்றாம் வளையம்; தீக்கொதிக்கும், வரட்டு மணற்காடு; அதில் நெருப்புக்கட்டி மழை பெய்கிறது; அங்கே மல்லாந்தும், குப்புறவும், கை கால் முடங்கியும், சும்மா வட்டஞ்சற்றியும், பாபஜீவர்கள் தீக்காட்டிற்பட்ட வண்டுகளைப்போலத் துடிக்கின்றனர்; வேதனை தாங்காமல் அலறித் தவிக்கின்றனர். அவர்களில் ஒருவன் இன்னும் செருக்கடங்காமல் அகம்பாவச் சினங்குமுறி மல்லாந்துகிடந்தான். “குருவே, அந்தப் பெரிய செருக்கன்யார்?” என்னுமுன்பே அவனே எழுந்துகின்று மார்த்திப் பேசினான்:—

—“ஆம், உயிருள்ளபோது இருந்தபடிதான் இறந்த பிறகும் இங்கே இருக்கிறேன்; செத்தாலும் செருக்கை விடுவேனு? நான் இடி விழுந்து இறந்தேன்; அந்தக் கடவுள் கோடியிடிகளை என்மேல் பொழியட்டும்; எட்டு எரிமலையை என்மேல் ஏவட்டும்; தீக் கடவுளான வல்கனே (Vulcain) குழுமி வரட்டுமே....சிங்கத்தை என்ன செய்யுமுடியும்?” என்று ஜம்பமடித்தான்.

—“அட காபனா (Copeineus) இத் தீ நரகத்திலும் உன் நாத்திகக் கொழுப்பு இறங்கவில்லையா!” என்று என் குரு அவனைச் சினந்தார். பிறகு என் னிடம், “நன்பா, இவன் தேபான் (Theban) கோட்டையை முற்றுகை போட்ட ஏழு மன்னரில் ஒருவன்; நாத்திகத் தடியன்; இன்னும் கடவுளைத் தூற்றுகிறுன்; அதன் பலனை இதோ மேன்மேலும் அனுபவிக்கிறுன். இக் கொதி மண்ணில் கால் வைக்காதே; என்னை ஒட்டிக் காட்டோரமாக நட” என்றார்.

மகா கவி தாந்தே

ஆ, அச்சம்! அந்த நெருப்பு மணலூடே ஒரு செந்தி ஓடக்கண்டேன்; அதன் படுகையும் கரை களும் கல்லால் அமைந்தன. வியப்புடன் குரு முகம் பார்த்தேன்.

—அன்பா, நாம் நரகத்தில் எளிதாக நுழைந்தோம்; பல காட்சிகளைக் கண்டோம். அவற்றுள் மிகவும் அதிசயமானது இந்தச் செந்திதான்.

—குருவே, இதன் வரலாறைன்?

—கேள்; கடலுக்கிடையே கிரேட் (Crete) என்னும் பழைய தீவுள்ளது. அதை வெசுக்காலமாக ஸாடேண் (Saturn) என்னும் நீதிபன் ஆண்டான்; அவன் காலத்தில் கற்பொழுக்கம் விளங்கியது. இப்போது அத் தீவு பொட்டலாயிருக்கிறது. இங்கே ஸாடேண் மனைவி தன் குழந்தையை மறைவாக வைத்து வளர்த்தாள். அங்கே இடா என்னும் மலை யுள்ளது. அதற்கு இனிய ஊற்றுகள் நீராட்டுகின்றன; பசங்காடுகள் முடிசூட்டுகின்றன. அம் மலைச் சரிவில் பூதாகாரமான ஒரு கிழவன் நிற்கிறுன்; அவனே காலக்கிழவன். அவன் முதுகு கிழக்கே தாமியத் தன்னும் நகரைப் பார்க்கிறது. அவன் கண்கள் கண் ணடி பார்ப்பதுபோல ரோமையே நோக்குகின்றன. அவன் தலை சொக்குத் தங்கத்தாலானது; (அது பொன் யுகத்தையும் அதன் மாசற்ற அற வாழ்வை யும் சுற்கச்சும்). மார்பும் கைகளும் வெள்ளியால் ஆனவை; விலாவும் வயிறும் செம்பாலானவை; அதற்குக் கீழுள்ள உறுப்புகள் உருக்காலானவை. வலதுகால் டட்டும் களிபண்ணலானது; அதுவே அப் பெரிய உடலைத் தாங்குகிறது. அது காலத் தின் நிலையின்மையைக் குறிச்சும். தங்கத் தலையைத் தவிர மற்ற உறுப்புகளில் வெடிப்புகள் காணும்.

புருநெதோ லாதினி

அவற்றினின்றும் துன்பக் கண்ணீர் பெருகியோடும் (காலத்திற்குப்பட்ட வாழ்க்கையின் கண்ணீரே துன் பருவியாகப் பெருகுகிறது) அதுவே இந்த நரகத்தில் பொசிந்து, அஷேரன், ஸ்டிக்ஸ், ஃப்ளேமேதன் முதலிய நரக நதிகளாகி, இந்த இரத்த ஒடை வழியாகக் கிழே ஒடி, லேதே என்னும் ஆருகிறது. பிழூ வருந்தினேர் லேதேயில் கண்ணீரைக் கரைத்து மன் னிப்புறுவர்; அதைப் பிறகு காண்பாய். இந்த நதியால் தண்ண் குறைந்திருக்கிறது; வா பின்னே விரைவாய்.”

15. புருநெதோ லாதினி

உலாந்தாவில் கடலையும் ஆல்பஸ் பிரதேசத்தில் மலை வெள்ளத்தையும் தடுக்க அணை கட்டுவர்; அது போலே இந்தச் செங்கநதியிலும் அணையமெந்திருந்தது. அதனுடே சென்று காட்டைக் கடந்து வெகு தூரம் வந்தோம். அப்போது ஆற்றேரமாக ஒரு பெரிய பேய்க் கும்பல் வந்தது. கிழட்டுத் தையற்காரன் நூல் கோக்கக் குனிந்து ஊசித் துளையைப் பார்ப்பது போலே அப் பேய்கள் எம்மைப் பார்த்தன. அவற்றுள் ஒன்று என்னைக் கூர்ந்து நோக்கி, “ஆ, நீயா, வா, உயிரோடு எங்கே வந்தாய், கண்மணீ!” என்று என்னை அன்புடன் அழைத்தது. பார்த்தேன், தெரிந்தது. என் ஆசிரியர் புருநெதோ லாதினி.

—ஆசிரியரே, வணக்கம். வாழ்விடையே வழி தவறி நேற்று ஒரு இருட் கணவாயிற் சிக்கித் திகைத் தேன்; இதோ இவர் வழிகாட்டி என்னை மேனிலைக்கு அழைத்துச் செல்லுகிறார்.

—உனது நகூலத்திரவாசியால் நீ உயர்நிலை பெறு வாய். என் விதி இப்படியாகாவிட்டால் உனக்கு வேண்டிய உதவி செய்வேன். உன் வாழ்வை அறிகி

மகா கணி தாங்தே

றேன். ஃப்ளாரன்ஸ் இரண்டாகும், கலகம் வரும், அமைதி கெடும். நீ நேர்மையானவன்; இரண்டு கட்சி களும் உன்னை அண்டும். கட்சி வாயில் விழாதே. ஃப்ளாரந்தீன் மலைநாட்டார் நெஞ்சம் மலைப்பாறை.. போன்றது. அது ஈரமற்றது. அவர் நேர்வழி காணுக்குருடர்; செருக்கும் பொறுமையும் பேராசையும் பிடித்தவர்; நீ சத்குணன்; உன்னைக் கண்டால் அவர்களுக்கு ஆகாது. அவர்கள் வாடையில்கூட நில்லாதே. ஆட்டு வாய்ப்படாத பசும்பயிர்போனிரு; முட்புதரில் இனிய அத்திப்பழ மிருக்கலாகாது. புண்ணியச் செடியில் நல்ல விதைகள் உண்டாகி, ரோமச் சோலையை வளர்க்கட்டும். நீ வாழ்க !”

—ஆசிரியரே, தாங்கள் என்னைத் தந்தைபோல நேசித்தீர்; அறிவைக் கற்பித்தீர்; என் னுள்ளம் தங்களை என்றும் மறவாது; நித்திய வாழ்வைத் தாங்கள் எனக்கு விளக்கினீர். என் வாழ்வில் வரும் துயரைப்பற்றிக் கவலையில்லை. அதிட்டச் சக்கரம் எப்படி வேண்டுமானு லும் சுழலட்டும். விதி விட்டபடி நடக்கட்டும்; எல்லா வற்றிற்கும் தயாராயிருக்கிறேன். சவர்க்க தேவதை யிடம் தங்களைப்பற்றிச் சொல்லுவேன்” என்றேன். இருவரும் பேசிக்கொண்டே சிறிது தூரம் சென்றேம். “இந்த வளையத்திலிருக்கும் வேதாளங்கள் இயற்றைக்கு விரோதமாக நடந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் மாதா கோவில் பணியாளர். அதோ இருக்கும் ஃப்ரான் சிஸ்கோ பெரிய வக்கில்; அதோ இருக்கும் பிரீவியன் இலக்கணப் புலவன். இதோ இருக்கும் ஆங்குரு இழி நடையாளன். இவர்களைல்லாரும் பாபாத்மாக்கள். நான் சொல்லவேண்டியதெல்லாம் “நிதி” என்னும் எனது நாலிற் பார்த்துக்கொள். அதன் வடிவாகவே நான் வாழ்கிறேன்” என்று என் ஆசான் சென்றுன்.

பூர்ணென்தோ லாதினி

பூர்ணென்தோ லாதினி ஏழுதிய (Tesorette) “நிதி” என்னும் நூல் நான்கு பகுப்புள்ளது. முதல் பகுப்பில் உலகின் உற்பத்தி, தத்துவம்; இரண்டாவதில், அரிஸ்தேதிலன் நீதிநெறி விளக்கம்; மூன்றாவது, புண்ணிய பாவம், நன்மை திமை விளக்கம்; நான்காவதில், இலக்கியக் கலை விளக்கம் உள்ளன. அந் நூல் தாந்தேக்கு ஆவேசமளித்தது. பூர்ணென்தோ செல்வன், கலைவாணன்; கெல்பிப் கட்சித் தலைவன்; தன் கட்சிக்கு ஆக்கந்தேட அவன் ஸ்பெய்ன் மன்னனிடம் தூது சென்றுன். மீஞ்மோது தனது கெல்பிப் கட்சியைப் பகவர் ஊரைவிட்டுத் தூரத்தியதாக அறிகிறுன்; கவலையால் வழிமயக்கி ஒரு காட்டிற்குப் போகிறுன். அங்கே இயற்கை யன்னை உலகியல்பையும், மனிதன் வாழ வேண்டிய வகையையும் விளக்குகிறார்கள். பிறகு ஒரு தனி வனுந்தரத்திற் சுற்றியலைந்து ஒரு மருத் நிலத் திற்கு வருகிறார்கள். அங்கே ஞானிகளையும், நீதி மன்னரையும், புண்ணியத் தெய்வங்களையும் காண்கிறார்கள். உண்மை, அன்பு, அழகு, பணிவு, துணிவு ஆகிய தேவதைகளின் உபதேசத்தை அவன் கேட்கிறார்கள். பிறகு காடும் மலையும் சுற்றி, மலர் குலுங்கும் ஒரு கண வாய்க்கு வருகிறார்கள். அது செல்வச் செழிப்புள்ளது; ஆனால், அதன் தோற்றம் அடிக்கடி மாறும். இருள், ஒளி, இன்பம், துண்பம், கலவி, புலவி இவை அங்கே மாறிமாறி வரும். அதுவே காமன் கணவாய்; காதல், நம்பிக்கை, அச்சம், ஆசை என்னும் நான்கு பெண்களுடன் காமன் அங்கே வசிக்கிறார்கள். அந்தக் காமக்கணவாயில் அகப்பட்ட பேர் தப்ப முடியாது. பூர்ணென்தோ இம் மாயக்கணவாயில் அகப்பட்டு வருந்தும் போது, ஓவ்வு (Ovid) என்னும் புலவன் காமத்தை வெல்லும் வழியைச் சொல்லுகிறார்கள். அவ்வழியே

சென்று தப்பி, புருனெதோ ஒரு துறவியைக் காண்கிறோன் ; அவனிடம் தனது குற்றங்களையெல்லாம் சொல்லி மன்னிப்புப் பெறுகிறோன். பிறகு புண்ணிய வனத்திற்கு வருகிறோன். அங்கே ஒரு மலைமேல் ஏறிப் பல தெப்பீக்கக் காட்சிகளைக் காண்கிறோன். இதுவே காவியச் சுருக்கம்.

தனது கட்சி தோற்றதை அறிந்ததும், புருனெதோ பிரான்வீற்கு ஒடிப்போகிறோன். அங்கே ஒரு சிறு கிராமத்தில் தங்கி (Tesero) தேஸேரோ என்ற ஒரு காவியம் இயற்றுகிறோன். நல்லகாலம் பிறந்தது. ப்ளாரன்வீற்கு வருகிறோன். இக் காலமே அவன் (Tesorotte) தேஸேரோது என்ற மேற் சொன்ன காவியம் பாடுகிறோன் ; இக் காலமே இளம் தாந்தேக்கு அவன் கல்வி பயிற்றுகிறோன். புருனெதோ வின் காவியமே தாந்தேயின் உள்ளத்தில் திருக்காட்சியின் முதற் காண்டத்தைத் தூண்டியது.

16. முன்று வீரர்

செவ்வாறு, தேனீக் கூட்டம்போல் முரண்று, எட்டாவது நரகத்தில் பாய்கிறது. அந்த இடத்திற்கு வந்தோம். “நில் ; எமது கொடிய நாட்டானல்லவா நீ” என்று மூன்று வீரர் கூவினர். குருவும் நிற்கச் சொன்னார் ; நின்றேன். உடலெல்லாம் புண் ; தீ மழை ; பரிதாபம் ! அவ் வீரர் வருந்தித் துடித்து, சாரி திரியும் மல்லர்போலே சுற்றிச் சுழன்று என்னருகே வந்து பேசினர்.

— நெருப்பு மழையில் நாங்கள் வேதனைப்படும் நரகத்திற்கும் நீ வந்தாய் ; உன்னை அறிவோம். எம் முன்னிருக்கும் இவன் கற்பரசி கோல்தூராதை (Gualdrada)யின் பேரனுவான் ; பெயர் கிதோகரன்

(Guidoguerra). இவன் புகழ்பெற்ற அறிவாளி, அஞ்சாவீரன். இக் கொதி மணலில் என்னுடன் உழுலும் மற்றெல்லாவன் தேகாஜன் (Tegghijo); அவன் சமயோசித புத்தி சொல்வான்; இங்கே நரக வேதனைப் படும் நான் ஜாக்ருஸ்திகன். என் மனைவி பொல்லாத எண்டி; அவன் செய்த கொடுமை தாங்காமல் அவளை விலக்கி யொழித்துக் கண்டபடி திரிந்து இந்தக் கதிக்கு ஆளானேன்.

—ஆ, என்னார் வீரர்காள்! உங்கள் துயரைக் கண்டு என் மனம் வெடிக்கிறதே; உங்கள் அழுகை என் கண்ணீராகப் பொங்குகிறது. உங்களை மார்போ டனைத்துக் கொள்வேன். ஆனால், இந்தத் தீயைத் தாங்கேன். உங்கள் இன்னல் என் மனத்தில் பதிந்து என் இதயத்தை முறுக்குகிறது. என் செய்வேன்? நான் விண்சோலை செல்கிறேன்; அதன் கணிகளை உண்ணும் போதும் உங்களை மறவேன்.

—நீ நீடு வாழ்க! உன் புகழ் வாழ்க! எங்களுக்கிரங்கும் இனிய நண்பா, நமது ஊரில் இன்னும் வீரம் உள்தா? வீரர் உள்ரா? அவர்கள் நாடு கடத்தப் பெற்று சொந்த வீட்டிலேயே இருக்கிறார்களா? ‘ஆம்’ என்றால் வீரமும், ஒழுக்கமும், அறிவும், மரியாதையும் கொண்ட கியயம் போர்சியே (Guillaume Borsiere) ஏன் அதோ அங்கே நரக வேதனையில் துடிதுடித்து அழுகிறுன்?

ஆ, ஃப்ளாரென்ஸ்! திடைரன்று உனக்கு யோகம் பிறக்கும். திடைரன்று உண்ணைப் பகைவர் அபகரிப்பர்; அழிப்பர். செருக்கும் கொலையும் உன் மார்பில் கூத்தாடும். உன் விழிநீர் வற்றுது.

—நீ மனத்தைவிட்டுச் சுதந்திரமாகப் பேசுகிறுய். ந் மீண்டும் உலகிற்குச் செல்லும்போது மனிதருக்கு

எங்களைப்பற்றி நினைப்பூட்டு—நல்லது, போய் வருகி ஞேம்.

அவர்கள் மறைந்தனர் ; நாங்கள் மேலே சென்றேம் ; இங்கே உன்றை மலையருவி பள்ளத்தாக்கில் கொட்டுவதுபோல, நரக நீர்வீழ்ச்சி தடதட வென்று கர்ஜித்தது ; அதனால் எங்கள் பேச்சு கேட்கவில்லை.

நான் ஃப்ரான்ஷில் முனிவர் மதக்தைச் சேர்ந்தவுடைலால் அரைநாண் கட்டியிருந்தேன் ; அதை வாங்கி என் குருநாதர் இருட் கணவாயில் விட்டார். நான் அதிசயமாகக் கவனித்தேன். ஒரு பெரிய பூதம் வந்தது !

17. ஜூரியன்

“வந்தது ஜூரியன் ! அதன் வால் தேள் கொடுக்கு போல் விதிமுள்ளது ; அது மலைகளைத் துருவும் ; மதில்களைத் தகர்க்கும் ; எப்படிப்பட்ட உதுதியான படைக்கலத்தையும் தூள் தூளாக்கும் ; அதன் நாற்றம் உலகை அசுத்தப்படுத்தும்” என்றார் குருநாதர். பார்த்தேன். மனித முகம் ; பாம்பு உடல் ; கூர்ந்த நகங்கள் ; அராவிண் (Arachne) என்பவள் தனது அற்புதத் தறியில் நெய்த துணிபோலும், துருக்கியர் உடைபோலும் பல நிறங்கள் மேனிப மேல் தோல் ; பாதியுடல் சீரில் ; பாதி கிலத்தில் ; பயங்கரமான ஜங்கு ! அதன் வால் தேள் கொடுக்கு போலக் கூர்ந்து முதுகுக்குமேல் ஓங்கி ஆடியது. “நாம் அந்த வழி யாகவே செல்லவேண்டும். இங்கே வருந்துவோரைப் பார்த்து விரைவாக வா. அதற்குள்ளான் இந்தப் பூதத்தி னிடம் பேசி நம்மைத் தன் முதுகில் ஏற்றிச்செல்ல இணக்குகிறேன்” என்றார் குரு. இது தான் ஏழாம் நரகக் கோடி ; சுற்றிப் பார்த்தேன். அங்கே கோடை நாய்கள் முகத்தாலும் முன் காலாலும் சு கொசுவை

ஒட்டுவதுபோலே, அவர்கள் கையை அசைத்தனர் ; மாடுபோலே மேலுதட்டை நக்கினர் ; ஒவ்வொருவர் கழுத்திலும் ஒரு பை கட்டி யிருந்தது ; ஒன்று மஞ்சள், மற்றெலூன் து நீலம், இன்னென்று வெள்ளை, பின் என்று சிவப்பு—இப்படி பைகள் பல நிறமா யிருந்தன. அவையெல்லாம் அந்தந்தச் செல்வர் குல விருதுகளைக் குறிப்பன. பன்றிமாதிரி கொழுத்த ஒரு வேதாளம், “இங்கென்ன செய்கிறோய்? உயிர் மனிதா, நீ போய் என் அரண்மனைக் கடுத்த வீட்டில் உள்ள வட்டிக் கடைக்காரனுடைன விதாலினேவை (Vitalino) வரச்சிசால். அவன் மூன்று நாளிப்பை கொண்டு வருவான்” என்று மாடு மூக்கை நக்குவதுபோல் நாக்கை நக்கிக்கொண்டே வந்தது. அதனுடன் நான் பேசவில்லை.

நேரமானது ; குரு காத்திருப்பார் ; நான் விரைந்தேன். என் குருநாதர், தெறியன் முதுகில் ஏறியிருந்தார். “தைரிப்மாக ஏறு” என்றார். அந்த மிருகத்தைப் பார்த்தாலே எனக்கு உதற்றலெடுத்தது ; முதலில் பயத்தால் ஷியர்த்தேன் ; பிறகு என்னையாண்ட குருவின் ஆணையைத் தட்டக்கூடாதென்று பூதத்தின் முதுகில் உறுதியாக அமர்ந்தேன். “ஜூரியன், புது ஆள் ; பயப்படுவான் ; நீ கவனமாகச் சுற்றிச் செல்” என்றார் குரு. பூதம் படகுபோலப் பின்தாங்கிப் பிறகு கீழே இறங்கியது ; மெல்ல மெல்ல இறங்க இறங்க இருந் என்னைச் சூழ்ந்தது ; இந்தப் பக்கம் பயங்கரமாகக் குழுறும் நீர்வீழ்ச்சி ; மற்றொரு புறம் வீறிட்டாக்கும் காற்று. கீழே பார்த்தேன் ; கிடுகிடு பாதாளம் ; கண் இருண்டது ; அஞ்சி நடுங்கினேன். அச்சமயம் தீயெழுந்தது ; அபயக் குரல்கள் கேட்டன ; கை கால்களை முடக்கிக்கொண்டு பயங்

தேன். இரை கிடைக்காத ராஜாளி, மெல்ல இறங்கி வந்து மனஞ் சோர்ந்து, தண்ணீச் சினக்கும் எஜமான் முன்னே தள்ளி உட்காரும். அதுபோலே இறங்கி ஜெரியன் எங்களை ஒரு கருமுரடான பாறையில் மெல்ல இறக்கினான். உடனே நாணிசிருந்து பறக்கும் கண்போல விருட்டென்று ஒடி மறைந்தான்.

18. கற்பழிவும், முகத்துதியும் படும்பாடு

எட்டாவது நரகம் இரும்பு சிறப் பாறைகளால் வளைந்தது; அதன் நடுவே பெரிய ஆழக் குழியுண்டு; அதற்கும் சுற்றுப் பாறைக்கும் இடையுள்ள இடத்தில் பத்துப் பள்ளத்தாக்குகள் கோட்டை யசமிகள்போல வளைந்துள்ளன; அவற்றைப் பாறைப் பாலங்கள் சேர்க் கின்றன. அவற்றின் வழிச் சென்று, வலப்புறம் முதல் பள்ளத்தாக்கைக் கண்டோம்.

பீடார் முனிவர் கோவிலுக்குப் போகும் பாலம் நெடுக்கே வகுக்கப்பட்டுள்ளது. அதில் மக்கள் இந்தப் பக்கம் சென்று மறுபக்கம் திரும்புவார்கள். அது போலவே, இந்த முதல் பள்ளத்தாக்கில் நிர்வாண வேதாளர் புதுப் புது வேதனீயால் அலறிக்கொண்டே வலப்புறமும் இடப்புறமும் அணி அணியாக வந்து சென்றனர். கொம்பு முனித்த பிசாசுகள் இரக்க மில்லாமல் அவர்களைச் சவுக்கால் இரத்தம் பிறும்படி விளாசித் தள்ளின. இவ் வேதாளர் பிற மாதரைக் கற்பழித்த கொடிய குற்றம் செய்து இப்படி வருந்தி னர். ஒரு வேதாளத்தை நான் அடையாளம் கண்டு பிடித்தேன். என்னைக் கண்டதும் அது தலைகுனிந்தது.

“ஏ, வெண்டிகோ, எங்கே காணுதவன்போலே குனிகிறுய்; பார் என்னை! எனிந்த நரகவேதனை உனக்குக் கிடைத்தது ?” என்றேன்.

கற்பழிவும், முகத்துதியும் படுப்பாடு

வெண்டிகோ கிட்ட வந்தான். “உன் இன்சொல் என் உள்ளங் கவர்ந்தது; மனத்தை ஒளிக்காமல் சொல்லுகிறேன்; என் தங்கை கிசோலை (Ghisola) மிகவும் அழகானவள், குலப்பெண். அவளை நான் கெடுத்தேன்; ஓபிஃஜோ (Obizzo) பிரபுவுக்குக் கூட்டிக் கொடுத்தேன்: அந்தப் பிரபுவும் அங்கே நரக வேதனைப்படுகிறார். எண்ணில்லாத மாந்தர் குலப் பெண்களைக் கெடுத்து இங்கே வேதனைப்படுகின்றனர்.” இப்படிப் பேசும்போதே, “போடா, அயோக்கியப் பயலே, இங்கே கூட்டிக்கொடுக்கப் பெண்கள் இல்லை” என்று ஒரு குதம் சர்வென்று சவுக்கடி கொடுத்தது. வெண்டிகோ “கோ” வென்றலறி ஒடினான்.

நாங்கள் பாறைப் பாலந்தாண்டிச் செல்லும் போது, புதிய வேதாளக் கூட்டங்கள் சவுக்கடி பட்டன. அவற்றில் ராஜகம்பீர வீரனை ஒரு வேதாளத் தைக் காட்டிக் குருநாதர் சொன்னார்:—

“அன்பா, அதோ நிற்பவன் வீர யாஸன், (Jason). அவனுக்குரிய அரசைத் தந்திரமாக மாமன் அபகரித் துக்கொண்டான். வயது வந்து கேட்டான் யாஸன். கோல்வீது நாட்டி லுள்ள போன் ஆட்டேதோலைக் கொண்டுவந்தால் அரசைத் தருவதாகச் சொன்னான் மாமன். அதன்கிட்ட யாரும் போகமுடியாது; கால கோடிப் பாம்பு காவல். யாசன் தனது இளம் வீரருடன் ஆர்கோநாட் என்னும் நாவாயிற் புறப்பட்டான்; பல இடர்களைத் தாண்டி லெம்னோஸ் (Lemnos) என்ற தீவைச் சேர்ந்தான். அத் தீவுப் பெண்கள் ராக்ஷஸிகள்; கணவரையும், மற்றுமுள்ள ஆடவரையும் கொண்டிருக்கிறதுப் பெண்ணரசை நிலைநாட்டினவர். ஆங்கே ஆடவர் யாரும் போனால் உயிர் தப்பாது. அத் தீவில் இப்லிஃபில் (Hypsipyle) என்னும் ஒரு

கட்டழகியிருந்தாள். அவள் தன் தகப்பனை மட்டும் ஒளியவைத்துக் காத்தாள். இக் கட்டழகி யாஸ்னைக் கண்டதும் மையல் கொண்டாள். அவனுடன் கூடினாள் ; அவள் மூலம் யாஸன் மற்றப் பெண்களின் பிரியத்தைப் பெற்றான். ஆண்வாடையே கூடாதென்ற பெண்கள் யாஸ்னைத் தமது அரசனைசுவும் ஏற்றனர். இப்பிலிங் காதலில் மூட்சி கருத்தரித்தாள். அச்சமயம் யாஸன் அவளைக் கை விட்டுக் கப்பலேறி கோல்வதீது சென்றான். அங்கும் அவன், அரசன் மகள் மேதியா என்னும் மந்திரக்காரியைத் தன் வசப்படுத்தினான். பொன்னுட்டுரியை எடுக்கவேண்டுமானால் நெருப்புக் கக்கும் இராக்ஷஸ் மாடுகளைக்கொண்டு சிலமுழுது, பாம்புப் பற்களை விடைக்கவேண்டும். அப் பற்களினின்றும் கொடிய கொலைகாரர் வாளுருவிக் கிளம்புவர். அவர்களை வென்றபிறகு சொடிய ராக்ஷஸப் பாம்பைக் கொன்று பொன்னுரியை எடுக்கவேண்டும். மெதியா வின் துணையால் இத்தனையும் செய்துமுடித்து, யாஸன் பொன்னுரி பெற்றான். திரும்பும்போது, மெதியாவை யும் தூக்கிச் சென்றான். அவனுடன் சிலகாலம் வாழ்ந்து மக்களையும் பெற்றான். ஒருநாள் அவளை வெறுத்துக் கைவிட்டான். மெதியா சினந்து, அவனுல் தான் பெற்ற குழந்தைகளையெல்லாம் கழுத்தை முறித்து கொன்று சென்றாள் ! எப்படியிருக்கிறது காதலின் கொடுமை ! பெண்களை அப்படி கூடிக்கொடுத்த பாவிசுருக்கு பளிச்சிப் பளிச்சென்று சவுக்கடி விழு வதைப் பார்." பார்த்தேன் ; பார்த்தேன் !

இரண்டாவது பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அது கிடூகிடு பாதாளம் ; இருட்டு ; நாற்றம் பொறுக்க முடிய வில்லை. அங்குள்ள வேதாளக் கூட்டங்கள், "உவ்வே, உவ்வே, உவ்வே" என்று ஒக்காளிக்கின்றன ; காறித்

தப்புகின்றன ; மாரடித்தழுகின்றன ; தலையில் நக்கு சுச்சென்று போட்டுக்கொள்ளுகின்றன. கூங்கு பார்த் தேவன ; எனக்குத் தெரிந்த ஒருவன் அங்கே இருந்தான். “எனப்பா, என்னையே பார்ச்கிறோய் ?” என்றான் அவன். “நீ அலைக்வில் அவ்வார ; ஜோக் பேர்வழி ; செல்வரைக் கண்டபடி முகத்துதிபண்ணி காஜாப்படுத்தினேய !” என்றேன். “ஆம்பா, ஆம் ; இச்சகம் பேசித்தான் இந்தக் கதீ பாடைனன்” என்று அவன் தலையில் படார், படார் என்று அடித்துக்கொண்டு அழுகான். அச்சமயம் எனது குரு, ஒரு பெண்ணைக் காட்டி இவ்வாறு சொன்னார் : “அதோ பார் தையில் ; அழுகான சீவகை ; நாற்றக் கையினால் தன்னைப் பிய்த்துக் கொண்டு அழுகிறோன். “நீ என்னை கேசிக்கிறோயா ?” என்றால், “அற்புதமாக ! தாங்களே என் காதலர்” என்று தேங்மொழி பேசிப் புகழ்ந்து இவன், செல்வரைத் தன் மாயவலையிற் பிடித்துக் கொள்ளை கொண்டாள். இவன் வலையிற்பட்டழிந்த காழுசச் செல்வர் கணக்கிலர். கற்பழிவு, இச்சகம், வஞ்சமொழி இவற்றிற்குத் தண்டனை இதுவே. மேலே செல் !”

19. விமோனியர்

விமோன் ஒரு ஜகஜாலன் ; சைத்தான் உபாசகன் நிரோ காலத்தில் இருந்தவன் ; பால் பிடர் போன்று தானும் ஒரு மஹான் என்று கருதினவன் ; மண்டைக் கருவம் பிடித்தவன். ஒரு தரம் “பார், பரலோகத்தை எட்டிப் பிடிக்கிறேன்” என்று அவன் ஆகாசத்திற் கௌம்பினான் ; கீழே விழுந்தான். பிறகு தெய்வசக்தி கயப் பணங்கொடுத்து விலைக்கு வாங்க முயன்றான். முடியுமா ? ஏமாந்தான். முடிவில் “என்னை ஆழுக

மகா கவி தாந்தே

குழியில் புதையுங்கள். நானும் ஏசநாதரைப் போல மூன்றாம் நாளில் எழுந்து வெளிப்படுவேன்” என்று வீருந்தான். அவ்வாறே அவனைப் புதைத்தன்; அத் துடன் சரி; ஆன் அங்கேயே சமாப்தி! இவ்வாறு தேவதைகளுக்குரிய வல்லமையைப் படி மாபத்தால் வாங்கப் பார்ப்பவர் “ஸிமோனியர்” எனப்படுவர். இவர்கள் எட்டாவது நரகம் மூன்றுவது குழியில் வருந்துகின்றனர்; அந்த நரகச்தில் நாங்கள் இறங்கி நேரே. அங்கே வட்ட வட்டமாகக் கல்லறைகளினால் தனி; அவற்றிற் புதைத்த பானிகளின் முடிச்சால்களே வெளியே தெரிந்தன. அவை தட தட வென்று தீக்கொழுக்கேறி எரித்தன. குதுஶாதர் என்னை ஒரு புதைகுழிக்கு அடைத்துச் சென்றார். அங்கு கால் வேகும் பானியை “ஓ பார்; உங் கதை என்ன?” என்று வினாவினேன். “போனிஃபிள், அதற்குள் வந்தாயா? இன்னும் போப் பிடத்தினிருப்பாய்; வேண்டிய பணக் கொள்ளையடிப்பாய் என்றால்வா நினைத்தேன்” என்றால் அப்பாவி. என்னையும் போனிஃபிள் என்று கினைத்தான்! “நான் போப்பல்ல. உன் கதையைச் சொல்லு” என்றேன்; சொன்னான். “இந் நரகக் கணவாயில் பயமின்றி வந்தவனே, கேள்; நான் கிகோலாஸ்; புச்சிபெற்ற ஓர்ஸ் (கரடி) குடும் பத்தான். 1277-ம் ஆண்டு நான் போப்பானேன்; கோயிலிக் கொள்ளை யடித்துக் குடும்பத்தைப்போற்றி ணேன்; உறவினருக்கெல்லாம் பணத்தை வாரி விட்டேன். நான் அங்கே பணத்திரளில் புதைந்திருந்தேன். இங்கே கல்லறையில் புதைந்து வருந்துகிறேன். போனிஃபிள் வந்ததும் அவனுக்கும் இதே கதிதான். அவனுக்குப் பிறகு போப் கிளைமென்ஸ் வருவான்; கோயில் சொத்தைக் கொள்ளையடிப்பதில் அவன்

திரேசியன்

எனக்கு அண்ணன். படுகாள்ளையடிப்பான்; அவனுக்கு பிரெஞ்சு மன்னன் பாதுகாப்பாயிருப்பான். கோயிலைக் கொள்ளையடிக்கும் விமோனிபர் இப்படி இங்கே புதைந்து கால்வேக வருந்துவர்.”

எனக்குக் கோபம் வந்தது. “என்னைப் பின் பற்று” என்றே ஏசுநாதர் சுவர்க்கத் திறவுகோலைப் பீடரிடம் கொடுத்தார். துரோகி யூதாஸ் இறந்தான். அவனுக்குப் பதில் முத்தையா சத்திய தூதனானான்; அவனும் தங்கம் வெள்ளியை விரும்பவில்லை; ஏசுநாதர் பெயரை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்கும் பாவிகளா, உங்களுக்கு இந்தத் தண்டனை தகும்! அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு குட்டுத் தெரியாமல் அக்கிரமம் செய்கிறீர்கள்; போதகர் கூட்டங்களை ஏவி ஏழைகளிடம் காசுபறிக்கிறீர்கள். பணமுட்டையை நீங்கள் தலையிலே கட்டிக்கொண்டா சென்றீர்கள்? நீங்கள் அருளாடியார்களா, பொருளாடியார்களா? நீங்கள் சொல்வது பைபிள்; நடப்பது அஞ்ஞானிபோல; அஞ்ஞானி ஒரு உருவை வணங்குவான்; நீங்கள் ஆயிரம் பணச்சாமிகளைப் போற்றுவீர்! என்ன பேராசை! என்ன பண வெறி! ஆ, கான்ஸ்தாந்தீன் மன்னு! நீ கிறிஸ்துவனுன்போது உன்னிடமிருந்து போப் பெற்ற செல்வத்திரள் பண வெறியாக வளர்ந்து வருகிறது!” இவ்வாறு பலமாகச் சவுக்குக் கொடுத்தேன். “சபாஷ்” என்று குருநாதர் என்னைத் தழுவி மெச்சினார். இரு வரும் அடுத்த நரகக் குழியில் இறக்கினேம்.

20. திரேசியன்

கண்ணீர் ஊற்று! இதென்ன பரிதாபம்! முது குப்புறம் முகம் திரும்பிய வேதாளங்கள்! முகம் சின்னே பார்க்கிறது; கால் முன்னே தடுமாறுகிறது! அவர்

மகா கவி தாந்தே

கண்ணருவி ஆறுகப் பாய்கிறது. இப் பரிதாபத்தைக் கண்டு நானும் அழுதேன். அச்சமயம் வேதாளங்கள் “போரைவிட்டு எங்கே போகிறோய்?” என்று ஒருவனை விளித்தன.

எனது குருநாதர் : அழூதே அன்பா, அவர் வினை அப்படி ; பார் நிமிர்ந்து அதோ அம்பியாரன் ; அவன் அப்பாலன் மகன். அவன் ஏழு மண்ணருடன் தேபஸ் (Thebes) நகரை முற்றுக்கொடிட்டான். ஒரு நாள் கூழி வெடித்து அவனை விழுங்கியது. அவன் முகம் முது கைப் பார்க்கிறது ; ஏன்? ‘இன்னது நடக்கும் பார்’ என்று அவன் வருங்காலத்தை முன்னே பார்த்தான் ; இப்போது மின்னே பார்த்துத் தடுமாறுகிறன். கீழே உருண்டு விழுகிறன்.

அதோ பார் திரேசியன் (Tiresias) அவன் தேபஸ் சோதிடன். ஒருநாள் ஆனும் பெண்ணுமாகச் சேர்ந்த மலைப் பாம்பைப் பார்த்தான் ; பெண்ணைக் கொன்றுன் ; அந்தப் பாவம் அவனைப் பெண்ணைக்கியது ; மற்றொரு நாள் இணைந்திருந்த பாம்புகளில் ஆணைக் கொன்றுன் ; அப் பாவத்தால் மீண்டும் ஆணைன். ஒரு நாள் ஜுவிடரும் அவன் மனைவி ஜுவினாலும் “எது பெரிது, ஆண்மையா பெண்மையா?” என்று விவாதித்து திரேசியன் அபிப்பிராயம் கேட்டனர். அவன் “ஆண் மையே உயர்வு, பெரிது” என்றுன்.

ஜுவிடர் மகிழ்ந்து வருங்காலத்தை அறியும் சக்தி யை அவனுக்கீந்தான். ஜுவினை “பெண்ணினத்தைத் தாழ்வாகச் சொன்னதால் நீ கண் பொட்டையாகக் கடவுது” என்று சுபித்தாள். திரேசியன் குருட்டுச் சோதிடனுக் காலத்தினால் இங்கும் வருங்கூகிறன். அவன் மகள் மாந்தாள் (Monto) அதோ இருக்கிறான்.

அவன் மாயக்காரி ; தந்தைக்குப் பிறகு தேபஸ்

நகரம் பகைவருக்கு அடிமையானது; மகள் எங்கெங் கோசுற்றி நான் பிறந்த இடத்திற்கு வந்து தங்கினால்; அப்போது அது தனிமையான இடம். அங்கே அவள் தனது மாயவித்தைகளைச் செய்திருந்தாள், இறந்தாள். அவள் பெயராலே என் ஊர் “மாந்துவா” என்று வழங்குகிறது.

அங்கே இன்னும் சில ஜாலக்காரிகள் அவ்வாறே முகம் பிண்புறமாகி வருந்தனர். என்று குருநாதர் அவர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே மேன் மேலும் அழைத்துச் சென்றார். தெய்வம் விதித்த விதியை எதிர்த்துத் தான் என்ற அகந்தையுடன் வருபாரா ஞாரப்பதும், மாயவித்தையால் இயற்கைக்கு மாருன தைச் செய்வதும் இவ்வாறு நரகவேதனையைத் தரும். பாலங்களைத் தாண்டி அடுத்த நரசத்திற்குச் சென்றேம்.

21. வஞ்சர் நரகம்

பயங்கர இருட்டு; வெனில் படகுச்சாலையில் உடைந்த படகுசளைப் பழுதுபார்க்க “கொர் கொர்” என்று ஆயிரம் ரம்பங்கள் அறுக்கும்; “கொட்கொட்ட” என்று ஏகக் கொட்டாப்புளிச் சத்தம் காலைத் துளைக் கும். அதுபோலே கொடிய சத்தம் கேட்டது; எட்டிப் பார்த்தேன். ஒரு பயங்கரமான பூதம்; கொள்ளிக்கண், காற்றினுட்கடிய இரக்கைகள், உரத்ததோள், வேதாளங்களைக் காலிட்போட்டு மிதித்துத் துவைத்து குறடுகளால் அடித்து, இரட்பமறப்பதுபோலச் சித்திரவைத் தெய் கிறது. இன்னும் டல் பூதங்களை ஏவி, “கொண்டா அந்த வியாபாரியை, இந்தத் தரகளை” என்று ஏவுகிறது. திருடனைத் தூரத்தும் நாய்போலப் பூதங்கள் பாய்ந்து சென்று பாவிகளைக் குறடுபோட்டு இழுத்துவந்து “பணத்தைக் கண்டால் பல்லை யினிக்கிறைய்; பணம்

மகா கவி தாந்தே

வந்தால் இல்லாததை உண்டு என்பாய். போடு பூசை”
என்று வஞ்சப்பாவிகளை வதைக்கின்றன.

“விழும்பூசை; பாறையில் ஒனி” என்று என்னை
மறைத்துக் குருநாதர் கைரியமாக அந்தப் பூத்திடம்
சென்றார். ஏழூப் பிச்சைக்காரரைனக் கண்டு “ஸ்வாஸ்வப்”
என்று குலைக்கும் தெரு நாய்போல அப் பூதங்கள்
குருவைப் பார்த்து தடி கொண்டு உருமின “கில்லுங்
கள்; உங்களில் ஒருவர் வரட்டும்; சமாதானம் சொல்லு
கிறேன்” என்றார் குருநாதர். மால்கோடா என்ற
கரியபூதம் வந்தது.

—என்ன செய்தி?

—மால்கோடா, நான் கடவுளிச்சையால் நரகத்
தைத் தாண்டி எனது நண்பதுடன் செல்கிறேன்;
சுவர்க்கத்தின் விருப்பத்தைத் தடுக்காதே.

“இவனை ஒன்றும் செப்யாதீர்” என்று அப் பூதம்
மற்றப் பூதங்களுக்கு எவியதும் அவற்றின் அட்டகாசம்
அடங்கியது. குருநாதர் என்னை அழைத்தார்; வந்
தேன்; என்னைக் கண்டதும் “குத்து, குட்டு, அடி,
மிதி, கொல், கிழி, வெட்டு” என்று பூதங்கள் மீண்டும்
பாய்ந்தன. மால்கோடா அவற்றையடக்கி, “இந்தப்
பாறை கருமூரடானது; 1266-ம் ஆண்டுகளுக்கு
முன்னே ஏசநாதர் இங்கே இறங்கியபோது பூகம்பம்
ஏற்பட்டுப் பாறைகள் உடைந்தன. உங்களுக்கு வழி
காட்டப் பத்துப் பூதங்களைத் தருகிறேன்” என்று
அவற்றை அழைத்து எங்கள் முன் கிறுத்தியது;
அவை பல்லை நெரு நெரு வென்று கடித்தன; உருமின.
“ஜீயோ, பயமாயிருக்கிறதே நாம் தனியே செல்வோம்”
என்றால்றினேன். “இவை உண்ணைப் பார்த்து இந்த
பயங்கரச் சேட்டைகள் செய்யவில்லை. இங்கே வஞ்சர்,
கஞ்சர், பணத்திற்காக மானத்தை விற்றவர், மோசத்

பேய்களை ஏய்த்த கம்போதன்

தரகர் இருக்கிறார்கள். அவர்களை ஒழிக்கவே இப்பூதங்கள் துடிதுடித்து இப்படிச் செய்கின்றன ” என்று என்னைத் தைரியப்படுத்தினார் குருநாதர். பூதங்கள் குறும்புத்தனமாகப் பல்லையினித்து நாச்கைக் கடித்து ஊத்தை வாயைத் திறந்து ஆபாசமாகச் சத்தமிட்டுச் சென்றன.

22. பேய்களை ஏய்த்த கம்போதன்

நான் ரணவீரர் போர்ப் பயிற்சி செய்வதைப் பார்த்திருக்கிறேன் ; போர் முரசதிரக் கேட்டிருக்கிறேன் ; போர்க்கள் ரகளையை நேரே கண்டிருக்கிறேன் ; ஆனால், இந்த நரகப் பேய்க் கூட்டங்கள் செய்யும் அட்டகாசத் தை எங்குமே கண்டதில்லை. பத்துப் பூதங்களைப் பின் பற்றி நாங்கள் சென்றோம் ; கப்பலை வழிமறிக்கும் கடற் பன்றிகள் போலே தார் நாற்றத்தில் உழலும் பாவிகள் வழியில் குறுக்கிட்டனர். குளத்தோரம் தலையை நீட்டித்துக் கொட்டகொட்ட வென்னும் தவளைகள் போவிருந்த சிலர், பூதங்களைக் கண்டதும் விருட்டென்று தார் ஓடையில் ஒடு யொளிந்தனர்.

“ எங்கே ஒளிகிறுய் ” என்று அவர்களுள் ஒருவனை ஒரு சுகம் பிடித்துக்கொண்டது ; அந்த ஆள் தூண்டில் மீன்போல பூதத்தின் கையில் தொங்கினான். “ இவ்னை உனது சூலத்தால் குத்தி அக்கக்காகக் கிழித்துப் போடு ” என்றன பூதங்களைல்லாம். “ குருவே, இவன் என்ன குற்றம் செய்தான் ? ” என்று பரிதபித்துக் கேட்டேன். குருநாதர் அந்தப் பாவி-மனிதனையே வினைவினார். அவன் அழுது கொண்டே சொன்ன தாவது :

“ நான் கம்போதன் ; ஊர் நவார் ; என் தாயார் சீமாட்டி ; அவள் ஒரு விபசாரனை மணந்தாள் ; அவன்

மகா கனி தாந்தே

என் தாயார் பொருளையெல்லாம் பறித்துத் தூர்விசி யோகம் செய்து வெட்டை முற்றிக் கட்டையிலேறினான். தாயார் என்னை நவார் சமஸ்தானத் தலைவரிடம் ஒப்பித் தாள். சமஸ்தானத் தலைவர் என்னை அன்புடன் வளர்த் தார். நாள்டைவில் எண்க்கு உயர்ந்த பதவி கிடைத்தது. ஆனால், நான் நியாயம் பாராமல் ஏராளமாக வருங்கம் வாங்கினேன். பணம் நிரம்பத் தருவோருக்கெல்லாம் உத்தியோகம் பண்ணிவைத்தேன். தகுதியுள்ள பலரை வருத்தினேன்; எனது வஞ்சளையால் இந்தக் கதிக் காளானேன்” என்றான்.

“இந்தப் பட்டிலைக் கழித்துக் கொல்லுமுன் இன் னும் கேட்கவேண்டியதைக் கேள்வும்” என்றன பூதங்கள். “கம்போதா, உன் பின்னால் ஒருவன் வந்தானே அவன் யார்?” என்று வினாவினார் குரு.

“அவனு? அவன் கோமிடா, படுமோசக்காரன். அவன் எஜமானை இந்தப்புறம் குல்ல-ப்போடுவான்; அந்தப்புறம் அவன் பகைவரைத் தூண்டிவிடுவான். முன்னே, “ஹ ஹ ஹ ஹா” என்று இளிப்பான்; பின்னே மெள்ள கோள் சொல்லிக் குண்டுணித்தனம் பண்ணி ஆளைக் கெடுப்பான் — பகைவரிடம் பணம் வாங்கிக் கொண்டு, தனது எஜமானை மோசம் செய்வான்; கப்பலோட்டிகளை வஞ்சித்தான். அவன் அடிக்கடி இன்னெலூரு விபசாரனுடன் பேசிகிறான். அந்தப் பேர்வழி ஒரு அரசனது விதவையை வசப்படுத்தி மோசம் செய்த பலே பேர்வழி!” — இந்தப் பயங்கரப் பூதங்கள் என்னை விடுவித்தால் உங்களுக்குச் சில இதாசிய நண்பரை அழைத்துவருவேன். இவர்களைக் கண்டால் அவர்கள் நடிக்குவார்கள்; வரமாட்டார்கள்,” என்றான் கம்போதன். “அப்படிச் செய்யலாம்” என்றேன்.

பேய்களை ஏய்த்த கம்போதன்

பூதங்கள் தங்களுள் ஏதோ பேசிக்கொண்டன. பிறகு, “தொலை வா சீக்கிரம்; வஞ்சித்தாயோ, உண்ணைத் தூக்கிவந்து பிய்த்தெறிவோம்” என்று பூதங்கள் அவனைவிட்டு அப்புறம் சென்று ஒளிந்திருந்தன.

விட்டதுதான் தாமதம். கம்போதன் தார் ஏரியில் ஒடி ஒளிந்து கொண்டான். பலே பேர்வழி. “வஞ்சித்தாய்! பயலே இரு, சொல்லுகிறோம்” என்று பூதங்கள் அவனைப் பிடிக்க முயன்றன, முடியவில்லை. ஆன் வெகு ஆழத்தில் பதுங்களுண். பூதங்கள் சினந்தன, “நீதானே டா அவனை விடச்சொன்னும்! நான் விடும்போது நீ என் பேசாதிருந்தாய்” என்று அவர்களுள் சண்டை வலுத்தது.

இதுதான் சமயமென்று நாங்கள் நழுவிச் சரங்க வேலைக்காரர்போலே தலைகுணிந்து மெளன்மாகத் தனியே சென்றோம். இப் பூதங்கள் முயலைத் துரத் தும் வேட்டைநாய்போலே எங்கே என்பேரில் பாய்ந்து பற்றுமோ என்று நான் அஞ்சினேன். எனெனில், இதாவிய நண்பரை எனக்காக அழைத்து வருவதாகவே கம்போதன் தபாய்த்தான்.

பயந்தது சரி; பூதங்கள் “ஜிவ்” என்று வெகு ஆங்காரத்துடன் சிறகடித்து என்னைப் பிடிக்க விரைந்தன. வீடு தீப்பிடித்ததும் தாய் தனது புடலைவயைக் கூடச் சரி செய்து கொள்ளாமல், தன் பொருளையும் கருதாமல், தன் மகவைமட்டும் ஆவலாக எடுத்து மார்பில் அணைத்து வெளியே ஓடுவாள்! அதேமாதிரி, குருநாதர் என்னைத் தனது குழந்தைபோல மார்பி வலைணத்து விரைந்தார்; விகைச் சக்கிரத்தைச் சுழற்றும் வேக அரூவி பாய்வதுபோலே ஆரூம் கணவாயில் பாய்ந்தார். பூதங்கள் அங்கே வர முடியாது; அவற்றின் அதிகாரம் ஜூந்தாம் கணவாயுடன் சரி.

மகா கவி தாந்தே

23. ஆஹாடபூதிகள் நரகம்

ஃபிரடரிக் மன்னன் கடுங்குற்றவாளிகளுக்குக் கனமான சுப்பட்டவை மாட்டி ஆவர்களை எரியில் தள்ளச் சொல்லுவான். ஈயம் உருகி, உடல் எரிந்து கருகிப் போகும். அந்த ஈயச் சட்டை ஒரு தூசிமாத்தீரம். இதோ ஆறும் நரகத் தீயில் வேலகும் வேதாளங்களைக் காண்கின்றேன். அவர்கள்மேல் கனமான உடுப்பு மாட்டியிருக்கிறது. அது பளபளக்கிறது; 'தங்கமா? வெளிக்குத் தங்கப்பூச்; உள்ளே காரியம். அந்தக் கணத்தால் நடக்கமுடியவில்லை; ஆயிரக்கணக்கான வேதாளங்கள் எங்களைத் தாண்டிச் சென்றன. என் பாதையறிந்த யாராவது இருக்கமாட்டாரா என்று நான் ஆவலாகப் பார்த்தேன். அப்போது, “நில், நாங்கள் உன்னுடன் பேசவேண்டும்” என்று இரண்டு இதாவிய வேதாளங்கள் வந்தன; என்னைக் கூர்ந்து பார்த்தன. “நீ உயிரிருடன் இங்கெப்படி வந்தாய்; இது ஆஹாட பூதிகள் நரகம் அல்லவா? நீயும் மேற்படியா? நீயார்?” என்றன. என் வரலாற்றைச் சொல்லி, “நீங்கள் யாவர்? கண்ணீர் விடுவதேன்?” என்று கேட்டேன். சொன்னார்கள் :

“நாங்கள் சுமப்பது கனமான ஈயச் சட்டை; எங்கள் குணத்தைப்போலவே அது வெளிக்குப் பொன் மினுக்குகிறது. நாங்கள் போலோஞ் வாசிகள்; என் பெயர் கதலானன் (Catalans); அவன் பெயர் லொட ரிங்கன் (Loderingo). நாங்கள் அஞ்சானிகளையும், நாத்திகரையும் கிறிஸ்து சமயத்திற்குத் திருப்புவதாகச் சொல்லிப் போப்பிடம் பணமும் அதிகாரமும் பெற வேண்டும். ஃப்ளாரன்விற்கு வந்தோம்; அது உன் ஊர். அவ்வூர் இரண்டு கட்சியாயிருந்தது : (1) கெல்ஃப்,

ஆஷாட்டுதிகள் நரகம்

(2) கிடைவின். ஊர் இரண்டானால் கோமாளிக்கு எளிது. தமக்குள் பிரிந்த அவ்வூராருக்கு அன்னியரையே பிடிக்கும். எங்களை அவர்கள் வரவேற்றனர்; அதிகார மீந்தனர்; அதிகாரம் வந்ததும் கண் தலை தெரியாமல் அகங்கரித்தோம்; சமயத் தொண்டின் பெயரால் வந்த நாங்கள் அரசியல் சக்கரத்தைக் கைப்பற்றினேன். உடனே கொபலின் ஆட்களைத் துடத்தியடித்தோம்; அவர் வீடுகளை ஈரித்தோம். மீறகு, போப்பைப் போற்றுவதுபோலப் பாசாங்கு செய்து சுகபோகக்களை அனுபவித்தோம். அந்த மயக்கத்தில் மதத்தொண்டு மறந்தேபோனது. இவர்கள் ஆனந்தச்சாமிபார்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். தூயவெள்ளை ஆடை அணிபவர்; செஞ்சிலுவையும் நட்சத்திரக் குறியும் தாங்குவோர். இவர்கள் கைம்பெண்களையும் குழந்தைகளையும் பாது காப்பவர். கிறிஸ்து தருமத்தை எல்லாரும் நம்பும்படி உருக்கமாகப் போதிப்பவர்.

ஆனால், மேற்சொன்ன இரண்டு சகோதரர்களும் ஆனந்தச்சாமிக் கூட்டத்தைச் சேர்ந்து விஷயானந்தச் சாமிகளாயினர்! ஆஷாட்டுதிகள்!

அதோ, அங்கே ஒருவன் சிலுவையில் அறையப் பட்டு வருக்கினான். அவன் யாரெனக் கேட்டேன். “இவனே கைஃபாஸ்; ஏசாதரைச் சிலுவையிட ஃபாரசீபரைத் தூண்டியவன், யூதன். இவனே உலகில் இன்று யூதர் படும் துயர்களுக்கெல்லாம் ஆதி காரணன்” என்றனர் இருவரும்.

அவர்களை நல்வழி கேட்டறிக்கு நாங்கள் மேலே சென்றோம்.

24. திருடர் நரகம்

ஜனவரி இறுதி; சூரியன் கும்பராசியில் தோய்ந்திருக்கிறது; அதன் கதிர்கள் வெப்பபூருகின்றன; இரவும் பகலும் சமமாகிறது; பனி மெல்லக் கரைகிறது. இனி நமது ஆடு மாடுகளுக்கு நல்ல தீணி. கிடைக்குமென்று குடியானவன் புலன்களில் புல் செதுக்கப் போகிறோன். அச் சமயம் புலன்களைல்லாம் வெண்பனி மூண்டிருக்கின்றன; புல்வில்லை; ஆடு மாடுகள் பசியால் துடிக்கின்றன; குடியானவன் மனம் வருந்தி ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு இரை தேடிச் செல்கிறோன். அதுமாதிரி நாங்கள் வழிதப்பி வருந்திப் பாதை தேடினோம்; பூதங்கள் பொய் வழி சொல்லி எம்மை ஏமாற்றின. குருநாதர் என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கவனமாக வழி நடத்தினார். கைதேர்ந்த தொழிலாளி ஒரு வேலையை முடிக்கும்போதே அடுத்த வேலையை நிதானிப்பது போல எனது குருநாதர், கருமூரடான பாறை ஒன்றைத் தாண்டும்போதே, மேலே செல்ல வேலெரு வழியைக் காண்பார். “இந்தப் பாறையைக் கொட்டியாகப் பிடித்துக்கொண்டு, மெல்ல அதோ அந்தப் பாறையில் எட்டுவைத்து நட” என்பார். நான் அவ்வாறே செல்வேன்; குறுகல், திருகல், ஒடிசல்—அப்பாறைகளில் மனிதர் நடப்பது அசாத்தியமாகும்; ஊனில்லாக் கவிஞர் காற்றுப்போலே தாவிச் செல்வார்; ஊனுடல் சுமக்கும் நான் களைத்து வியர்த்து அயர்ந்து போனேன். நான் அங்கேயே உட்கார்ந்து போக நினைத்தேன்; “அன்னத்துவியில் படுத்துறங்கினை காரியம் நடக்குமா? தூங்குமுஞ்சிக்குப் புகழ் கிடையாது; புகழில்லா வர்ம்க்கை, காற்றில் புகை, நீர் மேல் நுரைபோலும்—உம், தைரியம், களைப்பை மற்;

திருடர் நரகம்

இடலுக்கு அடிமைப்படாதே; சோம்பலுக்கு இடங்காடாடுதே. இன்னும் எத்தனையோ படிகளைத் தாண்ட வேண்டும்; திடமனத்துடன் எழுந்திரு” என்றார் குரு நாதர். “ஆம், எழுந்தேன், துணிச்தேன்” என்று என்னைத் திடப்படுத்திக்கொண்டு, முன் சென்றேன். கத்திபோல் கூரிய நொருக்குப் பாறைகளைப் பொறுமையாகத் தாண்டிக்கொண்டு ஏதாம் கணவாய்க்கு வந்தோம்.

அங்கே ஏகக் கூக்குரல்; பேச்சுக் கேட்கிறது; இன்னதென்று விளக்கவில்லை. கிட்டப் போனேம். ஆ, பயங்கரம், பாம்புகள், விஷப்பாம்புகள்—ஆயிரக் கணக்கான பாம்புக் கட்டங்கள் “புஸ்புஸ்” என்று சீறி நஞ்சுமிழ்கின்றன. தேள்முதல் ஏழுதலைப் பாம்பு வரையில் எல்லா விஷ ஜந்துக்களும் அங்கே சுரு சுருப் பாக ஓடுகின்றன. அவற்றிற்கிடையே சிர்வாணமாக “ஜீயோ, ஜீயையோ!” என்றலறிப் புடைத்து வேதா எங்கள் ஓடுகின்றன. அவர்களைப் பாம்புகள் கையிலும், காலிலும், இடுப்பிலும், கழுத்திலும் சுற்றிக் கொத்திப் பிடுங்குகின்றன. பெரிய பாம்புகள் அவர்களை விழுங்குகின்றன. ஃபெனிகஸ் என்ற பறவை பல்லாண்டுகள் வாழ்ந்து தன்னையே சுட்டுச் சாம்பலாக்கும்; அச் சாம்பலிலிருந்து மீண்டும் முன்போல் எழுந்து விளங்கும். அதேமாதிரி இங்கே பாம்புக் கடிபட்ட ஒருவன் விஷத் தீயால் ஏரிந்து சாம்பலானுன். அதிசயம்! மறுபடியும் சாம்பலினின்றும் அவனே எழுந்தான்.

மீண்டும் கடி—சாம்பல்! இந்த மாதிரி விஷப் புழுவாய்த் துடிக்கும் வேதாளங்கள் ‘சுய்யோ முறையோ’ என்றலறின. அறத்தின் கொடுமை யென்னே! என் மனம் அச்சமும் இரக்கமும் கொண்டு திகைத்தது. இவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எனது குரு

மகா கவி தாங்தே

நாதர் ஒருவனைக் கேட்டார். இதாவியனான அவன் சொன்னை : “என் பெயர் வண்ணி; நான் விலங்கு போல் வாழ்ந்தேன், திருடினேன் ; கோயில் நகையைக் கொள்ளோ யடித்தேன் ; பிடிபட்டேன் ; என்னைத் தூக்குப் போட்டார்கள். இங்கே வந்து இப்படி வருந்து கிறேன். ஃப்ளாரன்வில் போர்ப் புயல் கிளம்பும் ; அந்தப் போப்பின் கட்சிதான் வலுக்கும் ; மற்றவருக் குச் சனியன் பிடிக்கும் ; நீயும் வருந்துவாய் ; எல்லாம் அந்த சாமிக்குத்தான் சம்மதம். “சாமியே, எல்லாம் உன்னேல் ; பழி உன்று ; உன்னை மீறுகிறேன்” என்று அத் திருடன் நொட்டுக் காட்டினான், அகங்கிரித்தான். அச் சமயம் ஒரு கொடிய பாம்பு அவன் கழுத்தைச் சுற்றி “பேசாதே” என்பதுபோல் இறுக்கியது ; மற்ற ஒரு பாம்பு நொட்டுக் காட்டிய கையைச் சுற்றியது ; ஆள் பதறி ஓடினான்.

25. காகன்

அப்போது ஒரு குதிரை-மனிதன் “எங்கே அந்த முரடன், எங்கே அந்தத் திருடன்” என்று வெகு கோபத்துடன் தூரத்திவந்தான். அவன் உடம்பு முழு தும் பாம்பு மயம் ; அவன் தோளில் ஒரு கொடிய பாம்புப் பறவை (dragon) இருந்தது. அதன் சிற்கு விரிந்திருந்தது ; மூச்சு நெருப்பாயிருந்தது ; அது மேலே பட்டவரைச் சுட்டெரிக்கும். எனது குருநாதர் “இவனே காகன் (Cacus) பக்காத் திருடன் ; தீயும் புகையும் கக்கும் வாயன், பேயன். இவன் அவந்தின் என்னும் குன்றக் குகையில் வசித்தான். இவன் குகை வாயிலில் வெட்டுண்ட தலைகள் குவிந்திருக்கும் ; இரத்த மொழுகும். ஒருதரம் இவன் சேட்டையை ஹூர் கூவியனிடம் காட்டினான் ; ஹூர்கூவியன் உறங்கும்

போது, அவன் மாடுகளில் எட்டைத் திருடினுண் ; விழித்தெழுந்த ஹூர்கூலியன் காகனைக் கணதயாலடித் துக் கழுத்தைப் பிசைந்து கொன்றுன். காகன் ஹூர் கூலியனை நூற்றி அடித்தான் ; பத்துக்கூட ஹூர்கூலியனுக்கு உறைக்கவில்லை. கொடிய திருடனை “இவன் காகன்” என்பர். எனது குருநாதர் இப்படிப் பேசும் போது காகன் மறைந்தான் ; உடனே மூன்று வேதாளங்கள் வந்தன. “நீ யார்” என்று என்னை மிரட்டின. “பேசாதே” என்று குரு என் வாயைப் பொத்தினார். திடைரன்று ஒரு கொடிய நாகம் ஒரு வேதாளத்தைக் கொடிபோல் சுற்றியது ; கன்னத்திலும் பின்புறத்திலும் கொத்தியது ; ஆளை முறுக்கிக் கசக்கிப் பிழிந்தது.

தியில்பட்ட காகிதம் சிறிதுநேரம் தீ நிறமாவது போலவே, ஆரும் பாம்பெனத் தோன்றி உருத் தெரியாமல் மறைந்தான். கடுநிறப் பாம்பொன்று மின் போல விரைந்து இன்னெலூரு வேதாளத்தைத் தொப்பு வில் பிடுங்கியது. தூக்கம் வந்து கொட்டாவி விடுகிற வன்போலவும், காய்ச்சற்காரன்போலவும், வேதாளம் பாம்பைப் பார்த்து வாயைத் திறந்து கல்லைப்போல அசைவற்றது. பாம்பும் அவனையே பார்த்திருந்தது. ஆச்சரியம் ! வேதாளத்தின் மனித வுடல் மாறியது ; கால்கள் ஒன்றுயினா ; கைகள் அக்குவில் மறைந்தன ; நாப்பிளந்தது ; தோல்சட்டை வந்தது. மனிதன் பாம்பானுண் ; பாம்பின் வால் மறைந்தது ; கால் வந்தது ; கை முளைத்தது ; பாம்பு மனிதனுண்து. பாம்பான மனிதன் கணவாய்க்குள் ஊர்ந்து சென்றுன். மனிதனுண் பாம்பு, “அந்த பூஸோ என்னைப்போலவே நரகத்தில் சிலகாலம் பாம்பாய்த் திரியட்டும்” என்றது.

திருட்டுப் பாவம் இப்படி ஆளைப் பாம்பாக்கு கிறது. ஆ! ஃப்ளாரன்ஸ் உன் புகழ் கடவிலும் நிலத்தி

நும் சிறகடித்துப் பறக்கிறது? நரகத்திலும் உன்னவரே, உன் புகழே! உன் மைந்தனுண எனக்குத்தான் அவமானமாயிருக்கிறது. வயதாக ஆக உன் விதியை கிணைத்து நினைத்து என் துக்கமும் அதிகமாகிறது.

26. ପ୍ରାଣିଶରୀଳ

மீண்டும் கூறிய பாறை வழி. சூருநாதர் என்னைக் கைதூக்கி விட்டார்; படிப்படியாக ஏழாம் கணவாயையக் கடந்து எட்டாம் கணவாயின் வளைவை அடைந்தோம். மனித விபல்பு செய்யும் பிழைகளையும் அதனால் வரும் நரகவேதனைகளையும் எண்ணியுருகினேன். கீழே நோக்கினேன். சில்வண்டு கத்தும் கோடையிரவில், குடியானவன் தான் திராகைச் சுவார்க்கும் கணவாயை எட்டிப் பார்க்கிறேன். அக் கணவாய் முழுதும் மின் மினிப் பூச்சி மயமாயிருக்கிறது. அதுபோலவே எட்டாம் நரகக் கணவாய் சிறு சிறு சுடர்களால் நிரம்பி யிருந்தது. வீண்ணேறும் எலிலூவின் தேர்போலே அந்த இருட் கணவாயில் தீக்கொழுங் தோங்கியது. ஒவ்வொரு தீச்சுடரிலும் ஒரு பாவி மூழ்கியிருந்தான்.

“அன்பா, இத்தீக் கொழுந்துகள் ஒவ்வொன்றும் ஒரு வேதாளத்தைச் சூழ்ந்தெரிகிறது” என்றார் குரு நாதன். “அறிந்தேன்; அது இரண்டாகப் பிரிந்தெரி யும் தீக் கொழுந்தின் விவரமென்ன?” என்று கேட்டேன். அதுவே யூலிலிஸ், தியமேது (Droinede) ஆகிய இருவரும் வருந்தும் தி. இருவரும் ஒரே கோ பத்திற்குள்ளாகி ஒரே நெருப்பில் வருந்துகிறார்கள்.

தியோமேது திராய் போர் வீரருள் ஒருவன்.
அவன் ஏனானுடன் (Enie) போர் புரியும்போது இருட்டு
மூல் வீணஸைக் காயப்படுத்தி விட்டான். திராய்ப்போரில்
ழுவிலிஸ் துணைவனுயிருந்தவன் தியமேது திராய்
110

போருக்குப் பிறகு தனது சொந்தவூர் சென்றுண் ; அங்கே தன் மனைவி இன்னெருவனுடன் சேர்க்கை வைத்திருந்ததை அறிந்து “சை, இந்த விபசாரி முகத்தல் விழிக்கக்கூடாது” என்று இதாவிக்கு ஒடிப் போய் வசித்தான். யூலிவிஸ் இதாகா மன்னன் ; திராய் வீரரில் முதன்மையானவன். இவனே பெரிய மரக்குதிரை செய்யச் சொல்லி அதில் வீரர்களை ஒளித்தான். அக்குதிரையை திராயர் கோட்டைக்குள் இழுத்துச் சென்றனர் ; நன்னிரவில் அதனுள் ஒளிந்த யூலிவிஸ் முதலிய வீரர் குதித்துத் திராயைக் கைப்பற்றித் தியிட்டெரித்தனர். இதனாலேதான் ஏனன் தனது தந்தையைத் தூக்கிக்கொண்டு ரோமிற்குச் செல்ல நேர்ந்தது ; ரோம ராஜ்யம் உண்டானது ; மரக்குதிரை வஞ்சனையால் யூலிவிஸ், தியமேது இருவரும் நரகத்தியில் வாடுகின்றனர். இருவரையும் நான் பார்க்க ஆவலாயிருந்தேன். குருநாதர் என்னை அழைத்துச் சென்று தாமே அவர்களிடம் என் விருப்பத்தைத் தெரிவித்தார்.

—தியில் வருந்தும் இரு வீரர்காள், நான் திராய் போரில் விளங்கிய ஏனைப்பற்றி அரிய செய்யுள் கியற்றினவன் ; யூலிவிஸ் இறுதி நாட்களைப்பற்றி அர்ப விரும்புகிறேன் ; இயன்றுல் சொல்லுங்கள்.

—தீண்ட சடரில் இருந்த யூலிவிஸ் வணக்கமுடன் இங்குமக்கும் உலாவிப் பிறகு பேசினான்.

—திராய்ப் போருக்குப் பிறகு நான் இதாகாவிற்குப் புறப்பட்டேன். வழியில் எனது நண்பரை ஸௌர்வி என்னும் மாயக்காரி பன்றியாக்கிவிட்டாள். நான் அவளை இணக்கி வென்று நண்பரை மீட்டேன். ஸௌர்வி என்னைக் காதலித்தாள் ; ஓராண்டுகளுக்கு மேல் அவள் காதலில் ஆழ்ந்திருந்தேன். வீடு வந்தேன். அதன்பிறகு உலகியல்பைச் சுற்றியறிய அவாவி

னேன் ; என் கிழுத்தந்தை, அருமை மகன் தெலிமாகஸ், என் காதல் மனைவி பேணிலோப் இவர்களைப் பிரிந்து சில வீரத்தோழருடன் ஒரே படகில் எல்லையற்ற கடவிற் சென்றேன். மொராகோ வரையில் உள்ள தீவுகளை யெல்லாம் சுற்றிப் பார்த்தேன். உலகின் நன்மை தீமை களை அறிந்தேன். எனக்கும் நண்பருக்கும் முதுமை வந்து, உடல் தளர்ந்தது; அப்போது எமது படகு ஜிப்ரால்டரைக் கடந்தது. அதற்குமேல் தாண்டிச் செல்லக்கூடாது, அபாயம் என்பது ஹூர்க்கூலின் கட்டளை. “துணைவர்காள், நாம் எத்தனைபோ விபத்துக் களை எதிர்த்து வென்றோம்; மேலைக் கடலுக்கு வந்துள்ளோம். இனி நாம் நீண்டகாலம் வாழுப்போவ தில்லை; வீரத்துணிவுடன் இறப்போம், நாமும் மனிதர் தாமே, வீரர்தாமே; தைரியமாக முன்சென்று இதற்கப் பாலுள்ள நாடுகளைப் பார்ப்போம். விலங்குகளைப்போல் மடமையில் வாழோம்; நாம் நாளுக்குநாள் அறிவோங்கி வாழுவோம்” என்றேன். எனது நண்பர், “செல்வோம், முண்ணே” என்றனர். சென்றேம் மேற்கே. இரவு இருள்; சின் மீன்கள் எல்லாம் மின்னுகின்றன; வடமீன் மட்டும் கடல் மட்டத்தை விட்டு உயரவில்லை; நாங்கள் இந்தக் கடலில் இறங்கிய பிறகு ஜூந்து முழுத் திங்களைக் கண்டோம். பிறகு ஒரு பெரிய மலையைக் கண்டோம். “புதிய உலகத்தைக் கண்டுபிடித்தோம்” என்று எல்லாரும் வியந்து மகிழ்ந்தோம். எங்கள் மகிழ்ச்சி மண்ணுன்னது; திடைரென்று ஒரு பேய்ப்புயல் அடித்தது. எங்கள் படகு முன்றுதரம் வட்டம் சுற்றிக் கடவில் ஆட்டந்தது. அத்துடன் நாங்களும் கடவில் மூழ்கினோம்.

27. கிடோ

இவ்வாறு சொல்லி யூலிவிஸ் மென்னமாக மறைந்தான். விவிலித் தீவில் ஒரு கொடுங்கோல் அரக்கன் இருந்தான்; அவன் ஜனங்களைக் கொலை செய்ய ஒரு யந்திரம் கண்டுபிடித்தான்; அது காளை மாதிரிச் சத்தம்போடுவதால் ஸிலிலிக் காளை எனப் படும். அதில் மக்களைத் திணித்துக் கொலை செய்து இரத்தம் பிழியும்போது பெரிய இடமுழக்கம் உண்டாகும்; அப்படிப்பட்ட சத்தம் இப்போது உண்டானது. எல்லாம் வேதாளங்கள் வேதனை தாங்காமல் போடும் கூக்குரல்களே. இச் சத்தத்தோடு “இனிய இதாவியிலிருந்து இங்கேன் வந்தாய்? போ, பேசாமல்; நான் லாடினத்தில் பிறந்தவன்; அங்கே செய்த பாவத்தை இங்கே அனுபவிக்கிறேன்; எனது ரோமாஞா நாட்டில் கலகம், கிலகம் உண்டா சொல்” என்றெரு தொண்டை கிழிந்தது.

குருநாதர் கட்டளையின்மேல் “பாதாளத்தில் ஒளிந்து பேசும் வேதாளமே, உனது ரோமாஞாவின், கொடுங்கோல் உள்ளத்தில் சண்டையில்லாத நாள் உண்டோ? ராவனனுவில் மட்டும் சண்டை கிடைபாது. அங்கே கிடோவின் கழுகு விருது விளங்குகிறது; அக் கழுகின் அகன்ற இறக்கை செர்வியா வக்கும் அமைதி நிமுலளிக்கிறது. மற்றப்படியெல் ஸாம் கொடுங்கோலுக்கும் சுதந்திரத்திற்கும் ஓயாப் போர்தான், இரத்தவெள்ளந்தான்! நீயார் சொல்” என்றேன்.

வேதாளம் குழுறும் நெருப்பூடு பேசியது: “நான் முதலில் போர்வீரனுயிருந்தேன்; கொடிய பாபங்களைச் செய்தேன்; வருந்தினேன்; ஃப்ரான்

பிரதிவீசன

மகா கவி தாந்தே

வில்கன் சங்கத்தைச் சார்ந்து திருந்தினேன். ஆனால், போப் போனிஃபிஸ் VIII என்னை மறுபடியும் கெடுத்தான். எப்படி என்று கேள்; எனது தாயார் எனக்குச் சிங்கத்தின் வீரத்தைத் தந்தாள்; நரித் தனம் எனக்குத் தெரியாது; அமைதியாக விவாதங்களைத் தீர்க்க எனக்குத் தெரியும். நான் உலகம் அதிரும்படி சத்தம்போட்டுப் பேசிய காலமும் உண்டு; ஆனால், வயதாக ஆக எனக்கு அடக்கம் மிகுந்தது. துறை முகத்தை அனுகும் கப்பல் பாய்களைச் சுருக்கிச் செல்லும்; அதுபோல் நான் பணிவிடன் நடந்தேன்; காயைப் பிடிந்துவது கடினம்; கனியைப் பறிப்பது எனிது; அதுபோலே அனுவாவத்தால் கனிந்த என் மனம் யாருக்கும் இனிதாக இணக்கமாக நடந்தது. முன்னே இனிதெனசெய்த பாபங்களுக்காகப் பின்னே மிகவும் வருந்தினேன். என் பாபங்களை ஒப்புக் கொண்டு ஆண்டவனிடம் மன்னிப்புப்பெறத் துடித் தேன். அச்சமயம் போனிஃபிஸ் VIII லாடேர்ன் என்ற இடத்தில் கோலோனு என்ற குடும்பத்தைப் பகைத்து அவர் வீட்டைத் தீவிட்டுக் கொளுத்தச் சொன்னான். இந்தப் பாபம் செய்தால், முன் பாபங்களையெல்லாம் மன்னிப்பதாகச் சொன்னான். அம்மட்டோ? பின்னால் நான் செய்யப்போகும் பாபங்களைக்கூட மன்னித்து விடுவதாகச் சொன்னான். ‘கனிந்தமொழி களால் காரியம் ஆகும்’ என்றேன், கேட்கவில்லை. அவன் அகம்பாவக் காய்ச்சலைத் தணிக்க என்னை வசப்படுத்தப் பார்த்தான். அவன் போதையில் பேச வதுபோ விருந்தது; நான் மௌனமானேன். “தெரிய மாயிரு; உன் பாபங்களை நான் மன்னிக்கிறேன்; சவர்க்கத் திறவுகோல் என்னிடம் அல்லவா உள்ளது; அதைத்திறக்கவும் மூடவும் என்னால் முடியும்”

பழிகாரர் நரகம்

என்றெல்லாம் நயமாகப் பேசி என்னை இணக்கினான் ; இணங்கினேன் ; அவன் பதவி திலைக்க நான் பாவம் செய்தேன் ; நான் இறந்தபின் பிராண்வில் முனிவர் என்னைக் காக்கவந்தார். ஒரு தூதன் தடுத்து என் பாபத்திற்காக மினோவிடம் தள்ளினான். மினோஸ் வலை எட்டுத்தரம் வளைத்துக் காட்டினான். நான் எட்டாம் நரகத்தில் வீழ்ந்து தீயில் வருந்துகிறேன். அந்தப் போப்பும் அப்படியே வருந்துகிறேன்.”

கிதோ மறைந்தான் ; நாங்கள் ஒன்பதாம் கண வாய்க்கு வந்தோம்.

28. பழிகாரர் நரகம்

ஒன்பதாம் நரகத்தில் நாங்கள் கண்ட கொடுக் காட்சியை வர்ணிக்க வார்த்தை காணுது ! பிறர்மேல் வீண் பழி சொல்வோர், மித்திரபேதம் செய்யும் துஷ்டர், சன்மார்க்க நம்பிக்கையில்லாதவர்—இவர்கள் இங்கே சித்திரவதை செய்யப்படுகின்றனர் ; இப் பாவிகளின் அவயவங்கள் சின்னுபின்னமாகச் சிதறிக் கடக்கின்றன. அபுலியா போரில் துரோஜர் (Trojans) கொன்று குவித்த உயிர்களுக்குக் கணக்கில்லை ; அவர்களிடமிருந்து பறித்த மோதிரங்களே மலைபோலக் குவித்திருந்தன என்று ரோமன் சரித்திரப் புலவர் விவியஸ் சொல்லுகிறார். இந்தமாதிரியே ரோம், கார்த்தாகம், பிரான்ஸ் முதலிய நாடுகளில் வஞ்சப் போர் மூடிடப் படுகொலை செய்த பாவிகளெல்லாரும் இங்கே சின்னுபின்னமாகச் சிதறிக் கடக்கின்றனர். (இந்த நரகில் முகம்மது, அவி ஆகியோரையும் சேர்த்து வர்ணிக்கிறார் கவி. நமி நாயகத்திடம் எனக்குப் பரம பக்தியுண்டு ; ஆதலால், இப் பகுதியை விட்டு

விடுகிறேன்.) சிலர் முகவாய்க்கட்டை முதல் அடிவயிறு மட்டும் இரண்டாகப் பிளங்கு கிடந்தனர். அவர் சூடல் திறந்து நாற்ற மடித்தது. அவர்கள் செய்த பாவங்களைக் குருநாதர் சுட்டிக்காட்டி விளக்கினார். அவர்களில் ஒருவன் என்னைக் குறிப்பாகப் பார்த்தான். குருநாதர் “இவன் உயிரோடிருப்பவன்; பாவியல்லன்; நரக வட்டத்தின் துயரைப் பார்த்துச் செல்கிறேன். நான் இறந்த நிழல்; அவனை நடத்திச் செல்லுகிறேன்; இது உண்மை” என்றான். வேதாளங்கள் என்னையே குறிப்பாகப் பார்த்தன. மூக்கறுந்து, ஒரு காதிழுந்து வாயில் இரத்த மொழுகும் ஒரு வேதாளம் தனது கதையைச் சொன்னது:—“நீ ஒரு குற்றமும் செய்யாதவன்; இங்கே வந்தாய்; நான் மேதிலிலே வாசியான பியேரோ; அந்த ஊரில் நான் கலகமுண்டு பண்ணைக் குடிகளைக் கெடுத்தேன்; அதனால் இங்கே இப்படி அனுபவிக்கிறேன். நீ மீண்டும் இனிய இதாவிக்குச் செல்லாய்; ஒரு ஜோசிபம் சொல்லுகிறேன் கேள். ஃபானே நகரில் கிதோகாஸரோ, ஆஞ்ஜலோககானே என்று இரண்டு உத்தமச் செல்வரினுக்கிறுங்கள். அவர்களை ரிமினிக் கொடியன் ஒரு விருந்திற்கு வரச்சொல்லி நயமாக அழைப்பான்; வழியில் ஃபோகாரா மலையினருகே பெரும் புயல் கிளம்பும்; அந்த இடத்தில் அந்த உத்தமரைக் கடவில் வீழ்த்தி ஆழ்த்திக்கொண்டு அவர்கள் புயலில் மூழ்கிய தாகக் கதை கட்டுவான் அக் கொடியன்.”

பியரோவுக்குப் பின்னால் துக்கப்பட்ட ஒரு வேதாளம் நின்றது; அது யாரெனக் கேட்டேன். “இவனே கூரியன்; “சேனை தயாரானதும் பேர் புரியத் தாமதிக்கக்கூடாது” என்று பேசி, வீஸ்வர இவன் உட்போர் புரியத் தூண்டி இரத்தம் சிந்தினுன்.

இவன் நாக்கை இங்கே துண்டித்தனர்; இவன் பேச முடியாது” என்றான் பியரோ.

அப்பால் இரண்டு கையும் வெட்டுண்டு முகமும் இரத்தக் கறைப்பட்ட ஒரு வேதாளம் “நான் மோஸ்கா; பூண்டெல்மோண்ட் என்பவன், அமீதர் என்பவர் சூலத்தில் ஒரு பெண்ணை மணப்பதாக விரும்பி சிச்சிதார்த்தமான பிறகு பேச்சமாறி, தோநாதி என்னும் சூலப் பெண்ணை மணந்துகொண்டான். அமீதர் குடும்பத்திற்கு அது பொறுக்கவில்லை; என்னைக் கேட்டனர்; ‘வாக்கு மீறிய பூண்டெல் மோண்டைக் கொல்லுக்கள்; ஒரு போடுபோட்டால் காரியம் சரி’ என்று தூண்டிசிட்டேன். பாவம், வாலிபக் கணவன் இறந்தான்; யுவதி வருந்தினால். இந்தக் கொலையால் ஊர் இரண்டாகி இரத்த வெள்ளம் ஒடியது. அந்தப் பாவத்தை அனுபவிக்கிறேன்” என்றது. மற்றொரு வேதாளம் வெட்டுண்ட தனது தலையையே கையில் பிடித்து முண்டமாகத் தடுமாறி, “ஜேயர, நான் பாவி. என் பெயர் பேட்ராண்டு (Betrand). ஆங்கில மன்னன் ஹென்ரி II-ஐ எதிர்த்துப் போர் செய்ய அவன் மகன் ஜூனை நானே தாண்டனேன். அதனால் என் தீய மூளையைத் தாங்கும் தலை வெட்டுண்டு அதைக் கையில் பிடித்தலைகிறேன். தன் வினை தலையைச் சுடும் என்பதை அறியுங்கள். வினையாலையும் விடாது” என்றது. பெட்ராண்டு ஒரு கணியும் ஆவான். அவன் பாடிய போர்க் கவிகளை தாங்கேதேயே போற்றினான். எனினும், உறவைக் கெடுத்த பாவத்தால் அவன் இக்கதிபானுன். நான் அங்கேயே திகைத்துக் கல்லைப்போல் நின்றேன். “என்ன திகைப்படு. இந்தக் கணவாய் 22 மைல் நீளம்; அத்தனை யும் இப்படிக் காட்சிதான்; நிற்க நேரமில்லை; இன்னும்

மகா கவி தாந்தே

எவ்வளவோ காட்சிகள் உள்ளன ; செல் மேலே ”
என்று குருநாசர் என்னை முன்னே ஊக்கினார்.

—குருவே, அதோ அந்தக் குகையில் வருந்தும்
பாவி என் சொந்தக்காரன் ; அவனைத்தான் பார்த்தேன்.

—ஆம், நானும் அவனைக் குறித்தேன். அவனை
கேரிபெல்லோ என்கின்றனர். அவன் உன்னைச் சுட்டி
ஆத்திரத்துடன் பார்த்துச் சென்றான்.

—அவன் என் சிறிய பாட்டனர் மகன். பாவி
கடுமையாகக் கொலையுண்டான்.

—அவனைப்பற்றிய சிசாரம் இனியேன். செல்
மேலே.

29. ரசவாதீகள் நாகம்

எட்டாவது நரகத்தின் பத்தாம் கணவாய்க்கு
வந்தோம். ஆ துக்கம் ! ஒரே கூக்குரல் ; காதைத்
துளைத்தது ; காதைப் பொத்திக் கொண்டேன்.
வால்டிஷியானுவில் ஷியானு நதி பாய்கிறது ; அங்கே
ஜ-லிலை முதல் செப்டம்பர்வரையில் வெப்பமதிகம்.
அவ்விடத்தில் ஒரு ஏழை இல்லம் உண்டு. அங்கே
காய்ச்சல், பேதி, கொள்ளை நோய், அம்மை, கூதயம்
முதலிய எல்லா நோயாளிகளும் வந்து அடைவர் ;
நோய் தாங்காமல் அந்த அனுதைகள் கூக்குரலிடுவர் ;
அதைப்போலே இந்தப் பத்தாங் கணவாயில் கூக்குரல்
கேட்டது. ரீவில் எஜினத்திவில் ஒருகாலம் கொள்ளை
நோய் வந்து சப்ஜாடாக எல்லா மாந்தரையும் கொண்டு
போய்விட்டது. ஜ-லிப்ரேடர் மகன் எஸ்கன் பிரார்த்தனை
யால் ஏற்றும்புகள் மனிதராக மாறின. அம்மனிதர்
யிர்மிடன் என்பவர். அதுபோல் இங்கே கொள்ளை
நோய் பரவியது. அங்கிருப்போர் புண்களின் நாற்றமே
பொறுக்க முடியவில்லை. எட்டுப் பார்த்தேன் ; தெய்வ

தீதியின் கண்டிப்பென்னே! பொய்க் கையெழுத்திட்டு, போலிப் பத்திரம் தயாரித்துப் பிறர் பணத்தை வாயில் போட்டுக்கொள்ளும் பாவிகள் அங்கே வருந்துகின்றனர். அவர்கள் எழுந்திருக்க முடியவில்லை. குப்புறவும் மல்லாந்தும் விழுந்து கிடக்கின்றனர். ஒருவரோ பெடாருவர் ஒட்டிக் கிடக்கின்றனர். சிலர் புழுப்போல் நெளிகின்றனர். சூட்டைக் காக்க முடிய இரண்டு பாத்திரங்களைப்போலே ஒட்டிக்கிடந்த இருவரைக் கண்டேன். அவர் தலைமுதல் கால்வரையில் குட்டநோய் பட்டையாகப் படார்ந்திருந்தது.

தினவு தாங்கவில்லை; ஒருவரோபெடாருவர் உறை கின்றனர்; நகத்தால் சொறிந்து பிடுங்கி யெடுக்கின்றனர்; கத்தியினால் செதுக்கெயெடுக்கும் மீன் செதிள் கள்போலே குஷ்டத்தோல் உரிந்து பட்டை பட்டை யாப் உதிர்கின்றது. இரக்கம்! இரக்கம்! கண்ணீர்!

“இந்த விதிக்குள்ளான இதாலியர் யாராவது இங்குண்டா?” என்று என் குரு அவர்களை வினாவினார்.

“இவ் விதி வருந்தும் நாங்கள் இதாலியரே; நீயார்?” என்றனர் அப் பாவிகள். சூருநாதர் எங்கள் விவரத்தையும் நோக்கத்தையும் சொன்னார். அவர்கள் மகிழ்ந்து என்னுடன் பேச உவந்தனர்; சூருநாதர் விரும்பியபடி நான் பேசினேன்.

—நீங்கள் நீடு வாழ்க! உங்கள் பெயர், ஊர், வினை என்ன?

—நான் அரெஃபோஜோவில் (Arezzo) பிறந்தேன்; பெயர் கிரிஃபோலின். நான் பெரிய ரசவாதி; ரச வாதத்தால் பலரை வஞ்சித்தேன். பிஷப் லீன்னன் மகன் அல்லர்டோவுக்கு “நான் ஆகாயத்தில் பறப் பேன்; உங்கும் பறக்கக் கற்றுக்கொடுக்கிறேன்”

மகா கவி தாந்தே

என்று ஜம்பமடித்தேன் ; ஜம்பம் பலிக்கவில்லை ; என்னை மகன் தூண்டுதலால், பிசுப் மாயக்காரன் என்று தீயில் போட்டெரித்துச் சாம்பலாக்கினான்.

அவனுடனிருந்த மற்றொரு பாவி, “நான் கபோவியன் ; தாமரத்தைத் தங்கமாக்கி ரசவாதம் (१) செய்து உலகை வஞ்சித்தவன், இயற்கையை வஞ்சித்த வன். இப்படி வருந்துகிறேன்” என்றான்.

30. போலிகள் வேதனை

தேபஸ் மன்னன் அதாமன் ; அவன் மனைவி ஈனே ; அவன் மகள் சேமேலை. நல்ல அழகி ; அவன் மேல் ஜலனே பொருமை கொண்டு துஷ்ட தேவதையை ஏவி அவள் தகப்பன் மூளையைக் கெடுத்தாள். அதாமனுக்குப் பைத்தியம் பிடித்தது. ஒருநாள் ஈனே தனது இரண்டு மக்களுடன் அவனைத்திரே வந்தாள். “இந்தச் சிங்கக் குட்டிகளைக் கொல்லுகிறேன் பார்” என்று ஒரு மகவைப் பிடுங்கிக் கல்வில் துவைத்துக் கொண்டிருப்பாவி அப்பன். அந்த வருத்தம் பொறுக்காமல் ஈனே மற்றொரு குழந்தை யுடன் கடவில் விழுந்து இறந்தாள். சேமேலை துயரக் கடவில் மூழ்கினான்.

பிரயம் திராய் அரசன் ; அவன் மனைவி ஹேகூபை (Heeuba). அவன் திராய்ப்போரில் தனது பத்தொண்பது மக்களையும் இழுந்தாள். கிழட்டரசன் பிரயம் நாட்டையும் உயிரையும் இழுந்தான். அவன் மகளையும் மகளையும் பகைவர் கடற்கரையில் கொலை செய்தனர். அதைக்கண்ட ஹேகூபை சித்தப்பிரமை பிடித்து நாய்போல் ஊளையிட்டுத் திரிந்தாள். மனத் துயர் ஆளைப் பைத்தியமாக்குகிறது. மேற்சொன்ன பரிதாபங்களைவிட நான் இக்கே கானும் பரிதாபங்கள்

போலிகள் வேதனை

பன்மடங்கு கொடுமையானவை. எங்கள் முன் இரண்டு வேதாளங்கள் அவிழ்த்துவிட்ட பன்றிபோல் உருமிச் சென்றன. ஒன்று கப்போலியோ என்னும் மற் றூண்றைக் கழுத்தில் கொவி யிழுத்துப் புரட்டி, தொங்கியைத் தேய்த்தது. மற்றென்று “சிச்சி மாதிரி யிருக்கிறதா; உன் முகரைக்கட்டை. போலி வேஷத் தால் நீ செய்த சூறம்பு இன்னும் போகவில்லையா” என்றது.

“அது யார் ?” என்று நான் கேட்டேன்.
வேதாளம் சொன்னது :

“அதுதான் அந்தச் சிரிக்கி மிர்ராவின் ஆவி; அவன் மாறுவேடம் பூண்டு தனது தகப்பனுரையே காதவித்தாள்—பொல்லாக் காமுகி. நான் சிச்சி; ஃப்ளா ரந்தினன். என் எஜமான் புல்லோதோனுடி உயில் ஏழுதிவைக்காமல் இறந்தான். அவன் தம்பி ஸௌமன் பிணத்தை மறைத்து, என்னை அந்தப் படுக்கையில் வைத்துத் தன் அண்ணன் தனது இறுதி விருப்பத் தைச் சொல்லுவதுபோலே நடிக்கச் செய்தான். அண் னன் தனது சொத்தைத் தம்பிக்கே தர விரும்பிய தாக நான் சொல்லி நடித்தேன். அதற்காக ஒரு சூதிரையைப் பெற்றேன். அண்ணன் சொத்தைக் கொள்ளையடித்தான் ஸௌமன். அந்தப் பாவத்தை இதோ வருந்துகிறேன்.” இந்த இரண்டும் மறைந்தன. இன்னென்று வேதாளத்தைக் கண்டேன். மகோதரத் தால் அது கிண்ணைரம்போலிருந்தது. அத்துடன் காசம் பிடித்திருந்தது. அதன் உதடு முகவாய்க் கட்டை வரையில் தொங்கியது. மற்றொர் உதடு முக்கைத் தொட்டது. அது இவ்வாறு கூச்சலிட்டது :—

“நான் அதாமன்; என் தலைவர் வேண்டியபடி ஃப்ளாரன்ஸ் பவுன் மாதிரி போலி நாணயம் அடித்

தேன்; அகப்பட்டுக் கொண்டேன். ஃப்ளாரன்ஸ் அதிகாரிகள் என்னை உயிரோடெரித்தனர். இருந்த மட்டும் நான் சுகபோகங்களை அனுபவித்தேன். ஆர்ஜே நதியின் இனிய நீரை அருந்திய நான், இப்போது ஒரு சொட்டுத் தண்ணீர்கூட அகப்படாமல் நாவரண்டு கண்ணம் சுருங்கி வருந்துகிறேன். காசமும், மகோதரமும் என்னைக் கொல்லுகின்றன. ஒரு அங்குலங்கூட நகர முடியவில்லை.”

“அந்தப்புறம் குளிர்காலக் கைகள் போலப் புகைப் பிடிக்கும் அந்த ஜோடிகள் யாவர்?” என்றேன். அங்கே இருவர் சேர்ந்திருந்தனர். “நான் இங்கே விழும்போதே அவர்கள் அப்படியிருந்தனர்; இப்போதைக்கு அவர்கள் கிளம்ப வழியில்லை. அந்தச் சிரிக்கி யூத யுவன் யோசேப்பின்மேல் பழி சுமத் தியவன்; அந்தப் பயல் சினேன்; புருகுணி கிரேக் கன். இருவரும் தீராக் காய்ச்சலால் வருந்துகிறார்கள்” என்றான் அதாமன்; அதைக் கேட்டதும் கோபங் கொண்ட சினேன் அதாமனை ‘வின்’ என்று வயிற் றில் ஒரு உதை கொடுத்தான்; அது பறையடிப்பது போல ‘டொண்’ என்றது. “அட பயலே, வயிறு பெருத்து நகர முடியாவிட்டாலும் கை வலுவாயிருக் கிறதா” என்று அதாமன் சினேன் முகத்தில் குத்துவிட்டான்.

இருவருக்கும் வாய்ச்சன்டை நடந்தது.

—அடே, போலி நாணயம் அடித்த பயலே!

—ஏண்டா பொய்க்குள்ளிப் பயலே!

—உன்னை ஜ்வத அடுக்கி எரிக்கும்போது உன் கை எங்கே போனது?

—திராயில் விசாரிக்கும்போது உன் வாய் எங்கே போனது?

அகங்காரப் பூதங்கள்

—நான் செய்தது ஒரே குற்றந்தான்டா; நீ
செய்தவை பல குற்றங்கள்.

—பொய்க் குதிரையின் மோசத்தைச் சொல்லா
மல் திராயை அழித்த பயலே.

—சட்டிவயிற்றுப் பயலே; உன் வாய் உலர்ந்து
திண்டாகிறூய்.

—உன் வாயில் வசவுதான் மிச்சம், எனக்காவது
கொஞ்சம் ஈரப்பகையுண்டு. நீ வறட்டுப் பயல்.

—நரிசியன் (Narcissus) எதிரொலியான் மீது
மோகங்கொண்டு நீரில் தனது நிழலையே பார்த்து
சூத்தி இறந்தான்; நீயும் நரிசியன் கண்ணுடியில்
உண்ணைப் பார்த்துக்கொள்ள.....

நான் இந்த வகைச் சிலம்பத்தை அதிசயமாகப்
பார்த்துக் கொண்டிருந்தேன். “சட், இதென்ன
சில்லத்தனமாக நீ இதைக் காதுகொடுத்துக் கேட்
கிறூய். இந்தச் சல்லித்தனங்களில் களிப்பது இழி
கணமல்லவா? இனி இப்படிப்பட்ட வகைளையும்,
கிண்டல்களையும் ஒருநாளும் நீ கேட்கக்கூடாது. வா,
போவோர்” என்று எண்ணைக் குருநாதர் கண்டித்து
திசுத்துச் சென்றார். அச்சிலன் ஈட்டி குத்தவும் வல்
லது; காயம் ஆற்றவும் வல்லது; அதுபோலவே
பெரியார் சினமும் ஆம். அவர் சினம் என் குணத்தைத்
திருத்திப்பது. முதலில் கொஞ்சம் சூடாகப்பட்டாலும்
பிறகு அவர் கருணையை நான் அறிந்தேன். அன்று
முதல் நான் கிண்டல், வகை, வம்பு, அரட்டைகளைக்
கவனிப்பதேயில்லை.

31. அகங்காரப் பூதங்கள்

அங்கிலை; நாங்கள் ஒரு பேச்சில்லாமல்
சென்றோம்; திடீரென்று ஒரு கொம்புச் சத்தம்

காதைத் துளைத்தது; அதன் ஒசை இடி முழக்கத்தினும் கடிது; ஒரு போரில் பிராண்ஸ் மன்னன் பேரிய சார்லேஸின் படையில் ஒரு சூண்டுணி செய்த துரோ கத்தினால் 3,000 வீரர் பகைவரிடம் சிக்கி உயிரிழக்க நேர்ந்தது. அச்சமயம் ரோலாந்து என்னும் உண்மை வீரன், தன்னிடமுள்ள ஒரு கொம்பை ஊதினான். அது எட்டுக் சோசுக்கப்பால் இருந்த சார்லேஸ் காநிற்கெட்டியது; மன்னன் பாய்ந்துவந்து பகைவரைக் கொன்றன. அந்த ரோலாந்தின் கொம்பைக் காட்டிலும் இங்கே கேட்டது பன்மடங்கு அதிகமானது. ஒசை யைப்பற்றிச் சென்றேம். சுற்றிப் பார்த்தேன்; அடுக்குக்காகச் சோபுரங்கள் எழுந்ததுபோலத் தோன்றியது.

—குருவே, அதன்ன கோபுரம்....?

—கண் உண்ணை ஏமாற்றுகிறது; அது கோபுரமன்று. இந்த நரகக் குழியைச் சூழ்ந்துள்ள பூதங்கள். அவர்களை, இப்போது இடுப்பு மட்டுமே காண்கிறோம்; நட விரைவாய். மூடுபனி விலகியதும் இயற்கையின் முகம் பளிச்செனத் தெரியும். அதுபோல, கிட்ட வரவரப் பூதாகாரங்கள் பளிச்செனத் தெரிந்தன. நெஞ்சு படபடத்தது.....பயம்! யானை, திமிங்கிலங்களைப் படைத்த இயற்கை இப் பூதத்தையும் படைத்தது. பூதத்தின் முகம் ரோமில் பீடர் முனிவர் கோயிலிலிருக்கும் வெண்கலக் சூண்டுபோவிருந்தது. (அதன் நீளம் 11 அடி.) அதற்கேற்றபடியே கை, கால், தோள், மார்பு, பாளை வயிறு, முதலிய உறுப்புக்களைல்லாம் உரத்துப் பெருத்திருந்தன. உலகில் ஃப்ரைஃஜ்லாந்து ஆட்களே மிகவும் நெட்டையர்; அப்படி மூன்று நெட்டையர் ஒருவர் மேலொருவர் கின்றாலும் இப் பூதத்தின் கழுத்தைக்கூட எட்டமுடியாது—30 கை

அகங்காரப் பூதங்கள்

உயரம்! வாய் குகைமாதிரியிருந்தது. முன்னே பர லோகத்தை ஏறியடையவேண்டுமென்று சிலர் பாபஸ் கோபுரம் எழுப்பினர். அவர்கள் பேச்சு ஒருவருக்கொருவர் விளங்காமல் சுத்தஉள்துபடியாகும்படி செய்தார் பரமபிதா. “செங்கல் கொண்டா” என்றால், “மடையா, உன்னை மண்டையை உடைக்கிறேன் பார்” என்று இன்னென்றாலும் சினப்பான். இந்தமாதிரிக்குழப்பமாகிக் கோபுர வேலை நின்றது. அதுபோலவே, இப் பூதமும் “எஃப்லாமி, அமெக்ஹுஃஜா பலாமி பல பள பழி” என்று என்னென்னமோ உளறிக் கொட்டுகிறது; யாருக்கும் விளங்கவில்லை. “மடையன், சமூத்திலே கொம்பு தொங்குகிறதுகூடத் தெரியவில்லை; பேசவும் முடியாது; உளறிக் கொட்டுகிறோன்....இவனே நேம்ரோது அகம்பாவி! நமது பாவை அவனுக்கு விளங்காது; அவன் பேச்சு யாருக்கும் விளங்காது, வா விரைவாக” என்றார் குருநாதர்.

நாங்கள் இடதுபுறமாகச் சிறிது சென்றதும் மற்றெல்லா வலிய பூதம் தென்பட்டது. இவன் வலது கை, கழுத்து, இடுப்பு இவற்றில் இருந்துச் சங்கிலிகள் கட்டியிருந்தன. இவ்வளவு பெரிய பூதத்திற்கு இவ்வளவு பெரிய சங்கிலி யார் கட்டினாலே தெரிய வில்லை. “இவன் எஃபியல்த் பூதம்; நெப்த்யூன் மகன்; ஆண்டிற்கு ஒரு முழும் வீதம் உயர்ந்து அதற்குத் தக்கபடி பருத்து வந்தான். 15-வது வயதில் இவனும் இவன் தம்பிப் பூதமும் சேர்ந்து ஆகாயத்தை எட்டிப் பிடிக்க முயன்றனர். இவன் தேவதைகளை எதிர்த்து கையோங்கினான்; ஜுபிடரிடம் தமது பலத்தைக் காட்டினான். அதன் பயனை இதோ அனுபவிக்கிறோன்; கை அசைக்க முடியாமல் விலங்கு மாட்டியிருக்கிறது” என்றார் குருநாதர். இச்சமயம் இப் பூதம் கோபத்

துடன் சங்கிலியைக் குலுக்கியது; பூகம்பம்போலே சத்தம்! என் குடல் நடுங்கியது; “பயப்படாதே; அவன் கை கட்டியிருக்கிறது,” என்று குருநாதர் என்னை அழைத்துச் சொன்னார். பிறகு அந்தியன் (Antaeus) என்னும் பெரும்பூதம் குகையிலிருந்து வந்தான். இவன் ஹெர்க்குலுடன் முன்டாத் தட்டிய வன்; கார்த்தாகத்தில் ஒரு கணவாயில் சோம் வீரன் ஸிபியன், ஹனிபாலை வென்றான். அக் கணவாயிலிருந்த ஆயிரக்கணக்கான சிங்கங்களை இந்தப் பூதன் அந்தியன் அபகரித்தான். என் குரு இவனை முகத்துதி பண்ணி னார்: “அந்தியன், நீ மகாசூரன்; முன்னே ஆயிரக்கணக்கான சிங்கங்களைக் கொள்ளையடித்தவன் அல்லவா! எங்கே பார்க்கலாம், எங்களை ஒன்பதாவது நரகத்தில் இறக்கி வை பார்ப்போம்; இது உனக்குப் பிரமாதமா!.....” அந்தியனுக்கு உச்சி குளிர்ந்தது. எங்கள் இருவரையும் ஒரு கட்டுக்கட்டி வெகு லேசாகத் தூக்கிப் பாதாளத்தில் கொண்டுபோய் விட்டு கடவில் தாழ்ந்தெழும் பாய் மரம்போலே எழுந்து தன்னிடம் சேர்ந்தான். ஹவலிங்பரும் யூதாஸாம் இருந்த நரகத் திற்கு நாங்கள் வந்தோம்.

32. காதகர் நாகம்

இந்நரகக் காட்சியை வர்ணிக்க வார்த்தை காணேன்.....தேபஸ் கோட்டை கட்டிய ஆம்பியன் இசைப் புவன். அவன்து இன்னிசைத் திறனால் மலைக் கற்கள் தாமே கோட்டைச் சுவற்றில் வந்து அமைந்தன வாம்; அவனுக்கு உதவிய கவி வாணி எனக்கும் துணை செய்க!

ஒன்பதாம் நரகத்தில் அடி வைத்தோம்.
“கவனம்! உன் சகோதரர் தலையை மிதிக்காது நட”

என்றெரு சத்தம் கேட்டது. சுற்றிப் பார்த்தேன், எங்கும் பணி; ஒரு ஏரியில் பாறைபோலப் பணி உறைந்து கிடக்கிறது. டான்யூப் நதியிலும் இப்படிப் பணி கிடையாது. எக்காலமும் பனிதான்! அங்கு வேதாளர் பரியில் புதைந்து கிடக்கின்றனர். அவர் பல்லுக் கிட்டிப்போனது; கண் வீங்கிப்போயிருக்கி ரது. தலையைத் தொங்கப்போட்டுத் தங்கள் விதியை நினைந்து நாரைமாதிரிக் கூச்சலிடுகிறார்கள். இரண்டு வேதாளங்கள் ஒன்றையொன்று இறுகத் தழுவிக் கொண்டிருந்தன. “நிங்கள் யார்?” என்று கேட்டேன். அவை இன்னும் இரண்டு வேதாளங்களை ஆணி வைத்து இறுக்கிய இரண்டு மரச் சட்டங்கள் போலச் சிக்கெனத் தழுவின. அவற்றில் ஒன்று பேசியது:

“எங்களையே என் பார்க்கிறோய்? அந்த இருவரும் யார் என்றறியவேண்டுமா? கேள். இரண்டு பேரும் சகோதரர்; ஒருவன் அலைசாந்திரன். மற்றவன் நெப் போலியன்; அவர் அல்பெர்டின் மைந்தர். ஃபால்த ரோனுவில் பிறந்தவர். தகப்பனுர் காலத்திற்குப் பிறகு இவர்கள் போட்டி போட்டுக் கொடுமை செய்தனர்; பொருமையால் ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டிருந்தனர்; இங்கே கட்டிக்கொண்டமுகிறார்கள். ஆதோ மோர்த்திரிக் என்பவன்; அவன் தன் அப்பனையே கண்டதுண்டமாக வெட்டினவன். அங்கே யிருப்பவன் ஃபோகாவியன்; தன் மச்சான்மார் கைகளை வெட்டி அவர்கள் தகப்பனுரையும் கொலை செய்த கொடியன். நானும் மேற்படியே.....என் சொந்தக்காரனை மோசமாகக் கொண்டேன். என் பெயர் கமிக்கியன் (Camiccionne.)”

இந்தமாதிரிப் பல பரிதாப ஜீவர்களை நான்

மகா கவி தாங்தே

பார்த்து நடுங்கினேன் ; எங்கும் பனிச் சுடுகாடா யிருந்தது. மெல்ல நடந்தேன் ; ஏதோ இடறியது ; “ஐயோ, என்னை ஏன் மிதிக்கிறுய் !” என்றென்று கூச்சல் கேட்டது. “நீயார் ?” என்றேன். “எங்களை மிதித்துச் செல்லும் நீயார் ?” என்றது அவ் வேதாளம். என் கணதயைச் சொன்னேன். “என் கணதயைச் சொல்லமாட்டேன் ; அனுவசியம்,” என்றது வேதாளம். “சொன்னுலே விடுவேன்” என்று அதன் சிகையைப் பிடித்தேன். அது பொக்கா ; கெல்பிப் கட்சியைச் சேர்ந்தது ; எஞ்சம் வாங்கிய பேய் ; தேசுக் கொடிபிடித்த ஒரு வீரன் கையை வெட்டித் துரோகம் செய்தது. அவமானம் ; தனது செயலைச் சொல்ல மறுக்கிறது. மற்றும் இரண்டு வேதாளங்கள் எதிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு போரில் தலைவரை வஞ்சித்தன. இந்தப் பயங்கரக் காட்சியைப் பார்த்துக்கொண்டே மேலே கொறேன்.

அதி பயங்கரக் காட்சி ; வேதாளங்கள் ஒன்றையொன்று கடித்துக் குதறி விழுக்கிக்கொண்டிருந்தன. ஒரு வேதாளம் மற்றொன்றின் தலையை முறுக்கு மாதிரிக் கடித்து மென்றுகொண்டிருந்தது. “அடபாவி நீயார் ? ஏனிப்படிச் செப்கிறோய் ?” என்றேன். உடனே கடிப்பதை கீறுத்தி அது பதிற் சொன்னது :

33. புடியோசப் பாவிகள்

“நீ ஃப்ளாரண்ஸ்காரன் ; அறிந்தேன் ; நான் உகோலன் (Ugolin). இந்த துரோகி ஆர்ச்சி பிழைப் பூக்கரன். நாங்கள் பிஸா (Pisa) நகரத்தார் ; அந் நகரப் பூன்று கட்சியாகப் பிரிந்திருந்தது. (1) நினே கட்சி, (2) என் கட்சி, (3) ஆர்ச் பிழைப் பூக்கன் கட்சி. நான் இந்த ரூக்கன் கட்சியில் சேர்ந்து நினேவைத் துரத்தி

பட்டதுப் புகழுடன் நகரத்தில் பெரிய செல்வாக்குப் பெற்றேன். அதற்காக என் சகோதரி மகளையே பொருமையால் விஷம் வைத்துக் கொண்டிரேன்; கொடுமை செய்தேன். இந்தப் பாவி குக்கன் என்மேல் பொருமை கொண்டான். நான் பைஸா நகரை கீப்ளா ரந்தினுக்குக் காட்டிக்கொடுத்தாகக் கதை கட்டினான்; ஜனங்களை ஏவி என் வீட்டைத் தாச்கக் சொன்னான். என் இரண்டு மக்களையும், இரண்டு பேரப்பிள்ளைகளையும் பைசா கோடுரச் சிறையில் அடைத்தான்; என் கீண்டிம் அங்கே சிறையிட்டுக் கதவைப்பூட்டினான்; உணவில்லை; கொலைப் பட்டினி; டசிபால் கிரக்கிப்போனேம். குழந்தைகள் உழுதன்; நான் கல்லாப்ச சமைந்து போனேன்; இன்னது செய்வதென்று தொன்றவில்லை. குழந்தைகள் பட்டினியால் துரும்பாய் இளைத்தன; என் கைகளைக் கடித்தேன் (அதை அவர்களுக்குத் தரவாடையன்று). “ஆப்பா உண் கைகளை என் கடித்துச் சாப்பிடுகிறோய்? இதோ, என்கீச் சாப்பிடு; நீதானே இந்த உடல்தீர்த்தசாய்; அதை நியே உண்டு பசி தீர்” என்றான் என் கூடன். நான் பேசவில்லை; என் குழந்தைகளென்னாம் பட்டினி தாங்காமல் என் காலின்கீழ் விழுந்தே இறந்தன. ஆறுவது நாள் நானும் உணர்வற்றேன்... உயிர் கிட்டிடா! இந்த மஹா பாவி எங்களைப் பட்டினி போட்டுக் கொண்றான்; எங்கள் உடலை நடியுடல் போல இழுத்துச் சென்று குழியில் தள்ளினான். கடி இவன் மண்ணடையா! முயலைக் கடிக்கும் வேட்டை நாடு மாதிரி சூரியன் மண்ணடையை உகோலன் கடித்தான்.

“ஆ பயங்கர பிஸா! என்ன படுகொலை....பழி, பழி, பழி” சேற்சொன்ன சம்பவத்தால் அதற்குப் பட்டினிக் கோடும் எனப் பெயர் வந்தது. நாங்கள் மேலே சென்றோடு.

மகா கனி தாங்தே

லூன்பதாவது நரகம், மூன்றாம் பள்ளத்திற்கு வந்தோம். பனிச் சுடுகாடு; அதில் வேதாளங்கள் புதைந்து கண்ணீர் விடுகின்றன. அவற்றின் தலை முதுகுப் பக்கம் திருச் சைத்திருக்கிறது. அங்கே ஒரு காற்று விசியது; காரணம் கேட்டேன். “பார் குறிப்பாக” என்றார் குருநாதர். (அதுவே லாவிளிபார் சிறகடிக்கும் காற்று)

இச்சமயம் “யாராவது என் முக்காட்டை எடுக்கல்; என் துயரைக் கூதுகிறேன். ஐயோ!” என்றெருந வேதாளம் அலறியது! “நி யார்? சொல்; முக்காட்டை எடுக்கிறேன்” என்றேன். “ஐயோ, நான் மஹா பாவி; நான் ஆனந்தசாமிக் கூட்டத்தைச் சேர்த்தவன்; பெயர் ஆல்பேரிகன். நான் மற்றெரு ஆனந்தசாமி யுடன் கண்டைப்பிடித்துக்கொண்டேன். அவன் மேல் அடங்காப் பொருமை கொண்டேன். அதை வெளிக் காட்டாமல் “சமாதானமாவோம்” என்று ஒரு விருந்திற்கு அழைத்தேன்; அவன் வந்தான். விருந்து முடிவில் “கொண்டா பழம்” என்றேன். (அது கொலையாளிகளை வரச்சொல்லுவதற்கு அடையாளம்.) கொலையாளிகள் வந்து என் பகைவளைக் குத்திக்கொன்றனர். “ஆல்பேரிகன் பழம்” என்றால் கொலை செய்வதற்கு அடையாளம். இது தோலமிவட்டம். தோலமிவலிமோளையும் அவன் மக்களையும் ஒரு விருந்திற்காழைத்துக் கொண்டான். அவன் பெயரால் இந்த நரகம் வழங்குகிறது. நானும் இங்கே வருந்துகிறேன்.” இப் பரிதாபக் கொடுமையைக் கேட்டுருகி நான் குருநாதருடன் நாலாவது வட்டத்தில் இறங்கி னேன்.

34. ஓலிஃபர்

“பார் நரகக் கொடியை!” என்றார் குருநாதர். பார்த்தேன்; மழையிருட்டிலும், அந்தியிருட்டிலும் காற்றுப் பொறி (Wind Mill) சுழல்வதுபோல ஒன்று தோண்றியது. அதுதான் முன்னே சொன்ன காற்று வீசுக் காரணம். குளிரான குளிர்! என் உடம்பு விறைத்துப் போனது. நான் குருநாதருடன் ஒட்டிக்கொண்டேன். பனி, பனி, உறை பனி! அதில் எல்லாரும் புதைந்து நிற்கின்றனர்; படுக்கின்றனர்; வளைந்திருக்கின்றனர். “பார், டிஸ்-அரக்கிளீ; இவனே ஹவிஃபர்” என்றார் குரு. ஒரு பூதாகாரம் தோண்றி யது; இடுப்பு மட்டுமே தெரிந்தது. கைகள் தூண் போலே தடித்துப் பெருத்திருந்தன. அதற்கு மூன்று முகங்கள் — ஒன்று சினங்கொதிக்கும் சிவப்பு; மற் றென்று பேராசை, பொருமையைக் குறிக்கும் மஞ்சள்; மூன்றாவது மனக் கலக்கத்தைக் குறிக்கும் கறுப்பு, தமஸ். (சிவப்பு ஜோப்பியரையும், மஞ்சள் ஆசியரையும், கறுப்பு ஆப்சிரிக்கரையும் குறிக்கும்—இவர்களுள் தீவில் வரக்கண் ஆதிக்கம் உண்டு என்று லம்பார்டி விளக்குகிறார்.) நடுவில் ஒரு முகம், இரண்டு தோள்களிலும் கூரண்டு முகங்கள். இம் முகங்களின் கீழிருந்து வெள வால் போலே பெரிய இறக்கைகள் மூனைத்திருந்தன. இறக்கைகள் கப்பவின் பாய்கள் போலே விரிந்திருந்தன; மிகப் பெரியன்; விசாலமானவை. இந்தச் சிறகுகளால் இப் பூதம் மூன்று வகையான காற்றை வீசியது. இக் காற்றினால் இங்கரகப் பனி இறுகியுறைத்து. பூதத் திற்கு ஆறு விழிகள்; அவை இரத்தக் கண்ணீர் விட்டன. அதன் பற்கள் மகா கோரம்! அவற்றிடையே பாவிகளை வைத்து அது கடித்து மென்றது. மூன்று வாய்களால் ஒரே தடவை மூன்று பாவிகளைக் கடித்து

மென்றது. “அவர்களில் நடுவாயில் இருப்பவன் ஏசநாதரைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் இல்காரியத்; அந்தப் பக்க வாயில் அவஸ்தைப் படுபவன் ஆருடஸ்; இப்புற வாயில் நவிவோன் காசியஸ்—இருவரும் யூலிய கேசரினைக் கொன்ற பாவிகள்.

“எல்லாம் பார்த்தாயிற்று; இரவு படர்கிறது; இனி நாம் செல்வோம்!” என்றார் குரு. தன்னை இறுகத் தழுவிக்கொள்ளச் சொன்னார்; ஹவிளிங்பரின் சிறகொன்றைப் பற்றிக்கொண்டார். பனிக்கட்டிகளில் படிப்படியாக இறங்கினார்.....ஆ! இப் பாவ நரகத்தி விருந்து வெளியேறுவது எவ்வளவு கடினம்! இப் போது ஹவிளிங்பர் உருவும் முழுதையும் பார்த்தேன்! என்ன பயங்கரம்; எவ்வளவு பருமன்! நான் திசைத்து நின்றேன். “போ மேலே; கடுவழி தாண்ட வேண்டும்” என்றார் குரு. பாறை வழியே தட்டுத் தடுமாறிச் சென்றேயும். குருவை நான் அதிசப்பாகச் சில கேள்வி கேட்டேன்; சுருக்கமாகச் சொன்னார்! “உலகின் நடுப்பள்ளத்தில் அந்த அசரன் பூதாகார மாக நிற்கிறுன்; அந்த இடம் கணமான பொருள்களையெல்லாம் கவர்ந்திருக்கும். அதை நாம் தாண்டி நேரும். இப்போது நாம் புதிய இடத்திற்கு வந்திருக்கிறோம். விண்ணிலிருந்து ஹவிளிங்பர் முதலீல் இங்கேதான் விழுந்தான். இங்கே முன்பு தரையிருந்தது. அந்த அரக்களைப் பாதாளத்தில் தள்ளியதும் கடல் மூடியது; இதோ நாம் ஒரு இரசகிய வழியாகச் செல்கிறோம்.”

சென்றேயும்; நட்சத்திரங்களைக் கண்டோம்; அப்பா! நரகத்தைத் தாண்டிநேரும். பாவனத் தீவிற்கு (Purgatory) வந்தோம்.

நரகக்காட்சி முற்றிற்று.

2. பாவனம்

(Purgatory)

35. நல்ல கிழவன்

பாவனத் திவைப் பாடுகிறேன். கலைத் தெய்வங்கள் துணை செய்க ; காலியோப் (கவிவாணி) இனிய சொல் லும், இசையும், எழுச்சியும் அருள்க !

இருள் நரகனின்றும் வெளியேறினேன்—இனி அச்சமில்லை ; மகிழ்ந்தேன் ; இளங்காற் ரதித்தது. நீல வானில் காதலனிக்கும் வெள்ளி நகைத்தது ; கிழக்கு வெளுத்தது. அறம், அறிவு, பொறுமை, அடக்கம் ஆகிய நாற்குணம்போல் தென் சிலுவை மீன்கள் (Southern Cross) விளங்கின.

திரும்பினேன்—ஒரு நரை கிழவனைக் கண்டேன். அவன் தாடி பனிபோல் வெளுத்து மார்பு மட்டும் கீண்டது. அவன் முகம் சூரியன்போல் பொலிந்தது. அவனே காடோ, நல்ல கிழவன், மர்காவின் கணவன். “பார், எங்கு வந்தீர்கள் ; நரகத்தை எப்படித் தாண்டி என குதகக்கு வந்தீர்கள் ?” என்று அவன் கேட்டான். என்னை வணங்கச் செய்து, சூரு பதில் சொன்னார் : “கவர்க்க தேவதையான பேதிரை ஆணையால் இவனை இட்டிச்செல்லுகிறேன். கோரமான நரகக் காட்சிகளைக் காட்டினேன் ; தங்கள் பார்வையில் இந்தப் பாவனத் தீவிருக்கிறது. அதன் ஏழு வளைவுகளிலும் பாப விமோசனம் பெறும் ஆத்மாக்களை இவனுக்குக் காட்ட வேண்டும். இவன் முக்கையை விரும்பிச் செல்லுகிறான் ; பாவனத் திவைத் தங்களாருளாலே காணவேண்டும். தயவு செய்யுங்கள். இவன் உயிருடன் இருப்பவன் ; நான்

ஆவி; தங்கள் பத்தினி மரிசை (Marica) இருக்கும் லிம்போவிலேயே நானும் இருக்கிறேன். அவன் கற் பரசி; தங்களையே கிணக்கிறோன்.”

“நானும் லிம்போவில் இருந்தேன்; அப்போது மரிசை வேண்டியவெல்லாம் தந்தேன். ஏசுநாதர் என்னைக் கரையேற்றி இங்கே வரச்செய்தார். பேதிரை ஆணையால் செல்லுகிறோம்; முகத்துதி தேவையில்லை. வழி சொல்லுகிறேன். இத் திவுக்கரை நானை அடர்ந்தது. நானை பூல்லால் இவன் இடுப்பைக் கட்டு; அது பொறுமைக்கும், கரவின்மைக்கும் அறிகுறி. இவன் முகத்தைக் கழுவிச் சுத்தம் செய். பிறகு இந்த வழி மீளாடே; பசல் வெளிச்சுத்தில் மலையேறப் பாதை காண்பாய்” என்று சொல்லிக் கீழவன் மறைந்தான்.

நாங்கள் அந்த வெளியில் பொறுமையாக நடந்தோம். இருள் ஓடிப்போயிற்று; காலை யொளியில் கடல் நீர் தகதகவென்று பொசிந்தது. குருநாதர் நாண்ஸில்ப்பறித்து என் இடுப்பில் கட்டினார். நரகத் துயர்களைக் காணச் சகியாமல் வடித்த கண்ணீரை குருநாதர் துடைத்தார். நாங்கள் கடலில்பார்த்து தின்றோம்.

36. இனிய நண்பன்

அருணேதயம் கடலைப் பொன்னுக்கியது; அக் காட்சியைப் பார்த்து தின்றேன்; தண்ண் போன்ற செவ்வாய் கடலில் மூட்கியது. செங்கதிர் எழுந்தது; திவ்வியஜோதி ஒன்று பறந்து வருகிறது! கண் கொள்ளாச் சோதி! தேவதை! அதற்கு நான் வணக்கினேன். அதன் இறக்கை வீசிய காற்றால் ஒரு படகு கடலில் விரைந்து கரை சேர்ந்தது; அதிலிருந்து சுமார் நூறு ஆண்மாக்கள் இறங்கினர். எல்லாரும் திவ்ய நாமம்

பாதனர். அவர்களை ஆசீர்வதித்து தேவதை பறந்து மகறந்தது. கதிரொளி காந்துகிறது. “மலைக்கு வழி தெரியுமா” என்று ஆன்மாக்கள் விர்கிலியனை வினாயின. “நாங்களும் புதிதாய் வந்தவர்கள்; நாங்கள் நரகப் பாதைகளில் கஷ்டப்பட்டு வந்தோம்; ஆதலால், இனி எவ்வளவு கரடுமுரடான பாதையிலும் விளையாட்டாக நடப்போம்” என்றார் சூரு. உயிர்க்கும் எண்ணை அவர்கள் வியப்புடன் நோக்கினர்; அவர்களில் ஒருவன் எண்ணை அண்புடன் அணுகினான்; பார்த்தேன். காஸெல்லா, எனது நண்பன்; அரிய பாடகன்; பாட்டால் எண்ணை அடிக்கடி மசிழ்வித்த காஸெல்லா; அவனைத் தழுவக் கைகளை அணைத்தேன்; முடிய வில்லை; ஆள் ஆவி. “நண்பா! உயிரிருள்ளபோது உண்ணை உயிர்போல நேசித்தேன். இப்போதும் அப்படியே நேசிக்கிறேன்” என்றான். அவன் தான் இங்கே வந்த கதையைச் சொன்னான்: “நண்பா, சிரம்ப நாளானது; உன் இனிய குரலைக் கேட்கவேண்டும். அது என் களைப்பை நீக்கும்; பாடு கொஞ்சம்” என்றேன்.

“காதலென் மனத்தினிலே கலந்து பேசுதே” என்று எனது பாட்டொன்றைக் குயில்போலப் பாடி னன் நண்பன். எல்லாரும் உள்ளங் குளிரக் கேட்டுச் சொக்கி நின்றேயும். அப்போது “என்ன செய்கிறீர்கள்.....பாட்டா! உம்; மலையைப் பார்க்க ஒடுங்கள் விரைந்து; உங்களைப் பிடித்த பாப மூட்டையை உதற்றித்தள்ளி விண்ணின்பம் பெறுங்கள்” என்று சத்தம் போட்டான் புண்ணியக் கிழவன். திகில் கொண்ட புருக்கள் தீனியை விட்டு ஒவைதுபோல் நாங்கள் மலையைப் பார்க்க ஒடினேம்.

37. மான்ஸிப்ரேடி

நல்ல வெய்யில்; நல்ல வெளிச்சம்; ஆவிகளுடன் நடந்தேன்; திடீரென்று குருநாதர் உருவைக் காணுது திகைத்தேன்; திரும்பிப் பார்த்தேன். “அவரும்பிக் கைப்படாதே; எப்போதும் உண்ணுடன் இருக்கிறேன்; உண்ணை நடத்துகிறேன். நான் ப்ரண்டுஸியத்தில் இறந்தேன்; என் உடலை நேபிள்வீற்குக் கொண்டுவந்து அடக்கம் செய்தார்கள்; இப்போது அஸ்தமன சமய மாயிருச்கும்” என்று பேசிக்கொண்டே வந்தார் குரு. எல்லாரும் மலையடிவாரத்தை அடைந்தோம். மலை செங்குத்தாயிருந்தது. பாதை வெசு கடினம். திகைத்தோம். குரு இங்குமக்குமாகப் பாதை தேடினார். அச்சமயம் சில ஆண்மாக்கள் கூட்டமாக வந்ததைக் கண்டேன். முதல் ஆடு செல்லும் வழியே ஆட்டு மங்கை செல்வதுபோலே அந்த ஆண்மாக்கள் தமது தலைவனைப் பின்பற்றின. “அவர்களுள் நண்பர் இருப்பர்; பாதை காட்டுவர்” என்றேன். ஆண்மாக்கள் கிட்ட வந்ததும் “தயவுசெய்து மலையேறப் பாதை காட்டுங்கள்; அறிவாளி காலம் வீணைக்கச் சுகியான்; சுருக்குப் பாதை காட்டுங்கள்” என்று குருநாதர் கேட்டார். என்னைக் கண்டதும் அவர்கள் பின்னே சென்றனர். நான் சுவர்க்க தேவதை ஆணையால் வந்த தாகத் தெரிவித்ததும், அருகே வந்து “திரும்பு; முன்னே வாசல் உளது” என்று ஜாடை காட்டினர். அச்சமயம், “திரும்பிப் பார் என்னைத் தெரிகிறதா” என்றெல்லாரு ஆண்மா நின்றது. உற்றுப் பார்த்தேன். மான்ஸிப்ரேடி (Monfredi) மண்ணன். ‘பார் என்னை’ என்று மார்பில் ஒரு புண்ணைக் காட்டி அவன் தனது வரலாற்றைச் சொன்னான்: மான்ஸிப்ரேடி நேபிள்ஸ்

விலிலி மண்ணன் ; இரண்டாம் ஃப்ரெடரிக்கின் காதலி மைந்தன். குணவான், இனியன் ; பாட்டு, கவிதை, நடனம் ஆகிய கலாரசிகள். ஆனால், சுகபோகி, ஷாக் பேர்வழி, மத நம்பிக்கை யில்லாதவன். அவனோ மத விலக்குக் செய்தனர். அவன் ஒரு போரில் இறந்தான் ; அவன் உடலைச் சர்ச்ச சுடுகாட்டில் புதைக்க மறுத்து ; ஒரு பாலத்திற்கருகே புதைத்தனர். “நாவ்திகப் பயலே” என்று அவன் கல்லறையில் ஆளுக்கொரு கல் எறிந்தனர். நீ நாட்டிற்கு மீளும்போது என் பேர்த்தி கோள்டன் ஃஜானைப் பார்த்து—விலிலியை ஆளும் ஃப்ரெடரிக் அரை கானை ஆளும் ஜேம்ஸ்— இருவரும் அவர் மைந்தர். நான் போரில் வாட்புண்பட்டிறந்தேன் ; அச்சமயம் எனது கொடிய பாவங்களை நினைத்து வருந்தினேன், அழுதேன். சருணையுடன் மன்னிக்கும் இறைவரைனத் தொழுதேன். இறைவன் மன்னித்தான் ; ஆனால், சர்ச்ச மன்னிக்கவில்லை. என் உடலை பென்வெண்டே பாலத்திற்கருகே புதைத்தான். அங்கே சற்கள் குவிந்தன. இப்போது காற்றும் மழை யும் அவற்றைக் குலைத்தன. எனது பிழைகளுக்காக இங்கே முப்பது தடவை மலையைச் சுற்றிப் பிறகு பாவனமாவேன். இதை என் பேர்த்தியிடம் சொல்” என்று சென்றான் மண்ணன். நாங்கள் மெதுவாகப் பாவனமலை யேறினேன்.

38. பாவன வழியில்

“செல, முன், முன் ; செல்லச் செல்ல வழி இனி தாகும்” என்று குருநாதர் தூண்டினர். வழி குறுகல் ; கரடுமுரடு ; இருபுறமும் பாறை ; பொறுமையாக ஏறிப் பாவன மலையில் உள்ள ஒரு தட்டைப் பாறையில் அமர்ந்து இருவரும் உத்தராயனை சூரியனைப் பார்த்து

மகா கவி தாந்தே

வியந்தோர். அச்சமயம் பாறையின் பின்னால் பல ஆண் மாக்கள் பேசினர்; பார்த்தேன். அவர்களில் ஒருவனை அடையாளம் கண்டுபிடித்தேன். அவன் எனது நண்பன் பெலாகன்; அவன் பிடில், புல்லாங்குழல் வித்துவான். ஆனால், சுத்த சோமபேறி; லெகிகை விஷயங்களையும் கவனிக்கமாட்டான்; வைதீக விஷயங்களையும் கவனிக்கமாட்டான். இங்கும் அவன் சோமபேறித்தனமாக முழங்காலைக் கட்டி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தான். “அடே அப்பாச, என் இப்படி உட்கார்ந்திருக்கிறோய்; எழுந்து மேலே நட” என்றேன்.

—நண்பா, மேலே சென்றென்ன செய்வது; எனக்கு அந்தத் தேவதை கதவு திறக்காது.

—என்?

—நான் பாபத்திற்காக வருந்தவில்லை; எனக்கு மன்னிப்பும் கிடைக்கவில்லை; வருந்தவும் தோன்ற வில்லை.

—பிழை செய்வது மனித இயல்பு; அதை வருந்திக் கடவுளிடம் முறையிட்டால் ஆத்ம சாந்தியாகும்; மன்னிப்புக் கிடைக்கும். வருந்தினேர் திருந்துவர் என்று நான் குருவுடன் மேலே சென்றேன். அங்கே சில ஆண்மாக்கள் வந்தன. “நீங்கள் யார்? ஏனிப்படி அலைகிறீர்கள்” என்று கேட்டேன்.

“நாங்கள் பாவிகள்; கடுமையாக இறந்தோம். சாகுமட்டும் பிழை வருந்தாத கொடியர். பிறகு கடவுள் அருளொளி காட்டினார்; பிழைகளை உணர்ந்து வருந்தி னேம்” என்றனர். அவர்களுள் எனக்குத் தெரிந்தவர் நான்கு பேர் இருந்தனர். அவர்களுடன் நான் அளவளாவினேன்.

காசரோ என்பவன் சொன்னதாவது:—நான்.

ஃபானே பிரஜை; கொடிய பாவங்கள் செய்தேன்; பிறரைத் துவித்தேன். ஃபேராரா நகரப் பிரபுவைக் குத்திப் பேசினேன்; அவருக்கும் எனக்கும் கடும்பகை மூண்டது. தப்பிக்கொள்ள முயன்றேன்; கடற்கரை யோரமாகச் செல்லாது போனேன். எதிரியின் கொலையாளிகள் என்னைத் துரத்தி காட்டிலும் சேற்றிலும் போட்டு வெட்டிக் கொண்றனர். நீர் உலகிற்கு மீண்டால் எனக்காக உறவினரை பிரார்த்தனை செய்யச் சொல்லும். மற்றொருவன் தான் குத்துப்பட்டு இறந்த கதையைச் சொன்னுன். இந்கும்போது கண்ணிமேரி நாமம் சொல்லிப் பிழை வருந்தியதால் அவன் இங்கே வந்தான். அவன் என்னுடன் கம்பால்டினே போரில் சேவை செய்தவன். பிறகு காதலனுடன் இரகசியமாய் ஒடிப்போய் எதிரியால் கொல்லப்பட்ட ஒரு பெண் தனது கதையைச் சொன்னாள். எல்லாரும் சாகும்போது பிழை வருந்திக் கடவுளை நினைத்ததால் பாவன மலைக்கு வந்தனர். இந்தமாதிரியே இன்னும் பாரை நான் கண் டேன். எல்லாரும் “உலகில் எங்கள் நலத்திற்காக என்பறையும் உறவினரையும் பிரார்த்தனை செய்யச் சொல்லுகின்றேன்” என்றனர்.

அவர்களுள் அரஃபோ (Arozzo) என்பவன் நீதி நிபுணன்; கிணே என்னும் படுகொள்ளோக்காரனைக் கண்டு பிடித்துத் தண்டித்தான். கிணே ஆத்திரங் கொண்டு தந்திரமாக அரஃபோவின் வீட்டில் நழைந்து அவனைப் படுகொலை செய்தான். பிடர் என்பவன் பிரெஞ்சு மன்னனுன் மூன்றாவது பிரெடரிக்கின் காரியதரிசி. அவன் அரசர் சலுகையைப் பெற்று உயர்ந்த பதவி வகித்தான். சுற்றிலுமள்ள குலாமிகளுக்குப் பொருமைத் தீயெழுந்தது. அரசன் தன் மனைவி மேரியின் மோகத்திலேயே முழுகியிருந்தான். அது பிட்டருக்

குப் பிடிக்கவில்லை. “அரசன் ஆட்சி முறையைத் தான் முதன்மையாகக் கவனிக்கவேண்டும். அரசு முதன்மை; பிறகே அரசு” என்றான்.

இதைக்கொண்டு பக்கத்திலிருப்பவர், “மகாராஜா, பிடர் வஞ்சன்; தங்கள் அரசியைக் கொல்லச் சூழ்ச்சி செய்தான்; புரட்சிக்காரன்” என்று பெரிய பழி சமத் தினர். அரசியிடமும் வெடி வைத்தனர். பிடர்மேல் இல்லாததும் பொல்லாததும் கட்டினிட்டனர். ஒரு கண்ணியடத் துறவியியும் பழி சொன்னான். முடிவில் அரசன் பிடைரத் தாக்குப்போட்டுக் கொண்றான். இப்படிக் கொல்லையுண்டு இறுதி காலத்தில் தமது பிழை களுக்கு வருந்திப் பூண்மாக்கன் பலரை நான் இங்கே கண்டேன். அவர்களைல்லாரும் “உலகிற்குப் போன தும் எமக்காக நண்பரிடம் பிரார்த்தனை செய்யச் சொல்லுகின்கள்” என்றனர். “குருவே, உலகோர் பிரார்த்தனையால், இறந்தவருக்கு என்ன என்னம்” என்று கேட்டேன். “அதனால் அவர்களுக்கு ஒரு திருப்தியுண்டாகும்; இதைப்பற்றி சுவர்க்க தேவதை உனக்கு சினக்குவான்” என்றார் குரு.

விரைவாக நடந்தோம்; வரவர நடை எனிதானது; வழியில் தனியாக ஒரு ஆண்மா தன்னுள் ஆழந்து இரையைப் பார்க்கும் சிங்கம்போல எதையோ பார்த் திருந்தது. “எனிப்படிச் சும்மா உட்கார்ந்திருக்கிறோய்; மேலே செல்ல நல்ல பாதை எது சொல்” என்று அதை விடுவினார் குரு. “நீ எந்த ஊர்” என்று கேட்டு அது மென்னமானது. “மாந்துவா” என்றார் குரு. “ஆ, நானும் அதே ஊரான். என் பெயர் ஸோர் தேலன் (Sordello). நானும் கவி” என்று அந்த ஆண்மா குருநாதனைத் தழுவிக்கொண்டு அன்பு காட்டி யது. அக் காட்சி என் மனத்தை உருக்கியது. ஸோர்

தேவன் ஒரு சிறந்த கவி; போர்வீரன்; சொல்திறம் மிக்கவன். ஆ இதாலியே, இதாலியே! உன் பழும் பெருமை மிகப் பெரிது; அதெல்லாம் பழைய ஸ்ரூபங்களைக் கண்டானது. அக்காலம் இருந்த அன்பும், வீரக் ஞாட்டங்களை கண்டும் போயின. ஆ, இப்போது நீ கணவனைப் பறிகொடுத்த விதவைபோல் கண்ணர் விட்டமுகிறும். நீ மீகானில்லாத கப்பலைப்போலானும். இந்த வேதாளம் எவ்வளவு அன்புடன் தன் ஊராளைத் தழுவிக்கொண் வாங்கிறது. அந்த அன்பும் அபிமானமும் எங்கே? ஒருதலாந்தியங் வேலீன இறந்த பிறகுதான் இப்படி ஒருவருக் கொருவர் அன்பு பிறக்குகிறோ? உயிரோடிருக்கு மட்டும், ஏ இதாலியே, உன் மைந்தர் நங்கும் புலியும் ஓராயும் போன்றுக்கிறுங்களே! அவர்கள் உள்தில் அன்பில்லையே; ஒருவரையாருவர் கடித்து விழுங்கப் பார்க்கிறார்களே. நாட்டில் சுற்பொழுதுக்கமில்லை; விபசாரம் அழிந்தும் புரிகிறது. கட்டுக்கடங்காப் பிடாரியின் நடத்தை போன்றுக்கிறது உன் வைமந்தர் நடத்தை. அதிதியும் பேராசையும், அடிமைப்புத்தியும், கொலையும், கொள்ளியும், குண்டுணைத்தனமும் உன்னவரிடையே அதிகரித்தன. ஆ, யூலிய கேசரியே, இப்போது இதாலியைப் பார்த்தால் கண்ணர்விடுவாய்! நீ சிலர் சதிடாப் பிறந்தாப்; இப்போது ஊருக்கு ஊர் சதிக்கூட்டக்கன் வலுத்தன. ஆ, ஏகவே, உன் உபதேகங்களெல்லாம் ஏட்டிலேதான் உள்ளன! கொடுங்கோலும், கொலைபாதசமும் ஏட்டாடச் சூறையாடுகின்றன. ஆ, ஃப்ளாரன்ஸ்! நீ எப்படி மாற்போனும்! நீ செய்யும் சட்டம் பதினைக்கு நாளைக்குக்கூட சிலைப்பதில்லை. உன் பழைய காம்ரீர்யமும் வீரத் துணிவும், நேரமையும், புத்தி கூர்மையும் போயின; நிம்மதியில்லாமல், வலியால் மெத்தையில் புரஞ்சும் நோயாளிபோன்றுக்கிறும்.....

மகா கவி தாங்தே

தினம் கலகம், கிளர்ச்சி, சதி, வஞ்சம், கொலை; ஆ, தாய் நாடே!” இந்த மாதிரி எனது தாய் நாட்டின் சீர் கேட்டை எண்ணி எண்ணிக் கண்ணீர் வடித்தேன். “பொழுது விழுந்தது; அந்திவேளை; அஸ்தமித்த பிறகு வழி நடக்கக்கூடாது. வாருங்கள், அழகான இடம்” என்று நண்பன் ஸோர்த்திலன் எங்களை உயர அழைத்துச் சென்றான். அக்கிருந்து ஒரு கணவாயைக் கண்டோம். அதனின்று கமகமவென்று பூமணம் வந்தது; பொன்னும் மணியும் மரகதமும், கோமேதக மும், இரத்தினமும் பதித்ததுபோல மலர்கள், மலர்கள். ஆ, இம் மலர்களை காண்பது எவ்வளவு இன்பமான காட்சி. அக் காட்சிக்கிடையே பல புகழ்பெற்ற ஆண்மாக்கள் உலாவினர். அவர்கள் பெரும்பாலும் மன்னர்கள். அவர்களுள் அரசன் ராஸ்ஃப், பிரஞ்ச மன்னன் ஃபில்லிப் III, ஆங்கில மன்னன் ஹென்றி III முதலியோர் இருந்தனர். இவர்கள் கண்ணத்தில் கையை வைத்துப் பெருமூச்செறிந்தனர்.

அந்த மயங்கும் இச்சமயந்தான் மாலுமிகள் கப்ப லோட்டித் துறை சேர்வார்கள்; அப்போது அவர் உள்ளம் தமது மனைவி மக்களிடம் இருக்கும்; காலையில் பிரிந்த காதலிகளிடம் அவர்கள் ஆவலாகச் செல்வர்; சர்ச்சில் அந்திடணியடிக்கும்; பக்தர் மாலை வணக்கம் பாடுவார்கள். நானும் பகவானை நினைத்தேன். பிறகு நாங்கள் புதிபக் கணவாயில் மெல்ல இறங்கினேம்; அங்கே இரண்டு தேவதைகள் காவல் இருந்தன. அவை இரண்டும் பளபளப்பான வாளைத்தாங்கி நின்றன. அங்கே எனது நல்ல நண்பன் நிடே னை வப் பார்த்தேன். இருவரும் கேஷமம் விசாரித்துக் கொண்டோம். “பாதை மிகவும் கடினம்; மிகவும் கஷ்டப் பட்டு இங்கே வந்தாய்” என்றான் நினே. “எல்லாம்

செருக்கின் சுமை

பகவான் இச்சை; அவனை அன்பு செய்து, அவன் ஆணையை நிறைவேற்றும்போது நரகத்தையும் எளி தாக்த தாண்டலாம்; இறைவன் அருளால் இருளிலும் பகல்போல நடக்கலாம்” என்றேன். அச்சமயம் ஒரு கொடிய பாம்பு அங்கே பயங்கரமாகத் தலை நிட்டியது-சாத்தான் பாம்பு. அது நரகத்திலிருந்து தந்திரமாகப் பாவனபுரியில் நுழையப் பார்த்தது; காவல் தேவதை கள் உடனே வாளையோங்கி மிரட்டின்; பாம்பு மறைந்தது. பிறகு நான் மாலாஸ்பிளைனைப் பார்த் தேன். “நீ அறிவாளி; ஃப்ளாரன்ஸ் உன்னை அறியாது; அது உன்னைத் தூரத்தியடிக்கும்; என் வழி வந்த ஒரு அன்பன் உன்னை ஆதரிப்பான்” என்று என் வருங்காலத்தைப்பற்றி அவன் சொன்னன். உண்மை, நன்மை, உறுதி ஆகிய மூன்று தீவட்டிகள் எங்களுக்கு வெளிச்சுங் காட்டின. நான் இந்த இடத்தில் ஒரு கனவில் ஆழந்து அப்படியே உறங்கிப்போனேன். என்னை ஹாஸியா என்ற கருணைத் தெய்வம் மேலே தூக்கிச்சென்றது; இரவெல்லாம் தூங்கினேன். சூரியோதயமாய் இரண்டுமணி நேரத்திற்குப் பிறகே கண் விழித்தேன்; அப்போது பாவனபுரியின் வாசலில் இருந்தேன். பிடர் முனிவர் அனுப்பிய தேவதை கதவைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துக் கொண்டது. நாங்கள் நுழைந்ததும் கதவு படார் என்று மூடிக்கொண்டது. நாங்கள் பூர்வனபுரியிற் புகுந்தோம்.

39. செருக்கின் சுமை

பாதை அலைபோல் வளைந்து சென்றது; மெள்ள மெள்ளக் காலாண்றி நடந்தேன்; களைப்பாயிருந்தது. வனுந்தரம்போன்ற தனியிடத்திற்கு வந்தேன்; அங்கே சுற்றி லும் மூன்றாண் உயரம் பாறை சுவரிட்டிருந்தது;

ஈசா கவி தாந்தே

அதில் சல்வைக்கல் வேலீல் செய்யப்பெற்றிருந்தது. அவேலீகள் இயற்கையும் வியக்கும்படி அவ்வளவு அழகா யிருந்தன. கைகேல் முனிவர் சிலை உயிர்ப்பதுபோல விளங்கியது. ரோம் அரசனுன் டிராஜன் சிலை கம்பீர மாக விளங்கியது. டிராஜன் எனியவர் நண்பன். ஒரு நாள் அவன் பிரயாணம் செய்துகொண்டிருந்தான்; ஒரு ஏழைப் பெண் வந்து தனது குறையை முறையிட்டாள். “இப்போது கேட்க நேரமில்லை” என்றான். “அப்படியானால் நீ இனி அரசன் வாய்க்கூல்லை” என்றான் எழை. அரசன் சினவாமல் தனது கடமை யை உணர்ந்து அவன் குறையைத் தீர்த்தான். இங்கே எல்லாம் பண்ணின் படிச்சாரியிருந்தன. ஆ, அங்கே நான் பார்த்த காட்சி என்ன! சில ஆண்மாக்கள் தலை சூனிந் திருந்தன. அவற்றின் கழுத்து இறுகும்படி கணமான கல் கட்டிரிருந்தது. ஆன் அடையாளமே கெடிடவில்லை. “அன்பா, இவர்கள் மண்வடக் கருவும் பிடித்தவர்கள்; அதன் பட்னை இடீசா சுடுது டூப்போல்ச் சுருண்டு கிடக்கிறார்கள்” என்றார் தநு “ஐபோ, சமைதாங்க முடியவில்லையே” என்று அதைப் பார்த்து அவற்றினர். என் மனம் வருந்தியது; அதை ஆண்மாக்கள் இறை வைனைத் தொழுதன:—“எல்லாம் வல்ல பரலோகத் தந்தையே! எல்லையற்ற பரம்பொருளேன்! அன்பு நிறை வே! சிருட்டித் தலைவேனே! உன் பெயர்போற்றி; ஒவ்வொரு சிருட்டிப் பொந்தும் உன் பெருமையைப் பேசகிறது உன் அரசன் அமைதி உகிற் பரவுக. உன் அமைதீயை உலகின் அமைதியாகும்; எங்கள் முயற்சியால் அமைதி வர்தாது; உனது அரியணையைச் சுற்றித் தேவதைகள் உன் டக்ட்பாடி உன் பணி புரிவர். அதுபோல் மண்ணுவகில் பரிசுத்தாத்மாக்கள் உன் புகழ்பாடி, உன் அருளொர்ஜையைப் பரப்புக; தினம்

செருக்கின் சுமை

எங்களுக்குப் படியளப்பவன் நீயே. கருணைக்கடலே! எங்கள் பிழைகள் கோடி. நாங்கள் ஒருவரையொருவர் மன்னிக்கும் அளவு எங்களை நீ மன்னிப்பாயாக. தர்ம விரோதியான சாத்தான் எங்களை அனுகாமல் அருள். அவன் வஞ்சகக் கொடுமைகளைத் தாக்கித்தகர். செருக் கொழிக! வருந்துவோர் வருந்துதல் ஒழிக. பரம பிதாவே! அருள்புரி!” இதைக் கேட்டு என் மனம் அமைதியானது. இந்தமாதிரிக் கழுத்தில் கல்கட்டித் தலை நிமிராது வருந்தும் இந்த ஆவிகள் இறைவனை வணக்கித் தமது அகங்காரம் விலகித் தூயராக வேண்டும்.

மலையேற அந்த ஆண்மாக்களைச் சுறுக்குப் பாதை கேட்டார் குருநாதர். ஒரு ஆண்மா எங்கள் அருகே வந்து இவ்வாறு சொன்னது: “நான் ஹம்பெர்ட் (Humbert); நான் இதாவியன்; எந்தை புகழ்பெற்ற கனவான். என் முன்னோர் பல நல்ல காரியங்களைச் செய்து இசைபெற்றவர். “புகழ்பெற்ற குலத்தைச் சேர்ந்தவன். பெரிய சீமான்” என்று நான் அகம்பாவம் கொண்டேன். என் அகங்கார ஜன்னி யாரையும் மதிப் பதில்லை; பலருக்குத் தீங்கு விளைத்தது; என்னையும் பொட்டலாக்கியது. முடிவில் என் செருக்கைப் பொறுக்கழியாமல் ஜனங்கள் என்னைக் கொலை செய்தனர். என் அகம்பாவம் இங்கே கழுத்தில் கல் சுமக்கிறது; தலை நிமிர முடியவில்லை; இன்றேல், உங்களுக்கு நானே பாதை காட்டுவேன்.”

இது முடிந்ததும் எனக்குத் தெரிந்த ஒருவனைக் கண்டேன்—ஓதேரிகன் (Oderigo) புகழ்பெற்ற சைத் திரிகன். “நண்பா! உன் செய்தி என்ன?” என்றேன். “நான் ஓவியன் என்று செருக்குற்றேன்; என் அகம் பாவத்தை மட்டந்தட்ட இன்னெரு ஓவியன்—கிட்டோ—வந்தான். செருக்கின் பாவத்தை இதோ சுமக்கி

மகா கஸி தாந்தே

றேன். கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு; கலீச் செருக்குக் கூடாது. புகழ் வேட்டையாடினேன்; புகழ் என்னை ஏமாற்றியது. உலகின் புகழ் என்ன சாசுவதம்? இன்றிருப்பார் நாளையில்லை; இன்னையூ வலை உலகம் கொண்டாடுகிறது; பத்தாண்டு சென்றால் அவன் பெயரே மறைந்து போகிறது. புகழ் புல்லைப் போன்றது; அது தழைக்கத் தழைக்க அதைப் பிடுங்கி மாட்டுக்குப் போடுவார். அதை வளர்ப்பவனே அறுக்கிறுன்.”

“உண்மை, உண்மை; உன் உரை கேட்டு என் செருக்கும் தாழ்ந்தது. “செருக்குள்ளவர்கள் நரகில் விழாமல், பாவனத்திற்கு எப்படி வந்தனர்?” என்று கேட்டேன். “ஒருதடவை தமது பிழையை உணர்ந்து வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டதால் இங்கே வந்தோம். எங்கள் பாவத்தை அனுபவித்துப் புனிதமாவோம்” என்றான் ஒதேரிகன்.

நாங்கள் குறித்த வழியிற் சென்றேந்து. “குனிந்து நட; வழியிலுள்ள சித்திரங்களைப் பார்” என்றார் குரு. அழகான சித்திரங்கள் வழிநெடுகச் செதுக்கப் பெற்றிருந்தன. எல்லாம் அகங்காரத்தால் வீழ்ச்சிபெற்றவர் சித்திரங்கள். அகம்பாவத்தால் இடவிழுந்து இறந்தவர், ஆகாசத்தைப் பிடிக்கத் துள்ளி விழுந்தவர்கள், ஜனங்களிடம் பொறுக்க முடியாத ஆணவ வெறி காட்டிக் கொலையுண்டவர், மமதையால் மண்வெறிகொண்டு உலகை இரத்தக்களமாக்கியவர்கள் ஆகிய எல்லா அகங்கார ராக்ஷஸர் உருவும் பாதையில் வெசு அழகாகச் செதுக்கியிருக்கக் கண்டேன். இவ்வளவு பேரூரும் அகம்பாவக் கொடுமையால் என்ன பயன் பெற்றனர்? பிறரைத் துண்புறுத்திக் கொலையுண்டு பிடிசாம்பலாயினர்—அவ்வளவுதான். அந்த உருவங்களின் கலை யெழிலை

பொருமைக்குத் தண்டனை

வியந்துகொண்டே மெல்ல நடந்தேன். “அதோ பார், ஒரே தேவதை. வணங்கு!” என்றார் குரு. பனிபோல் வெண்மையான ஒரு தேவதை பறந்து வந்தது; வணங்கி நின்றேன். “செல் முன் ; எளிதாகச் செல்வாய்” என்று தேவதை பாதை காட்டியது. ஆ, சுமையே தோன்ற வில்லை; வெகு எளிதாகச் சென்று இரண்டாம் பாவ நத்தை அடைந்தேன். “எளியோர் வாழ்க ; விண்ணரசு அவர்களுக்கே!” என்று இனிய குரல்கள் பாடின! ஆறுதலாயிருந்தது. ஆணவமற்ற, தூய, எளிய வாழ்வை நடத்தும் அன்பருக்கே கடவுளரசும், காட்சியும் விளங்கும். உண்மை!

40. பொருமைக்குத் தண்டனை

இரண்டாவது பாவனத்தில் பொருமைப் பாவிகள் தண்டனையால் சுத்தமாகின்றனர். நாங்கள் வழி பார்த்துச் சென்றோம். “இன்ன செய்தோருக்கும் இனிதே செய்யுங்கள்” என்று அங்கே ஆவிகள் கூவினா. அருகே சென்றேன். ஆ, பரிதாபம்! அங்கே ஆண்மாக்கள் முக்காடுபோட்டு கோவில் வாசலில் கபோதிப் பிச்சைக் கார்போல் ஒன்றேர்டான்று நெருங்கிப் பாறையில் சாப்பதிருக்கின்றன. அவற்றின் கண்கள் இரும்பு நாலால் கைக்கப்பட்டுள்ளன; அவைபார்க்க முடியாது. வல்லெடாறுக்க முடியாமல் எல்லாம் கண்ணீர் பெருக அழுகின்றன. “இங்கே யாராவது இதாலியர் இருந்தால் பேசுங்கள்; எனிப்படி வருந்துகிறீர்கள், சொல்லுங்கள்” என்று உரச்க வினாவினேன். பிறர் பேசுவதைக் கேட்கத் தலையைத் தூக்கும் குருடன்போல ஒரு பெண் தலை நிமிர்ந்து இவ்வாறு சொன்னாள்:—

“என் பெயர் ஸாபியை. நான் பொருமையால் இந்தக் கதியானேன். பிறர் நன்றாயிருந்தால் பொறுக்க

மாட்டேன் தாந்தே

மாட்டேன்; அடுத்தவர் கெட்டுக் குட்டிச்சுவரானால் என் மனம் குளிரும். “இவர் நாசமாய்ப் போகவேண் டும்; அவர் நாசமாய்ப் போகவேண்டும்” என்று நான் கடவுளை வேண்டுவேன். ஒருதரம் எனது சதேசுகள் ஒரு போரில் தோற்றேடினர்; அதைக் கண்டு நான் பெருமகிழ் வெய்தினேன். ஆனால், கொஞ்சம் தெய்வ பக்தியிருந்தது. எனக்காக ஒரு சாமியார் பிரார்த்தனை செய்தார். அதனால் இங்கே வந்தேன். எனக்காக பிரார்த்தனை செய்; கண் திறந்து, உயிர்ப்பவனுக்கக் காண்கிறேயே நீ யார்?”

என் வரலாற்றைச் சொல்லி, “என் பொருமையும் இங்கே பாவனமாகிறதம்மா” என்று மேலே சொன்றேன். அங்கே கிடோ என்பவனைக் கண்டேன்; “என்னைப் பொருமைத்தீ பற்றிச் சீழித்தது; அரில் யாராவது வாழ்ந்தால் எனக்குத் தாது விழுந்து போகும்; மனம் தளரும். யாராவது கெட்டுப் போனால் மனங்குளிரும். என் வினையை இதோ அனுபவிக்கிறேன்” என்றார். இவ்வாறு பொருமையால் வருந்தும் பலரைக் கண் டோம். பொருமைப் புஞ்சகளுக்கு இருந்தும் சுகமில்லை; இந்தும் சுகமில்லை. நன்பர்காள்! பொருமையை விட்டொழியுங்கள்!

41. சினக்கோதீப்பு

கண்ணைப் பற்க்கும் ஒனி வீசி ஒரு தேவதை வந்து எம்மை மூன்றாம் பாவனத்திற்கு ஏற் ஏனிப் படி காட்டியது. ஏற்னேம்; அப்போது “கருணையர் வாழ்க! மனத்தை வென்றுவரே சுகிகள்” என்ற பாட்டுக் கேட்டது.

மூன்றாம் பாவனத்தில் கோபத்தால் பாவம் செய்த வர்கள் தண்டனையடைந்தனர்; அதுக் காட்சியைப்

சினக்கொதிப்பு

பார்த்துக்கொண்டே கனவில் ஆழ்ந்தேன். அச்சமயம் ஆசாபம் பணிமுடி இருண்டது. மூடுபணி யுடு நாங்கள் சென்றிரும்; அங்கிருந்த ஆண்மாக்களைல்லாம் ஏசநாத கூ! வணக்கிக் குறையிரந்தன. அவற்றிடம் நல்ல பாதை கேட்டோம். “என்னால் முடிந்தமட்டும் வழி காட்டுகிறேன்” என்றென்ற ஆண்மா முன்வந்தது. அதன் வரலாற்றைக் கேட்டேன்; சொன்னது:—

“நான் வழிபார்டி; என்னை மார்க் என்பார். நான் கல்வியிலும் அரசியல் விவகாரங்களிலும் வெற்றிபெற்றேன். ஒழுங்காகத்தான் நடந்தேன்; கோபத்தினால் இந்தக் கதியானேன். நண்பா! நீ உலகிற்குச் சென்ற தும், எனக்காகப் பிரார்த்தனை செய்யவேண்டும்” என்றான் எனது நண்பன் மார்க்.

“நண்பா! உலகம் கெட்டுப்போனது, அங்கே தருமத்திற்கு இடமில்லை; எங்கும் வஞ்சம், லஞ்சம், கோள், பொறுமை, கொடுமை. எனக்கொரு சந்தேகம்; கடவுள் படைத்த உலகம் ஏன் இப்படித் தீ விணையால் வருந்தவேண்டும்? அது பரலோகத்தின் விருப்பமா? அல்லது பூலோகத்தின் விதியா?” என்று கேட்டேன்.

“நண்பா! உலகம் கண்கெட்டது. ‘கடவுளுக்குச் கண்ணில்லையோ’ என்கின்றனர் மனக்கண்ணில்லர் மாந்தர். கடவுள் அறிவைக் கொடுத்திருக்கிறார்; அதனால், நல்லது பொல்லதைக் கண்டு நடக்கலாம். இன்னமாதிரி நடக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்; மனிதன் அதை மீறுகிறான். தனக்குமேல் உள்ள அருட்சக்தியை மறுக்கிறான்; ஆசை அகந்தை மத்தையால் பாவங்களைச் செய்கிறான்; வருந்துகிறான். ஆண்டவனுக்கு ஓரகமில்லை; அவன் அன்பு மயன். அவனை அறிப மனிதனுக்கு மனபில்லை, கண்ணில்லை.

மகா கவி தாந்தே

அவனே கித்தியன். மனிதன் ஏமாற்றும் விஷய சுகங்களை வேட்டையாடித் தளருகிறான். குண விகாரங்களில் கண்கெட்டலைகிறான்; காமத்தியில் வேகிறான்; புலன் களை அடக்கியான முடிவதில்லை. வழியுள்ளது; நன் னெறி யுள்ளது; நடக்க முடிவதில்லை—சோம்பல், ஆசியம். மத போதகரும் பணத்தையும் செல்வாக்கை யும் கவனிக்கிறாரே யொழிய தருமத்தைப் பின்பற்றிப் பிறரை அந்த வழியில் நடத்த முயலுவதில்லை.

“ரோமில் இரண்டு சூரியர் விளங்குகின்றனர்— போப், அரசன். போப் தமது மதக்கடனையும், சீடர் ஒழுக்கத்தையுமே கவனித்தால் நல்லது; அதேது? அவரும் அரசியல் செல்வாக்கிற்கே போட்டி போடு கிறார். செடியை விழுதுமிருந்து அறியலாம்; மனிதனைச் செயலினின்றும் அறியலாம்; மத பிடத்திலிருப்பவர் அரசியல் வாளைச் சுழற்றப் போட்டி போட்டால் நாடு எப்படி உருப்படும்? மதமும் அரசியலும் தனித் தனியே கடற்ற வேண்டும்; இரண்டும் ஒருவர் கையில் இருக்கக்கூடாது. முன்பு ரோமில் அன்பும், வீரமும், மரியாதையும் இருந்தன. உயிரைவிட மானம் பெரிதென்பர் ரோம் வீரர். இப்போது எல்லாருமே போட்டி பொருமையால் கொடுமை செய்து அழிகின் றனர்” என்றான் மார்க். “மெய்தான் நண்பா, உலகம் அப்படியிருக்கிறது; நல்லவர்களைப் பார்ப்பதே அரிதா யிருக்கிறது” என்றேன். இரண்டொரு நல்ல மனி தரைச் சூறிப்பிட்டு மார்க் விடைபெற்றுச் சௌன்றான்.

மேகம் படர்ந்த யலைபோல் எங்கும் மூடுபனி. அதனுடே அகமூலைபோலப் பார்த்துப் பார்த்து நடந் தோம். மாலைக் கதிரொளி கண்டோம். பனி விலகியது; சினத்தால் இங்கே வருந்திய ஆண்மாக்களைக் கண்டேன். சினம் ஆட்கொல்லி; அதனால் எத்தனை பேர் பாப்பு

ஆலசியம் கூடாது

புளியினும் கொடுக்கையாக நடந்தனர்! என் மனத்தில் சினவெறி கொண்ட பலர் உருவும் எழுந்தது. ஃபிலமெலாவை நினைத்தேன். அவள் மகா தூராங்காரி; அவளுக்கு இரண்டே புதல்வர். அவள் கணவன் தம்பிக்கு ஆறு புதல்வர்; அதனால், பொருமைகொண்டு ஃபிலமெலா தன் ஓர்ப்படியாளுடன் கண்ணட போட்டாள். அவள் மக்களைக் கொலை செய்ய முயன்றாள். ஒரு இரணில் ஓர்ப்படி பிள்ளை என்றெண்ணை தூங்கிய சிறுவன் ஒருவனைக் கொண்றாள். வெளிச்சத்தில் பார்க்குப்போது அது தன் பிள்ளை! தன் வினை தன்னைச் சுட்டது! இந்தத் தூரங்காரியை ஜுவியிடர் ஒரு பாடும் பறவையாகச் சுடித்தார். அந்தப் பறவைதான் ஃபிலமெல் என்று அழைக்கப்படுவது. எனக்கு லாவி னியின் நினைப்பு வந்தது; அவள் ஒரு அரசி. அவள் தாயார் சினத்துயரால் தற்கொலை புரிந்துகொண்டாள். அதற்காக லாவினி அழுத அழுகை என் செவியைத் துளைக்கிறது. இவ்வாறு நான் கோபக்காரர்களை நினைத் திருக்கும்போது, பளிச்சென்று ஒரு டால் அடித்தது; எனது நினைப்பெல்லாம் பறந்துபோனது. ஒளிப் பிழம்பாக ஒரு தேவதை முன் நின்றது; ‘செல்லும் மேலே’ என்றது. தேவதையை வணங்கி அது காட்டிய ஏணி வழியே ஏறி நான்காம் பாவனத்தை அடைந்தோம்.

அங்கே “அமைதியாக்குவோர் வாழ்க; ஏனை னில், ஆவர்களே தெய்வப் புதல்வர் எனப்படுவர்” என்ற இன்னிசை முழுங்கியது.

42. ஆலசியம் கூடாது

மலையேற்றம் என்னைத் தளர்த்தியது; துறை சேர்ந்த தோணிபோல நான் அமர்ந்தேன்.

மகா கவி தாந்தே

“ குருவே, இந்தவட்டத்தில் எந்தப் பாவம் தீருவது ” என்று வினாவினேண். குரு சொன்னார் :

“ அன்பா, நாம் கடவுளை மனதார சேசிக்கவேண்டும்; வாய் புளித்ததோ மாங்காய் புளித்தீதா என்றிருக்கக்கூடாது. ஆலசியம் கூடாது. சிலர் வாயாரப் புகழ்வர்; மனத்தில் பக்கி இராது; உண்மை யன்பு மனத்திலிருந்து பொங்கிப் பொசியவேண்டும். அத் தகைய அன்பில்லாமல், கருத்தில்லாமல், ஏனோதானே வென்று பேரூக்கு பக்கி செய்தவர்கள் இங்கே வருந்தி, மாசற்று, நிறைவான அன்பு பெறுவர். அன்பு இருவகையானது; ஒன்று பதியன்பு, மற்றொன்று சயநல மான பாச அன்பு. பதியன்புதான் மேலானது. அது மாசற்றது. அது ஆன்மாவை இறைவனிடம் சேர்ப்பது. பாச அன்பு புலன்களையும் மனத்தையும் கெடுப்பது; அகம்பாவத்தைப் பெருக்குவது. தானே பெரியவன், தன்னைக் காட்டினாலும் வேறொருவரும் புகழ், செல்வம், செல்வாக்குப் பெறக்கூடாது என்ற ஆணவம். தன்னைவிட உயர்ந்தவாரிடம் பொருமை, அவரைக் கெடுக்கச் சூழ்ச்சி செய்யும் வஞ்சம், சதி—இவையெல்லாம் பாச அன்பால், சமாபிமானத்தால் விளைவனவாகும். எல்லோரும் இன்பம் வேண்டுவர்; கடவுள்ளடவே இன்பம். அது பதியன்பால் வருவது. கருத்துான் றித் தேடினால், மனமாற நாடினால், ஆர்வமுடன் கூவி னால் அந்த விண்ணின்பம் எய்தும்; மணமில்லாத வெறும் வாய் வேதாந்தம் பயனில்லை.

ஆத்மீகக் காதலை காதல்; எந்தப் பொருளுடன் மனம் ஒன்றுகிறதோ அதன் உரு மனத்திற் பதிகிறது. அன்டின் தீவிரத்தால் ஐக்கியம் உண்டாகும்; ஐக்கியத்தால் இன்பமெய்தும். தான் விரும்பிய பொருளை நுகருமட்டும் அன்பிற்கு அமைத்தியிராது. தாவரச்

ஆலசியம் கூடாது

செழிப்பை இலையின் பசுமையால் அறியலாம். அன்பால் ஆளை அறியலாம். இயற்கையுடன் இறை யுணர்வும் சேரவேண்டும்; ஸ்தாலமுப் சூக்கமமும் கூடவேண்டும். வண்டி, தேன் மலரைத் தேஷ் செல்வதுபோல இயல் பாக மனிதன் அன்புப் பொருளை ஈடுவேண்டும். அன்பு இதயத்திலிருந்து பிறக்கவேண்டும். அத்தகைய அன்பினால் பேதிரை இன்று பரிசுத்தமான தேவதையாக விளங்குகிறார்கள். உவள் உனக்கு அன்பின் உண்மையை இன்னும் நேருக்கு நேராக விளக்குவார்.”

இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது பின் னிருந்து ஒரு கூட்டம் ஆவிகள் விரைவாக வரிசையாக வந்தன. அவற்றின் தலைமையிலிருந்த இரண்டு ஆவிகள் “மேரி யோசேப்புடன் யூதியா மலைநாட்டிற்கு ஓடினால்; மார்லேஸ்ஸ் முற்றுகையை புருடவிடம் விட்டுபாம்பேயை அடக்க வீஸர் ஓடினான்; தாமதம் வேண்டாம்; திருவருளை நோக்கி ஓடுங்கள்” என்று பாடிக் கண்ணீர் வடித்தன. அவைகளிடம் என் குரு ஜூந்தாம் பாவனத் திற்கு வழி கேட்டார். அவை “நாங்கள் ஆலசியத்தால் இங்கே வருந்தினோம்; இப்போது வேகமாகச் செல்லுகிறோம்; பின்னே வாருங்கள், வழிகாட்டுகிறோம்”, என்றன. ஒரு ஆவி இதாசிய மொழியில் இவ்வாறு பேசியது: “நான் வெரோனு மடத்தலைவன் அல்பேர் டோ. வெரோனு அதிகாரியான ஸ்காலா பிரபு தனது வைப்பாட்டி மகனை என் ஸ்தானத்தில் அமர்த்தினான். செல்வக் கொடுமை என்னே” அவ்வளவுதான்; அவன் ஓடிய வேகத்தில் மேற்கொண்டு கேட்கவில்லை. ஆவிகள் பாடிச் சென்றன; நான் பெரிய கனவில் ஆழந்தேன்; மெய் மறந்தேன்.

அதிகாலை; என் கனவில் ஒரு பெண்ணைக் கண் டேன்—திக்குவாய், ஓரக்கண், கோணக்கால், முடக்கை,

மகா கவி தாந்தே

மங்கல் நிறம். பெண் இவ்வாறு பாடினான் : “நான் ஸைரன், பாடகி; என் பாட்டினால் மாலுமிகளை வசப் படுத்தி மயக்கியவள். யூலிவிஸ் என் பாட்டில் மயங்கி னுன். என்னிடம் சிக்கியவர் மீனுவதிலர். தேனில் விழுந்த ஈ போல மாந்தர் என் நாத வலையில் மயக்கிக் கிடப்பர்.” நானும் இப் பெண் வலையில் மயங்கப் பார்த்தேன்.

அச்சமயம் மற்றொரு பெண்மணி கனவில் தோன்றினான்—சத்தியவதி.“இவள் மாயத்தில் விழாதே; பார், பெண்ணின் நாற்றத்தை” என்று அந்த மாயப் பெண்ணின் ஆடையைக் கிழித்து வயிற்றைத் திறந்து காட்டினான். ஃஹாங், சாக்கடை நாற்றம்! பொறுக்க முடியவில்லை; தூக்கி வாரிப்போட்டு எழுந்தேன். “நண்பா, மூன்று தரம் எழுப்பினேன்; எழுந்திரு; வழி பார்த்துச் செல்வோம்” என்றார் குரு. பெண் மறைந்தாள்; கனவொழிந்தது; ஆனால், உலக சிந்தனை என்னை விடவில்லை. குருநாதர் பின்னே சென்றேன். காலைக்கதிர் எங்கள் தோளில் ஈத்தத்து. நான் என்னச் சுமையால் தலை குளிந்து நடந்தேன். அச்சமயம் “இது வழி புகுங்கள்!” என்ற சத்தம் கேட்டது. பார்த்தேன் அன்னம் போல் சிறுகுடன் ஒரு தேவதை எங்களை நடத்தியது. “பிழைகளை வருஷத்திக்கடவுளை கோக்கி முறையிடுவோர் வாழ்க; அவர்கள் ஆறுதல் பெறுவார்” என்று அந்தத் தேவதை தனது இறக்கையால் காற்று வீசி இசைத்தது. நான் ஏதோ நினைப்பில் நடந்தேன். “இன்னும் உலக நினைப்பா? கனவில் வந்த மாயத்தை நினைக்காதே; அதை வென்று தலை நிமிர்; போ, விரைவாக” என்றார் குரு. இருவரும் ஜந்தாம் பாவனத்தை அடைந்தோம்.

43. பேராசை ஓழிக

ஐந்தாம் வட்டத்தில் ஆவிகள் குப்புறப்படுத்துகிற்றோ முறையோ என்றமுதன். “ஏனி ப்படி அழுகிறீர்கள்” என்று கேட்டேன். ஒரு ஆவி இவ்வாறு துக்கத்துடன் சொன்னது: “நான் பெரிய செல்வன்; மண் பொன் பெண்ணுடைச் செறிகாண்டிருந்தேன்; பேராசையால் கொடிய பாவங்களைச் செய்தேன். பிறகு உண்மையான கிறிஸ்து மார்க்கத்தைப் பின்பற்றினேன். பிடருக்குப் பிறகு நான் அட்ரியன் V என்ற பெயரால் போப்பானேன். முப்பத்தொன்பது நாளைக்கெல்லாம் நான் இறந்தேன். பேராசையால் நான் செய்த பாவத்தை நினைத்துக்கண்ணீர்விடுகிறேன். பேராசை நல்விருப்பத்தை அவிக்கும், அன்பைக் கெடுக்கும், காரியத்தை முறியடிக்கும்” போப்பின் பேச்சைக்க கேட்டுருகினேன், வணங்கினேன். “இப்போது நான் போப் அல்லேன்; பழைய பேராசைப் பாவி; அதற்காக இதோ வருந்தித் திருந்துகிறேன். நீ விரைந்து மேலே செல்; இங்கே நிற்காதே” என்றான் அச்செல்வன்.

பேலே சென்றேயும். வழியில் பல ஆண்மாக்கள் பிரசவ வேதனைப்படும் பெண்களைப்போலக் கதறிக்கண்ணீர் சொரிந்து தமது பிழைகளை வருந்திப் பாவனம் பெற்றன. “ஆ, பரிசுத்தக் கண்ணியே, நீ எவ்வளவு ஏழையாயிருந்தாய்; உனது தெப்பவகுமாரனை ஒரு மாட்டுக் கொட்டியிற் பெற்றூய். அம்மா, உன் மனம் எவ்வளவு தாராளமாயிருந்தது. ஆஃபாப்ரிகள், நீ ரோம் தளகர்த்தன். எளியன்; எனினும், பணத்தாசையை வென்றவன். அரசன் கைப்பரஸ் கொடுத்த லஞ்சக்குத்தயும் உதற்றதள்ளி

மகா கங் தாந்தே

நீர்மையாய் நடந்துகொண்டாய். ஆ, சிகாலாஸ், நீயே புண்ணியன். ஒரு ஏழைக் குடும்பம், வறுமை தாங்காமல் மூன்று இளம் பெண்களை விலைமக்களாக்கிப் பிழைக்க முனைந்தது. அச்சமயம் நீ மூன்று பணப் பைகளை அவர்கள் ஜன்னல் வழியே உள்ளே தள்ளினாய்; அதைக்கொண்டு அக் குடும்பம் பிழைத் தது; விலை வாழ்வின் நினைப்பை விட்டது. அந்தமாதிரி மனது தாராளமாயிருக்கவேண்டும். பேராசையும் கருமித்தனமும் மனிதனை எல்லாப் பாவங்களுக்கும் தொண்டும்; பேராசை ஒழிக்” என்று அந்த ஆவி முறை யிட்டது.

ஆந்த ஆவியை “நீ யார், உன் வரலாறென்ன?” என்று கேட்டேன்; அது சொன்னது :

“உன்னை விரும்புகிறேன்; உன்னிடம் தெட்வ வொளி காண்கிறேன்; என் கதையைக் கேள். நான் ஹூபி காபெட் (Capet); 987-ம் ஆண்டு பிரெஞ்சு மன்னானானேன். ஃபிஸ்ப் ஹூபி முதலீப் மன்னர் என் சந்ததிகள். மஹா சார்லஸ் மரபு அருகிபது; அவன் வழி வந்த கடைசி மன்னன் லோரேன் சார்லஸ் எப் போதும் தக்கமே பாராட்டி அதற்கு அறிகுறியாகக் கறுப்புச் சட்டையைப் போட்டுக்கொண்டிருந்தான். அவனுக்குச் சுத்தியில்லை. அசத்திகாரம் என் கைக்கு வந்தது. என் மகன் ராபெட்டுக்கு ஆர்வியன்வில் முடிசூட்டி, நான் அரசியற் சுமையினின்றும் விலகிக்கொண்டேன். என் மாபே வழி வழியாக நாட்டை ஆளுகிறது. நான் பேராசையால் இக்கே வருந்துகிறேன். பேராசையால் முதலைக் கூட்டிக்கொடுத்தான் ஒருவன்; பேராசைச் செல்வர் செய்த கொலைசுருக்குக் கணக்கில்லை. பேராசையால் யூதாஸ் கிறிஸ்துநாதரைக் காட்டிக்கொடுத்தான். பேராசையால் மனிதன் திருடன்,

பேராசை ஒழிக

துரோகி, கொலைக்காரனுகிறுன். (ஹெட்டாஸ் பேராசையால் தொட்டதெல்லாம் பொன்னுகும் வரம் பெற்றுள்ளது) தன மகளையே தொட்டு உயிரற்ற பொற் பதுமையாக்கினான். உணவுகூட அவன் தொட்டதும் பொன்னுடை; உண்ணக்கூட முடியாமல் அக் கருமி தனித்தான். பேராசையால் ஒருவன் தகப்பனைக் கொன்று அரசைக்கைப்பற்றினான். பரமபிதாவே! சாத்தானை ஒழித்தது போலவே இந்தப் பேராசைப் பேசையும் ஒழித்தருளுவாயாக!"

இச்சமயம் "ததாவ்து! வாழ்க! பொலிக!" என்று திங்யத் துவனி கேட்டது. ஏசநாதர் பிறந்த செய்தி கேட்ட இரண்டு இடையீர்ப்போல நாங்கள் மகிழ்வினால் மெய்ப்பறந்து நின்றோம். இறைவன் அருளுற்றை அருந்தினாலே மனிதனைப் பிடித்த ஆசாபாசத்தாகம் தணியும் என்று சொல்லி குருநாதனுடன் நான் மேலே சென்றேன். எங்களுக்குப் பாதைகாட்ட ஒரு நல்ல ஆண்மா வந்தது. புதைக் குழியிலிருந்து எழுந்த கிறிஸ்துவின் தரிசனம்பெற்ற இவண்டு அன்பர்போல நாங்கள் மகிழ்ந்தோம். "சகோதரருக்கு அமைதி, அமைதி" என்றது. அதை நாங்கள் மனதார வரவேற்றுப் பேசினோம்; பாவனத்தில் பாபவிமோசனமாகும் வித்தைப்பற்றி அது எமக்கு விளக்கியது. தாம்தாம் செய்த தீவினைக்கேற்ற தண்டனையை அனுபவித்து வினைதிர்ந்து இறைவனை மகிழ்வித்தலே பாவனத்தி லுள்ள ஆண்மாக்களின் நோக்கம். பிறகு ஆண்மா நாங்கள் விரும்பியபடியே தனது கதையைச் சொன்னது:—

"நான் ஸ்டாலியன் (Statius) இங்கே பாவனமாகி விண்ணே வுகிறேன். நான் கவி; ஏசநாதர் யூதாவின் துரோகத்தால் சிலுவையேறி வருந்தினார். தேவ குமாரன் அவ்வாறு வருத்திய யூதரைப் பழிவாங்க

டிடஸ் மன்னன் எருசலத்தையே அழித்தான். அக்காலம் நான் விருதுபெற்று வெற்றிமாலைசூடிய கவிராய ஞக விளங்கினேன்; ஆனால், நான் அப்போது ஏசு பக்தனையில்லை. எனது கவித் திறமையால் தேபஸ் நகரை யும், அச்சிலன் வீரத்தையும் சிறிது பாடினேன். விர்கிவி யன் அருட் சடரினின்றும் பெற்ற கவிக்கனலால் நான் சில கவிப் பொரிகளை உள்ளித் தெளித்தேன். எனது காவியமே என்னை ஆவேசப்படுத்தியது” என்றான். நான் குருநாதரைப் பார்த்துப் புண்ணகைத்தேன். ‘என்?’ என்றான் ஸ்டாசியன். “உன்னை ஆவேசப்படுத்திய எனை தின் ஆசிரியரே என்னை இட்டுச் செல்பவர்—பாரும் இவரை” என்றேன். “ஆ, கவியரசே! வணக்கம், வணக்கம்” என்று ஸ்டாசியன் விர்க்கிவியன் காலில் விழுக் குனிந்தான்.

“நான் ஆவி; கீடும் ஆவி; வணக்கம் வேண்டாம்; வாரும் மேலே செல்வோம்” என்றார் குரு. எல்லாரும் சென்றோம். ஒரு தேவதூதன் எங்களை ஆரும் பாவனத் திற்கு நடத்தினான். “மாந்தர் பசி தாகத்திற்கு எப்படிச் சோறும் நீரும் தேடுவரோ அதேபோல, தரும சித்திக்கு ஆர்வமுற்றலையும் அறவோர் வாழ்க! அவர் ஆர்வம் நிறைவேறும்” என்ற பாட்டுக் கேட்டது. நாங்களும் ஆரும் பாவனத்தை அடைந்தோம்.

44. தண்டிக்குத் தண்டனை

விர்க்கிவியனும், ஸ்தாவியனும் அரிய விஷயங்களைச் சுவைபடப் பேசிவந்தனர்; மலையேறும் வருத்தமே தோன்றவில்லை.

—ஸ்தாவிய, நீ கற்றவன், அறிவாளி. நீயேன் ஜூந்தாம் பாவனத்தைச் சேர்ந்தாய்? உன்னையும் பேராசை விடவில்லையோ?

தண்டிக்குத் தண்டனை

—பொன்னுகை யாரைத்தான் விட்டது! ஆம். நான் பேராசை மிகுந்திருந்தேன்; அதற்காக நான் பல பல திங்கள் வருந்தினேன். நான் செய்த மற்றப் பாவங்களுக்கும் வருந்தினேன், திருந்தினேன். வருந்தார் திருந்தார்.

—எவ்வளவு அறிவாளியானாலும் ஞானஸ்தானம் பெறுதவருக்கு உய்வில்லையே; நீ எப்படி உய்ந்தாய்?

—கவியர்சே! உன அருட்கவியே என்னைக் கவிஞருக்கியது; உனது ஆவேசக் கவிகளைக் கற்றே நான் கடவுளை அன்பு செப்தேன். நான் இருளில் நடந்தேன்; நீ ஒளிகாட்டி என்னை நடத்தினேன். “புது வுலகம் வந்தது; தருமம் தழைத்தது; வஞ்சமற்ற மாசற்ற பழைய வாழ்க்கை மீண்டது; புதிய ஜாதி பிறந்தது” என்று நீ கூறிய தீர்க்கதறிசனத்தை நான் நம்பினேன்; அப் போதே நான் கிறிஸ்து தருமத்தை அறிந்து கடைப் பிடித்தவனுடேன். நான் கவியானதும், கிறிஸ்தவனுடைய தும் உன்னாலேதான். நான் இரகசியமாக ஞானஸ்தானம் பெற்றேன்; எனினும், நீண்ட நாள் புறச்சமய வொழுக்கத்தில் ஆழ்ந்தேன். அதன் பயனாக இங்கே வருந்திப் புனிதமானேன். நீ எங்கே இருக்கிறோய்?

—நான் விம்போவில் இருக்கிறேன்; என்னுடன் உன்னைப்போன்று புசும்பெற்ற சில கிழேக்க ரோமக் கவிகள் இருக்கிறார்கள்.

இப் புலவர் பேச்சு என் செவிக்கமுதமாயிருந்தது. திடீரென்று பேச்சு நின்றது; கணிமணம் வந்தது; பாதை நடுவே ஒரு நீண்ட மரம் செழித்தோங்கியிருந்தது—விசாலமாக அடர்ந்த கிளைகள், கொத்துக் கொத்தாக்க கணிகள். செங்குத்தான் ஒரு பாறையிலிருந்து அங்கே ஒரு அருவி சலசலத்திறங்கி அம் மரத்தை வளர்த்தது. நாங்கள் இத் தனி மரத்தருகே சென்றோம்.

இலைகளுக்கிடையே பேச்சுக் கேட்டது; பறவையைக் குறிவைக்கும் வேடன்போலே நான் மேலே பார்த் திருந்தேன். “இந்தக் கணிகளைத் தொடாதே; பெருந் தண்டிக்கு ஆசை வைக்காதே; முற்கால ரோமர் நல்ல தண்ணீரையே குடித்தார்கள்—கள்ளையன்று. தரனியல், கொழுத்த விருந்துகளை வெறுத்து எளிய உணவு கொண்டான்; அவன் சிறந்த அறிவாளி. முதல் யுகம் பொற்காலம்; அக்காலம் மக்கள் உதிர்கணியுண்டனர். ஆறுகள் அமுதபான மளித்தன; தூதன் ஜான் வளர்தாங்களில் திரிந்தான்; தேனும் விட்டிலும் உண்டான். அடியார்கள் மிதமாக உண்டு பெருமைபெற்றனர்.”

“காலச்செட்டு வேண்டும்; செல் மேலே” என்றார் குரு. சென்றோம்; வழியில் “இறைவனே! எங்கள் உதட்டைத் திற” (உனது திருப்புகழைப் பாட) என்றெருந் பல்யான அழுகைச் சத்தம் கேட்டது. பின்னால் ஒரு கூட்டம் ஆண்மாக்கள் விரைந்து வந்தன; அவை முகம் வாடி வெளுத்துச் சருங்கிக் கண் மணியிழந்து குழிந்து கறுத்திருந்தன; தோலும் எலும்புமாகத் துரும் பாய் இனைத்திருந்தன. செற்றி M-போலச் சுருங்கி யிருந்தது. நான் விபப்புடன் பார்த்தேன். ஒரு ஆவி என்னைக் குறிப்பாக நோக்கி, “எனது நல்லகாலம்!” என்றது. ஆன் அடையாளம் தெரியவில்லை; குரல் தெரிந்தது—எனது நண்பன் ஃபோலே. “நண்பா, காய்ந்துலர்ந்த இவ்வுடலை நன்கு மதி; என்னை வெறுக்காதே; பேச. அந்த இருவர் யார்?” என்றான் ஃபோலே. “ஃபோலே, என் இப்படி உருக்குலைந்தாய், சொல்” என்றேன்.

—இங்குள்ள ஆண்மாக்கள் பெருந்தண்டிப் பாபத்தை அனுபவிக்கின்றன. முன்னே பார்த்த மரம் கணி குலுங்குகிறது; மணம் ஜமாய்க்கிறது; அதில்

திண்டிக்குத் தண்டனை

அமுத அருவி துமிதெளிக்கிறது. அந்த வாசனையாலே பசிக்கனல் கொளுத்துகிறது. தாசம் தவிக்கிறது; ஆனால், நாங்கள் உண்ணவோ குடிக்கவோ முடியாது. “கை விட்டதேன் கடவுளே” என்று சிலுவையில் ஏசதார் முறையிட்டார்; நாங்களும் அவ்வாறே முறையிட்டு உபவாசமிருந்து எங்கள் பாபத்தைப் போக்குகிறோம். என் பாபத்தால் இப்படியானேன்.

—பாபச் சுமையுடன் நீ இங்கே வந்ததெப்படி?

—என் மனைவி நேல்லா மகா உத்தமி. அவள் செய்த உருக்கமான பக்தியும் பிரார்த்தனையுமே என்னை நரகில் விழுமாமல் இங்கே சேர்த்தது. அவள் கடவுள் விரும்பும் தற்பரசி,

என் கதையையும், எனது குருநாதர் விஷயத்தை யும் கேட்டான் ஃபோஸே; சொன்னேன். எல்லாரும் பேசிக்கொண்டே சென்றதில் வழி போனதே தெரிய வில்லை. நல்ல காற்றால் செல்லும் கப்பலைப்போல விரை வாகச் சென்றோம். பின்னால் வந்த ஆவிகளை ஃபோஸே எனக்குச் சுட்டிக் காட்டிச் சிலர் வரலாற்றைச் சொன்னான். அனைவரும் பெரும் திண்டியால் இங்கே குரல் கிட்டி, வெறும் வரயைமெல்லும் உபவாசிகளே. மாரி காலத்தில் நெல் நதிக் கரையில் பூட்கள் சதுரமாகக் கூடிப் பறக்கும்; அதுபோல இந்த ஆவிகளும் விரைந்தன. நெடுஞ்செழிய குதிரை சவாரி செய்து களைத்தவன் மெதுவாகச் சென்று மூச்சுவாங்கி நிற்பது போலவே ஃபோஸையும் என் பக்கத்தில் நின்று நின்று மெதுவாக நடந்து, “மீண்டும் உன்னை எப்போது காண்பது” என்றான். “நான் எவ்வளவுகாலம் ஜீவிப்பேன் என்பதற்பேன். நான் வசிக்கும் ஃப்ளாரன்ஸ் நாளுக்குநாள் நலமிழுந்து வருகிறது; அதற்கு அழிவு காலம் வந்து கொண்டிருக்கிறது; எனது நிலை என்ன

மகா கவி தாந்தே

வாமோ ; இங்கே என்று வருவேனே..... ” என் ரேன்.

“ கோர்லோ டோன்டி ஃப்ளாரண்ஸைக் கைப் பற்றப் பார்ப்பான் ; உண்ணை வருத்துவான் ; துரத்து வான். அவன் வீரன், நாவலன், அரசியல் சிபுணன், சிறந்த முயற்சியாளி ; ஆனால், உலகாயதன், சதி காரன், அதிகாரத்தைக் கைப்பற்ற இழி செயல் புரி வான். அவன் ஒருநாள் குதிரையிலிருந்து விழுந்து இறப்பான்,” என்று சொல்லி, போட்டிப் பந்தயத்தில் பாயும் குதிரை வீரன்போல ஃபோலே ஒடி மறைந்தான்.

நாங்கள் சிறிது சென்றதும் ஒரு கணி மரத்தைக் கண்டோம். அதனடியில் பிச்சைக்காரர்போலக் கை நீட்டி ஆவலாகப் பல ஆவிகள் நின்றன. பிறகு சென்றன. “இது ஏவாள் உண்ட மரத்தினின்று உண்டானது ; கிட்டவராதே ; போ ; பெருந்தினியால் வருந்திய மாந்தர் பலர் ; அந்தப் பாபம் பொல்லாது” என்று இலைகளிடையே சத்தம் கேட்டது. சிந்தனை யுடன் சிறிது தூரம் சென்றேம். “சாந்த நிலையத் திற்கு இது வழி” என்றெரு திவ்ய தேவதை காட்டியது. வசந்தக் காலையின் மலர் மணம்போல நன்மணத் தென்றலடித்தது. “நாலையும் மனத்தையும் அடக்கி ஆசையை வென்று அருளொளி பெற்றவர் வாழும் ; அவர்களே பரம சுகிகள்” என்றெரு இனிய வாசகம் கேட்டது ; அது எங்கள் மனதிற்கு ஆறத் திரியில்லைத்தது.

ஏற்று

45. அருட் கடவுளே

ஆவிகளுக்கு ஊனுடவில்லை ; உணவுக் கவலை யில்லை ; எனில், இவை இப்படி மெலிவானேன் ? என்று

அரூட் கடவுளே

நான் ஸ்தாவியனை வினாவினேன். அவன் மானிடப் பிறவியைப்பற்றி விரிவாகச் சொன்னுன் :—

“ஆவிகளுக்கு உணவு தேவையில்லை ; எனினும், அவற்றின் விளை தீரவே இறைவனிச்சையால் இப்பசி அவர்களை வாட்டுகிறது. ஆவிகளுக்கு கண்ணுடி நிழல் போன்ற உரு உண்டு, ஊனில்லை. இருவர் இதயத்தில் ஒரு தீவிர உணர்ச்சியுண்டாகிறது ; கூடுகின்றனர் ; இருவர் ஜீவசக்திகளும் ஒன்றுகிப் பிண்டமாகிறது. கடற்பஞ்ச பாறைகளில் ஒட்டிக்கொண்டிருப்பது போல் கருப்பையில் பிண்டம் இருக்கிறது ; இயற்கை இதயத்தினின்று உறுப்புக்களை நிறைவாக்குகிறது ; உள்ளே ஆன்மா நுட்பமாகப் புகுகிறது ; இயற்புலன்கள் உண்டாகின்றன. பிண்டம் உருவான குழந்தையாக வளர்ந்து உலகொளியைக் காண்கிறது. திராகைக் கூடுதன் சூரிய ஒளியும் சேர்ந்தே சாராயமாகிறது ; உடலும் ஆன்மாவும் சேர்ந்தே வாழ்வாகிறது. இன்ப தன்பங்களுடு வாழ்க்கை நடக்கிறது ; ஒருநாள் வாழ வகுக்கணக்கு தீர்ந்துபோகிறது. ஆத்மா சங்கற்ப விகற்ப வாசனைகள் நிறைந்த சூக்ஷ்ம சரீரத்துடன் பரலோகம் போகிறது ; மணம், புத்தி, சித்தம், அஹங்காராதிகள் அச்சயைம் தீவிரமாக வேலை செய்கின்றன. சூக்ஷ்ம சரீரங்மா தன் விளைக்கேற்றபடி நரக-பாவன வட்டங்களை அவடகிறது. அங்கே அதற்கு கை கால் அவயவங்கள் முளைத்து யாதனை சரீரபாகிறது. நரவாழ விற்குரிய குறிச் சூணங்கள் எல்லாம் அதற்கும் உண்டு ; எனினும், அது கீழல் ; அதன் விளையே அதன் வடிவு. அதற்கேற்ற தண்டனைப்பட்டுப் பரிசுத்தமாகி ஆன்மா மேனிலை சேரும்.” இவ்வாறு பேசிக்கொண்டே பாதை முடிவுக்கு வந்தோம். அங்கே பாறை மிகவும் செங்குத்து ; அதிலிருந்து குப் குப்பென்று தீ உழிழ்கிறது.

ஒரு புயற்காற்று ஆளைப் பிடித்துத் தள்ளுகிறது. “கவனமாகப் போ” என்றார் குரு; நான் பயந்து நடந்தேன். அச்சமயம் “அருட் கடவுளே” என்றெல்லா கீதம் கேட்டது; தீவழியே ஆவிகள் நடந்து சென்றன.

அவை தியானேவைப்பற்றியும் பாடின. தியானே ஜிபிடர் மகள்; நித்தியக் கண்ணிகை; அவளுடன் அணங்கள் சிலர் இருப்பர்; அவள் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடுவாள்; அவள் வேடர் தெய்வம். ஒருநாள் ஆக்தியன் என்பவன் குளிக்கும்போது அவளைப் பாராத்தான்; அவள் அவளை மானுகச் சபீத்து தனது வேட்டை நாய்கள் உண்ணாச் செய்தாள். அவளைப் போன்ற கற்பு தமக்கு வேண்டுமென்று ஆவிகள் பிரார்த்தனை செய்தன.

கூட்டம் கூட்டமாக ஆவிகள் தீவில் நடந்தன; கடவுளை வேண்டி முறையிட்டன. ஒன்றுக்கான்று முத்தேமிட்டுச் சென்றன எனது நிழல் தறையில் விழுவது கண்டு அவை வியந்தன; “இரண்டு ஆவிகளை வணக்கமுடன் பிக்பற்றிவரும் நீ யார்? நாங்கள் தியாலும் தாகத்தாலும் வருந்துகிறோம்; நீ உடலுடன் வந்தாய்; இந்தியரும், எதியோப்பியரும் குளிர்ந்த ஒடையைக்காண்த் தாகமெடுத் தலைவர்; அதுபோல் உனது மொழிகளைப் பருகத் தாகமானேம்” என்று ஒரு ஆவி என்னுடன் பேஜியது. “ஆவிகாள், நான் உயிர்மனிதன்; கவர்க்கத்தில் உள்ள தெய்வம் அழைத்தது; செலகிறேன். நீங்களேன் இப்படி நெருப்பில் வாடுகிறீர்கள்; உமது கதையென்ன? சொன்னால் அது என் பாட்டில் இடம் பெறும்” என்றேன். ஆவி பேசியது :

“புண்ணியவானே, நாங்கள் இயற்கைக்கு விரோதமான புணர்ச்சியால் ஜீவசக்தியை வீணாக்கிய பாவத்தை இப்படி அனுபவிக்கிறோம். நான் கிடோதுனி ஸெல்லி;

விருப்பப்படி உலாவு

காதற் கவிஞர்; அழகைப் பாடினேன்; அழகில் சொக்கினேன்; காதற் கவி யெழுதும் மையைக்கூடக் காதலித்தேன்; அதோ போகிறான் தானியல்; அவனிட மிருந்தே நான் அலங்கார நடை கற்றேன்; அவன் சிருங்கார ரசத்தில் இணையற்றவன். நண்பா, நீ பூலோ கத்திற்குப் போனால் எனக்காகக் கிறிஸ்து என்னும் போதகளைத் தொழுகை நடத்தச் சொல்லு; என் பாபத்தை திக்குளித்து நீக்கினேன். இனிக் காமம் என்னை மயக்காது....” என்று குனிவெல்லி மறைந் தான். இக் கவியை நான் அறிவேன். அவன் குறிப் பிட்ட கவி தானியலைக் கண்டேன். “நான் காதற் கவி; பழைய பாபத்திற்காக நான் தீயில் வருந்தி கேள்ள; நீ உச்சிக்குச் சென்றால் என்னை நினைத்துக் கொள்” என்று அவனும் சென்றான்.

46. விருப்பப்படி உலாவு

இச்சமயம் ஸ்பெயினில் நள்ளிரவு, எருசலத்தில் அருளைதயடி, கங்கைக் கரையில் நண்பகல், இந்தப் பாவனத்தில் சூரியாஸ்தமன வேளை. எங்கள்முன் ஒரு கேவதை தோன்றி “இதய சத்தர் வாழ்க....இறை வளைக் காண்பார்” எனப் பாடியது. அங்கே ஒரு திக்காடுக்கெரிந்தது; “இத் தீயில் இறங்கியே நீங்கள் உள்ளே செல்லவேண்டும்” என்றது தேவதை. “ஐயோ, வெந்து போவேன்” என்று அஞ்சி அவறினேன். “தெய்மாப் இறங்கப்பா; இந்தத்தீ பாபத்தைச் சடும்; ஆளைக் கொல்லாது” என்று என்னை ஊக்கிக் குருநாதர் முன்னே இறங்கினார்; பிறகு நானும் இறங்கினேன்— உருகிய கண்ணுடி கூடக் குளிர்ச்சி யென்னலாம்; தீ அவ்வைவு உக்கரம். குருநாதர் பேதிரையைப்பற்றிப் பேசினார்; அதனால் தீயின் கொடுமையை உணராமல்

மகா கவி தாந்தே

தாண்டினேன். “எந்தையின் புண்ணியக் குழந்தைகள் வருக! சூரியன் மறைகிறுன்; அந்தி மாலை வருகிறது; மேல் வானத்தில் இருள் பட்டருமுன் வேகமாய் நடந்து வாருங்கள்,” என்றெரு திவ்ய கீதம் கண்ணைப் பறிக் கும் ஒரு ஜோதியினின்றும் ஏழுந்தது. அக் கீதம் பரம சாந்தமளித்தது. பொழுதுபட்டது; செவ்வானம் சுருத்து; இருள் மெல்லப் பரவிபது; இனி மேலே செல்லமுடியாது. கோடையில் உன்னதமான மலைப் பாறையில், மரங்களுக்கடியே படுத்து அசைபோடும் ஆடுகளைப்போலே நாங்கள் பாறைப்படியில் படுத்தோம். நரிகள் வராமல் கோவில் தலையை வைத்துத் தன் கிடையை காவல் காச்சும் இடையனைப்போல குருநாதரும் ஸ்தாவியனும் என்னைக் காவல் காத்தனர். அன்று நட்சத்திரங்கள் அசாதாரண ஒளியுடன் மிலுக்கின. அவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கேதன்; தூக்கம் சுழற்றியது; தூங்கேன்.

காதற் கனல்போல சுக்கிரன் உதித்தான்; அச் சமயம் ஒரு கனவு கண்டேன்—ஒரு அழகிய குமரி; குனிந்து குனிந்து வன மலர் கொய்துவானிக்கொண்டே இவ்வாறு பாடினாள்: “நான் லேகைஹ (வாழ்க்கைப் பெண்); என் அலங்காரத்திற்கே ஒயாமல் மலர் பறிக்கி ரேன். என் இன்பத்திற்காகவே என்னைப் பளிந்கு போல் அழகு செய்கிறேன். என் சகோதரி ராகேல் (ஞானப்); நான் முழுதும் இதயக் கண்ணூடியில் தன்னையே பார்த்திருக்கிறோள். நான் வேலையில் மகிழ் கிறேன்; அவள் திபானத்தில் மகிழ்கிறோள்.”

வெள்ளி வெளுத்தது; ஊருக்கருகே வந்த நீண்ட பிரயாணிபோல் நான் மகிழ்ந்தெழுந்தேன். எனது குருநாதர் முன்பே எழுந்தார். “எத்தனையோ மனிதர் ஆவலாகத் தேடும் அந்த இனிய கணி இன்று என்

மதில்தா தேவி

பசியைத் தணிக்கும்” என்று குருநாதர் புலம்பினார். எங்கும் இன்னெலிகள்; இனிய காற்று; மலர்க்காட்சி; நறுமணம். மேலே செல், செல் என்று கால்கள் உந்தின; எல்லாப் படிகளையும் விரைவாகக் கடந்து உச்சிக்குச் சென்றோம். குருநாதர் என் முகத்தில் பார்வையை நாட்டி இவ்வாறு அருளினார்: “மகனே, உலகத்தி, சுவர்க்கத் தீ—இரண்டையும் நீ கண்டாய்; இருள் நரகத்தையும், செங்குத்தான் பாவனத்தையும் தாண்டினைய. இதுகாறும் எனது திறமை உன்னை நடத்தியது; இனி தெய்வத் திறமையே உன்னை நடத், தும். என்னால் ஆனது இதுவே; என் எல்லை இதோ வந்துவிட்டது. நீ இனிய வளாட்டிற்கு வந்து சேர்ந்தாய்; சூரியன் உன் முகத்தில் இப்பக் கதிர்களைப் பாய்ச்சகிறான். இங்கே மலரும், கனியும், மூலிகைகளும் செழித்து அழகிய காட்சியளிக்கின்றன. இந்த நிலம் செல்வம் பொழிகிறது. உன்னை அழைத்துவர என்னை அனுப்பிய அந்தச் சோதி விழிகள் உன்னை இதோ மகிழ்ந்து காணப்போகின்றன. அதுகாறும் உன் விருப்பப்படி எங்கே வேண்டுமானாலும் உலாவிக் கொண்டிரு; என் கடமை தீர்ந்தது; இனி என் கட்டுப் பாடில்லை; உன் மனம் சென்றபடி நட. நீயே உனக்கு அரசன்; இதோ தன்னுட்சியின் செங்கோலும் திருமுடியும் உன் கையில் அளிக்கிறேன்.

47. மதில்தா தேவி

நான் அந்த மலர்க் காட்டில் சுதந்திரமாக உலாவித் திரிந்தேன். மந்தமாருதம் பூ மணங்கொண்டு குளுக்குளு வென்று வீசியது. எங்கும் பொன்னும் இரத்தினமும் பச்சையும் அள்ளிக் குவித்ததுபோல மலர் கனிச் செடிகள் நிறைந்திருந்தன. இலையடர்ந்த கிளைகளி

னின்று இன்பமான புள்ளிசை செவி மகிழ வந்தது. தரையெல்லாம் பசங் கம்பளம்போலப் புல் அடர்ந் திருந்தது. அங்கே ஒரு அருவி சலசலத்து ஓடியது; அதன் தண்ணீர் வெகு தெளிவாயிருந்தது; நதியைத் தாண்ட முடியவில்லை. நான் அந்த உயரத்திலேயிருந்து சுற்றி நோக்கினேன்.

பலதிற வசந்த மலர்களின் அழகைக் கண்டு சொக்கி நின்றேன். மலரழகு எந்த மட்டுக்கு! அதோ அக் கரையில் ஒரு நவயெளவன் சுந்தரி வருகிறான்.... மலர் கொய்கிறான்.....இனிமையாகப் பாடுகிறான். “அழகுத் தெய்வமே, நதியின் அருகே வந்தருள வேண்டும்; உன் இசையமுதை நான் பருகவேண்டும்” என்று கவிஞன். அந்த வனப்புத் தெய்வம் மதில்தை (Matilda). கோயில் வழிபாட்டில் மிகவும் சிரத்தை யுள்ள பக்கதை; அவள் என்னைப் பார்த்தாள்; என் கருத்தை அறிந்தாள். செம்மலர், மஞ்சள் மலர்கள், ரோஜா மலர்கள் பூத்துப் புன்னகைக்கும் அந்த வனத் திடையே வசந்தத் திருபோல நடந்து ஆற்றருகே, என்னைதிரே வந்தாள். அவள் நடையே ஒரு தனி அழகின்ப மளித்தது. திவ்யதேஜன் பொழியும் பரம சாந்த விழிகளால் அவள் என்னைப் பார்த்தாள். அரு ஞேதபழும் தோற்றுப்போகும்படி ஒரு கனி நகை புரிந்தாள். எனக்கும் அவளுக்கும் இடையே ஆறு— அது மூன்றே எட்டு அகலம். கிரேக்கரை அடக்க செர்வெர் மன்னன் டார்டனெஸ்ஸைக் கடக்க முடியா மல் தவித்ததைப் போலவே, நானும் இந்த ஆற்றைத் தாண்டி அவளாருகே செல்ல முடியாமல் தவித்தேன்.

“இன்பமாக்கினை இறைவனே” என்று பாடி அந்த அணங்கு என்னுடன் பேசினாள்:

—இதுவே மனிதன் முதலில் உதித்த இடம்;

மதில்தா தேவி

இதுவே அவன் பரிசுத்தமான இயல்புடன் வாழ்ந்த இடம்; இது பூலோக சுவர்க்கம். அதிட்டவசமாய் இங்கே வந்தாய். ஜை, உனக்கு என்னவேண்டும்; கேள்?

—அம்மையே, இந்த நதியின் பாட்டும், மலர் வனக் காற்றின் பாட்டும், தங்கள் பாட்டும் ஆத்மராமமளிக் கிண்றன. இந்த ஆற்றைத் தாண்டித் தங்களிடம் வர முடியாததேன்? இவ் வழகிய மலர் வனத்தின் வரலா ரெண்ன?

—கேள்; இறைவன் தற்பரான்தன்; அவன் இன்பமாக வாழுவே மனிதனைப் படைத்தான். இந்த அழகான வனத்தை அவனுக்களித்து இங்கே சாந்த மாசு வாழுச் சொன்னான். மனிதன், தனது மட்டமையால், அபக்குவத்தால், ஆணவத்தால் வீழ்ச்சியடைந்து இந்தச் சுவர்க்கத்தை யிழுந்தான்; இன்பமிழுந்தான்; துன்ப முழன்றான். இந்தப் பாவன மலை அவனுக்கு எட்டாதபடி உயர்ந்தது; சுவர்க்கத்தை அவன் கண்ணி னின்றும் அது மறைத்தது. இந்த வனத்தில் பல அற்புத மரங்களிடையில் உள்ளன; அவற்றின் வனப்பும் பயனும் பலவகை. அவற்றைக் கொஞ்சம் தூயகாற்றின் பாட்டும் சூழ்நிமையும் மனோகரமானவை. இவ் வனத்தை வளர்க்கும் இந்த ஒடை மழை நீரால் பொங்குவதன்று; இது மிகப் பரிசுத்தமான ஒரு ஊற்றில் பொங்கி வருகிறது. இதற்கு அந்தப் பக்கம் யூனே எனவும் இந்தப் பக்கம் லேதே (Lethe) எனவும் பெயராகும். யூனே மாந்தர் செய்த திமைகளை மறையச் செய்யும்; லேதே அவர் செய்த நன்மையை விளக்கும். இரண்டையும் பருகினால் பாவனம் பெறலாம். கவிகளின் இன்பக் கணவுகளில் நிலவும் நிலவின் இதுவே; இங்கே வற்றுத அழுத ஓற்றுப் பொங்கிப் பொசிகிறது.

தேன் மலர்களும், அழுதக் கணிகளும் செழித்துக் குலுங்குகின்றன. இவ்வளவுதான் நான் சொல்ல முடிந்தது.

அந்த அழுதக் கண்ணி பிறகு திவ்யகானம் பாடி னாள் : “பாபத்திற்கு வருந்தி மன்னிப்புப் பெற்ற தூயர் வாழ்க !” என்ற கீர்த்தனத்தைப் பாடி நிறுத்தி, பொன் னும் பச்சையும் குலுங்கும் ஆற்றங்கரை யோரமாக வெள்ளத்திற்கு எதிர்ப்புறம், மாண்போல் நடந்தாள் ; நான் மெதுவாக அவளைப் பின்பற்றினேன். எனக்கும் அவளுக்கும் நூறு எட்டு தூரமிருக்கும். அவள் திடீ ரென்று சிவ்ரூ “சகோதரா, அதோ பார், கேள்” என்றார்ன. பார்த்தேன். அட்டா ! ஒரு திவ்விய ஜோதி கோடி மின்னல் போலக் காந்தியது. ஒரு இன்பப் பாட்டு எழுந்தது. பசுமரங்களெல்லாம் திப்பிடித்தது போல் சுடர்காந்தினா. தேவ கண்ணிகைகாள், உங்களைக் காண என் ணிழிகள் நீண்டகாலம் பசித்திருந்தன. உங்கள் காட்சியை வர்ணிக்க என் உள்ளத்தில் ஹவி கண் அருவி (கவி யருவி) பொங்குக ! யூரானியா (வானக் கலைமகள்) தெய்வகாலத்துடன் எனக்குத் துணை செய்க !

முகூர்த்தத்தன்று மணவரைக்கு அலங்காரமாக மெல்ல நடந்துவரும் மணப் பெண்போலே அற்புதக் காட்சிகள் என் கண்முன் ஒவ்வொன்றாகத் தோன்றின. ஏழு தங்க மரங்கள் தோன்றின ; கிட்ட வந்ததும் நளவிரவில், தெள்ளிய வானில் ஒளிரும் ஒள்ளிய நிறை மதியும் வெட்கும்படியாக ஏழு தங்கச் சுடர்களைக் கண்டேன் ; வியந்தேன்.

“அவற்றையே பார்த்து மயங்காதே, சுடர்களுக்குப் பின்னால் வருவோரைப் பார்” என்றால் தேவ கண்ணிகை. பார்த்தேன் ; வெள்ளை வெளேறென்று

மதில்தா தேவி

ஆடையணிந்து ஒரு புதிய ஜாதி சுடர்களின் பின்னால் தனது தலைவனைப் பிக்பற்றிவந்தது. கடார் வானவில் போல் ஏழு நிறங்களாகப் பொலிந்ததும், அவற்றாடு அந்த திவ்யாத்மாக்களின் தேஜஸ் கலந்தொளிர்ந்ததும் பார்க்கப் பார்க்கப் பரமானந்தமளித்தன. இருவர் இருவராக இருபது பேர் வந்து, “ஆதாம் குலமகளில் நியே பாக்கியவதி; நீ வாழ்க; உன் புண்ணியப் பொலி வோங்குக” என்று மதில்தையை வாழ்த்திச் சென்ற னர். பிறகு நான்கு திவ்ய தூதர் வந்தனர். அவர்கை கால் தங்கம், உடல் தூயவெள்ளை, ஒவ்வொருவருக்கும் ஆறு சிறகுகள் இருந்தன; அவற்றில் முழுதும் ஆர்கோ நாட்க கப்பலைச் செய்த அர்கஸ் (Argus) மாதிரி விழிகள் கிரம்பியிருந்தன. அவர்களுடன் ஒரு வெற்றித் தேவ் வந்தது. அத் தேவை ஒரு கழுதுச்சிங்கம் (Gryphon) (முன்பக்கம் கழுகு—பின்னே சிங்கம்) இழுத்து வந்தது. அந்தமாதிரித் தேர் அகுல்த மன்னனுக்கும் அரிது; சூரியத் தேவரவிட அது பொலிவற்றது. அதன் வலது சக்கரத்தருகே மூன்று தேவ மாதர் பாடி நடனமாடி வந்தனர். ஒருவர் செந்தி வண்ணம்; இன்னென்றால் முரகதப் பச்சை, மற்றென்றால் புனிதவெள்ளை நிறைய பிருந்தனர். அவர்கள் முறையே புண்ணியம், நப்பிக்கை, விசவாசம்—ஆகிய மூன்று தூம் உருவெடுத்ததைப் போன்றவர். மற்றென்றால் சக்கரத்தருகே நான்கு வரிசையாக ஒரு கூட்டம் புண்ணியர் வந்தனர். அவர்கள் தூமிர வர்ண உடை யணிந்து, கம்பிரமாக நடந்து வந்தனர்; முன்னிருந்தவனுக்கு மூன்று கண்கள்; பின்னால் இரண்டு கிழவர் வந்தனர்; ஒரு கிழவன் கையில் ஒரு நீண்ட வாள் மின்னியது. பிறகு நான்கு சாதுக்கள் வணக்கமாக நடந்துவந்தனர். அனைவருக்கும் பின்னே தனியாக ஒரு ஞானக் கிழவன் தியானத்தில்

நடந்துவந்தான். அனைவர் நெற்றியிலும் தெய்வச்சுடர் கொழுந்துவிட்ட டெரிந்தது. திடீரென்று ஒரு இடி முழுக்கம்; எல்லாரும் நின்றனர். ஏழு பொன் சடர் களும் சப்த ரிவி மண்டலம்போல விளங்கின.

48. பேதிரை

“அமுதக் கண்ணியே போற்றி!” என்று எல்லாரும் பாடினர். அருளேதையானது; கீழ்வானம் ரோஜா நிறமானது; தேவர் பூமாரி பொழிந்தனர். உதய சூரியனை வென்ற பொலிவடன் ஒரு தெய்வக் கண்ணிகை விண்ணினின்று இறங்கி வந்தாள். அவள் முகம் மறைந்திருந்தது. அவள் மேனி தணல் போலிருந்தது. அவளைக் கண்டதும் புதிய சக்தி என்னுள் எழுந்தது; பழைய காதல் என்னைக் கொள்ளைகொண்டது. அவள் சங்கிதிப் பிரகாசத்தை நான் தாங்கமுடியவில்லை. குரு நாதனைப் பார்த்தேன். ஆ, என் குரு, என்னை இது காறும் அன்படன் வழி நடத்திய கருணை வள்ளைக் காலேயும்; திடீரென்று அவர் என்னை விட்டகண்றார். நான் ஏங்கி யழுதேன். “ஓ, தாந்தே, சிச்கிலியன் மறைந்ததற்காக அழாதே; வேவெறூரு குற்றத்திற்காக இரங்கு” என்றாள் அத் தீச்சுடர்க் கண்ணிகை. பிறகு என்னையே குறிப்பாகப் பார்த்து, “பார், கவனி; நானே பேதிரை; முடிவாக வந்து சேர்ந்தாய்; இதுவே இன்ப நிலையம் என்பதை முன்பே நீ அறியாது ஏன் காட்டில் அலைந்தாய்?” என்று மௌனமானான். பயந்த குழந்தை தாய்முன் நிற்பதுபோல் நான் பேதிரைமுன் பயபக்தி யுடன் பேச்சிறந்து நின்றேன். அவள் கருணையில் ஒரு கண்டிப்பும் ஒலித்தது. இச் சமயம் “கருணைக் கடவுளை, உன்னையே நம்பினேன். என்னை நீ தாராளமான இடத்தில் சேர்த்தாய்” என்று தேவர் கீதம்

பாடனர். பிறகு தேர் முனையிலிருந்து பேதிரை தேவர் கஞ்சகு இவ்வாறு சொன்னான் :

‘இமையா விழி பெற்ற அமர்காள், இவன் ஆப்புதமான குணவான்; என் விழிகள் சிறு வயதில் இவனைக் கவர்ந்தன; என்னை இவன் உண்மையாக அன்பு செய்தான். நான் யுவதியாகி, உடலை உதறி அமரலோகத்திற்கு வந்தேன். இங்கே சித்தியமான ஒளியுடல் பெற்றேன். என்னைப் பிரிந்தபின் இவன் உலக மாயத்தில் சிக்கி வருந்தினான்; காட்டில் அலைந் தான். இவன் நல்ல வழிக்கு வரவேண்டும்; இன்புற வேண்டும் என்று நான் அல்லும் பசலும் இறைவனை வேண்டினேன். கனவில் தோன்றி அழைத்தேன்; அவன் கவனிக்கவில்லை; புலி நரிக்காட்டில் திசை கெட்டலைந்தான். நானே சிர்கிலியை அனுப்பி அவனை அழைத்து வரச் சொன்னேன்; வந்தான். இந்த லேதே நூதியில் மூழ்கி இவன் முன் நினைப்புகளைவிடாம் மாற்ற நூம்.’’ பிறகு பேதிரை என்முகம் நோக்கி, “இப்புண்ணியிப் பிதியின் அக் கரையில் இருப்பவனே, என்ன சிர்திக்கிறுப்? ஒப்புக்கொள் உனது பிழைகளை. நீ முன்னே என் ஊனுடலைக் காதலித்தாய்; அது மன்றூன்து; அந்த அழகு காலத்தால் கரைந்தது. உனது காதலைக் கடவுளிடமும், புண்ணியச் செயல் கனிடமுமே நாட்டச் சொன்னேன். நீ அப்படிச் செய்யாததேன்?’’

இக் கேள்வி அளவுக்குமேல் வளைத்த வில்லைப் போல் என் மனத்தை முறித்தது. பழைய பிழைகளை நினைத்து நினைத்து உருகிக் கண்ணீர் விட்டேன். “தேவீ, நான் உலக மாயத்தில் மயங்கி ஏமாங்தேன். உனது திவ்ய ஸௌந்தரியத்தைக் கண்டதுமே அந்த மாயம் என்னை விலக்கியது” என்று வருந்தி யழுதேன்.

மகா கணி தாந்தே

“வருத்தக் கண்ணீரால் கண்னம் நனைந்தவர் உய்வர்; மனிதா, எனது உடலழகயே நீ உலகிற் பெரிதாக நினைத்தாய். அந்த உடலும் அழகும் மண்ணையின; அதைக் கண்டும் உனக்கு உண்மையறிவு வரவில்லை; உலகின் அழகும் பொருளும், விஷய சுகங்களின் ஹவுறுமையும் உனக்குத் தோன்றவில்லை; மீண்டும் ஒரு பெண் வலையில், காமவலையில் ஆண்து மனப்பறவை சிக்கியது. மன மயக்கக் காட்டில் நீ அலைந்து திரிந்து வருந்தியது கொஞ்சமா? உன் அனுபவத்தை நீயே பார்த்துக்கொள்; பார் என்னை” என்றால் தேவதை. ஆ! என் மனம் என் பிழைகளை நினைத்துச் சித்திர வதைப்பட்டது. மனேவேததை தாங்காமல் நான் உள்ளமுடைந்து மூர்ச்சையாய் விழுந்தேன். உணர்வு வரும்போது கண்ணி மதில்தா “கலங்காதே; இதோ, இருக்கிறேன்” என்று என்னைத் தூக்கி வேழித் தந்தியில் மூழ்க்கி நெய் சூழல் ஓட்டுவதுபோல் அக் கரையில் எறிந்தாள்.

“புண்ணியப் புனலாட்டினால் புனிதனுவேன்” என்று தேவதைகள் கீதம் பாடினர். அணங்குகள் மீண்டும் எனக்கு ஞானஸ்நானம் செய்வித்து “புனித னையினை; பேதிரையிடம் வா; நாங்கள் அவள் சேடி களான அணங்குகள். அவளைக் காண உனக்கு உள்விழி திறக்குமாக” என்று பாடினர். என்னை அணங்குகள் தேர் முன் அழைத்துச் சென்றனர். ஆ, தெய்வக் காட்சி! பார்க்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதா. நிலைக்கண்ணைடியில் பளிச்சிடும் சூரிய பிம்பம்போல எங்கும் ஒளிமயம். “தெய்வக் கண்ணியே, பேதிரையே, உனது அருளழகைக் காட்டு; இவன் புனிதன், மன வுறுதி பெற்றவன், நம்பிக்கையானவன்” என்று அணங்குகள் பாடினர்.

49. தேவர் பவனி

ஆவியை அள்ளும் அருட்சுடர் நகையுடன் பேதிரை காட்சி யளித்தாள். புத்தாண்டுகள் அப்புண்ணகை யில்லாது என் உயிர் வாடியது; வைத்தகண் எடுக்காமல் அந்தப் புண்ணகை பொலியும் பொன் முகத்தை, அருளாமுத முகத்தைப் பருசு நின்றேன். “அப்படி ஊன்றிப் பாராதே” என்று தேவதைகள் எச்சரிக்கை செய்தன. தேர் நகர்ந்தது; தேவர் படை ஏழு சுடர்களுடன் சென்றன. மதில்லை, ஸ்தாவியன் இருவருடனும் நான் பவனியிற் கலந்து சென்றேன். மங்களகானம் முழங்கியது; அதற்குத் தக்கபடி அடியெடுத்துவைத்து நாங்கள் சென்றோம். வழியில் ஒரு புராதன மரம் ஒன்றிருந்தது—இலை பூ இல்லை; மிக மிக உயரம்; கிளை நெருக்கம்; அந்த மரத்தை எல்லாரும் சுற்றிவந்து வணங்கினார். தேவர் புண்ணிய கீதம் பாடினார். அக் காட்சி இன்பமாயிருந்தது; ஆனால், அச்சமயம் எனக்குத் தலையைச் சுழற்றியது. தூங்கி விழுங்கேன். “சை, என்ன செய்கிறோய்; எழுங்கிரு” என்றிரு தேவதை என்னை விழிப்புறுத்தியது. எழுங்கு பார்த்தேன்; மரம் செழிப்புற்றிருந்தது. அதனடியில் எனது அங்கு தெய்வமான பேதிரை கொலுவிருந்தாள். ஏழு தேவ கண்ணியர் புண்ணிய கீதம் பாடினார். அவர் கையில் ஏழு பொன் விளக்குகள் ஒளிர்ந்தன. அங்கே பல வினோதக் காட்சிகளைக் கண்டேன். தேவ கண்ணிகைகள் பாடிய கீதத்தை பேதிரை மனமுருகிக் கேட்டாள். கீதம் முடிந்ததும் எழுங்கு “என்னைச் சிறிது நேரம் காணமாட்டார்கள்; பிறகு காண்பீர்கள்” என்று நடந்தாள். சப்த கண்ணிகள், ஸ்தாவியன், நான் அணைவரும் பின்னே தொடர்ந்

மகா கவி தாந்தே

தோம். பேதிரை என்னை அண்புடன் பார்த்து, “என் வாயைத் திறவாதிருக்கிறோய்; சகோதரா, ஏதாவது சந்தேகமிருந்தால் கேள்” என்றார்கள். நான் மிகவும் வணக்கமுடன் “தேவி, என் உள்ளும் சொல்லாமலே அங்கே தெரியுமே” என்றேன். “கூச்சப்படாதே, பயப்படாதே; வாயைவிட்டுக் கேள்” என்றார்கள். மேலே சொன்ன இரு விகார மரத்தைப்பற்றியும் அங்கே கண்ட காட்சிகளையும் பற்றிக் கேட்டேன்; எனச்சு விளக்கினார்கள். எதிர்கால நிகழ்ச்சிகள் சில வற்றையும் குறித்தார்கள். எனது அன்பையும் பணிவையும் தேவிக்குத் தெரிவித்தேன்.

நண்பகல்; எல்லாரும் ஒரு பெரிய ஊற்றையடைந்தோம்; அதன் கரையெல்லாம் மலர்களிச் சோலை யடர்ந்திருந்தது; அதனின்று இரண்டு நண்பர் போல வேதே, யூனே ஆகிய புண்ணிய நதிகள் தயங்கிப் பிரிந்தன. பேதிரையின் விருப்பப்படி மதில்தா, “இந்த யூனே நதி நீரைப் பருகு” என்றார்கள். பருகினேன், புதியனுனேன், புனிதனுனேன். வாழ்க்கை புது மலர்க்கி பெற்றது.

பாவனக் காட்சி முற்றிற்று.

ஈ. சுவர்க்கக் காட்சி

50. அரூட் சேயல்

சுவர்க்கத்தில் நான் அதி அற்புதக் காட்சிகளைக் கண்டேன். அவற்றை வர்ணிக்க என் சிற்றறிவு போதாது.—இந்த மூன்றாவது கவிமலையைத் தாண்ட அபாலோ துணை செய்க! தெய்வ சக்தி எனது கலைத் தாகங் தணிக்க என்னுள் இறங்குக! அரூட்சுடர் என் அறிவை நடத்துக!

குரியோதயமானது; அன்பே வடிவான பேதிரை கருடப் பார்வையுடன் இளம் பரிதியைக் கூர்ந்து நோக்கி நின்றான். நானும் அவ்வாறே நோக்கினேன். கடவில் மூழ்குவோன்போல நான் அந்தக் காட்சியில் ஆழந்து சிக்கிறேன். பரிதி முற்றிலும் புதிதாயிருந்தது; கடவுள் மற்றிருக்க இரவியைப் படைத்துவிட்டானே என்று சந்தேகித்தேன்.

காய்ந்த இரும்பிலிருந்து தெறிப்பதுபோல அதனிடமிருந்து சுடர்கள் பொரிந்து தெறித்தன. என்கண் கூசியது; “விண்ணை ஆரூம் அன்பே, நீ என்னை ஒளிமபமாகச் சூழ்ந்தாய்! உன்னால் நான் புதுப்பிறவி பெற்றேன். ஆ, எத்தனை கோளங்களை நீ ஒழுங்காக நடத்துகிறோய். உன் ஆணைப்படி அண்ட கோளங்கள் சுழல்கின்றன. மழை வெள்ளத்தால் ஆன ஒரு பெரிய நீர்த்தடம்போல் ஒளி வெள்ளம் காண்கிறேன்! அற் புதம்!” என்று வியந்து சிக்கிறேன். மேலும் உடற் சுமையே தோன்றுமல் நான் பஞ்சபோல இலேசா னேன்; காற்றுப்போல் நடந்தேன்; என்னை வழி காட்டி நடத்தும் சுடர்மணியான பேதிரையை வியப்புடன் நோக்கினேன். “திகைக்காதே; நீ உன் பூமியில் இல்லை;

மகா சுவி தாந்தே

உன் கண் உலகக் கதிரையே கண்டுள்ளது; நான் உண்ணை மின்னல் வேகத்தில் இங்கே கொணர்ந்துள் வேன்; இங்கே காண்பதெல்லாம் கடவுட் காட்சி; எல்லாச் செயல்களும் கடவுள் ஆணையால் கிடமிருந்துவன; கடவுளை நோக்கியே எல்லாம் செல்கின்றன. இயற்கைப் பொருள்களெல்லாம் பலவாறுக பிரிந்திருப்பினும், அனைத்தும் அருளுணர்வால் ஒன்றுபட்டுள்ளன. அருட்கனலே அனைத்திலும் செயல்புரிகிறது; அதுவே சுந்திரனில் கனல்கிறது; மனிதர் இதபத்தில் துடிக் கிறது; உலகில் அக் கனலே விளையாடுகிறது; இங்கே அனைத்தும் அருட்சடர் இயக்கம்; அனைத்தையும் இறைவன் தனது பரமானந்தத்தை நோக்கி நடத்துகிறன். மண்புத்தி கடவுளருளை அறியாது, வணங்காது; அது பொய் வழியில் சென்று மேகம் பொருதிய இடிபோல் வீழ்ச்சியடைகிறது. மலையிலிருந்து எவ்வளவு எளிதாக அருளி யிறங்குமே அவ்வளவு எளிதாக நீ இந்த விண்ணகத்திற்கு ஏறி மிருக்கிறோப் திருவருளால். எல்லாம் இறைவனிச்சை; விழுத்துமே, முயங்காடே—வா” என்ற புண்ணகைத்து மௌனமானால் பேதிரை. நான் அவளைப் பின்பற்றினேன்.

51. சுந்திர மண்டலம்

மினர்வா காற்றை ஊக்குகிறுள்; அபாலோ வழி நடத்துகிறுன்; என் கணிப்படகு பாடிக் கொண்டேயாரும் காணுத துறையை நோக்குகிறது. என் பரவச விழிகள் மூன் ஒரு ஜோதி மண்டலம் தெரிகிறது. சுவர்க்கானந்தத் தாகமெடுத்த நான் காற்றினும் கடிய வேகமாகப் பேதிரையுடன் சென்றேன். அவள் மேலே பார்த்தாள்; நான் அவளையே பார்த்தேன்; நாணேற்றி விட்ட அம்புபோலே நான் அவளுடன் மேலே பாய்ந்து

சந்திர மண்டலம்

சென்று ஒரு புதிய மண்டலத்தை அடைந்தேன். சந்திர மண்டலத்திற்கு வந்தோம். “கடவுளை நினை” என்றுள் பேதிரை; நினைத்தேன்.

சந்திர மண்டலம் செதுக்கிய பளிங்குபோல நிலவி யது. அலைகள் கதிரொளியைத் தாங்குவதுபோல எளிதாக அது எங்களைத் தாங்கியது. மண்ணுலகி னின்று என்னை இங்கே கொணர்ந்த இறைவன் அருளைப் போற்றினேன். நாம் பூமியிலிருந்து பார்க்கும் சந்திரனில் களங்கம் இருக்கிறது; அதைச் சிலர் கெயின் உருவம் என்கின்றனர். அதன் உண்மையைப் பேதிரை யிடம் விடுவிடேன்.

பேதிரை புன்னகையுடன் உரைத்தாள்:—“அது தப்பெண்ணைம். அந்தர்நூனமில்லா முனிதன் இப்படி யெல்லாம் மயங்குகிறோன். புலன் வழிச் செல்லும் பத்தி அதிக தூரம் செல்லாது. வான் வெளியிற் செல்லும் கோள்களைத் தேவதைகள் ஊக்கி நடத்துகின்றன. இச் சந்திர மண்டலம் சூரியனுல் ஒளிரும்; இதன் சில பூரகங்கள் சூரியவொளியைப் பிரதிபலிக்க முடியாமல் இருப்பதே களங்கத்தின் காரணம்.”

உலக வாழ்வில் எனது காதற் சுடராக விளங்கினால் பேதிரை; இப்போது என் அருட்சுடராக விளங்குகிறோன். என் சந்தேகங்களையெல்லாம் சொல்லாமலே அறிந்து புன்னகையுடன் தீர்க்கிறோன். அவளது திவ்ய ஸ்வரூபத்தைக் கண்டு மகிழ்ச்சி பொங்கினேன். அப்போது படிகப்போன்ற ஒளிபெற்ற சில வடிவங்களைப் பார்த்தேன். “இதென்ன” என்று வியந்தேன். “வியுத்காடே, தினுதக்காடே; நீ இன்னும் சத்திய பூமியில் அடி வைக்கவில்லை; அதனால் மனதில் விகல்பம் உள்ளது. அதோ வருகிறோன். அவளைக் கேள்; விபரம் சொல்லுவான்” என்றால் பேதிரை.

மகா கவி தாங்தே

ஆம், ஒரு அழகு வடிவம் என்னருகே வந்தது; “தில்ய ஸ்வரூபியே, நீயார்; இம்மண்டலத்தில் இருப்பவர் யார்?” என வினாவினேன். அவ்வருவம் அன்புடன் கறியதாவது :—

“நான் பிக்கார்தை; ஃப்ளாரங்டீனில் பிறந்தவன்; ஃபோரேசன் தங்கை; புகழ்பெற்ற டோஞூடி குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் ஒரு கண்ணி மடத்தைச் சேர்ந்து தூப விரதம் பூண்டேன். என் அன்பையெல்லாம் கடவுளிடமே வைத்திருந்தேன். அற வாழ்க்கை வாழ்ந்தேன். இதுமிட்டும் அவ்வாறே பரிசுத்தக்கண்ணியாக விரதம் பூண்டேன்; பலிக்கவில்லை. என்கோதரன் கோர்ஸோ பொல்லாதவன். நான் பிரமசாரினியாயிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. விவாகம் செய்துகொள்ள வற்புறுத்தினுன்; மறுத்தேன்; சினங்தான். ஃபாரிநாடன் என்னும் ஒரு கெல்லாதனுடன் இன்னும் சில காலிப்பயல்களைக் கூட்டிக்கொண்டு, இரவில் சுவரைறிக் குதிச்துக் கண்ணிமடத்திலிருந்து என்னைத் தூக்கிச் சென்றான்; கண்ணியுடைகளைக் கிழித்தெறிந்தான்; கலியாண வுடை யுடித்தினுன். உலகவாழ்க்கை வாழுக்கொல்லி வற்புறுத்தினுன். நான் சிலுவை நாதர்முன் மண்டியிட்டமுதேன். “கிறிஸ்துவே, உனக்கே என் காதலை யளித்தேன்; வேறெவருக்கும் என் இதபத்தைத் தரமாட்டேன். நீ என்னைக் காத்தருளவேண்டும்” என்று முறையிட்டேன். உடனே என் உடலில் குஷ்டம் படர்ந்தது. காமுகனுன் கணவன் அதைக் கண்டு என்னை வெறுத்தொதுக்கினுன். கொடிய நோய் தந்து கர்த்தர் என்று கண்ணி விரதத்தைத் தாத்தார். சில நாட்களுக்கெல்லாம் நான் கைப்படாக் கண்ணியாகவே இறந்து இங்கே வந்து ஒளியுடல் பெற்றேன். இதோ என்னருகே இருக்கும் புண்ணிய

சந்திர மண்டலம்

வதி விவிலி அரசு கோணஸ்தான்ஸ். அவரும் என்னைப்போலவே கன்னி விரதம் பூண்டாள்; உறவினர் அவளைப் பலாத்சாரமாக ஆரூவது ஹென்றிக் குக் கலியாணம் செய்தனர். ஜம்பது வயதில் அவள் ஒரு மகனைப் பெற்றுள். உள்ளத்தில் இறைவனைத் தொழுது வாழ்ந்து இறந்தபின் இங்கே வந்தாள். இப்படி விரத பங்கமான பேர் இறைவனிச்சையால் இங்கே பரிசுத்தமாக வாழ்கின்றோம். அவனையே காதலிக்கிறோம் வேறொன்றிலும் எமது இச்சை செல்லாது. அவன் வைத்த இடத்தில் மகிழ்வுடன் இருக்கி ரோம். அவன் சித்தம் உயர்த்தும் இடத்திற்குச் செல்லோம். போற்றி மேரி' " என்று தண்ணீருக்குள் குதித்து மறையும் ஆஸ்போல் பிக்கார்தை மறைந்தாள். சிறிதுநேரம் அவளையே பார்த்திருந்த பிறகு பேதிரை யைப் பார்த்தேன். ஆ, அவள் கண்ணில் என்ன நூன் வொளி! இரண்டு சுவையுள்ள உணவுகளுக்கிடையே பசித்து நிற்பவன்போலும், இரண்டு நரிகளுக்கிடையே சிக்கிய ஆட்டுக் குட்டிபோலும், இரண்டு மான்களுக்கிடையே பாய்ந்த வேட்டை நாய்போலும் நான் இரண்டு சுந்தேகங்களுக்கிடையே திகைத்து நின்றேன். அவற்றைச் சொல்லவும் வாய்ந்றேன். முன்னே மன்னன் நேடுதோட் நேஸோர் ஒரு கனவு கண்டு மறந்துபோனான்; அந்தக் கனவை ஊகித்து அதன் பலனைச் சொல்ல இரண்டு சோதிடரை வினாவினான். அவர்கள் சொல்ல முடியவில்லை; உடனே அவர் தலையை வாக்கும்படி உத்திரவிட்டான். அதைக் கேட்ட தானியல், தனது அறிவால் கனவையும் பலனையும் ஊகித்துச் சொல்லி இரண்டு சோதிடரையும் விடுவித்தான். தானியல்போலவே பேதிரை என் மனத்தை அறிந்தாள்.

மகா கனி தாங்தே

1. “பிளேடோ சொல்வதுபோல் ஒவ்வொரு ஆன்மாவும் ஒரு குறித்த நடசத்திரத்தினின்று வந்து அங்கேயே செல்கின்றனவா?

2. இறைவன் எல்லாம் வள்வனானால், அடியார் விரதம் ஏன் இப்படிக் கெடுகிறது; அவன் அவர்களைத் துஷ்டரிடமிருந்து காக்கலாகாதா? என்ற இரண்டு சந்தேகங்கள் உண்ணைக் குழப்புகின்றன. மோஸ், சாமுலேல், ஜான் இவர் போன்று இறைவனுடன் அன்புறவுகொண்ட புண்ணியர்களும், கடவுளருள் பெற்ற முக்தான்மாக்களும் பரமண்டலத்திலேயே சாமீப்ய முக்தராய் வசிக்கிறார்கள். இறைவன் ஆணைக் கிணங்கி அவர்கள் மற்ற உலகங்களுக்குச் செல்வர்; ஆனால், அவர்களுக்கென்று தனித்தனி உலகங்கள் இல்லை. பிளாத்தன் ஆன்மாவுக்கு மறுபிறப்புண்டு என்னும் கருத்தல் அப்படிக் கொண்டான். முக்தான்மாக்களைல் வரும் பரமண்டலத்திலேயே பரமானந்தமான அமரவாழ்வெய்துவர்.

தெய்வ நீதியில் அப்பழுக்குக் கிடையாது; அது முற்றிலும் உண்மை; கருணைமயம். வீழும் அடியாரைக் கைதூக்கிவிட அது பலதடவை முயலுகிறது. ஆனால், அடியாரின் அபக்குவத்தால், வைராக்கியக் குறைவால் வீழ்ச்சி நேருகிறது என்ன இடர் வந்தாலும் பொறுத்து உண்மைக்கே பலிதானமான ஆத்ம தீர்ச் சிலர் உளர். அத்தகைய தீர்மில்லாமலே மிகப் பலர் வரும் இடர் களால் தளர்ந்து ரெறிதப்புகின்றனர்.”

என் சந்தேகம் தீர்ந்தது. “ஏ தெய்வத்திருவே! என் மனமகிழ்ந்தது; விரதந் தவறிய ஒருவன் வேறு புண்ணியங்களால் ஈடேற முடியுமா?” என்று வினாவி னேன்.

தெய்வப் புண்ணகையாள் இவ்வாறு சொன்னாள் :

புது மண்டலம்

“ மனிதனுக்கு இறைவன் புத்தியைக் கொடுத்திருக்கிறார்கள் ; பகுத்தறிவு அளித்திருக்கிறார்கள். மனிதன் புலன்களுக்கு அடிமைப்படாமல் தாய்ப்பால் குடிச்கும் போதே துள்ளியோடித் தாவும் ஆட்டுக்குட்டி போல் மனத்தைச் சிதறவிடாமல் வைராக்கியமா யிருக்கவேண்டும். தன்னை இறைவனுக்கே நிவேதனம் செய்ய வேண்டும். அவன் சந்திதியில் நல்ல விரதங்களைப் பூண்டு என்ன வந்தாலும் தளராமல் அதைக் காக்க வேண்டும். அதுவே கிறிஸ்தவ தருமம் ஒருவன் ஊரைக் கொள்ளோயிடித்துப் பேருக்குத் தானம் செய் தெண்ண ? மேலே பரம பிதா இருக்கிறார் ; உலகில் திருக்குமாரர் குருமூர்த்தமாய் இருக்கிறார். அவர் அருளிய தெப்பவாக்கான பைபிள் உள்ளது. அதன்படி நடந்தால் எல்லா நன்மையும் உண்டாகும். மனக் குரங்கு இங்குமங்கும் தாவாது காத்தால் எடுத்த விரதத்தை முடிக்கத் திருவருளே துணை புரியுமே.”

இவ்வாறு பேசி அப் புண்ணியத்தெய்வம் மோன மானுள். திடீரென்று அம்புப் பாய்ச்சலில் மேலே சென்றேயும். இரண்டாம் விண்ணகம் புது மண்டலம் !

52. புது மண்டலம்

புக மண்டலத்தில் எனது புண்ணிய தெய்வம் ஜோதிர் மயமாக விளக்கினார். ஆ ! அவள் புண்ணகைப் பொலிகவ எப்படி வர்ணிப்பேன் ! விண் சுடர்களே அதைக் கண்டு உள்ளஞ் சிலீர் த்தன என்றால் நரஞ்சிய என் களிப்பை அளக்க முடியுமா ? தெளிந்த ஊற்றில் ஏதாவது பேர்ட்டால் ‘தின்பண்டம்’ என்று மொய்க்கும் மீன்கள்போல் எங்களை ஆயிரம் திவ்யாத்மாக்கள் சூழ்ந்தன. “எமது அன்பை வளர்க்கும் ஒருவள் வந்தாள்” என்று மகிழ்ந்தன. இந்த ஜோதி ஆங்மாக்

மகா சுவி தாங்தே

களைப்பற்றி அறிய என் உள்ளம் துடித்தது. ஒரு ஆண்மா என்னையனுகிகி “விண்ணுலகுக்கு வரும் பேறு பெற்ற புண்ணியனே, நீ விரும்பியதைக் - கேள்” என்றது.

“இந்தக் கிரகம் சூரியனுக்கருகே யுள்ளது. ஒளி நிறைந்தது. இதில் எப்படி வேலை செய்வீர்கள்? உன் கண்ணில் பரமான வொளி வீசுகிறது. நீ யார்?” என்று கேட்டேன்.

“நான் அரசன் ஜஸ்டினியன் ஸீஸர். கி. பி. 324-ல் கான்ஸ்டன்டைன், கான்ஸ்தாந்திநோபோத் தனது தலைநகராகக் கொண்டான். நான் கி. பி. 527-ல் அவன் வகித்த அரியணையில் ஏறினேன். நான் முதலில் கிறிஸ்துவை ஒரு அருள் வாக்கி யென்றுமட்டும் எண்ணினேன். பிஷப் அகாபெதன் கிறிஸ்து நமது ரக்ஷகன் என்று விளக்கினேன். அதன்பிறகு நான் தீவிர மான கிறிஸ்து பக்தனுமேன்; நாளடைவில் உண்மை விளங்க விளங்க என் கடவுளன்பு உறுதிபெற்றது. பிறகு இறைவன் தூண்டிய பணியைக் கருத்துஞ்சிச் செய்தேன். நான் பிடித்த கழுகுக்கொடியின் புகழ் மிகப் பெரிது; ஆதிகாலம் முதல் அதன் வீரச் செயல்களை எண்ணினால் உள்ளம் சிவிர்க்கும். ‘ரோம் உலகை ஆளும்’ என்பதை அக் கொடி விளக்கியது. அது எத்தனையோ பகைவரை ஓடுக்கியது; கோட்டைகளைத் தகர்த்தது; அரபியரை வென்றது; ஆல்ப்ஸ் மலையை பும் தாண்டி வந்த ஹன்னிபாலை முறியடித்தது. அந்தக் கொடியின் ஆவேசத்தால் விழியனும் பாம்பேயும் வெற்றி பெற்றனர். ஜுவிலியஸ் சீஸர் அந்தக் கொடியை வீரமுடன் தாங்கி, ரூபிகன் நதியைத் தாண்டி, ஸ்பெயின், கால் முதலிய நாடுகளை வென்றான். இந்தக் கழுகுக் கொடி கிளிபாத்திரையை வென்றது; செங்

கடல் வரையில் விளங்கியது. திபேர் ஸ்வீஸர் காலத் தில் இக் கொடி ஒரு அற்புகங் கண்டது. ஏசனாதர் அவதரித்து உபதேசங்களெய்தார். அவரைப் பாவிகள் சிலுவையிட்டனர். அந்தப் பாவிகளைத் திபேர் பழி வாங்கினான். இவ்வாறு புகழோங்கிய ரோம் நாட்டை நான் காத்து வந்தேன்; ஜனங்கள் ஒழுங்காக நடக்க அரிய சட்ட திட்டங்களை வகுத்தேன். எனக்குப் பிறகு உட்கலகம் எழுந்தது. இப்போது நாட்டின் நிலைமை பரிதாபமாயிருக்கிறது. கட்சிச் சண்டைதான் மிச்சம்!

“இந்தச் சிறிய கிரகத்தில் அக் காலம் புகழ் தேடிய பெரிய வீர் இருக்கின்றனர். ஆனால், உலகப் புகழால் அமைதியின்பமில்லை. அதை அறிந்தே நாங்கள் எங்கள் அன்பையெல்லாம் இறைவனிடம் வைத்தோம். அவனுது அற்புத நீதிவழியே நடக்கிறோம். ஒவ்வொரு நாளும் அவன் அன்பைக் கண்டு வியந்து போற்று கிறோம். இனி ஒருக்காலும் நாங்கள் தீவாழியிற் செல் லோம். அவன் வைத்த இடத்தில் மகிழ்வுடன் இருக்கிறோம். எங்கள் வாழ்வில் ஏற்றத் தாழ்வுண்டு; எனி ஜூட், பல ஸ்வரங்கள் சேர்ந்து இனிய பாட்டாவது போல, பல பான்மையான எங்கள் உள்ளமெல்லாம் தெப்ப கானத்தால் நிறைந்துள்ளது.

“முத்துப்போன்ற இந்தக் கிரகத்தில் ரோமியோ கிண் ஒளி கலந்துள்ளது. ரோமியோ பரம பக்தன்; தன் சௌவங்களைத் துவந்து ப்ராவான்ஸ் அதிபதியான ரெப்மோந்திடம் விசுவாசமாக உழைத்து அவன் பொருளாதாரத்தைப் பெருக்கினான். யஜமான் தாராள மனதுடையவர். ஒருங்கள் அவனுக்கு வேண்டிய பொருளைக் கேட்கச் சொன்னார். ‘எனக்கு வேண்டிய பொருள் இறைவன் அருளோ. ஒரு கோவேது கழுதை, ஜன்றுக்கோல், யாத்திரைப் பை—இவையே வேண்-

மகா கவி தாந்தே

உம் என்று' பெற்றுக்கொண்டு எருசலத்திற்குச் சென்றுன்.....' 'எம்மைக் காக்கும் கடவுளே போற்றி! இந்த ஜோதிவள நாடுகளை திவ்வியப் பிரகாசத்தில் நிரப்பும் கடவுளே வணக்கம்!' " என்று பாடிக்கொண்டு ஜஸ்டினி யன் மற்ற திவ்ய ஆண்மாக்களுடன் மறைந்தான்.

"இவ்வளவு நல்ல மனிதர்கூட உயர்ந்த சுவர்க்கத் தில் ஏறவில்லையே! உலகில் மனிதர் ஏன் அப்படி வருந்துகிறார்கள்? அவர்களுக்கு உய்வு எப்பொழுது?" என்று நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனது அன்புத் தெய்வத்தைக் கேட்க மனந்துணியவில்லை பயபக்தி ஆதிகரித்தது. அவளே என் மனத்தை அறிந்தாள், புண்ணகைத்தாள், திருவாய்மலர்ந்தாள் :—“கேள், கடவுள் இன்பமே தருவார்; மனிதனை நல்ல கிலையிலே தான் வைத்தார். முதல் பனிதன் ஆதாம் விசுற்பக் கனி யுண்டான்; பேத புத்தியால் வீழ்ச்சி பெற்றுன். அதனால் அவன் சந்ததிகளான மனித சமுதாயமும் பாபச் சுமையால் பல்லாண்டுகளாக வருந்தியது. ஒருநாள் இறைவன் கருணை பூத்தான்; அவன் திருவாக்குடன் வற்றூத அன்பு ரெள்ளமான ஏசநாதர் அவதரித்தார். மனித சமுதாயத்தின் பாபச் சுமைகளையெல்லாம் தன் மேல் போட்டுக்கொண்டு சிலுவையில் வருந்தினார் கிறிஸ்து பகவான். அந்த மாதிரியான பொறுமையும் சத்திய பலியும் எங்கும் இல்லை. அதனால் தனது உண்மை விளங்கியது என்று இறைவன் மகிழ்ந்தான்; தமது ஆத்திரம் தீர்ந்ததென்று யூதரும் மகிழ்ந்தனர்; எருசலம் தகர்ந்தது; அதனால் யூதர் செருக்கும் தகர்ந்தது. தெய்வம் பழிவாங்கியது கடவுள் ஏன் இப்படிப் பழிவாங்குகிறார் என்று கேட்கிறோம். பரிபூரணமான கடவுளன்புக் கணல் உள்ளத்தில் எழுந்தாலே தெப்பவகாரிய ரகசியம் உனக்குத் தெரியும். கடவுளின் அன்பு

நிறைவானது, மாசற்றது, ஒளி பெற்றது, குறைவற் றது, சித்யமானது. அந்த அன்பைப் பெற மனிதன் தகுதியுள்ளவனுயில்லை. அவனது பாபச் சுமையே அவனை அழுத்துகிறது. பேத புத்தியில் அலையும் மனிதன் ஒரு கணம் இன்பமும் மறு கணம் துன்பமும் அனுபவித்து அமைதியிழக்கிறான். கடவுளாணையைப் பணிய மறுக்கிறான்; அகம்பாவத்தால் எதிர்க்கிறான். இப்படிப் பாவம் சுமக்கும் மனிதனைப் பரம பிதா கருணையாலும் தண்டனையாலும் கரையேற்றுகிறார். அவர் தரும் தண்டனைகள் புண்ணைக் கீறி யெறி வதுபோல நமது பாபங்களைப் போக்கும் உபாயமாகும். ‘ஜம்பூதங்களையும் கடவுளே படைத்தார்; ஜம்பூதச் சோக்கையான மானிடம், விலங்குகள் அனைத்தையும் அவரே படைத்தார் எனில், அவர் படைத்தது அழிவானேன்?’ என்று மற்றொரு கேள்வி உன் மனதில் உதிக்கிறது. கேள்; இந்த விண்ணுலகங்களும் அதிலுள்ள தேவதைகளும் இறைவன் படைப்புகளேயாம் எனில் இவை அமரத் தன்மை பெற்றன. இவை அவன் நேராகத் தனது அருளால் உண்டாக்கியவை. ஆதாமையும் ஏவாளையும் இறைவன் உடலுடன் தானே உண்டாக்கினான். அதனால் இருவரும் அமரத்தன்மை பெற்றிருந்தனர். அவர் சாத்தான் வலையிற்பட்டு அமரத்தன்மை யிழுந்து மன விகாரப்பட்டுக் காம இச்சையால் கூடிப்பெற்ற மைந்தா பகைவரானார்; அவர் சந்ததிகள் அனித்தியராயினா. ஆண்டவன் நேராகப் படைத்த பொருள்கள் நீடு நிலைக்கும். முக்குண உணர்வால் ஆசையாணவங்களால் மனிதர் உண்டாக்கும் அனைத்தும் அழியும். உடலும் நிலைத்திருக்கும்; அது தெய்வக் கனல் பெற்ற அருளுடலாக வேண்டும்.”

53. சுக்ரை மண்டலம்

காதலுணர்ச்சி சுக்கிர மண்டலத்திலிருந்தே இறங்கிவருவது. காமத் தேவதைகளான தியோரூம் த்யூபூடும் (Dione and Cupid) வீணவின் (சுக்ரன்) மக்கள் என்பர் உகோர். சுக்கிரன் சிலகாலம் காலை யிலும், சில மாதம் மாலையிலும் உதிக்கும். அத்தகைய சுக்கிர மண்டலத்திற்கு என்னையறியாமலே அன்புத் தெய்வம் திடைரன்று உயர்த்தியது. அங்கே அவள் அழகு புதுப்பொலி வெய்தியது. அங்கே பல ஜோதி ஆண்மாக்கள் களிப்புடன் இங்கு மங்கும் திரியக்கண் டேன். அவர்கள் இனிமையான தேவ வாழ்த்துப் பாடினர். அவர்களுள் ஒருவன் என்னருகே அன்புடன் வந்து, “உனக்கு வேண்டியதைக் கேள்; சொல்லு கிறேன். நாங்கள் எல்லாரும் மூன்றாம் விண்ணகத் தோர்; எல்லாரும் ஒன்று, ஒரு கூட்டம்; எல்லாருக் கும் ஒரே நோக்கம், இயக்கம், எல்லாரும் அன்புமயம்” என்றான். நான் வணக்கமுடன் “தங்கள் வரலா ரெண்ன?” என்று வினாவிடேன். மிகவும் மனமகிழ்ந்து ஒளி நிரம்பிய முகத்துடன் அவன் சொன்னான் :

“நான் சார்லேஸ் மார்டெல்; நேபிள்ஸ்—விவிலி மண்ணனுன் சார்லேஸ் II-ன் மகன். ஹங்கேரி நாட்டு இலவரசன்; என்னை நீ அறிவாய். நான் ஃப்ளாரன் வீல் 20 நாள் இருந்தேன். இன்னும் சில நாட்கள் இருந்திருந்தால் நான் அரியனை வகித்திருப்பேன்; அதிகார வாழ்க்கையில் வரும் பாபங்களைச் சுமக்காமல் நான் தகப்பனார் காலத்திலேயே நல்ல சித்தத்துடன், மாசற்ற வாழ்வுடன் இறந்தேன். என் சகோதரன் ராபர்ட் அரசனானான். அவன் அரசின் பொறுப்பைக் கண்டவர்களிடம் விட்டதால் என் மரபிற்கே கேடு

சுக்ர மண்டலம்

வந்தது. மகா உத்தமனுன எனது தந்தைக்கு இப்படிப் பிள்ளை வந்து பிறந்தது.”

“நல்ல தந்தைக்குப் பொல்லாப் பிள்ளை பிறப்பா னேன்? கரும்பு நட்டு வேம்பு முளைக்குமா?” என்று எனது நண்பனை நான் வினாவினேன். நண்பன் சொல்வான் :

“அதற்குரிய சிதோஷண மண்டலத்தில் நட்டாலே விதை இயல்பாக வளரும். இயல்பு கெட்டால் வாழ்வும் கெடும். வாள் பிடிக்க வேண்டிய வீர மகனை வேதாந்தத்தில் போட்டால் என்னவாகும்? ஒவ்வொரு வரும் ஒரு குறித்த ராசியில், குறித்த நட்சத்திரத்தில் பிறக்கிறார். அவரவருக்கு இயற்கையான குணம் உண்டு. அதையறிந்து போற்றி வளர்த்தல் நலமாகும். பெற்றேர் தன்மை எப்படியிருந்தாலும் பிறந்த வேளைக்கும் விதிச்கும் ஏற்றபடி பிள்ளைக்கு ஒரு தனி இயல்பு அமையும்.” இச்சமயம் என்முன் மற்றொரு ஒள்ளிய பெண் வந்தாள். அவள் கதையை வினாவினேன்; சொன்னுள் :

“நான் குனீஃஜை (Cunizzus). என்னை இந்தக் காதல் மண்டலம் பலமாகப் பிடித்து அலைத்தது. நான் கண்ணியாயிருக்கும்போதே ஸோர் டெல்லோ என்பவ னுடன் சம்பந்தம் வைத்துக்கொண்டேன்; விவாகமான பிறகு கணவனை ஏமாற்றி அந்தக் கள்வனுடன் ஒடிப் போனேன். பிறகு ஒரு போர்வீரனுடன் வாழ்ந்தேன்; அவனை என் கொடிய சகோதரன் கொன்றுவிட்டு, என்னை ஒரு செல்வனுக்குத் தந்தான்; அவனையும் என் சகோதரன் கோபத்தால் கொன்றான். சகோதரன் இறந்த பிறகு நான் வெரோனைவில் இன்னென்றாக காதலனை மணங்தேன். இச் சம்பவங்களிலும் நான் இறைவனை நினைத்திருக்கேன். அவன் எனக்கேற்ற கதியையே

மகா கவி தாந்தே

தந்திருக்கிறான். இதோ என்னருகே இருப்பவன் கவி மணி ஃபால்கோ. இவன் ஜினேவாவில் பிறந்தவன். மார்ஸேல்வில் பிஷப்பாயிருந்தவன். இவன் பல குற்றங்கள் செய்து பிறகு திருந்தினான். இக்காலம் சமய ஒழுக்கம் கெட்டுப்போனது. தமக்கு வேண்டாதபேரை மதவாதிகள் கொலை செய்கிறார்கள். பாதுவா (Padua) கோட்டையில் நள்ளிரவில் மதக் கொடுங்கோலால் தொலையுண்டவர் பலர். எங்கும் மோசம், வஞ்சம், கொடுமை!” இவ்வாறு பேசி இனி வரும் கிகழ்ச்சிகள் சில கூறி குளீஃபை மறைந்தாள். பிறகு ஃபால்கோ தனது அனுபவங்களைச் சொல்லி “இக்காலம் கோனு ரும் மந்தையுடன் மாயத்தில் திரிகிறுன். அவனே நரியாக வருகிறான். நானே பிஷப்பாயிருந்தேன்; சுக்ர மண்டலம் பிடித்தலைந்தேன். இனியாவது சமய கர்த்தர் தாம் திருந்தி, பிறருக்கு நல்ல வழி காட்டட்டும்” என்று கவிஞர் மறைந்தான்.

54. சூரிய மண்டலம்

இருவரும் நான்காவதான சூரிய மண்டலத்திற்கு ஏறினோம். அருட்சோதிப் பிழம்பு! சூரியன் உலகின் கண், ருதுகர்த்தா, காலத்தை இயக்கும் கதிர்மணி, உலகச் சிற்பி, சர்வசார்த்தி. அவனைச் சுற்றிக் கோள்கள் சாய்வாகச் செல்லுகின்றன. அப்படிச் செல்வதினாலேயே பருவகாலங்கள் உண்டாகின்றன. என்னை இங்கே உய்த்த தேவர்க் கிறைவனுன் அருட்சோதி ஆண்டவைனை வணக்கினேன். என் பக்தியைக் கண்டு பேதிரை அடங்கா மகிழ்வுற்றார்கள். அவள் அழகு கோடி சூரியப் பிரகாசமானது. அவள் கண்ணில் இன்பக் கணல் பொலிந்தது. அச் சமயம் பண்ணிரண்டு ஜோதி ஆத்மாக்கள் எம்மைச் சூழ்ந்தன. அவர் அருட்பாடல்

குரிய மண்டலம்

கள் நெஞ்சை அள்ளின. அவர் காட்சி பரமானந்த மனித்தது! சுத்தாத்மாக்கள் பேதிரையைப் போற்றி செய்தனர்; சூரியன் பெருமையை இசைத்தனர். வட மீனைச் சுற்றும் நட்சத்திரங்களைப்போல எங்களை மூன்று தரம் சுற்றிவந்தனர். பிறகு ஒரு சுத்தான்மா என்னுடன் இவ்வாறு பேசியது:—“இறைவனருட் சுடரால் உண்ணுள் பரிசுத்தமான அண்பு நிறைந்தது. அந்த அண்பினால் இந்தப் புண்ணியத் தெய்வம் உண்ணை மேநிலைக்கு அழைத்துச் செல்லுகிறான். இன்றேல் கனவிலும் இவ் விண்ணகத்தை மாந்தர் காண முடியாது; உடலுடன் இங்கே வரமுடியாது; நீ பாக்கிய வான்.

குரு “நான் தாமஸ் (Thomas). தோமினிக் கிறிஸ்த வன்; உலக மாயத்தை விட்டவரைத் திருவருள் விண் இன்பமுண்ண வழி நடத்தும். அவ்வழியே நான் நடந்தேன். (தாமஸ் முனிவன் ரோம் சர்ச்சில் தீவிரமான மதபோதகனியிருந்தான்; அபாரமான வாக்கு வன்மை யுடையவன்; செல்வக் குடும்பத்தில் பிறந்தவன்; கல்வி கேள்விகளில் தேர்ந்தவன்; பெற்றேர் விவாகத் தளையில் பூட்ட முயன்றனர். தாமஸ் உலகப்பற்றைத் துறந்து உண்மைத் துறவியாகவே 67 ஆண்டுகள் வாழ்ந்தான்.) என் வலதுபறம் இருப்பவர் அல்பெர்ட் (Albert), என் குரு. பெரிய தத்துவப் புலவர்; தோமினிக் மடத் தைச் சேர்ந்த முனிவர். இவர் கோலோஞ்சில் சமயக் கல்லூரி நடத்தினார்; கடவுளரிலைவச் சொல்லாலும் எழுத்தாலும் பரப்பிய புண்ணியர். இதோ புண்ணகை புரிபவர் கிராசியர் (Gratiar) பண்டைப் புலவர். அருள் வாக்குகளைத் தொகுத்துத் தந்தவர். அதோ இருப்பவர் பிடர், பெரிய தத்துவ போதகர்; பாரிவில் பெரும் புகழ்பெற்றூர்; ஏழாவது ஹாயி சகோதரனுக்கு

மகா கவி தாந்தே

சிவப் பேலை கிடைத்தது. அதை அவன் பிடருக்குத் தந்து அவர் மாணவரானான். பிடர் தனது செவ்வத் திரளைச் சர்ச்சக்கே தந்து புனிதனாக வாழ்ந்து இத்த விண்ணகத்தை அடைந்தான்.

“அதோ நிற்கும் அழகன் சாலமன், அன்புக் கனல். அடுத்தவன் பெரிய அறிவாளி, உண்மையே உருவானவன். அடுத்தவன் தேனிஸ் முனிவன்; இவன் பால்முனிவர் பெருமையைக் கேட்டுக் கிறிஸ்தவனானான்; வைராக்கியவான். அடுத்தவன் மாதா கோவில்களுக்காகப் பரிந்து பேசும் வகைல், நல்ல வாக்கும் படிப்பும் மிக்க புண்ணியவான். எட்டா பவன் போடியஸ் (Boetius) முனிவன், தத்துவ சிகாமணி; அவன் தியோடோர் மன்னன் அமைச்சரில் ஒருவன். இம் மஹாண்மேல் சதிக் குற்றம் சாற்றினர் துஷ்டர். மன்னன் ஆணை இவனைக் கொடுமையாகக் கொண்றது. மன்னுடல் மன்னுண்டு. பொன்னுடல் பெற்று ஓப் புண்ணியாத்மா இங்கே பேரின்பம் அனுபவிக்கிறான். அதோ இருப்பவன் இஸிடோர், தத்துவ வித்தகன். அவனுக் கடுத்தவரே பீடு முனிவர் (Bede); ஞானக் கிழவர்; “பூஜ்யர்” என்று பட்டம் பெற்றவர். போப் இவரை ரோமுக்கு அழைத்து மரியாதை செய்தார். இவர் ஆயுளெல்லாம் ஏகாங்கியாய் தனது திருமடத்தில் ஜப தியானத்திலிருந்து பல அரிய நூல்களை அருளி னார். அடுத்தவர் ரிச்சார்டு முனிவர், குப்த ஞானி; ஆத்மீக நூல்களை எழுதினவர்; ஆசார சீலர். அடுத்தவர் வீக்பெர்ட் (Sigebert), தத்துவ நிபுணர், தியான சீலர்.”

காலை கோயில் மணி கேட்டதும் அடியார்கள் தோத்திரம் பாடி தெய்வ சந்திதியில் கூடிப்பரமானத் தாந்தே போலவே இந்தப் புண்ணிய முனிவர் முன்னே

சூரிய மண்டலம்

பரவசமாய் நின்றேன். ஆ, மனிதரின் ஆசாபாசங்களை என் சொல்வேண் ; உலக சுகபோகத்தில் இறக்கையடித்து எவ்வளவு பறந்தாலென்ன? எல்லாம் வீண் ! சிலர் தத்துவமாழி கற்று மதபோதகராகின்றனர் ; சிலர் சட்டங்கற்று உலக விவகாரம் நடத்துகின்றனர். இருவரும் பணம் கொள்ளை யடிக்கவே முயலுகின்றனர். ஒருவரையொருவர் திருக்கின்றனர் ; காம ஏலையிற் சிக்கித் துன்பத்தை இன்பமென மயங்குகின்றனர். இந்த வெறுமைகள் ஒழிந்தன ; பேதிரையுடன் நான் சீருயர்ந்த வாரேர் விருந்தாகச் செல்லுகிறேன்.

தீப சிகைபோலத் தேவர் என்முன் நிலவினர். இச் சமயம் தாமஸ் அக்கினன் பிரான்விலிஸ் முனிவரின் புனித வாழ்வைப்பற்றி எனக்குச் சொன்னுன் :

“இறைவன் உலகிற்குச் சன்மார்க்க வழி காட்ட இரண்டு ஞானிகளைப் படைத்தான்—பிரான்விலிஸ் முனிவர், தோமினிக் முனிவர்.. பிரான்விலிஸ் முனிவர் சூரண ஞானி ; பக்தி பரவசர். கங்கை வெள்ளத்தில் உதிக்கும் சூரியன்போல் அவர் உலகில் உதித்தார். அவர் பிறந்த இடம் அஸ்லிஸ் (Assise). அவர் சிறு வயதிலேயே ஏசுகிறில்துவைக் காதவித்தார் ; நாளாக நாளாக கிறிஸ்து காதல் முதிர்ந்தது. சிறு வயதிலேயே அவர் அரசு செயல்களை ஊன் தந்தை மறுத்தார் ; உள்ளர் பாதிரி கண்டித்தார். பிரான்விலிஸ் அஞ்ச வில்லை, தளரவில்லை ; அனைத்தையும் ஏழைகளுக்கே தந்தான் ; வறுமை விரதம் பூண்டான். ஏசுநாதருக்குப் பிறகு அப்படிப்பட்ட எளிய தூயவாழ்க்கை வாழ்ந்தவர் பிரான்விலிஸ் முனிவரே. முனிவர் உடலை ஒரு விலங்கெனக் கருதி அதைக் கயிற்றால் கட்டினார் ; உயிரை கிறிஸ்துவிடமே ஜக்கியப்படுத்தினார். கிறிஸ்துநாதர் சிலுவையேறிப் பட்ட காயம் பிரான்விலிஸ் உடலிற்

மகா கவி தாந்தே

பதிந்தது. அதுவே கிறிஸ்துவிடம் அவர் பெற்ற முத்திராதானம். இரண்டாண்டுகள் அந்தப் புண்ணுடன் அவர் திவிரமான பக்தி மார்க்கத்தை உபதேசம் செய்து திரிந்தார். பேர்னார்தன் போன்ற நல்லோர் பலர் சீடராகி பிரான்விலிஸ் முனிவருடன் கிறிஸ்து சேவை செய்தனர். அவருக்குப் பிறகு எனது குரு தோமினிக் முனிவர் கிறிஸ்து பக்தியைப் பரப்பினார். உலக மாயங்களை முற்றத் துறந்தவர்களுக்கே கடவுளின்ப மான அழுதம் எய்தும் என்பதை இவர் வாழ்வினின் தும் நீ தெரிந்துகொள்ளலாம்.”

இவ்வாறு அந்த இன்பக்கணல் வடிவம் பேசியதும், அப் புண்ணியக் குழுவை மற்றொரு புண்ணியர் கூட்டம் சூழ்ந்தது. தெய்வ கானம் கிளர்ந்தது. ஆ, அந்தப் பாட்டின் இனிமையை என்னென்பேன்! உண்மை யொளிக்கும் பிரதிபலித்த நிழலுக்கும் எவ்வளவு வேறு பாடோ அவ்வளவு வேறுபாடு நமது பாட்டுக்கும் இப்புண்ணியர் பாட்டுக்கும் இருந்தது.

சூரியன் பனியை உருக்குவதுபோல் அன்பு அவர்கள் உள்ளத்தை உருக்கியது. தெள்ளிய மேகத் தில் ஒரு வான் வில்லின் பின் இன்னென்று கிளர்வது போல் முதல் புண்ணியர் வட்டத்தின் பின்னே இந்தப் புண்ணியர் வட்டமிட்டுப் பாடினார். இரண்டு கண்களும் சேர்ந்தாற்போல் மூடித் திறப்பது போலவே அவர் செயல் ஒன்றுபட்டிருந்தது. புதிய கூட்டத்தில் ஒரு புண்ணியாத்மா பேசியது. காந்தம் ஊசியை இழுப்பது போல் அது என்னைக் கவர்ந்தது. அந்த ஆதமாவே போனவாந்தூரன் (Buonaventura). அவன் தோமினிக் முனிவரைப்பற்றி உருக்கமாகப் பேசினான். ஏகாநாதருக்குப் பிறகு கிறிஸ்து தர்மச் சுடறைத் தூண்டி வளர்த்தவர் இருவர்; ஒருவர் பிரான்விலிஸ்

சூரிய மண்டலம்

முனிவர்; மற்றொருவர் தோமினிக் முனிவர். இவர்களால் கீறிஸ்து மதம் புதிய தனிர்விட்டு மலர் செழித் தோக்கியது. தோமினிக் முனிவர் 5-4-1170-ல் கல்லோகா (Callaroga) என்ற ஊரில் பிறந்து 52 ஆண்டுகள் வாழ்ந்து 6-8-1221-ல் பரமபதமெய்தினார். அவர் தாயார் ஜுனைன், தகப்பனார் ஃபெலிக். தாயார் கர்ப்பமாயிருந்தபோது, கறுப்பும் வெளுப்பும் கலந்த ஒரு நன்றி நாம்—வாயில் தீவர்த்தியடிடன் பிறக்கும் என்று அவன் கனவில் ஒரு காட்சி யெழுங்கதாம். தோமினிக்கிண் ஞானத் தாய் அவன் நெற்றியிலும் பிடரியிலும் நட்சத்திரம் பொலிந்ததாகக் கணவு கண்டாள். அது அவன் கிழக்கிலும் மேற்கிலும் கீறிஸ்து தருமத்தைப் பரப்புவான் என்பதற்கு அறிகுறியாம். அதனால் பிள்ளைக்கு தோமினிக் எனப் பெயரிட்டனர். குழந்தை தோமினிக் படுக்கையை விட்டு தரையில் விழுந்து அடிக்கடி தொழுகக் கண்டார்களாம். “பரிபூரணம் பெற வேண்டுமானால், செல்; உண் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிடு; விண்ணில் செல்வம் பெறுவாய்; என் பிலனே வா” என்றார்களாதார். இந்தத் திருவாக்கைப் பின்பற்றியே தோமினிக் அணைத்தையும் ஏழைகளுக்குத் தந்து துறவு பூண்டான். உண்மையின் விதைகளாகிய கிறிஸ்து உபதேசங்களை அவன் மாந்தர் மனத்தில் நட்டு வளர்த்தான். மலையருவி போலே அவனுக்கு அருள்வாக்குப் பொங்கியது. அதன் வேகம் அந்த ஞானிகளின் விதண்டாவாதங்களையும் எதிர்ப்புகளையும் தகர்த்தது. அன்பரைக்கருணையடிடன் போற்றியது. கிறிஸ்து தமத் தோட்டத்தில் தோமினிக் அரிய பாடுபட்டு பயிர் வளர்த்தான்.

சர்ச்ச என்னும் தேர் பிரான்வலிஸ், தோமினிக் ஆகிய இரண்டு உருளைகளால் எல்லா இடர்களையும்

மகா கவி தாந்தே

தாண்டி எத்தனையோ அரசியல் முரண்களைக் கடந்து வெற்றி சேர்ந்தது. அந்த இரண்டு முனிவரால் பல புண்ணியாத்மாக்கள் எழுந்து விளங்கினர். அவர்களை இங்கே காண : “ இதோ பிரான்வில் முனிவர் புகழுறைத்த தாமஸ் அகினன் ; நான் போனவாந தூரன் ; தீயன நீத்து உயர்ந்த சேவைக்கே வாழ்ந்தேன். இதோ இல்லூமினேடஸ், அரிய ஞானி ; இருவரும் பிரான்வில் முனிவரை அன்புடன் விண்பற்றியவர். இவர் பாரிவில் உள்ள விக்தர் முனிவர் கோயிற் பணி செய்த ஹு-கஸ் (Hugues) ; அரிய தத்துவ விளக்க நூல்களை எழுதினவர். இவன் பிடர் ; இஸ்பானியன். இவனே போப் அட்ரியாகி 12 தத்துவ நூல்களை எழுதியவன். இவன் ஆண்லெலம், லான் ஃப்ராங்கின் மாணவன் ; நார்மண்டியிலுள்ள பெக் மடத்தை நடத்தி னுன். பிறகு காண்ட்ரபரி ஆர்ச்சி பிஷப்பானுன் ; அரிய பெரிய தத்துவ வித்தகன்....” என்று இன்னும் பல புண்ணியரைச் சுட்டிக் காட்டி விளக்கினுன் போனவாந தூரன். தெய்வாவேசம் பெற்ற இந்த மஹாத்மாக்களைக் கண்டு பரமானந்தங் கொண்டேன். பிறகு எல்லாரும் மேலே சென்றோம்.

பேரெழுமீன் கூட்டமும் (Ursamajor) சிற்றெழுமீன் கூட்டமும் (Ursaminor) போலப் பதினைந்து புண்ணியாத்மாக்கள் என்னைச் சூழ்ந்து வந்தனர். இத்தேவ மனிதருடன் இருப்பதே இன்பம். அவர் பாடல் களைக் கேட்பதே பேரின்ப விருந்து.

தாமஸ் அகினன் சிருஷ்டி ரகசியம், அதிலுள்ள ஏற்றக் தாழ்வின் காரணம், சாலமன் பெருமை, அப்பன்—மகன்—அருள் (Father, Son, Holy ghost) விளக்கம் முதலியவற்றைக் குறித்து விரிவாகப் பேசி என் சந்தேகங்களைத் தீர்த்தான். ஆனால், தேவ ரகசி

செவ்வாய் மண்டலம்

யங்களை நான் ஆழம் பார்க்க முடியவில்லை. இப்புண்ணியாத்மாக்கள் வடிவம் படிகம்போலப் பொலின்தது. இவர்களுக்கு எப்படி இந்தத் திவ்விய சரிரம் கிடைத்ததென்று வியந்தேன். நடுவே நின்ற பேதிரை என் மனத்தை அறிந்தாள். “உங்கள் உருப்பொலிவின் காரணத்தையும், அந்த ஒளி வடிவம் நித்தியமானது என்பதையும் இவனுக்கு விளக்குங்கள்” என்று பணித்தாள். உள் வட்டத்தில் அறவிளக்குப் போலப் பொலிந்த சாலமன் “எங்கள் அன்பு நித்தியமானது விண்ணின்பழும், நித்தியமானது; புண்ணியத்திற்கேற்ற படி பொலிவுண்டாகிறது; ஆனால், இந்தப் பொலிவு மாறிப் பிறந்த பிறகே, மீண்டுமிர்த்தபோதே (Resurrection) உண்டாகும்” என்றான்.

இவ்வாறு ஞானமணியான சாலமன் அருளியதும் புண்ணியாத்மாக்கள் “ஆமன்” என்று ஆமோதித்தன. அச் சமயம் அந்திச் செக்கர்வான்போல ஒரு புதிய ஒளி எங்களைச் சூழ்ந்தது. திடீரென்று திவ்ய ஜோதி எழுந்தது! பேதிரை புதிய அழகுடன் விளங்கினான். ஆ! அந்த அழகை எப்படி வர்ணிப்பேன்! திடீரென எம் முடன் வந்த பதினைந்து சுடர்மணிகளும் மறைந்தன. பேதிரை என்னைப் புதிய மண்டலத்திற்கு அழைத்துச் சென்றான்— செவ்வாய் மண்டலம்.

55. செவ்வாய் மண்டலம்

ஒரு சிலுவை கண்டேன்; அதன் இரு முனையிலும் ஒளி பரவிபது; அதே சமயம் பேதிரையின் அருள் விழியைப் பார்த்தேன்; அதன் அழகை என்னைப்பேன்! என் கண் கூச்சிறது— அது அவ்வளவு சுடர்ப் பொலிவுள்ளது! இச்சமயம் தேவர் யாழுடன் மணமுருகப் பாடினார்; அவர் பாட்டு என்.

உயிரிற் கலந்து சூழன்றது; “எழுந்திரு. உண்ணை வெல்” என்னும் இரண்டு மொழிகளே எனக்கு விளங்கின. அப் பாட்டின் முழுப் பொருளையும் என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை; என்றாலும், என் உள்ளக் காதலை அது வானுபர எழுப்பிபது; இத் தெய்வ கானத்தையல்லவா மனிதன் கேட்கவேண்டும். கடவுளன்பையன்றே வளர்க்கவேண்டும்; கீல்சில்லாத சிறு பொருள்களிலும், அந்ப சுகத்திலும் ஆசை வைத்து மனிதன் எல்லைசில்லாத் துயரடைகிறன். மெய்யன்பை, மெய்யின்பத்தை அவன் உணராதிருக்கிறன்.

அதோ சிலுவை தெரிகிறது; அந்திப்போதில் திடைவைக் கிளர்ந்தொரிரும் கோடி மின்னல்போல் அது ஒளிர்கிறது. பளிச்கியில் ஏரியும் தீச்சுடர்போல் அதில் ஒரு சுடர் ஓங்குகிறது. நான் அதையே பார்த்துச் சொக்கி நின்றேன்.

விண்ணில் தன் மகன் ஏனீதைக் கண்டு ஆங்கிஸ், “ஆ, என் மகனே! பேரருளாளனே! உனக்கே சவர்க்கக்கதவு இருமுறை திறந்தது” என்று பொங்கி மகிழ்ந்தான். அதுபோலவே, என்னைக் கண்டு ஒரு மனிச்சுடர் மகிழ்ந்து பேசியது.

“என் மகனே, வா. இந்தச் செவ்வாய் மண்டலத் திற்கு உண்ணை ஏற்றிய அருள் வாழ்க! நான் யார், உண்ணை ஏன் இவ்வளவு அபிமானத்துடன் வரவேற்கி ரேன் தெரியுமா? நீ வேண்டியதைக் கேள்” என்றது அச் சோதியான்மா.

பேதிரை அமுத நகை பொழுதின்து என்னை அருள் நோக்கினான்.

வியந்தேன், மகிழ்ந்தேன். “நான் நரன்; சிற்றறி வன்; என் இதயம் தங்களுக்கு நன்றி கூறுகிறது;

தந்தைபோல் என்னை அன்புடன் அழைக்கும் தாங்கள் யார் ? ” என்று வினாவினேன்.

“ புண்ணியனே, நான் கக்காச்தன் ; என் மகன் அவிகேரி. அவன் நூற்றுகளாகப் பாவன மலையில் இருக்கிறான் ; நீ அவன் பேரன். நான் உன் மரபின் மூலம் ; என் காலத்தில் ஃப்ளாரென்ஸ் அமைதியா யிருந்தது ; எனிய புனித வாழ்க்கை வாழ்ந்தது ; மதக் கடனைச் சரிவரச் செய்தது. பாலிய விவாசம் கிடையாது ; கற்பொழுக்கம் மிகுதி ; இடம்பெற இல்லை ; மினுக்கு நகைகளில்லை. மாந்தர் சிறுகக் கட்டிப் பெருக வாழ்ந்தனர். இல்லற வொழுக்கம் கடைப்பிடித்தனர். எனிய ஆடையணிந்தனர். பெண்கள் நூல் நூற்றனர் ; எல்லாரும் பிறந்த ஊரிலேயே வாழ்ந்து இறக்க விரும்பினர். வீடுகளில் இனிய தாலாட்டொலித்தது ; ஊரில் கதை புராணங்கள் நடக்கும் ; திராய், ரோம் வரலாறு கள் படிப்பர் ; ஹோமர் படிப்பர். ஆ ! அந்தக்கால மக்கள் எவ்வளவு இன்பமாக வாழ்ந்தனர் ! எங்கள் வீட்டில் அன்பும், நட்பும், இன்பமும், வளமும் விளங்கும். நான் கிறிஸ்து தாஸனுனேன் ; என் சகோதரரும் அவ்வாறே. என் மனைவி அவிகேரி மரபினர் ; நல்லவன் ; அவளால் நீயும் அவிகேரியன் ஆனால். நான் கோன்று மன்னன் ஊழியத்தில் அமர்ந்தேன் ; அவன் எனக்கு வீரப் பட்ட மளித்தான். அவனுடன் நான் கிறிஸ்து தருமத்திற்காகப் போர் புரிந்தேன். புண்ணியப் போரில், கிறிஸ்துவுக்காகவே பலிதானமாகி, இந்த விண்ணகம் வந்தேன். அக்காலம் பல புகழ்பெற்ற வீரர் ஃப்ளாரந்தினில் விளங்கினர். நமது மரபினர் பொதுநல வீரராக வாழ்ந்தனர் ; அவர்கள் ஜயசீலர்களாக விளங்கினர். நமது நகரத்தில் அல்லி விருது அமைதியாக நிலவியது. என்று ஃப்ளாரென்ஸ் இரண்டு கட்சியாகப் பிரிந்ததோ,

என்று சமயத்தின் பெயரால் பதவி மேடகழும், பண வெறியும் வளர்ந்ததோ, அன்று முதல் ஃப்ளாரன்ஸ் அமைதி கெட்டது; இரத்தக் களமானது. என் குலக் கொழுந்தே! ஃபிளாரென்வின் இரத்த வெறி உன்னை யும் ஊரை விட்டுத் துரத்தும்; போப்பின் கட்சி உன் உயிரை வேட்டையாடும். வீடு, பொருள், எல்லாவற்றை யும் விட்டு நீ நாடு நாடாக ஒடி உயிர் தப்புவாய்; அற்ப ரெல்லாம் உன்னை வைவர், தூற்றுவர்; கொடுமை செய்வர்; ஆனால், ஒரு தருமவான் முடிவில் உன்னைப் பாதுகாப்பான். உன் வாழ்க்கை துன்பக் கண்ணீராகும்; ஆனால், பிற்காலம் உன்னை மாந்தர் கை தொழுவர். உன்னை வருத்திய பூல்ஸர் வருத்தித் தலை குனிவர். கண்மணி, நீ நரகத்திலும், பாவனத்திலும், இந்த விண்ணகங்களிலும் கண்ட காட்சியைக் கவிதை செய்; அக் கவிதை உன்னைச் சிரஞ்சீவியாக்கும். அதனால் உலகெல்லாம் உன்னைப் போற்றிப் புகழும்.”

இவ்வாறு என் மூதாதை இன்னுரை சொல்லி, எனது முன்னேர் பெருமைகளையும் அக்காலம் முதல் இக் காலம் வரையில் ஃப்ளாரன்வின் வரலாறும் சொல்லி என்னை மகிழ்வித்தார்; நான் அளவற்ற களிப் பெய்தி அவருக்கு நன்றி வணக்கம் சொலுத்தினேன்.

என் அன்புத் தெய்வம் உள்ளத்தை அள்ளும் கருணை விழிகளுடன் என்னை நோக்கி, “சுற்றிப்பார்” என்றார். ஆ, சுற்றிலும் வீரான்மாக்கள் நின்றனர். அவர் பெயர்களை என் மூதாதை எனக்குச் சொன்னார். “இது இந்தாவது விண்—செவ்வாய் மண்டலம். இங்கு வாழ்க்கை மரம் என்றும் பசுமையானது; அதன் கனிகள் எப்போதும் அழகும் சுவையும் கொண்டன; அதன் இலைகள் வாடுவதில்லை. இங்குள்ள ஆன்மாக்கள் வீரச் சிரஞ்சீவிகள். உலகில் புகழை நிறுத்தியவர்கள்.

மஹா காவியங்களுக்கு அவர்கள் பெயர் பெருமை தரும். அவர்கள் கிறிஸ்து தர்மத்திற்காகத் தியாகம் செய்தவர்கள். இதோ பார் ஜோசீவா, மகாபே, சார்ல் மேன், ஓர்லாந்தோ, வில்லியம், ரேனர்து, காட்டிப்ரே முதலியோர்” என்று காட்டினார். பறக்கும் கருடனைப் பார்க்கும் விழிகள்போல நான் அவர்களைத் தொடர்ந்து பார்த்தேன். அதன்பிறகு எனது மூதாதையும் மற்ற ஜோதியாத்மாக்களும் விரைந்து மறையக் கண்டேன்.

மீண்டும் நெஞ்சை யள்ளும் திவ்விய கீதம்; புண்ணியர் நலம் நாடோறும் ஒங்குவதுபோல நாங்களும் மேலோங்கினேம். பேதிரையின் அழகு மிக மிகப் பொலிவேறியது. சுற்றி லும் வெண்சடர்! நாங்கள் வியாழ மண்டலத்தில் நின்றேயும்.

56. வியாழ மண்டலம்

ஆற்றோரத்தில் காலை எழுந்ததும் புட்கள் “கிசி கிசி” என்று தாவி வட்டமிடும், கூட்டமாகப் பறக்கும், நின் வரிசையாகப் பறக்கும். அதுபோல் இம் மண்டலத் தில் உள்ள புண்ணியச் சுடர்கள் D வடிவாகவும், I வடிவாகவும், L வடிவாகவும் பறந்து கொண்டே பாடின. ஆ, கவித் தெய்வமே! அன்பருக்கு அமரத்தன்மை யளிக்கும் தேவி, இந்த மண்டலத்தின் அற்புதப் பொலிகை வர்ணிக்க எனக்கு வாக்குத் திறமை யளிப் பாயாக! இந்த வெள்ளி மண்டலத்தில் தங்கம் இழைத் ததுபோல் பண்ணியச் சுடர்கள் பொலிகின்றன. அவைகள் திவ்விய காணம் பாடிக்கொண்டே மேலும் கீழும் நடக்கின்றன. அவர்களிடையே ஒரு ஜோதிக் கருடனைக் கண்டேன். “புண்ணிய மணிகாள், உலகிற்கு இரங்குங்கள். நீங்கள் அளவற்ற தியாகமும் அன்பும் செய்து இந்த விண்ணை அடைந்திர்கள். இன்றுலகு

மகா கவி தாந்தே

கெட்டுப்போயிற்று ; ஒருகாலம் சமயசாரியர் வாள் வீரரைக் கொண்டு போர் புரிந்தனர் ; இப்போது எதற்கெடுத்தாலும் ‘பலவிஷ்காரம், ஜாதிவிலக்கு’ என்னும் ஆயுதத்தால் போபடு ஜனங்களை மிரட்டு கிறூர்” என்றேன்.

மேற்குறித்த அழகான கருடன் சிறகை விரித்து என்னதிரே நிலவி இவ்வாறு சொன்னது :

“நான் நேர்மையாகவும், பக்தியுடனும் வாழ்ந்தேன். ஆதலால், இந்த உயர்ந்த மேனிலையடைந்தேன். தாய் நாரை தனது அருமைக் குஞ்சுகளைப் பட்சமுடன் காப்பதுபோல இறைவன் என்னைக் கண் பார்த்தான். தங்களை ஊட்டிய தாயைக் குஞ்சுகள் பார்ப்பதுபோல் அங்புடன் நான் இறைவனையே பார்த்திருந்தேன். தனது அருட் சிறகை விரித்து இறைவன் என்னை அங்புடன் பாதுகாத்தான். அவன் மாசற்ற நீதிமான் ; அவன் விருப்பமே நடக்கும். அவனது நீதியின் பான்மை சாதாரண மாந்தருக்கு விளங்காது. அகம் பாவிகளை அவன் வீழ்த்துகிறேன். அவனே ஹவிஃபரை உண்டாக்கினான் ; தனது அடங்கா அகம்பாவத்தால் ஹவிஃபர் வீழ்ந்தான். தீவிரமான கிறிஸ்து பக்தரே இந்த விண்ணாடைய முடியும். ‘கிறிஸ்து, கிறிஸ்து’ என்று பெயர் சொல்லித் திரிந்தால் மட்டும் போதாது ; சிலர் நாவில் அங்பும், நெஞ்சில் வஞ்சமும் இருக்கும். அவர் போலி அன்பர் ; அவர்களுக்கு நற்கதியில்லை. தெய்வத் தீர்ப்பிற்கு அஞ்சி நடக்கவேண்டும். கடவுளை நெஞ்சார நேசிக்கவேண்டும். அவரவர் செயலுக்கேற்ற வாழ்க்கையே அமைகிறது. ஒவ்வொருவர் செயலும் சுவர்க்கப் பேரேட்டில் பதிந்திருக்கிறது ; அல்பெர்ட் பொலீமியாவை அழிப்பதும், ஃப்ளெமிங்க் போரில் தோற்ற பிரஞ்ச மன்னன் பணத்தாகை கொண்டு

வியாழ மண்டலம்

நானைய விலையை உயர்த்தியதும், பிறகு அவன் வேட்டையாடும்போது காட்டுப்பன்றி முட்டி விழுந்து இறந்ததும், ஆங்கில மன்னன் முதல் எட்வர்டும் ஸ்காட் வீரன் பாவியலும் செருக்கு மீறிச் சண்டை போட்டதும், இஸ்பானியர் கோன் அலோன் ஸோசின் இடம்பூம்,—இன்னும் உலகிலுள்ளோர் திவினைக்கலைலாம் சுவர்க்கப் பேரேட்டில் தாக்கலாகி யிருக்கும். என் கண்முன் ஒளிரும் மற்றும் சில நல்லோர் பெயரைச் சொல்லுகிறேன்.

திருவருட்பாடலைப் பாடி, ஊர் ஊராகக் கிறிஸ்து தருமப் பிரசாரம் செய்த கண்மணி தால்து இப்போது அவன்து பரிசுத்த ஆவி செய்த புண்ணியப் பயனை நுகர்கிறுன். அன்பும், கருணையும், நிர்வாகத் திறமையும் கொண்ட ரோம் மன்னன் திராஜன் புண்ணிய வாழ்வால் நற்கதி சேர்ந்தான். கிரகோரி முனிவர் மனமுருகக் கடவுளைத் தொழுதார். பகைவர் செய்த கொடுமைகளையெல்லாம் சாந்தமாகப் பொறுத்தார். அறத்தை வைராக்கியமாகக் கடைப் பிடித்தார்; பாஷண்டித் தனத்தைக் கண்டித்தார். ஆண்டவன் அவருக்கு அருள்விழி திறந்தான். அவன் அருட்பெருமையை முனிவர் மனித சமுதாயத்திற்கு விளக்கி வீர் பக்தி, விசுவாசம், தருமம் என்னும் மூன்று அண்குகள் அவனைப் போற்றினார். இவர்கள் எல்லா ரையும் இந்த மண்டலத்திற் காண்டு. வியக்காதே! இறைவன் அருட்பெருமை எங்களை இந்திலை சேர்த்தது. அவன் மனமும் எங்கள் மனமும் அனைத்திலும் ஒன்று.”

பாட்டுடன் யாழ்போல் கூடி மேற்சொன்ன சுடர் மணிக்கலைலாம் திவ்ய கீதங்கள் பாடிக்கொண்டே சென்றன. திராஜன், ரஃபேல் ஆகிய இரண்டு சுடர்

மகா கவி தாந்தே

கஞ்சம் இரண்டு விழிகள்போலக் கூடி நடனமாடிச் சென்றன.

என் அன்புத் தெய்வத்தின் கனிமுகத்தை விழியாற் பருகிக்கொண்டிருந்தேன். திடீரென மற்றொரு மண்டலம்—சனி மண்டலம்! அங்கே நாங்கள் இருந்தோம்.

57. சனி மண்டலம்

மேலே செல்லச் செல்ல, பேதிரையின் அழகு மிக மிகப் பொலிவெய்தியது; ஆனால், சனி மண்டலத்தில் அவள் சிரிக்கவில்லை. காரணம்? “நீ நர மனிதன்; என் அழகின் சுடறை நீ தாங்கமாட்டாய். நான் நகைத் தால் உன் மனம் கலங்கும்; இடிவிழுந்த தளிரிலை போலாவாய். இதோ நாம் ஏழாவது விண்ணகத்தில், சனி மண்டலத்தில் இருக்கிறோம். மனத்தை அடக்கிக் கண்பார்” என்றால் அழகுத் தெய்வம். அவ்வாறே பரிசுத்த விழிகளுடன் அவள் திருமுகம் பார்த்தேன்.

என் உள்ளத்தில் புதிய இன்பம் பொங்கி எழுந்தது. சனி மண்டலம் முற்றிலும் அமைதி நிலவியது. அதில் எந்தச் சஞ்சலமும், எந்தத் திமையும் புகாது. அங்கே ஒரு நீண்ட தங்க ஏணி பளபளத்தது. அதன் உச்சியை என்றால் காணமுடியவில்லை — அவ்வளவு உயரம்! அதனின்று திவ்வியாத்மாக்கள் இறங்கி வந்தன. காலைப்பறவைகள் வட்டமிட்டும், நேராகவும் பறந்து தங்கள் பனி தோய்ந்த சிறைகை உலர்த்தும். அதுபோலப் புண்ணியச் சுடர்மணிகள் திரிந்தன. அந்த மண்டலம் முழுதும் மெளனம் சூழிகொண்டது; பாட்டொலியே இல்லை. இதன் காரணம் என்ன என்று சிந்தித்தேன். என்னருகே ஒரு சுடராண்மா அன்புடன் வந்தது; “பேதிரை ஏன் சிரிக்கவில்லையோ, அதனால்

சனி மண்டலம்

நாங்கள் பாடவுமில்லை ; நீநரன் ; உன் காதும் கண்ணும் சிற்றுணர்வினா ; எமது பாட்டின் இனிமையைத் தாங்க மாட்டாய் ” என்று சுழன்று நிலவி மீண்டும் பேசியது : “ உக்கில் நிவர்த்தி மார்க்கத்தைப் போற்றிய சாந்தர் இங்கே அமைதியாகத் தியானம் செய்கிறார்கள். இங்கு கிகழும் காரியங்களொல்லாம் கடவுளிச்சையாலே நடப்பன. அவர் இச்சையை நாங்கள்கூட அறிந்துகொள்ள முடியாது.” “தாங்கள் யார் ?” என வினாவினேன். “நான் பிடர் தாமியானே ; ராவன்னுவில் பிறந்தவன் ; சான் உலகப் புகழை வெறுத்து காட்டிபா மடத்தில் ஏசாங்கியாயிருந்தேன். “கடவுளையே சிந்தித்தேன். அற்பாகாரம் செய்தேன் ; மழையும் வெய்யிலும் தாங்கி னேன். பரம பிதாவையே தியானித்தேன். அவர் என்னை ஆண்டு கொண்டார். பிற்காலம் சமய வாழ் வில் வீண் ஆடப்பரங்கள் புகுந்தன” என்றான் தாமி பானே. அச்சமயம் பல சோதியான்மாக்கள் என்னைச் சூத்தித்து சென்றன. அவர்களுள் பெனிதிக்கு முனிவரைக் கண்டேன். அவர் சிறந்த கல்விமான் ; மாசற்ற கீற்றிஸ்து பக்தர் ; காசியானே மடத்தில் அவர் அமைதியாகத் தியானம் செய்தார் ; சுற்றியுள்ள பாமரமக்கள் பதிதராயிருந்தனர். ஆத்மோனனதமளிக்கும் கீற்றிஸ்து தர்மோபதேசம் செய்து அவர்களை ஈடுபோக்குவரத்து முனிவர். முனிவர் தமது வரலாற்றைச் சொல்லிச் சுற்றியுள்ள தியான சீலர்களின் பெருமையை விளக்கினார்.

அவர்களுள் மைகாரியன் எகிப்தியத் துநவி, ஆசார சீலர், சிறந்த கீற்றிஸ்து பக்தர், அறிஞரின் நன்மதிப்பைப் பெற்றவர். ரோமால்டோ ராவன்னு வாசி ; அறிஞர் ; சுவிசேஷ கீதங்களுக்கு விளக்கம் எழுதியவர். நன்கு மலர்ந்த காலை ரோஜாப்போல், முனிவர் பேச்சால் என் மனத்தில் அன்புறுதி மலர்ந்து வரும் நிலையில் விடுவிட்டார்.

மகா கணி தாந்தே

தது. முனிவரின் இயல் வடிவைக் காண விரும்பி னேன். “பர மண்டலத்தில் காணலாம்; அங்கே எல்லா முனிவரும் கூடுவர். இதோ இந்த ஏணி அம் மண்டலத்தை எட்டுகிறது. இது ஜாகப் கண்ட ஏணி; இதன் வழியாகவே தேவதைகள் ஏறி இறங்குவர். முன்னே உலகிலிருந்து பல புண்ணியர் இந்த ஏணியேறி விண் ணடைந்தனர். இப்போது யாரும் இதில் கால் வைப்ப தில்லை. மாந்தர் தருமத்தைக் கைவிடுத்தனர். சமயா சாரியரிடம் பேராசையும் போலித்தனமும், பணவெறி யும் அதிகரித்தன. பிடர், தங்கம் வெள்ளி யில்லாமலே தனது திருமடத்தை எழுப்பினேன்; நான் கடவுள் வணக்கத்தாலும் பட்டினியாலுமே எனது திரு மடத்தை நாட்டினேன். ஃப்ரான்விஸ் முனிவர் கனிவும் பணிவும் தூய வாழ்வும் கொண்டு தமது திருமடத்தை நாட்டினார். அந்தப் பரிசுத்தமான இடங்களில் இன்று மாசு படர்ந்தது. வெண்மை, மங்க லானது.”

இவ்வாறு சொல்லி, பெனிதிக்கு முனிவர் ஏணி யேறினார்; மற்றப் புண்ணியரும் ஏறினார். பேதிரையின் ஆணைப்படி நானும் ஏணி யேறினேன். எல்லாரும் எட்டாவது நிலையான நட்சத்திர மண்டலத்தைச் சேர்ந்தோம்.

58. கிழில்து தரிசனம்

அப்பா! இந்த விண்ணடைய நான் துடி துடித் தேன்; என் பாபங்களை யெல்லாம் நினைந்துருகி வருந்தி னேன். “நீ பூரணாந்த விண்ணிற்கருகே இருக்கிறோய்; கவனம், விழித்திரு. நீ இதுகாறும் நடந்த உலகங்களை இங்கிருந்து பார்” என்றால் பேதிரை.

கிறிஸ்து தரிசனம்

பார்த்தேன்! நான் ஏறிவந்த எல்லாக் கிரகங்களையும் நன்றாகப் பார்த்தேன். அண்டகோளத்தை நோக்கி னேன். பிறகு ஆழி சூழும் இந்த அற்ப வல்லகைப் பார்த்தேன். பூ! இந்த அற்ப இடத்தைத்தானு பிரமாதமாக நினைக்கின்றனர் மாந்தர்! இதை அற்பம் என்று ஒதுக்கும் விரக்தனே பெரியவன், பாக்கியவான். இதில் பற்றில்லாமல் வாழ்கின்றவனே அறிவாளி, இன்பன். தெய்வ சுகத்தின் கால் தூசி பெருது இந்த உலகின்பத் தொகுதி. இவ்வாறு சிந்தித்து எனது அன்புத் தெய்வமான பேதிரையை நோக்கினேன்.

இரவில் கூடடைந்து தன் குஞ்சுகளைத் தாய்ப்பறவை அருமையாகப் பார்க்கும்; இருட்டில் அவற்றின் முகங் தெரியாது; எப்போது விடியும், குஞ்சுகளுக்கு இறை தேடித்தருவோம் என்று ஆவலாக எதிர்பார்க்கும். அதுபோலப் பேதிரை கூர்ந்து நோக்கிச் சூரியோதயத்தை எதிர்பார்த்து நின்றார். வானத்தில் பொன்னெளி படர்ந்தது. “பார் கிறிஸ்துநாதரின் ஆபசேனையை” என்றார். அவள் முகம் தீச்சுடர்போலப் பொலிந்தது; கண்களில் பரமானந்தம் தாண்டவமாடியது. கோடி விளக்குகள் சூழ வரும் சூரியன்போல் கிறிஸ்து பகவான் தமது அன்புப் படையுடன் தோன்றினார்.

ஆ! ஆ! என்னை வழி நடத்தும் அன்பே, இதோ எனது ரகசிகன்! என் சாமி, சக்திமான், பரம ஞானச்சுடர், மன்னைகத்திற்கும் வின்னைகத்திற்கும் வழி கண்ட பெருமான்! ஆ, பேரின்ப விருந்து! மேகத்தைப் பிளங்குவரும் மின்னல்போல் என் ஆத்மஞானம் விரிந்தெழுந்து விளங்கியது. என்னை மறந்தேன்; பரவசமானேன்!

“கண்ணைத் திற; எண்ணைப் பார; இனி எனது

மகா கனி தாந்தே

நகை முகத்தெழிலை நி மாசறக் காணமுடியும்; அதற் கேற்ற சக்தி உனக்கு வந்தது ” என்றால் பேதிரை. அவள் முகம் அருள் நகை பூத்தது. அதையே பார்த்து கிண்றேன். “ அதோ பார், தெய்வவாணி யுருவான ஏசுநாதரைப் பெற்ற ரோஜா—மேரி யன்னை; அதோ அந்த அல்லி மலர்களின் (அபோஸ்தலர்) மணத்தை நுகர் ” என்றால் பேதிரை.

நான் காலையும் மாலையும் வணக்கி ஆறுதல்லடையும் பரிசுத்தக் கண்ணி, நாண் மலர்ச்சோலைபோல் விளங்கி னால்; அவளைக் காணக் கொடுத்து வைத்தேனே; என் கண் செய்த புண்ணியம்! அவளைச் சுற்றி கேப்ரியல் முதலிய ஜோதி மணிச்சுடர்கள் திவ்ய கீதங்கள் பாடி வட்டமிடக் கண்டேன். கார் மேகத்தைப் பிளங்கு அதனுள் மறையும் மின்னல்போலே அவர் கிதம் என் இதயத்துட் புகுந்து கலந்தது. அன்னை மேரியும் திருக்குமாரரும் தேவதைகள் புடைசூழ உயர் விண்ணேங்கி னார்; தாய் மார்பை ஆவலாகக் கைவிரித்தேற்கும் சேய் போல, தேவதைகள் அவர்களை உச்சிக்கு உச்சி மகிழ் வுடன், அன்புடன் வரவேற்றனர். “ கன்னி மேரி போற்றி ” என்று தேவர்கள் எல்லாரும் ஆனந்தமாகப் பாடினர். வட்ட மிட்டாடி மேலே சென்றனர்.

அங்கே திவ்ய தேஜஸ்வியான பிடர் முனிவர் தோன்றினார். அவரே கவர்க்கத் திறவுகோலைத் தாங்கி நிற்பவர். அவருடன் அபோஸ்தலர்களும் வந்தனர். பேதிரையை மும்முறை வலம் வந்தனர்; திவ்ய கீதம் முழக்கினர். திருக்குமாரரின் கடைசி விருந்திற் கலந்து கொண்ட புண்ணியாத்மாக்காள், நீங்கள் உண்ட மேஜையிலிருந்து விழுந்த ஒரு துணுக்குச் கிடைத்தாலும் மனிதன் புனிதனுவான். பிடர் முனியே, உனது தெய்வ ஒளியை எப்படி வர்ணிப்பேன்! இக் காட்சி

கிறிஸ்து தரிசனம்

வாய் மனங் கடந்தது; கவிதையில் அடங்காதது; இதை இதய விழியாலே கண்டு ஆனந்த உணர்வால் அநுபவிக்கிறேன்.

நான் மெளனமாக இந்தப் புண்ணியர்முன் நின் ரேன். பிடர் முனிவர் கனி முகத்துடன் என்னை நோக்கி, “நல்ல கிறிஸ்தவனுக்கு சிரத்தையிருக்கவேண்டும்: சிரத்தையென்றால் என்ன சொல்?” என்றெரு பெரிய கேள்வி போட்டார். பேதிரையும் “பதிற் சொல்” என்றார். இறைவனருளை வழுத்தி, “தேவ, தங்கள் சகோதரன் பால் முனிவன் ரோமில் கிறிஸ்து தருமத்தை நாட்டி வளர்த்தான்; அதுபோலே கொள்கையை உறுதியாகப்பற்றிக் காரியத்தில் விளக்குவதே சிரத்தையாகும்; கானுத நுண் பொருளையும் சிரத்தை கண்ணுக்கு மெய்யாக விளக்கும். ஆழந்த தெய்வரகசியங்கள், மனித விழிக்குப் புலப்படா; நம்பிக்கையாலேதான் அவற்றை நாட வேண்டும்” என்றேன்.

—உன் விடை மெத்தச் சரி; ஆனால், உன் நெஞ்சுசத்தில் சிரத்தை இருக்கிறதா?

—ஆம், சிரத்தை அங்கே பொன்னேளிர்கிறது.

—சிரத்தை யென்னும் விலையுயர்ந்த அணி உனக்கு எப்படிக் கிடைத்தது?

—இறைவன் அருள் வெள்ளத்தால் கிடைத்தது. அருள்வாணியை நம்பினேன்.

—அருள் வாணி யாது?

—பைபிள் உபதேசங்களே அருள்வாணி. அதற்கு அற்புத சக்தியுண்டு.

—எப்படி யறிந்தாய்?

—உலகெல்லாம் கிறிஸ்து மயமாவதே பெரிய அற்புதமல்லவா? அதனால், ஏசநாதர் வாக்கின் அருட் பெருமையை அறிந்தேன்.

மகா கவி தாநதே

— உனது கொள்கையென்ன?

— ஆண்டவன் ஒருவன்; என்று முன்னாவன்; அவனையே உறுதியாய் நம்புகிறேன். அவன் அன்பே விண்ணுலகை இயக்குகிறது; மோஸ்ஸ் முதலீப் தீர்க்க தரிசிகளும், தகக்ளைப்போன்ற சுவிசேஷங்கும் திருவருளால் அருளிய வாக்கே எனக்குக் கடவுளுண்மையை விளக்குகிறது. அவனை உள்ளார கேசிக்கிறேன். ஆண்டவன், திருமகன், திருவருள் மூன்றையும் நம்புகிறேன்.

— உனது மனவுறுதி உண்மையானது.

பிடர் முனிவர் இவ்வாறு என்னைச் சோதித்து மகிழ்ந்ததும் தெவர்கள் சுபகிதம் பாடினர்.

இதன் பிறகு அப் புண்ணியர் கணத்தினின்று ஒரு மணிச் சடர் அருகே வந்தது. “பார், மஹான், கலிலிபாவை யாத்திரிசர் கட்டமாக்கிய ஞான ஒளி ஜேம்ஸ், அருட் கடிதங்கள் எழுதியவர்” என்றால் பேதிரை. ஜேம்ஸ் முனிவரைப் பயபக்தியுடன் வணங்கி னேன். வட்டமிட்டிறங்கும் காதல் பணிப்புருப்போல இரங்கி வந்த புனிதப் புகழ்பெற்ற புண்ணிய முனிவரான பிடர், ஜேம்ஸ், இருவரையும் கண்முன்னே பார்த்தேன். “தலை நிமிர்; உறுதி! நம்பிக்கை! நரவுலகோர் எங்கள் ஒளியிற் குளித்துப் புனிதம் பெறுவர்” என்றனர் முனிவர்.

“ முதலீல் நம்பிக்கை வேண்டும்; அதனாலேதான் ஆன்மா இறைவனை அடையும் சொல், அந்த நம்பிக்கை யாவது என்ன? அது உனக்குண்டா? உன்னுள் அது எப்படி வளர்ந்தது? எங்கிருந்து வந்தது? ” என்று வினாவினர் ஜேம்ஸ் முனிவர். பேதிரை அருள் விழியார்த்தாள். ஆசிரியர் கேள்விக்குக் கற்ற மாணவன் விடைக்கிறும் துணிவுடன் நான் முனிவருக்குப் பதிற்

கிறிஸ்து தரிசனம்

சொன்னேன் :—இறைவனாருளால், புண்ணியப் பயனால் மறுமை யின்பம் வாய்க்கும் என்ற மனவுறுதியே நம்பிக்கை. பரம்பொருட் பாடல்களை அருளிய முனி வரிடமிருந்தே தெய்வ நம்பிக்கை பெற்றேன். “இறைவனே ! உன் பெயரைக் கேட்ட எல்லாரும் உண்ணிட மே நம்பிக்கை வைக்கட்டும்” என்னும் தமது கீதமே என்னை ஆவேசப்படுத்தியது. தங்கள் பக்தி கீதங்களிற் பொங்கும் அசுளாற்றில் சில துளிகள் என்மேல் தெறித்துப் புனிதனுணேன். புதிய-பழைய ஏற்பாடுகள் உண்மை வீதம்; அவற்றால் என் நம்பிக்கை விசாலீத் தது. “உனது தூய நம்பிக்கை வாழ்க !” என்று தேவர் கீதம் பாடினர். இச் சமயம் அந்த ஆனந்தகான நடன மண்டலத்தில் ஒரு புதிய சுடர்மணி புதுந்தது. அதுவே ஜான் முனிவர் ஒளியுரு. ஜான் ஏசநாதர் மார்பில் சாய்ந்தவர்; அவரிடமே ஏசநாதர் தமது அன்னையின் பொறுப்பை விடுத்துச் சென்றார். பேதிரை அவர் பெருமையைச் சொன்னான். நான் முனிவர் ஒளியுரு வைக் கூர்ந்து பார்த்தேன். அவர் உடல் ஜம்புத் வுடலா அல்லது வேறு என்று ஜம்புற்றேன்.

“கூர்ந்து பார்ப்பதேன் ! மண்ணுடல் மண்ணுலகில் மண்ணைது; இது விண்ணுடல்; ஒளி யுடல்; தூல் தேசத்துடன் விண்ணைறும் பேறு இறைவருக்கே கிடைத்தது—அன்னை மேரி, திருக்குமாரர்” என்றார் முனிவர். பிறகு அவர் சகையைப்பற்றி என்னைச் சோதித்தார். “அன்புதான் நற்குணங்களிற் பெரிது. அன்பின் விளக்கம் சகை; உள்ளம் இறைவனுடன் கலந்த அன்பில் சகை உதிக்கிறது. சகை உயிர்க்கருணையாகி ஆண்டவன் படைப்பினங்களுக் கெல்லாம் நலம் புரிகிறது. அன்பும் சகையும் கொண்டு நான் இறைவனை வழிபந்திரேன்” என்றேன். “புனிதம், புனிதம்,

மகா கணி தாந்தே

புனிதம்” என்று எல்லாரும் போற்றினார். அச்சமயம் மற்றொரு சுடர்மணி அங்கே தோன்றக் கண்டேன். பேதிரையை நோக்கினேன். “பார் முதல் மனிதனை” என்றால். ஆதாம்! கடவுள் முதலிற் படைத்த மானிடம்! அவனுடன் பேச அவாவி வேண்டினேன். மனிதன் விண்ணையிழுந்த காரணத்தைக் கேட்டேன். ஆதாம் அன்புடன் உரைத்தான் :—

“ உன் மனம் அறிந்தேன் ; கேள் ; கடவுள் முதலில் என்னை உண்டாக்கினார் ; என் விலாவிலிருந்து ஏவாளைப் படைத்தார் ; இருவரையும் பூலோக சவர்க்க வனத்தில் இனபுற வைத்தார். நாங்கள் வீழ்ச்சியடைந்தது இரு விகாரக் கணி யுண்டதனால் மட்டுமன்று. நான் இறைவன் குறித்த எல்லையை மீறி நடந்தேன் ; வீழ்ந்தேன். பிறகு ஏசு பெருமான் என்னைக் கை தூக்கி விட்டார், உய்ந்தேன்.”

“ தந்தை வாழ்க! திருமகன் வாழ்க! திருவருள் வாழ்க! ” என்று தேவர்கள் ஆர்களித்தனர். அச்சமயம் பிடர் முனிவர் முகஞ் சிவக்க எழுந்து, “ நமது ரக்ஷகர் தருமம் விளங்க ரோமில் நான் கோயில் நாட்டினேன் ; தியாகிகள் இரத்தம் ஊற்றி நமது அறம் தழைத் தோங்கச் செய்தனர். இன்று அங்கே நடக்கும் அக்கிரமங்கள் மன்னிக்க முடியாதவை. நரி இடையன் வேடம் போட்டு ஆடுகளைப் பாதுகாக்கிறது. ரக்ஷகர் மறுபடி இறக்கி இந்த அக்கிரமங்களை யெல்லாம் நீக்க வேண்டும். மீண்டும் பரிசுத்தமான அறம் தழைக்க இறைவன் அருள வேண்டும் ” என்று வீராவேசமாகப் பேசினார். அனைவரும் அவர் உரை உண்மை என்று ஆமோதித்தனர். பிறகு அந்த நான்கு சுடர்களும் (பிடர், ஜேமஸ், ஜான், ஆதாம்) தேவர் கணத்துடன் அந்தர்தானமாயினார்.

“பார் கீழே; நீ எத்தனை வட்டங்களைத் தாண்டி வந்திருக்கிறோய், பார்” என்றால் என் அங்குத் தேவி. சற்றிப் பார்த்தேன். நடுக்கோட்டைவிட்டு, கிழக்கு வானத்திற்கு வந்திருந்தேன்; வானத்தில் காற்பங்கு தான் தாண்டியிருந்தேன். நான் சற்றுலகியல்லபைச் சிந்தித்திருந்தேன். திடீரென்று நாங்கள் ஒன்பதாம் விண்ணேறினேம். பேதிரையாள் பொருள்களின் இயல்லபை எனக்கு விளக்கினேன். காலத்தின் இயல்லபைக் காட்டினேன். “காலம் அண்டத்தையும் மாற்றி விழுங்கு கிறது. அதைக் கண்டும் மனிதன் என்றுமுள்ள கடவுளிடம் நம்பிக்கை வைக்காமல், பொய்ப் பொருள்களையே நம்பி வீண் மயக்குற்றுக் கெடுகிறேன்” என்று மாந்தரியல்லபையும் விளக்கினேன்.

59. உண்மை விளக்கம்

அன்புத் தெய்வம் என் வாழ்வை விண்ணக மாக்கினேன். மானிடத் திரை மறைந்தது; மயக் கொழிந்தது. கண்ணூடியிற் பளிச்சிடும் தீக் கொழுந்து போல என் ஞான் உண்மை பளிச்சிட்டது. சற்றிலும், ஒன்றை யொன்றள்ளுவி விசிந்த ஒன்பது ஒளி வட்டங்களைக் கண்டேன். அவற்றின் நடுவே ஒரு ரோஜா மலர் வட்டமிருந்தது. பேதிரை என் மனமறிந்து பேசினேன் :

“விண்ணிட்கும் உலகியல்பிற்கும் இவ் வொளி மண்டலமே ஆதாரம். இந்த ஒளிவட்டங்களின் நடுகிலை கடவுளே; அஷபுப பெருக்கால் அதை அனுக அனுக வேறுபாடுகள் நீங்கும்; இன்புமுண்டாகும். அதனின் தும் மனவிகாரத்தால் விலக விலக வேறுபாடுகளும் துன்பமும் பெருகும். பக்தியும் ஞானமும் பெருகப் பெருக அருளொளியும் வட்டமிட்டுப் பெருகும். ஒரு

அற்புதமான சமரசத்தால் உலகிற்கானும் வேறுபாடு களையெல்லாம் இறைவன் தாங்குகிறோன். எல்லாம் அவன் மபமே; எனினும், அததன் அன்பறிவிற்கேற்ற படி எல்லாம் அவனை அனுகூம், விளகி சிற்கும்.” காற்றினால் மேசங் கலைந்து தெளிந்து நிலவும் சுடர் வாண்போல இந்த அன்புரையால் என் மனம் தெளிந்தது. ஒளி வட்டங்களில் கோடிக்கணக்கான சுடர்கள் எழுந்து பொலிந்தன. தேவர் மங்கள கிதம் பாடினர். “இவர்கள் இறைவனருள் பெற்ற சுத்தான்மாக்கள்; உண்மையை உள்ளாழ்ந்து கண்டு விழித்த முத்தர்; முதல் வட்டத்தில் பக்த ஜீவர்கள் விளங்குகிறார்கள்; மற்ற வட்டங்களில் அநியணைகள், ஆட்சிகள், புண்ணி யங்கள், சக்திகள், தேவர் கூட்டம் எல்லாம் விளங்கும். அவரவர் புண்ணியத்திற்கேற்ற நிலை வகுக்கப்பெற்றுள்ளது.

இறைவன் நித்தியன், சிர்விகாரி. காலக் கட்டற்ற வன். அவனது படைப்பினங்களெல்லாம் காலத்திற் கட்டுண்டன. மூன்று நாண் கொண்ட ஒரு வில்லி னின் றமுன்று களை செறிப்பதுபோல், இறைவனருள் மூன்று வசையாக ஜீவர்களைப் படைத்தது: தூலவணர்வுள் ஜீவர், சூக்ஷ்ம உணர்வுள்ளவு, உடலுடன் ஆனம் வணாவுகொண்டவை! உலக சிருஷ்டிக்கு நின்டகாலத்திற்கு முன்பே தேவதைகளை இறைவன் படைத்தான். அகம்பாவத்தால், இறைவன் ஆஜையை மீறியதால் சாத்தான் முதலிய தேவதைகள் வீழ்ச்சியடைந்தன. ஆணவத்தாலேதான் மனிதனும் துன்பப்படுகிறோன். சுகையாளன் அன்புடன் நல் விருந்தாளியை ஏற்பதுபோல, நமது மனம் இறைவனாளை ஏற்கவேண்டும். கடவுட் காட்சியிலேயே உள்ளத்தை நாட்டவேண்டும். அதுவே இன்பம்.

அதற்கு மாறாக மனித மனம் இரு விகாரத்தால் அவ்வற்படுகிறது. கண்ணேசுத் திறந்துகொண்டே மனிதன் கனவு காண்கிறான்; கவனமில்லாமல் பிழை களைச் செய்கிறான். மனிதன் அறியாமையாற் செய்யும் பிழைன் பல; தெரிந்தே, வேண்டுமென்றே செய்யும் பிழைன் மிகப் பல. தெய்வப் புலவர் காட்டிய நன்னெறியை விட்டு மனிதன் மனம்போன்படி சந்து பொந்துகளில் திரிகிறான்; அமைதியிழக்கிறான்; ஆசாபாசங்களால் வருந்துகிறான். கிறிஸ்துநாதர் உபதேசங்கள் தியாகச் சிலுவையிலேறி உண்மையென விளக்கப்பெற்றவை. அவற்றை உண்மையாகப் பின் பற்றினால் மனிதனுக்கு உய்வுண்டு. கர்த்தரின் பரிசுத்த ரத்தம் பாய்ந்து செழித்த அந்தத் திருவாக்கு களையும் போலிச் சாமியார்கள் தூர்விநியோசம் செய்கின்றனர். உண்மை உபதேசங்களுடன் கட்டுக் கதை களையெல்லாம் சேர்த்துப் பொய்யும் புளுகும் அடித்துப் பாமரரை மயக்கிப் பணம் பறிக்கின்றனர். இவர்கள் ஆசி பெற்றுலே சுவர்க்கக் கதவு திறக்குமாம். இவர்கள் ஆசி வழங்கப் பணம் பறிக்கின்றனர். அப்படிப் பகற் கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு இடம்பக்குத்தாடுகின்றனர். ஆந்தனி என்பவன் பிரமாதமான மதப் பிரசங்கம் செய்து, பாமர ஐனங்களுக்கு ஆசி கொடுத்து பணம் பணமாக வாங்கி, மூன்று வைப்பாட்டி களுக்குத் தந்து களித்தான். தங்கள் சுகபோக லீலை களுக்கும் விருந்துகளுக்கும் பொது ஐவங்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் குருக்களை என்னென் பது! இப் போலிகளை நம்பி ஏமாறுமல் மனிதன் சர்வவல்லவனுண இறைவனையே அங்கு செய்க. இறைவன் தானே அனைத்துயாகியும், இயல்பு திரியாமல் இருக்கிறான். டல கண்ணைடிகளிலும் விளக்கும் ஒரு

மகா கவி தாங்தே

உருவைப்போல, அவனே எண்ணில்லா இதயங்களில்
விளங்குகிறான். அவன் புகழ் வாழ்க!”

இவ்வழகு மொழிகள் எனக்கு உபசாந்தி யளித்
தன.

60. மோக்ஷ லோகம்

பேதிரையின் தெப்பப் பொலிவு! ஆ! வர்ணிக்க
வாயில்லை; சொல் தயங்குகிறது. அவளுக்கு அந்தத்
தேஜஸைத் தந்த தெப்பமே வர்ணிக்க முடியும். அவள்
வாக்கும் புதுமை பெற்றது.

“ ஒன்பதாவது மண்டலத்தை விட்டு இதோ
மோக்ஷ லோகத்திற்கு வந்தோம். இது சுத்த ஜோதி
மண்டலம். இங்கே அன்பு சிறைந்த ஞான ஒளி விசம்;
அந்த அன்பு பூரணந்தத்தில் உதித்த உண்மை
யன்மில் எழுந்தது. இதன் இன்பம் எல்லாச் சுகங்களை
யும் கடந்தினிப்பதாம். இங்கே சுவர்க்கவாசிகளைக்
காணலாம்.”

ஆ! எங்கும் அருட்சோதி வெள்ளம்.....கண்
கூசகிறது. கோடி சூரியப் பிரகாசம். ஒரு ஜோதி
அருவி பெருக்கெடுத் தோடுகிறது. அதன் ஆணந்த
அலைகளிலிருந்து உயிர்ச் சுடர்கள் எழுந்து பிறங்கின.
“ அச் சோதி யருவியை அள்ளிப் பருகு; பரம ஞானம்
வரும் ” என்றால் பேதிரை; தாய்ப்பாலுண்ணத் தாவிச்
செல்லும் சேய்போல் நான் ஆவலாக ஜோதி யருவியை
நாடினேன்.

ஆ, நான் கண்டதென்ன! கோடிக்கணக்கான
அரியணைகள் தகதகவெனப் பொலிந்தன! எங்கும்
மலரழிகு, கதிரழிகு, அருளழிகு, அன்பழிகு. “ எங்கள்
ஜோதிவெள நாட்கடப் பரா எவ்வளவு விசாலம். இந்த
அரியணைகள் எங்கள் இருக்கைகள். கிறிஸ்து தியானத்

மோக்ஷ லோகம்

தால் புனிதமுற்றுத் திருவருள் பெற்ற முக்தாத்மாக்கள் இங்கே வசிக்கின்றன : அதோ பார் ஹென்றி ; அவன் நல்ல கத்தோலிக்கன் ; வீரன், தீரன், பக்தன், அருளாளன், புண்ணியவான் ” என்று சுற்றிலுமுள்ள சுடர் களைக் காட்டி விளக்கினால் பேதிரை.

வெள்ளை ரோஜாவனம்போல் முத்தர் கூட்டம் விளங்கிற்று. அனைவரும் கிறிஸ்து காதலர். இறைவன் புகழைக் கொண்டாடும் தூயர் ; வசந்த மஸ்ரைச் சுற்றிவட்டமிட்டலையும் வண்டுகள்போலே தீச்சுடர் முகமும், தங்கச் சிறகுகளும் கொண்ட அவர்கள் இங்குமங்கும் ஆடிப் பாடித்திரிந்து, தத்தமது அரியணையில் அமர்ந்த ஸர். “சுத்தாத்மாக்களே, உலகை ஒருதரம் அருள் நோக்குங்கள். அதன் துணப்புயல் நிங்கும் !” என்று முறையிட்டேன். சுற்றிலும் விளங்கும் பரமானந்த பரிசுத்தக் காட்சிகளைக் கண்டு நான் வாயிறந்து நின் தேன். நான் அப்போது மனிதனிலிருந்து தெய்வ கலைக்கு, காலக் கட்டினின்று நித்தியத்திற்கு, ஃப்ளாரண்விலிருந்து நீதிக்கும் உண்மைக்கும் உயர்ந்திருந்தேன். என் மகிழ்ச்சிக்கும் வியப்பிற்கும் எல்லையில்லை ; உரையில்லை ; தான் குறித்த கேயில் சந்திதியை அடைந்த யாத்ரிகன்போல், நான் பயபக்தியுடன் இந்த மோக்ஷ லோகத்தில் நின்தேன் ; இங்கே என்னைப் பார்க்கும் விழிகளைல்லாம் கருணை ஒளிகள் ; மேலும் கீழும் முன் னும் பின் னும் சுற்றும் பார்த்தேன். உள்ளம், பொங்கும் புண்ணகை வெள்ளம் ; மேலிருந்து பொழி யும் ஞானக் கதிர்கள் ! பரலோகத்தை ஒருமுறை சுற்றிநோக்கினேன். சில சந்தேகங்களைக் கேட்கப் பேதிரையை நாடினேன் ; கானேம் ! திகைத்தேன். என் பக்கத்தில் ஒரு புண்ணியக் கிழவன் நின்று வாத்ஸல்யத்துடன் என்னை நோக்கினேன். “ எங்கே பேதிரை ”

மகா கவி தாந்தே

- என்றேன். “பார் மேலே, மூன்றுவது ஒளி வட்டத்தில்; அவள் அரியணை வீற்றிருக்கிறாள். அவள் ஆணைப் படியே நான் உன்னிடம் வந்தேன்” என்றான் அப் புண்ணியன்.

பார்த்தேன்; ஜோதிர் மயமாகப் பேதிரை தனது அரியணையில் விளக்கினாலோ:—“என் அன்புத் தெய்வமே, உன்னையே நம்பினேன்; எனது நன்மைக்காக நரகத்தி லும் இறங்கி விர்க்கிவியனை ஏவினை. உன் அருளால், உன் அன்பால், உன் புண்ணியத்தால் நான் கண்டறியாதன கண்டேன். ஊனுக்கடிமையான என்னை ஆதம் சுதந்தரனுக்கினை. என் முத்திக்காகப் பாடுபட்டாய்; உன் அருள் எட்போதும் என்மேல் இருக்கட்டும்; இந்த உடற்சமையை நீத்ததும் நான் உன் கருணைச்சுப் பாத்திரமாக அருள்” என்று மனமுருகி கிடைறேன். புண்ணியக் கிழவன் பேசினால்:—

“அப்பனே, நான் பெர்னார்டு; அன்னை மேரியின் நன்றியுள்ள தொண்டன். அவள் சவர்க்க ராணி. நான் அவளை உபாசிப்பவன். அவளருள் நமச்சுத் துணை செய்யும். உன் பிரயாணம் இத்துடன் இனிது முடிந்தது. நீ இந்த முத்திப் பொழிலைச் சுற்றிப்பார்த்து இன்புறு. இந்த ஒளி வட்டங்களை நன்றாகச் சுற்றிப்பார். அன்னை மேரி கொலுவிருப்பதைப் பார்ப்பாய்.”

பார்த்தேன். கண்விருந்து! வாயால் எப்படி வர்ணிப்பேன்; அருண சௌந்தர்யம்! ஒளித்திரள்! சுற்றிலும் எண்ணிய தெய்வச் சுடர்கள்; நடுவே ஒரு ரோஜா வட்டத்தில் கண்கொள்ளாக் காட்சியாய் தீச்சுடர் வண்ணமாய் அன்னை விளங்கினால். அந்தக் காட்சியில் சொக்கி நின்றேன்; அதைக்கண்டு பெர்னார்டு முனிவன் மகிழ்ந்தான். ஒரு நல்லாசிரியன் போல் அங்கே அரியணையிற் பொலியும் தேவதைகளின் பெருமையை

விளக்கினான். “மேரியன்னை திருவடியில் அழகாக வீற்றிருப்பவள் ஏவாள்; அவள் உண்டாக்கிய பாபப் புண்ணைத்தான் மேரியன்னை ஆற்றினான். மூன்றுவதாக வீற்றிருப்பவர் ராகேநும் பேதிரையும்; அடுத்து, ஸாரா, ஜலிடித், ரெபெக்கா மனமுருகும் இரண்கற் பாடல்களை அருளியதாவீதன் முன்னோரான சாதுஞ்சு முசலியோரைப் பார்; அந்த ரோஜா வட்டத்தில் கிறிஸ்து பக்தர்களைல்லாம் அவரவர் அன்பிற்கேற்றபடி முறையாக அமர்ந்திருக்கிறார்கள். கிறிஸ்துவின் அவதாரத்தில் திசீர நம்பிச்சை கொண்ட பேதிரை அதோ உயர வீற்றிருக்கிறான். வனந்தரங்களிலும் சம வெளிகளிலும் திரிந்து, சிறையும் வாரும் பொறுத்து கிறிஸ்து வருகையை உறிவித்த தியாகி ஞான ஸ்நான ஜன் அதோ அவனுக்கிசைந்த பிடத்தில் இருக்கிறான். அவனுக்குக் கீழே அகுஸ்தன், ஃப்ரான்விலிஸ், பெனி திக்த்து முதலிய புண்ணியர் சிளங்குகின்றனர். இது மெய்யன்பர் பொழில். இவர்களைல்லாரும் தமது புண்ணியப் பெருமையால், அன்புத் திறையையால் இறை வணருள் பெற்ற முக்த பருஷர்கள்; குழந்தைகளைப் போன்ற மாசற்ற மனத்தர். இங்கே இருப்பவருக்குப் பசிதாகம் சோக மோசங்கள் கிடையா; ஏதோ உதிட்டவசத்தினால் இவர்கள் இங்கே வரவில்லை; தியாகத்தினால் தகுதிபெற்றே இவர் இப்பத்தினி பேற்ற னர்; சிறலுக்கு மோதிரம் தருவதுபோல் இவர் இப்பதவிச்குத் தகுதியாவர். பரந்தாமனுன இறைவன் தனது அன்பினுலும், பூரணாந்தத்தாலும் இங்கேப் பர மண்டலத்தை ஆக்கினான். ஒவ்வொராண்மாவும் இங்கேப் பேரின்ப விண்ணையடைய விரும்புகிறது; அவரவர் பரிபக்குவத்திற் கேற்றபடியே இறைவன் இங்கே ஆன்மாக்களுக்கு அமசத்தன்மை வகுத்துள்ளான்.

“ஆதி சிருஷ்டிகாலத்தில், பெற்றோர் அன்புதுசூ
யால் காக்கப்பட்டு சாதுவாயிருப்பதே மக்கள் உய்யப்
போதுமானதாயிருந்தது. பிறகு மன விவகாரங்களை
ஒழிக்க ஆண் குழந்தைகளுக்குச் சண்னத்து செய்ய
வேண்டி ஏற்பட்டது. திருவருள் அவதரித்த காலத்தில்
கிறிஸ்து பெயரால் ஞானஸ்நானம் பெறுவதே உய்வழி
யானது. இப்போது தலை நிமிர்ந்து அண்ணை மேரியைப்
பார். அவள் அருளாலேதான் கிறிஸ்துவைப் பார்க்கும்
சக்தி உனக்கு உண்டாகும்,” என்றார் ஞானக் கிழவர்.
அண்ணை முகங் கண்டேன். தெய்வ சக்திகள் அதில்
அருள் மழை பொழிந்தன. பரம பிதாவின் முகம்போல
அண்ணை முகம் பொலிந்தது. நான் எத்தனையோ
அற்புதங்களைக் கண்டேன்; இந்த அற்புத தரிசனம்
எண்ணை ஸ்தம்பிக்கச் செய்தது.

“போற்றி மேரியாள் பூரணக் கிருபை” என்று
தேவர் புகழ்பாடினர். விண்ணகமெங்கும் “ஆவே
மாரியா” (போற்றி மேரி) என்னும் மந்திரம் கம்பிரமாக
எழுந்தது. ஒரு திவ்யானந்தச் சிலிர்ப்பெடுத்தது. ஒரு
தண்மூலத் தேவதை மேரியின் தண் முகத்தையே
பார்த்து நின்றது. “அது யார்?” என்று முனிவரை
வினாவினேன். மேரியின் களை துலங்கும் முனிவர் “நீ
வினாவும் தேவன் கேப்ரியல். சுதந்திரமான அருளானாந்
தம் நிறைந்த தேவன். திருக்குமாரன் மண்ணுடல்
கொண்டு மேரி வயிற்றில் அவதரித்திருப்பதாகச் செய்தி
சொன்ன சுப தேவதை.

“கவனமாகப் பார்; இந்த நீதியரசின் குலபதி
களைக் குறிக்கிறேன்:— அரசி மேரியின் அருகே யிருக்கும்
இரண்டு முதியர் இந்த ரோஜா வட்டத் தேவரின்
வேர் போன்றவர். அண்ணையின் இடதுபுறம் ஆதாம்.
வலப்புறம் திருக்கோயிலை நாட்டி கிறிஸ்துவிடம்

மோக்ஷ லோகம்

சுவர்க்கத் திறவுகோலையும் பெற்ற பிடர் முனிவரைப் பார். அவராகுடே யிருப்பவர் ஜான் முனிவர். அவர் ஆணிகளாலும் ஈட்டிகளாலும் குத்துண்டு சிலுவையில் கிறிஸ்துநாதர் வருந்திய தியாகபவியை முன்பே அறிந்தவர். பிடருக்கடுத்து அன்னள் இருக்கிறார்கள், மேரியின் தாய். தனது புனித மகளின் திருவழகைப் பார்த்து மகிழ்ந்து அனைவருடனும் போற்றி செய்கிறார்கள். ஆதாமுக்கு எதிரே ஹாவியா இருக்கிறார்கள், கருணைக் கடல்; அவனே பேதிரையை வேண்டி உன்னைக் காக்கத் தூண்டினார்கள். இவ்வளவுதான் காட்டமுடியும். காட்சி முடிகிறது; ஆடைக் கேற்ற சட்டை; அன்பிற் கேற்ற அருள்; இன்னும் இந்த ஜோதிமண்டலத்தில் ஆழ்ந்து கெல்ல வேண்டுமானால், நீ அன்னையின் திரு வருளைப் பெற வேண்டும். அதின்றி இச் சோதியுலகை நீ காண முடியாது; கண் தாங்காது; முன்னேற விரும்புகிறைப். ஆனால் முடியவில்லை. செய் தோத்திரம்; உள்ளத்தை அர்ப்பணி; அன்னையை நான் அன்புடன் வேண்டுகிறேன்; கவனி....!!” பெனிதிக்கு முனிவர் அன்னையை வணக்கி வேண்டினார் :

“கன்னித்தாயே, திருக்குமாரன் மகளே, படைப் பினங்களில் மிகவும் உயர்ந்தவனே, நித்திய சமன்ஸால் விளக்கும் உயர்குணச் செல்வியே, கடவுள் உன்னைத் தன் அற்புத சிருஷ்டியாக்கினான்; உன்னுள் தனது சக்திவாணி உருக்கொள்ளச் செய்தான். உனது சுனுதிசயம் அத்தகையது. உனது வயிற்றில் அன்பு அவதரித்து விளக்கியது; அந்த அன்பின் திவ்யப் பிரபாவத்திலேதான் இந்தச் சாந்த நிலையமும் மலர்ந்து விளங்குகிறது. அன்பிற்கும் அறத்திற்கும் நீ நண்பகல் கதிரவன்போல் பிரகாசிக்கிறைய். உலகில் நர மனிதருக்கு நீ நம்பிக்கையின் உயிருற்றுயிருக்கிறைய்.

மகா கவி தாங்கே

உன்னை யடையாதபோர் சிறகில்லாப் பறவைபோல் விருப்பம் நிறைவேறாது வருந்துவர். நீயின்றி அருளில்லை, உய்வில்லை; உனது மகிழ்ச்சி அத்தகையது. வேண்டுவார் வேண்டியதை உன் கருணை தருகிறது; அம்மட்டோ! கேட்குமுன்பே மனமறிந்தும் அன்பருக்குதவுகிறது. மனிதருக்குரிய இனிய இரக்கம், உருகும் கருணை, தாராள ஈகை முதலிய நற்குணங்களெல்லாம் உன்னிடம் பொதிந்திருக்கின்றன. அதனாலாத்திலிருந்து இந்தப் பரமண்டலம் வரையில் எல்லாம் பாத்த ஒரு அன்பன் உன்முன் தாள்பணிகிறான். பரமானந்த நிலை காண உனது அருளை வேண்டி அவன் பணிகிறான். அவனுக்கு அருள்புரிய உன் உள்ளன்பனுன நான் வேண்டுகிறேன். உனக்கு அரியதொன்றுமில்லை; நீ விரும்பினால் எல்லாம் நடக்கும், அவன் நரான்; மனித வியல்பான ஆசாபாசங்களை உன் கருணை விழியால் போக்கு; அவன் உள்ளத்தில் உன் அன்பு பெருக்டும். அதோ பேதினர முதல்பல தேவதைகள் என் வேண்டுகோளை ஆதரிக்கின்றனர் —ஆவே மாரியா!

மேரியன்னை அன்பனைக் கருணை விழி பார்த்தாள்; உண்மையான பிரார்த்தகனை அவன் எவ்வளவு அன்புடன் பார்க்கிறான்! பிறகு உட்குஙிந்து கண் மனமெட்டாத பரஞ்சோதி விண்ணை நோக்கினால் அன்னை. என் ஆசைகளெல்லாம், சங்கற்பங்களெல்லாம் மறைந்தன. முனிவர் வேண்டியபடி நான் தாயை மனமுருகப்பார்த்தேன். அவளது ஜோதிப் பிரகாசத்தை வர்ணிக்கச் சிற்றறிவனுகிய என்னால் எப்படி முடியும்! கனவு கண்டவன் திடைரன் றெழுந்ததும் கனவுப்பொருளை மறந்து, அதன் உணர்வை மட்டும் நினைக்கிறேன். அதுபோல் அந்தக் காட்சி கூட என் மனம் தாங்க

மோக்க லோகம்

முடியாது மறைந்தது; அதனால் நான் பெற்ற இன்ப உணர்ச்சிமட்டும் என் இருக்யத்தில் உறுகிறது. தித்தியக்கதிரே, எந்த நரமனதே உனது உயரத்தை எட்டமுடியும்? நான் பார்த்த உனது திவ்விய தரிசனத் தில் சிறிதாயினும் என்முன் விளங்கச் செய். உனது திவ்விய மகிழையின் ஒரு அம்சத்தையாவது பிற்காலம் வரும் மனித ஜாதி உணரும்படி வர்ணிக்க எனக்கு வாக்குத் திறமையருள். உனது நினைப்புத் திறனைத் தூண்டு. உனது வெற்றியைப் பாடுகிறேன்; கேட்டருள். அன்னை அருள்டாரிந்தாள். சலியாது வரங்களைத் தரும் திருவருளே! எனது கண் பழுதாகாமல் உனது நித்திய திவ்வியப் பிரகாசத்தைப் பார்க்கும் சக்தியளித் தாய்! உன் அன்புமயத்தை அணைந்தேன்; உலகிலுள்ள தெல்லாம் கண்டேன். ஒரு புருஷோத்தம ஜோதியில், வஸ்துக்களின் அனந்தகுண விகாரங்களையும், சம்பவங்களையும் கண்டேன். விசவருபதரிசனம் கண்டேன். அதை எண்ணும்போதெல்லாம் என் ஆத்மா அகண்டத் தன்மை பெறுகிறது; வியப்புமேல் வியப்புற்று, வைத்த கண் எடுக்காமல் பார்த்தேன்; அந்தத் திவ்விய தரிசனம் கண்ட கண் வேறிடம் செல்லாது. மூம் வேண்டிய நன்மைகளின் தொகுதி அங்கேயுள்ளது; அதைத் தவிர மற்ற இடமெல்லாம் குறை நிறைந்ததாகும்.

அந்தக் காட்சியை இப்போது வாய்விட்டுச்சொல்ல முடியவில்லையே! நான் பால் குடிக்கும் குழந்தை போலானேன். மேன்மேலும் அற்புசங்கள் கண்டேன். அந்தத் தெள்ளிய உன்னத ஜோதிப் பிரகாசத்தில் முவ்வர்ண வட்டங்கள் ஒன்றாய் இணைந்திருக்கக் கண்டேன். அவையே மும்மூர்த்திகள்—தந்தை—மகன், அருள். ஒரு வான வில்லினின்று கிளர்ந்த மற்றொரு வானவிற்போசிருந்தன முதல் இரண்டு வட்டங்கள்.

மகா கவி தாந்தே

உச்ச ரஷ்டு அவற்றினின்றெழுங் தொளிரும் போன்றது. வார்த்தை வீண! என் காட்சி கட்டத்து. அந்தச் சாக்ஷாத்காரம் கூட தீயானது. நித்திய ஜோதியே, சத்திய தேவீஸ் பூங்கும், இன்றும், இனியும் உண்ணுமே கான் உண்ணை யறியமுடியும். எனது தீயாகத்தில் உண்ணின்றொளிரும் அந்க இரண்டாம் அட்சியில் திருநகை புரிகிறும். அதிலே மாணிட வருவை கூக்குகிறும்; அத்துடன் உனது திவ்ய தேவீஸ் அதில் பொலிகிறது. கிறிஸ்துப் பிரகாச வட்டத்தை அடக்கப் புகுந்து, கணக்கை மறந்த கோட்டுக் கோங்கூபோல் நான் திகைத்தேன். இந்த ஒளி வட்டத்தில் சூநாதரின் பனித வடிவம் எப்படித் தோன்றிய தேவீஸ் என்னால் உறிய முடியவில்லை. பனித விபல்பும் வடைளியல்பும் எப்படிச் சேர்த்தன? இந்த ரகசியம் என்மனத்திற் கெட்டவில்லை. மக்கத்தேன்.

அப்போது ஒரு அரூட்சோதி தேவீஸ்து; என் விருப்பம் நிறைவேற்றிபது. அந்த மகௌங்கூத் திவ்விய தரிசனத்தைச் சொல்லச் சொல்விலேன். என் ஊகம் இனிச் செல்லாது; ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் ஒரே காலம் நகர்ந்து விரும்பிய இடத்தைச் சேர்வதுபோல வான் சுடர்களையும் எல்லா விண் மீன் களையும் இயக்கும் அந்த அன்பினால் தூண்டப்பெற்று எனது கிளைப்பும், விருப்பும் நிறைவேறின.

மகா கவி தாந்தே முற்றிற்று.

